

MUTTOLLĀYIRA VILAKKAM

05

N. SUBBU REDDIAR



SRI VENKATESWARA UNIVERSITY
1965

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)

இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை <https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode> என்ற முகவரியில் காணலாம்.

பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு கலை வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.



இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் (<https://ta.wikisource.org>), தமிழ் இணையக் கல்விக் கழகமும் (<http://tamilvu.org>) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டுமுயற்சியைப் பற்றி, <https://ta.wikisource.org/s/4kx> என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.



Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human-readable summary of the legal code found at <https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode>

No Copyright

The person who associated a work with this deed has **dedicated** the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law, including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work, even for commercial purposes, all without asking permission.



This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community (<https://ta.wikisource.org>) and Tamil Virtual Academy (<http://tamilvu.org>). More details about this collaboration can be found at <https://ta.wikisource.org/s/4kx>.

SRI VENKATESWARA UNIVERSITY
TAMIL DEPARTMENT PUBLICATION No. 1.

General Editor :

Vidvan N. SUBBU REDDIAR, M. A., B. Sc., L.T.
Head of the Department of Tamil

MUTTOLLĀYIRA VILAKKAM

MUTTOLLĀYIRA VILAKKAM

N. SUBBU REDDIAR



SRI VENKATESWARA UNIVERSITY
1965



SRI VENKATESWARA UNIVERSITY, 1965.

Price Rs 21/-

Published by :

The Registrar,
Sri Venkateswara University,
Tirupati (A.P.) India.

Printed at
RATHNAM PRESS,
11, Badrian Street, Madras-1.

முத்திரைகளாய் விளக்கம்

விளக்கம் :

வித்துவான் ந. சுப்பு ரெட்டியார், எம்.ஏ., பி.எஸ்சி., எல்.டி.

திருவேங்கடவன் பல்கலைக் கழகம்



திருவேங்கடவன் பல்கலைக் கழகம்

1965

REVERENTIALLY DEDICATED
to
THE SACRED MEMORY
of
Mahāmahōpādhyaya Dr. U. V. Swaminatha Iyer,
THE FIRST AND FOREMOST AMONG TAMIL SCHOLARS.

அன்புப் படையல்

முதலைவாய் அகப்பட்டுக் களிற்று கூவ
முன்வந்து புரந்திட்ட திருமால் போலச்
சிதலைவாய் அகப்பட்டுக் கலங்கி மாழ்கிச்
சீர்குன்றி அகம்புறமும் நைந்து நொந்து
விதலைநோய் உறுதமிழைக் காக்க வந்த
வீறுடையான் சீர்சாமி நாதன் தெய்வப்
பதமலரில் இந்நூலை அன்பி னேடு
படைக்கின்றேன் பணிகின்றேன் வாழ்த்து கின்றேன்.

PREFACE

The justification for another edition of Muttollāiram seems to lie in the need for a thorough appraisal of the work as a source of history and sociology. The impression created by over-emphasis on the erotic aspect of the work needs must be removed and a motivation must be provided for a systematic search for the original as a source of history. However, it is not to belittle the literary value of the work which is fit to be ranked with any of the greatest Caṅkam classics. My purpose has been to lead the readers both to an enjoyment of the artistry of the poet and to a perception of the social conditions depicted in the work. I have examined all the available sources and made a selection of the most authentic verses. I have also furnished variations in readings available in the commentaries.

My thanks are due to Dr. M. Varadarajan, Professor of Tamil, University of Madras, Madras for enthusing me in my work and Sri K. Venkataswami Reddiar of Bhīdur, South Arcot District, for help in the finalising of the Manuscript before it was sent to the press.

I am grateful to the Vice-chancellor and to the Syndicate of Sri Venkateswara University for accepting the work as a University Publication and for their encouragement afforded to me in my humble labours in the field of Tamil research.

Tirupati,
November 1, 1965. }

N. SUBBU REDDIAR.

உள்ளூறை

எண்

பக்கம்

கடவுள் வாழ்த்து

1. ஆதிரையான் ... 3

பாண்டியன்மீதுள்ள பாடல்கள்

2. பாண்டிய நாட்டின் வனம் ... 9
3. ஊடல் விளைவித்த செயல் ... 12
4. பாண்டியனின் ஆணை ... 14
5. பாண்டியனின் வென்றி மேம்பாடு ... 16
6. வெற்றிமுரசு விளைவித்த செயல் ... 19
7. பொன்னுரைத்த கல் ... 22
8. அதிசயமான கணக்கப்பிள்ளை ! ... 24
9. இரண்டு கொம்புகள் எதற்கு ? ... 26
10. யானையின் ஓட்டம் ... 28
11. யானைக்கும் நாணம் ! ... 30
12. போர்க்களக் காட்சி ... 32
13. களிற்றினத்தின் சோகவுணர்ச்சி ... 34
14. ஓகை உயர் மாடத்தில் கூகை ! ... 36
15. திறை செலுத்தாத நாடு ... 38
16. வீரத்திற்கு முன்னர் சோகம் ... 40
17. சினம் போக்கும் மருந்து ... 42
18. பாண்டியனுக்குப் பாமாலை ... 44
19. மாறன் அடியிசை மாற்றரசர்களின் மலர்கள் ... 47
20. யாங்கு ஒளித்தாய் ? ... 50
21. பல்வனம் செறிந்த பாண்டிய நாடு ... 53
22. பகைவரும் பாம்பும் ... 55
23. ஒன்றும் உவந்தாராதல் ... 56
24. இனப்பற்று ! ... 58
25. தச்சனை வாழ்த்தும் கையல் ... 60
26. இரக்கம் வேண்டும் ... 62

எண்		பக்கம்
27.	பெண்ணுக்கு இது தருமா ?	65
28.	அவா நிறைந்த அணங்கு	67
29.	காதல்வெறிப் பேச்சு	69
30.	கொம்பன்னூர் காமம்	72
31.	வேலியே பயிரைத் தின்றால் ?	74
32.	இது முறையோ ?	76
33.	காதலின் ஏக்கம்	78
34.	கனவிலும் காதல் !	80
35.	குவனாமலரின் தவப்பயன் !	82
36.	அது யாருக்குத் தெரியும் ?	84
37.	இன்றும் என்ன வேண்டுமோ ?	86
38.	வழி தெரியவில்லையே !	88
39.	மங்கையின் மனநிலை	90
40.	இருவகையிலும் துன்பம் !	92
41.	காதல் படுத்தும் பாடு !	94
42.	சொல்லாமற் சொல்லுக !	96
43.	கிழவியாகவே பிறந்தாளோ ?	98
44.	அது கிட்டுமா ?	100
45.	அன்னையின் அறியாமை	104
46.	பணிந்தவருக்குமா தண்டனை ?	106
47.	எவ்வாறு ஆகுமோ ?	109
48.	அகப்பட்டுக்கொண்டான் கள்வன் !	111
49.	என்னபாவம் செய்தேனோ ?	114
50.	ஏக்கிய ரெஞ்சம்	116
51.	வாடைவிடு தூது	118
52.	ஏந்தலைநாடிய ஏந்திழையின் ரெஞ்சம்	121
53.	வாடை தரும் தொல்லை	123
54.	நானோடு பிறந்த நங்கை	126
55.	இரவு படும் பாடு !	128
56.	மகளிர் கண்களிலும் முத்துக்கள் !	130
57.	வீணாகக் கழிந்த இரவு !	132

சோழன்மீதுள்ள பாடல்கள்

எண்		பக்கம்
58.	எங்கும் மங்கல ஒலி	137
59.	எழில் கொழிக்கும் உறந்தை	139
60.	இன்றும் நிலை சரியாக இல்லை!	141
61.	யானையின் போர்த்திறன்	143
62.	யானையின் பெருமிதம்	145
63.	நால்வாயின் நான்கு கால் பாய்ச்சல்	147
64.	பழக்கமே காரணம்	149
65.	பேய்களின் விளையாட்டு	151
66.	ஊமன் தாலாட்டு	153
67.	வெண்கொற்றக்குடையின் சிறப்பு	155
68.	பிறந்தநாள் கொண்டாட்டம்	157
69.	பெண்பழி பெரும் பழி	159
70.	நீயும் ஒரு பெண்ணா?	161
71.	சாளரத்தில் கெண்டைகள்!	163
72.	இது நீதியா?	165
73.	ஆறில் ஒன்றுதானே!	167
74.	இரண்டு குற்றவாளிகள்	169
75.	ஆடையிழந்த அணங்கு!	171
76.	எங்கனம் காவலன்?	173
77.	வேறு சான்றும் வேண்டுமா?	175
78.	பாவம் ஒரு பக்கம்—பழி ஒரு பக்கம்	177
79.	கண்குளிரக் காணேன்!	179
80.	நாரையுடன் கங்கை	181
81.	அன்னையின் அன்பு இவ்வளவுதானா?	183
82.	நான் சொன்னதைக் கேட்டால்தானே?	185
83.	கனவிலும் ஏமாற்றமா?	187
84.	ஊசலாடும் உள்ளம்	189
85.	கண்ணோட்டம் வேண்டாமா?	191
86.	வாடையுடன் வாது	193
87.	வாடையே, ஒடிப்போய்விடு	195

சேரன்மீதுள்ள பாடல்கள்

எண்		பக்கம்
88.	சேரநாட்டின் செல்வி	199
89.	வஞ்சி நகரின் வளம்	201
90.	வில்லெழுதி உய்வீர்களாக!	203
91.	சீற்றந் தணியாத யானை	205
92.	செருக்களைக் காட்சி	207
93.	போரினால் ஏற்படும் அழிவு	209
94.	பாழடைந்த பகைவர் நாடு	211
95.	மீன்சேர் மதியனையான்	213
96.	வெற்றிவேல் விழா	215
97.	தாயர்—மகளிர் போராட்டம்!	217
98.	இஃது அரசனுக்கு அழகா?	219
99.	பொன்னிறமே உயர்ந்தது!	221
100.	காதல் நெருப்பு	222
101.	ஊர்வாயை மூடமுடியுமா?	224
102.	இவர்கட்கு எப்படித் தெரிந்தது?	227
103.	நிலை தடுமாறும் நெஞ்சு	229
104.	வாசலில் காத்துக்கிடக்கின்றதோ?	232
105.	பெட்டிப் பாம்பாகிவிட்டாளே!	234
106.	‘கள்வன்’ என்ற பட்டம்!	236
107.	உண்மை அறியா அன்னை	237
108.	மனம் அறியா மண்ணன்	239
	பின்னினைப்பு - 1	243
	பின்னினைப்பு - 2	244
	பின்னினைப்பு - 3	245
	பின்னினைப்பு - 4	252
	பின்னினைப்பு - 5	253

TRASLITERATION TABLE

அ	a	உ	u	ஐ	ai
ஆ	ā	ஊ	ū	ஓ	o
இ	i	எ	e	ஓ	ō
ஈ	ī	ஏ	ē	ஔ	au
		ஃ	k		
க	k	த	t	ல்	l
ங்	ṅ	ந்	n	வ்	v
ச	c	ப்	p	ழ்	ḷ
ஞ்	ṅ	ம்	m	ள்	ḷ
ட்	t	ய்	y	ற்	r
ண்	ṇ	ர்	r	ன்	ṇ
ஐ	j	ஸ்	s	ஹ்	h
ஷ்	ṣ	ஷ்	ṣ	க்ஷ்	kṣ

INTRODUCTION

1. *The sources of this work :*

In the form in which it was first presented by its talented author the *Muttollāyiram* is a lost work to us. Fragments of the work totalling 108 verses could be found in a collection (rather than an anthology) of Puṛam verses brought to light and published by the University of Madras under the eminent editorship of Prof. S. Vaiyapuri Pillai. The collection known by name of *Puṛa-t-tirattu* appears to be a work of the post-Cōla epoch and according to Prof. S. Vaiyapuri Pillai, a 15th century product. We are not at the moment concerned with the date of the *Puṛa-t-tirattu* and we shall accept the professor's guess in this regard. But what is of importance is that the *Puṛa-t-tirattu* is the only source of all the available verses of the *Muttollāyiram* distributed over the different section of the collection as a Puṛam presentation. The following table gives the distribution :

Puṛam classification in <i>Puṛa-t-tirattu</i>	No. of verses of <i>Muttollāyiram</i>
Arattu-p-pāl	1
Poruṭ-pāl	43
Kāmattu-p-pāl	65
Total	109

The distribution under the sub-heads is as follows :

<i>Arattu-p-pāl</i>	
1. Kaṭavuḷ vaḷttu	1
<i>Poruṭ-pāl</i>	
2. Nāṭu	3
3. Nakar	3

4. Pakai-p-pulam Paḷittai	5
5. Tirai	4
6. Yeṣṣi Kōtai	1
7. Kutirai Maṟam	1
8. Yaṅai Maṟam	10
9. Kaḷam	4
10. Venri	2
11. Pukaḷ	10

Kāmattu-p-pāl

12. Kaikiḷai	65
Total	109

In the fragments extant one verse is available for Arattu-p-pāl, 43 verses for Porut-pāl and 65 verses for Kāmattu-p-pāl. The *Pura-t-tirattu* is patterned after the *Tirukkural* in its threefold classification as Aram (Dharma) Poruḷ (Arta) and Inppam (Kāma) which a few other works like the *Nalaṭṭiyar* have also adopted. But one cannot be certain about the pattern of the original *Muttolḷayiram* except that it was in three parts, each devoted to one sovereign power of the Tamil country. Within this threefold division of Pāṇṭiyan, Cōḷaṅ and Cēraṅ, we are not aware what classification was adopted in the arrangement of the verses in each division. If the arrangement in the *Pura-t-tirattu* were any guidance, the original *Muttolḷayiram* must have been divided into three major parts with sub-headings under each of the Puram and Akam motifs selected.

Barring the *Pura-t-tirattu* no other source has so far been discovered either to add to the number of verses extant or to present the book in full. A few variations in reading are available beyond those found in *Pura-t-tirattu*. In view of the excellence of the work as a piece of literature, and the fact that it had survived till the post-Cōla period to secure acceptance as material for inclusion in an anthology of representative works, it may be hoped that labours in the direction of seeking out the original in tact will be rewarded with success. Until then, the fragments of

the work should be our only material to constitute a separate book with the original title.

Some of the *Muttollāyiram* verses are found in a number of commentaries in Tamil. But these verses do not add to the *Pura-t-tirattu* selections in any manner except in variation of readings in respect of a few verses. The invocatory verse¹ of this work is quoted by Camaya Tivākara Munivar in his commentary on *Nilakēsi Teruttu*. Naccinār-k-kiṇiyar in his commentary on the Poruḷatikāram of *Tolkappiyam* has quoted verses 23, 67, 68, 94 and 96. Pērāsiriyar, another commentator of *Tolkappiam*, has used verses 39, 69 and 74 as illustrations. Aṭiyār-k-ku Nallār in his commentary on *Cila-p-patikāram* has quoted verse 39 to explain a particular line. In the oḷipiyal of *Yāpparunkala virutti*, verse 34 and 66 have been selected for illustrating two concepts in grammar.

Though these stray verses used for illustrative purposes by commentators have only duplication value, however, a few variations in readings are available thanks to these. These are given in the footnotes along with the other readings available in the Manuscripts of the *Pura-t-tirattu* extant. The number of verses that can be considered genuine would be 108 if we are to exclude verses 1397 and 1474 in the *Pura-t-tirattu*. The editor of the *Pura-t-tirattu* himself questions the genuineness of verse 1474. As regards verse 1397 it is not accepted as genuine by Prof. M. Raghava Iyengar in whose edition of the *Muttollāyiram* it has been left out. In the other edition of the work by Sri N. Sethuraghunathan also this verse has been rejected as spurious. The verse under reference is as follows :

இ[ள]ங்களி [ரெ]ன்ற மடப்பிடி சார
 வி[ல]ங்கருவி நீராற் றெளி[த்தும்]—நலங்கினர்வேற்
 றுன்னரும்போர்க் கோதை தொடா[அன்] செருக்கின
 மன்னர் மதிலாய வென்று.

(பா. வே.) 1. இருங்களி; 5. விருங்கருவி; 11-12. துடா செருக்கின; இறுதிபடி
 'மன்னர் புறங்கணித்த வெண்மதிலாய வென்று' எனக் காணப்படுகின்றது.

This could be a genuine verse of the original only without the mistakes of prosody and verbal interpolations in which it abounds in its present form. More over, it is full of gaps filled in by the editor within brackets. A portion of the verse from *Perumporuḷ* occurring immediately after the *Muttollāyiram* excerpt has also got mixed up with the *Muttollāyiram* verse and takes away from its purity.² Therefore this verse has been left out in this edition also.

Reverting to verse 1474 of the *Pura-t-tirattu* there is no doubt it reaches the level of excellence which distinguishes the other verses, but as its source is not specially mentioned in the original Manuscript there is the hesitancy to accept it as a *Muttollāyiram* verse. Here is the verse :

திறலொடு தீதுருநதிப பூழிய னல்லன்
மறலொடு மைந்து தருக்கிப்—பிறரொருவர்
தென்ன னிளங்கோத் திருமால் வழுதிமுன்
மன்னாயார் மாறேற் பவர்.

(பா. வே.) 3. பூழிய.

This verse has to go under the classification Pukaḷ or Fame in Poruḷ-pal. It should be included in the division of Pāṇṭiyan and obviously it sings the praise of the Pāṇṭiyan monarchy.

Sri N. Sethuraghunathan has added 22 more verses to the *Purat-t-tirattu* number in his edition. He has himself acknowledged in his masterly preface that the only criterion of inclusion of these additional verses is their resemblance to the genuine ones. These 22 verses were taken from various commentaries as they resembled the *Muttollāyiram* verses. But the authorship of their original sources was not indicated by the editor. It is a very interesting approach though scientifically it is open to the criticism of lack of authenticity. In fairness to Sri N. Sethuraghunathan most of the 22 verses are of high

2. 'புறங்கணித்த வெண்' என்பது அடுத்த செய்யுளில் (1398) 11, 12-ஆம் சீர்கள்.

—From the footnotes of *Pura-t-tirattu*.

level of excellence and could easily be fitted in. However, in this edition those verses have been excluded pending establishment of their veracity.

2. *The probable period of its composition :*

The problem of fixing the probable date of the work gets more complicated than it would have been had it been a mere lack of mention of the epoch as in most other works by the following factors :

(i) While it purports to be a high class panegyric combining Akam and Puram elements in its artistry it just leaves the student with the need to guess who the appropriate recipients of the praises could have been.

(ii) The authorship is also any body's guess. There is no doubt that the work must have been produced by a master-mind fit to be ranked with any of the authors of the Akanānūru and Purānānūru. It may also be classified with ample justification that it is the best application of many Akam and Puram motifs evolved by the Tamil grammarians of the classical age, particularly Tolkāppianār.

(iii) If the Pāyiram (Preface) of the work had been saved, it would perhaps have thrown at least indirect light.

(iv) The invocatory part of the work too helps very little, because only one verse has been saved and like the first stanza of *Tirukkural* it poses difficult question even as to the true religion of the author, though tentatively the belief has been hazarded that he must have been a follower of Saivism. This belief is the basis of the separate section on the religion of *Muttollāyiram*.

However, the style and the composition of the work leave very little doubt as to its being a product of the pre-Pallavan period. The Veṅpā metre of the classical age is patent, and can be easily distinguished from the more sophisticated Veṅpā of later times, partaking not infrequently of the character of light folk

verses, sacrificing profundity of wisdom and meaning at the altar of Mōgai (alliteration) and Etukai (rhyme). The genuine imprint of the classical style can be easily identified in every one of the verses. On grounds of close literary identity with the works of the last Caṅkam the work has to be assigned to a pre-Pallavan period. It is to be noted that there is no reference to any Pallavan in the work.

Let us take the other pieces of internal evidence into consideration. The work is designed as an exposition of Akam and Puram motifs within a series of panegyrics on the three crowned heads of the Tamil country. It was only in the pre-Pallavan age, particularly in the age of the last Caṅkam, that the three dominions existed side by side as three jewels on the ornament of Tamiḷakam. The early literature very often refers to the three crowned heads together, in fact to the extent of its becoming a by-word 'Muṭiyuṭai māvēntar'. It was a unique political co-existence in which even if there were political differences, certain objections became the common objectives of all the monarchies. Tamil poets had some kind of a diplomatic immunity in exercise of which they moved from kingdom to kingdom seeking royal patronage. Even during times of war, this immunity was not in any way affected. If anything, it enabled them to assume the role of emissaries of peace. The three crowned heads in combination had been the theme of many verses of the Caṅkam age. It was not improper for a poet to owe allegiance and express gratitude to all the three monarchs, whatever was his nationality in the modern sense.

The *Muttollayiram* is perhaps the single longest of the works dedicated to the three crowned heads on the basis of equal respect and regard for each; obviously the author must have enjoyed the patronage of the three rulers. The political trinity of the Tamil country ceased to exist in that situation of glorious co-existence after the Pallavan rule had been established.

The "trinity" concept in Tamil politics was very much more than the mere accident of three different dynasties sitting

on three different thrones in three different capitals. There were certain common purposes which all the three strove to achieve ; and certain traditions had been developed by which politics was subordinated to higher goals. For instance, each of the three rulers vied with the others in promoting Tamil learning. All the three worked to preserve the cultural individuality expressed by the term 'Tamiḷakam' which, though patently a geographical concept, signified the cultural uniqueness of the region presided over by them.

The *Muttollāyiram* does not mention names of kings directly. The Pāṇṭiya, the Cōḷa and the Cēra are to be recognised by the references to the special characteristics of the country and by their honorific titles. However, there is one name which while normally to be understood as a general title applicable to all the early Cōḷas was also the name of a Cōḷa king. Verse No. 87 refers to Nalaṅkiḷi. It is well known that there was a Cōḷa king by name Nalaṅkiḷi and instead of taking Nalaṅkiḷi as a title of every Cōḷa king it will be better to consider it as the name of a king. Prof. P. T. Srinivasa Iyengar places Nalaṅkiḷi after Karikalan. He would guess that Nalaṅkiḷi was the immediate successor of Karikalan. Here is a verse of Kōvūr kiḷar in praise of Nalaṅkiḷi. "As amongst the objects of human life wealth and pleasure come after dharma. So the two umbrellas, those of the Cēraṅ and the Pāṇṭiyaṅ, come after your single umbrella. Desiring that your fame should rise high like the white moon you are spending all your time in military camps. Your elephants, the tips of whose tusks have been blunted by battering the fort walls of your enemies, are having no rest. Your soldiers who wear the bracelets of heroes are always eager for war do not hesitate to march to the enemies' distant territories situated in the middle forests. Your horses first stay in the battle fields where the war festival is celebrated and so from the eastern ocean right round till the white waves of the western ocean wash their hoofs. The kings of the northern region are watching with sleepless eyes and are trembling with fear."*

Nalankiḷḷi had perhaps to be fighting throughout his reign. He must have been ruling for many years, with Kāviri-p-pūmpattinam as his capital as is evident from Puṟam verse 30. Nalankiḷḷi's period was a period of dual monarchy in the Cōḷa country, the capital of the second kingdom being Uṟaiyūr. One is not quite certain if Nalankiḷḷi had to reside in Kāviri-p-pūmpattinam having lost Uṟaiyūr to Netuṅkiḷḷi or if both Netuṅkiḷḷi and he were occupying two different thrones in two different capitals. It is clear that Nalankiḷḷi had to fight against Netuṅkiḷḷi. Maybe he could recover or annex (whichever was the case) Uṟaiyūr, and give it the status of primary capital. The *Muttollāyiram* mentions Uṟantai (Uṟaiyūr) as the Cōḷa capital, and the inference is that Nalankiḷḷi took it from Netuṅkiḷḷi.

The titles of the Cōḷa king mentioned in the work are Kōkkiḷḷi, Cempian, Uṟanaiyār-ko, Punaḷ Nātan and Kāvirinir Nātan. These titles while generally applicable to all the early Cōḷas seem to refer to Nalankiḷḷi in particular. Nalankiḷḷi is the subject matter of a larger number of verses in the Puṟam than most other Cōḷa rulers except Karikāḷan.⁴ The verses give the following information about him: He was a great poet. He destroyed the seven walls of the Pāṅṅiyan kingdom and planted his tiger-banner. He besieged and took Uṟaiyūr which had been in the possession of a kinsman of his. He was the elder brother of Māvaḷattāṅ. His other names were Cētcenni, Puṭpakai and Tērvēṅkiḷḷi. His enemy was Netuṅkiḷḷi. Those who sang in his praise were Uṟaiyūr Mutukkaṅṅan Cāttanār, Kōvūr kiḷār and Ālattūr kiḷār.⁵

The date of Nalankiḷḷi has to be fixed after Karikāḷan whose date itself is still wrapped in controversy; but allowing some margin for the sake of a liberal estimate of his age, Nalankiḷḷi may be ascribed to the third century A.D. This would roughly correspond to the period immediately after the Cāṅkam age.

4. He is praised in 14 verses.

5. Puṟam verses—27 to 33.

4. He is praised in 14 verses.

5. Puṟam verses—27 to 33.

That the *Muttollāyiram* could have been a Caṅkam work no one can doubt if pattern and literary excellence should have been the criteria. But in the traditional list of Caṅkam works the work is not mentioned. Of course, the traditional list itself is still not invested with any historicity. Those who listed certain works as Caṅkam works must have depended upon a tradition handed down from generation to generation.⁶ The absence of *Muttollāyiram* in these lists may indicate that at the time the tradition took shape *Muttollāyiram* had not been either written or was not considered of a standard to be mentioned with the other works. The *Muttollāyiram* might have been a product of the late third Caṅkam period, but not given the status of a Caṅkam work. It is very difficult to fix the exact date of either Nalaṅkiḷli or *Muttollāyiram*. And all that is possible is a shrewd guess that the work must have been composed about the third century A.D., and that in all probability the Cōḷa king who patronised the poet was Nalaṅkiḷli.

Other internal evidences also point to the same belief. The Pallavaṅ period was one of great religious upheaval, and the Āḷvars and the Nāyanmārs had created a revolution in Tamil poetry. The predominantly nature-based erotic poetry of the earlier age taking its motifs from the realities of life was substituted by purely religious poetry of a mystic nature. The history of Tamil poetry from the Pallavaṅ period is the story of how religion became the dominant motive force in poetry. The *Muttollāyiram* is far away from the mysticism of the poetry of the Pallavaṅ and the post-Pallavaṅ epochs. It is not to say that religion had no place in early poetry, but the religion of later poetry was more complex, highly denominational and based on the whole universe which the Āgamas had unfolded. In contrast, earlier poetry spoke of gods worshipped by the common folk without the gods being too much involved in Purāṇic and other legends. The *Muttollāyiram* mentions only the Māyōṅ, the Sēyōṅ and Siva.⁷ The religion of the period was the simple faith in

6. *Iṟaiyanār Kaḷaviyal*—Sūtra—1. Commentary . p. 57.

7. Verse—18, 19, 20

an all-pervading god. There are only a few references to Purānic anecdotes, but they would seem to be the first exotic influences on the simple Tamil religion and their numbers were not so many as to bewilder the readers. But in the post-*Caṅkam* or in the *Pallavan* age after the Sanskritic influences became so pronounced as to dilute the true elements of Tamil culture, Tamil literature began to reflect those influences as the result of which Tamil life itself was greatly affected. Thus literature and life became interrelated. Therefore, it is easy to separate the literature of the post-*Caṅkam* age and that of the *Caṅkam* age. The *Muttollāyiram* is far from mystical. Religious doctrines do not overwhelm or dominate the work. Therefore, it can be asserted that the *Muttollāyiram* is a work of the period immediately following the third *Caṅkam* if not of the last *Caṅkam* period itself.

Excepting *Nalāṅkiḷi* no other historical king is mentioned. *Kōkkōtai* is another name found in the work and there is no doubt that it is a *Cēra* name, but it is not possible to identify the *Cēra* king with this alias. A *Kōkkōtai* is in the list furnished by Sri N. Sivaraġa Pillai and assigned to the second century A.D.* Without trying to be final on the identification of the three patrons of the author of the poem, we have discussed this question elsewhere.

From another angle related to internal evidence scholars may be inclined to assign the work to the fifth or the sixth century A.D. Some grammarians see in the use of the 'yēl' terminal in a compound word like 'aḷiyānēl' 'tānēl' etc., that it was definitely a later grammatical development, because in the truly classical anthologies this 'yēl' subjunctive suffix is not found. Again the mention of the special names of a horse belonging to the later *Pāṅṅiyās*, namely, 'Kaṅavattam' and that of the later *Cōḷa* 'Pāṭalam' would lead one to accept a later date to this work. But the grammatical convention referred to might have been initiated much earlier or by the author of the *Muttollāyiram* himself. The influence of the *Muttollāyiram* can be distinctly

8. Sivaraġa Pillai, K. N.: *The Chronology of the Early Tamils*.

seen in the works of Periyālvār, Āṇṭal and Tiruttakka Tēvar. As regards the internal evidence furnished by the names of the horse it is not a very serious problem because one is not quite sure when 'Kaṇavattam' and 'Pāṭalam' really originated and the surmise is not farfetched that we have only the later use of these two special concepts while in truth they might have been evolved centuries earlier, a point not corroborated because of the absence of all the early works except the *Muttollāyiram* using them.

3. *The probable length of the work :*

The problem as to the length of the work appears the easiest because of the seemingly self-explanatory character of the title. *Muttollāyiram* literally means 'three nine hundreds.' It is simple arithmetic that three nine hundreds make two thousand seven hundred. Therefore, the *Muttollāyiram* must have contained 2700 verses in three parts of 900 each. But the problem is not so simple, as scholars have raised interesting issues on the arithmetical import of the title itself: Is it three nine hundreds, or is it nine hundred on three subjects? The 'Mut' prefix meaning 'Mūnru' or 'three' may go immediately with 'Tollāyiram' as such a mathematical convention was quite common in poetical composition. For example, 'Pattoṭāru-nūrāyiram' (பத்தொட்டாறு நூறுபாடல்).⁹ The hymns of the *Nālāyiram* are full of such poetical handling of arithmetic, and the end of each decad has an arithmetical computation in such a form.

There are, however, those that believe that the work must have contained only nine hundred verses, possibly three hundred to each one of the crowned heads. Sri N. Sethuraghunathan is the best representative of this point of view. The 'three' before 'nine hundred' refers to the Paṇṭiyaṅ, Cōḷaṅ and Cēraṅ. This view receives good sustenance from a sūtra whose substance is as follows:

"An eṇ ceyyuḷ (a poem named with reference to the number of its verses) is a poem in which the glory

9. *Kalīṅkattu-p. paraṇi*—Verse 198.

of a hero is sung in verses numbering from ten to one thousand.”¹⁰

As the commentary of the sūtra defines the word *enṇalē* (எண்ணலே) as numbering from ten to one thousand evidently on an established convention, no *en ceyyuḷ* was normally longer than 1000 verses. Viewed in this light the *Muttollāyiram* must have been a poem in 900 verses only and not 2700 verses. Any further doubt in this regard is removed by an explicit statement in the commentary in which *Muttollāyiram* is mentioned by name as an example of an *en ceyyuḷ*.¹¹ Another poem of the same length was called *Arumpāi-t-tollāyiram* (அரும்பைத் தொள்ளாயிரம்).

As between the two views, one cannot choose with any assurance of being precise. But in the present state of our knowledge it seems wise to accept the criterion furnished by the sūtra referred to already and accept the position that the original poem was in 900 verses. Apart from the need to be fortified by the clear data for postulating any definite theory the *Muttollāyiram* might not have been such a voluminous work. If it had been so, it would have been preserved in the memory of the succession of generations that followed its composition in a much better manner than is its present lot. Many times the present 108 or 109 verses could have been salvaged if the work had been in 2700 verses.

To conclude this section, it seems proper to interpret the title as the 900 verses in praise of the three crowned kings, the ‘Mūnru’ referring to the Paṇṭiyan, Cōḷan and Cēraṅ and not multiplying nine hundred.

4. The question of authorship :

The name of the author is not mentioned either within the body of the work as it is available, or by the commentators who have made use of this work for illustrative purposes. There are, however, two or three hints about the identity of the author.

10. *Ilakhaṇa Viḷakkam*—Sūtra 477 and its commentary.

11. *Ibid*—commentary.

First, he may have been a saivite by religion ;¹² second, he was a very good student of the classics like *Tolkappiam* and *Tiruṅṅkurai* ; third, he lived amidst the realities of the epoch in which the ideals of marriage portrayed in Akam works were not mere figments of poetic imagination, but integral aspects of the social situation. From these the authorship may be guessed as associable with a great poet, possibly one who is already known by name through his other works. A comparison of the style of this work with some of the Cankam works is one way of identifying the author. But no one has so far attempted this kind of identification.

Sri N. Sethuraghunathan, however, would see similarities between the characteristics of Nakkiratēva Nāyanār's poetry and those of the *Muttoḷḷāyiram* in his very learned discussion of this question of authorship. He leads us to the belief that Nakkiratēva Nāyanār might himself have been the author of *Muttoḷḷāyiram*. Nakkiratēva Nāyanār was the author of *Kailaipāti Antādi-Kalattipāti Antādi* and *Tiru-iyṅkōymalai Eḷupatu*. The learned scholar thinks that Nakkiratēva Nāyanār's genius shows itself to a little extent in these two small works and the *Muttoḷḷāyiram* must have been the fruit of his maturity.¹³

We have nothing to say against the logic of the scholar's discussion. As he has stated, it is not uncommon for poets in their mature major works to write elaborately on themes which they have handled in a perfunctory manner in their minor works. But it is not scientific to identify the author of a major work purely by the identity of thinking and verbal expression. The parallelisms between the *Muttoḷḷāyiram* and the minor works of Nakkiratēva Nāyanār in thought and expression cannot be matters of dispute. But Nakkiratēva Nāyanār who was a latter-day worthy might have been deeply influenced by the *Muttoḷḷāyiram* and the identity referred to above must have been the product of such influence.

12. Verse—1.

13. *Muttoḷḷāyiram* (Sri N. Sethuraghunathan's edition) —Introduction p. 22.

At present certain clues alone could be provided for further research in regard to the question of authorship. The following basic axioms must be accepted :

- (i) The *Muttollāyiram* was not far removed from the third Caṅkam period.
- (ii) It is not improbable that the *Muttollāyiram* was a product of the Caṅkam period.
- (iii) The author had been brought up in the best literary conventions of the Caṅkam age.
- (iv) The literary motifs of the *Muttollāyiram* stand apart from the over-sophisticated complex motifs of the Pallavaṅ and the post-Pallavaṅ epochs.
- (v) The social and religious ideas and conventions detailed in the work clearly belong to the pre-Pallavaṅ age.

The author may be identified from among the well-known luminaries of the period in question. But the temptation to shrewd guessing should be suppressed at all cost. Until more verses are discovered and more direct evidence in regard of authorship available, no surmise must be attempted. The possible lines on which such a surmise can be made are given here. The *Puranānūru* contains more than a dozen verses on Nalaṅkiḷḷi by poets like Uraiyur Mutukkannaṅ Cattanār, Kōvūr kiḷār and Ālattūr kiḷār. Strangely enough, the *Muttollāyiram* mentions only one king by name and that is Nalaṅkiḷḷi. A comparison of the ideas in the verses specially in respect of the military valour of Nalaṅkiḷḷi, his cavalry and his elephantry with the eulogistic verses of the *Muttollāyiram* would easily lead one to associate *Muttollāyiram* with one of the authors of the *Puranānūru* verses mentioned already. But this superficial identification is bound to lead to an unending controversy. The *Muttollāyiram* is in Veṅpā metre of four lines for each verse. The *Puram* verses are all in Āsiriappā metre with no fixed number of lines. Though the Veṅpā was also among the four classical

patterns,¹⁴ it is highly risky to simplify the thinking on authorship by making one of the panegyrists of Nalañkili the author of the *Muttollāyiram*.

These considerations prompt us to leave the question of authorship open.

5. *Historical and political information in the work :*

It is a unique work on the three crowned heads by the same author composed according to well-defined literary conventions of panegyric poetry. From the verses available eleven themes have been handled in respect of each king. May be the list is not exhaustive and a few more themes originally handled by the author have been lost to us. The following tabular column gives the themes available in respect of each monarchy :

Serial No. (1)	Themes (2)	Pāñiyar (3)	Cōjar (4)	Cerañ (5)
1	Nātu (Dominion)	1	1	1
2	Nakar (Capital city)	1	1	1
3	Tirai (Tribute by vassals)	2	1	1
4	Eyil kōtal (Taking the fort)	1	—	—
5	Kutirai Maṛam (Cavalry)	1	—	—
6	Yānai Maṛam (Elephantry)	4	4	1
7	Kaḷam (Battle-field)	2	1	1
8	Pakai-p-pulam Paḷittal (Fool-hardiness of the enemy censured)	2	1	2
9	Veñri (Victory)	2	—	—
10	Pukaḷ (Fame)	6	2	2
11	Kaikkilai (One-sided love)	34	19	12
	Total ...	56	30	21

N.B. :— The numbers under columns 3, 4 and 5 refer to the number of verses.

14. They are Venpā, Āsiriyaṅṅā, Kālipṅā and Vañcipṅā (vide *Yap. parupkālā.k.kārikai*—21.)

The concepts mentioned above have distinct meanings in the culture of the ancient Tamils. It is perhaps worth our while to explain each concept :

Natu : This is a conventional approach to the treatment of the country under the rule of the hero. The description of the country as a literary convention was not unknown to many other literatures including Sanskrit, but Tamil literature has this to reveal : that among the themes most intimately to be associated with the royal hero, a description of the countries' special features and prosperous situation is the most indispensable. We shall be presently going into the characteristics of the three countries as furnished by the *Muttollāyiram*.

Nakar : Closely connected with the country is its capital. The theme of the capital was also common to other literatures. There are other works of the Tamil classical age dealing with the three capital cities. The *Pattina-p-pālai* is completely devoted to Kāviri-p-pūm-pattinam. The *Maturai-k-kāñci* is literally a song of Maturai, though purporting to be an eulogy of Netuñcejiyan it is in fact a detailed description of the capital city. The Cera capital has no separate poem, but its glories have been sung in a number of works. The glory of the capital in the Tamil literary convention symbolised justice, peace, prosperity and happiness.

Tirai : The practice of paying a tribute to the overlord was well-known in the Tamil country. 'Tirai' and 'Kappam' are pure Tamil concepts. This should indicate an independent evolution of the practice in the Tamil country. The system of levying a tribute was a civilised approach to the treatment of the vanquished by the victorious. Wholesale annexation of territories was resorted to as a political expediency only if the continuation of the rule of the vanquished enemy should spell danger to the sovereignty of the victor. But where the domineering king asserted his might to ensure subordination of lesser rulers the sovereign was content to leave the lesser rulers alone if they would agree to paying a tribute.

Eyil kōtal: The practice of capturing the enemy fortress was a universal antecedent to a major conflict. The ideal method in literary convention in this regard is for a king to strike terror in the enemy and make him flee by the noise of the war drum without there being any necessity for the shedding of blood.

Kutirai Maṟam: The techniques of the cavalry in action are signified by this concept.

Yānai Maṟam: The action of the tuskers in battles must have kindled poetic imagination to the extent of its becoming a popular motif in Puram poetry dealing with kings.

Kalam: It is the battle field. The battle fields were to the Tamils places of great inspiration. The weird, bloody chaos which is ordinarily associated with a battlefield is not what classical Tamil poetry would say of a battle field. It was where true heroism and chivalry were evidenced in unmistakable terms by the gushing wounds on the breasts of the warriors. It was where the highest ethics of war would be illustrated by the postures of the dead. The battlefield was developed into a favourite theme fit for lengthy treatment only from the nucleus of this classical motif. The later *Parani* whose best example is the *Kalīnkattu-p-parani* of Jayankōṭṭāṇ was a poem of the grim battle field at the end of the war. It is not a poem of lament, but a song of victory. The *Parani* idea is to be traced to this early literary convention.

Pakai-p-pulam Palittal: This is by way of impressing on the obstinate vassals the consequences of insubordination and defaulting in the payment of tributes.

Vēṇṇi: This is the achievement of the ultimate goal of fighting. Victory in its true sense in Tamil was not the fulfilment of a spirit of revenge. It was not sense of relief as a result of the destruction of the foe. It was a realization that the war had been just, that clean methods of warfare pursued and the ethics of war had not been transgressed. Heroism was not restricted in its application to the deeds of one's own side. A heroic act of the

enemy soldier was admired as well as that of a soldier on one's own side.¹⁵ Venri or Verri was in a sense the evaluation of how the goal had been attained.

Pukaḷ: The fame of a king is assessed with reference to his paraphernalia and his royal symbols like the flower he wore.

Kaikkilāi: The introduction of Kaikkilāi, patently an Akam motif, has been very cleverly done by the author of *Muttollāyiram* perhaps to subserve two purposes: One, to provide himself scope for showing his competence in handling the minutiae of Akam poetry; another is to link the Puṟam concept of Pukaḷ with an apparently unrelated Akam motif. Kaikkilāi is the emotional condition attendant on unreciprocated love. The victims to this condition have an escape technique in giving oral expression to their love and also their true admiration of the objects of their love. The intention is not to make such an expression to lead to a union through wedlock with the beloved. It is just to remove a load from the mind.

All the themes explained above can be located in the *Tolkāppiam*. That the author of the work must have been a good student of *Tolkāppiam* cannot be disputed. The *Tolkāppiam* motifs relating to Puṟam have been elaborated and explained in a number of latter day grammarians, but the best codification of these motifs seems to be contained in the *Puṟa-p-poruḷ Venṇā Malai* of Ayyanāritanār reputedly a descendant of the Cēras. Those who classified the verses of *Puṟaṇānūṟū*, *Tirukkural* and *Cila-p-patikāram* by linking them with Puṟam motifs wherever appropriate, were guided by the *Puṟa-p-poruḷ Venṇā Malai*. It is not improbable that the *Muttollāyiram* too drew on the *Puṟa-p-poruḷ Venṇā Malai* for the selection of the motifs in their relevance to a praise of the three crowned heads.

Puṟam is such a comprehensive connotation even in its application to the activities of the royalty and the ten motifs excluding Kaikkilāi extant could not be considered as the only

ones selected by the author. We are not also quite sure if the original work contained divisions on the basis of the different Puram motifs with equal number of verses in each as in *Tirukkural* or *Nalatiyar*. There is every room to guess that the work was more Akam in character than Puram and as it was intended only to sing the praises of the three monarchies the Puram motifs had been pressed into service, monarchy itself being Puram theme *par excellence*. The emphasis is on the Akam feature. It reflects the genius of the artistry of the poet that a Puram theme could be made to subserve the purposes of Akam presentation. There can be no disputing the point that the best part of the work is Kaikkilai.

Now to the historical and political value of the poem. The monarchies celebrated in the poem were the first great monarchies in the Tamil country which substituted the petty chieftaincies and paved the way for the latter day imperialistic pattern in the Tamil country. Each of these monarchies established its sway over distinct parts of the Tamil Nad, named after each for at least three hundred or four hundred years. Sri K. N. Sivaraja Pillai whose excellent thesis "*The Chronology of the Early Tamils*" has been unfortunately treated as of little value for purposes of research has taken the chronology of the early Cōlas from 50 B.C. to 200 A.D.—from Veļian Tittan the conqueror of Uraiyūr to Ko-c-Cenkaṇaṇ. The Paṇṭiyaṇ chronology according to him is from 1 A.D. to 175 A.D.—from Neṭuñceļiyaṇ - I to Ukkira-p-peruvaļuti. The Cēra chronology extends from 25 B.C. to 200 A.D. If Sri K. N. Sivaraja Pillai were to be our final authority, a beautiful synchronism can be established and even a provisional theory as to the identity of the patrons of the poet could be hazarded. Be it understood that this discussion in no way alters the position earlier taken as to the question of identity of the patrons. All that is attempted here is the presentation of the interesting point of view of a scholarly historian.

We have earlier referred to the fact that only one ruler is mentioned by name viz Nalankilli. In trying to fix the

This particular verse is very significant. Very rarely do we come across poets demonstrating a fanatical love of Tamil language. The author of the *Muttollāyiram* compares Tamil to the Kaṭappam flower garland fit to adorn the neck of the Paṅṭiyan as a garland of well-merited praises.

From this solitary reference to Murukan in the verses available, it is not correct to come to any conclusion as to the author's intimate religious predilections.

Strangely enough, there are more references to Viṣṇu in the available verses than to Siva.³¹ More over, the author seems to revel in some of the well-known anecdotes of Viṣṇu. Viṣṇu is treated both as Nārāyaṇa and His manifestation as Kṛiṣṇa.

Among the Viṣṇu anecdotes is the one of Kṛiṣṇa playing charioteer to Arjuna.³² The stories of Kṛiṣṇa slaying the horse demon (Kēsi), performing pot-dance (kuṭ-k-kūttu) and marrying Nappiṇṇai are introduced in the poets' praise of the Paṅṭiyan.³³ The first story is that of Kamsa sending Kēsi to slay Kṛiṣṇa. The demon appears in the form of a horse before Kṛiṣṇa. The Lord cleaves open the demon's mouth and kills him. The second story is about Bāṇa imprisoning Aniruddha the grandson of Kṛiṣṇa to keep him away from his daughter Uṣā. Kṛiṣṇa dances his way into the prison and rescues his grandson. He shows his skill as a pot-dancer. This anecdote is mentioned in a number of Tamil works like the Cila-p-patikāram, Nācciyār Tirumoḷi, Siriya Tirumaṭal and Periya Tirumoḷi.

The third story viz., the nappiṇṇai story is peculiarly Tamilian in its flavour. The aspirant to the hand of this girl is required to engage in some kind of a Matador adventure, the difference being it is one bull in Spain plus a money prize, but seven bulls in the Nappiṇṇai story plus Nappiṇṇai herself. Kṛiṣṇa subdues the seven infuriated bulls and takes the hand of Nappiṇṇai.

31. Verse—19, 20.

32. Verse—19.

33. Verse—20.

In the light of these ideas culled from the work we have only to reiterate that in the early period an eclectic spirit influenced one's approach to religion and there was absolutely no denominational thinking. God was God whether called by the name of Siva or Tirumāl.

Perhaps a word may be said about the influence of animistic ideas in the work. No doubt even by the time the Caṅkam works took shape deism had started substituting animism, but nature had such hold on the author's of poems that they continued to draw on her and give her all importance. The *Muttollāyiram* is by no means a spiritual work. Barring the invocation, God is utilized only for purposes of comparison. Throughout the work there are elements of the persistent animistic creed which is proof again of a pre-Pallava age for this work.

8. A NOTE ON KAIKKILAI

This work is of peculiar interest as combining history, and literature. The author's objective was perhaps to present Akam in the garb of Puram. All the Puram motifs handled by the poet stand apart from the Akam motif Kaikkilai. In a sense, this work is two works in one. If all the Kaikkilai verses were pulled out and presented separately, they would constitute a separate and complete work. The approach to Kaikkilai has to be different from that to the Puram themes. The Puram themes deal with reality up to a point and there is some historical information in them. In other words, they are *informative*, not absolutely *imaginative*.

As regards the Kaikkilai part, it is nothing but a series of stories of frustrated one-sided love in the usual pattern of Kaikkilai poetry. It is not necessary to go into a detailed analysis of the Kaikkilai portions, because there is nothing very unusual about our poets' handling of this motif. It is out and out emotional material based on the psychology of separation. Though different girls seem to be involved in the business as victims to one-sided love, the emotional ramifications could have

easily occurred to a single girl. Later poets developed the idea as though the response to the king's physical presence on the part of members of the fair sex was different for different ages and stages and thus was evolved the *Ula* type of literature.

Though the grammar of Akam had been fully developed in the early period, illustrations of Kaikkilāi had been very few. The *Akanānūru*, the best anthology of Akam has not much in respect of this condition of unresponded one-sided panting for the lover. Even in the other Akam works like *Narṇṇai*, *Kuruntokai*, *Aiṅkurunūru* the pure Kaikkilāi verses could be counted on the fingers. Perhaps the largest number of verses ever written on Kaikkilāi were those written by the author of the *Muttolāyiram* who, we may suspect, started with sincere *Puram* intentions and ended up as the most fertile specialist in Kaikkilāi, the three crowned heads coming in handy as the non-responding (innocent) hero.

The moral issue arising out of a girl falling in love with a person whom she is not likely to marry relates to the appropriateness of a girl giving her heart away to another without knowing his intention. There is also the unintentional sin of the hero who does not respond for the simple reason that he does not at all know about a girl loving him in secret.

It must be understood that Kaikkilāi has a greater purpose than picturing a few helpless girls or lads in the throes of their unreciprocated love experiences. The true purpose of Kaikkilāi is to lead one from lower passions to a realization of divine bliss. The purpose of *Cirripam* is to lead to *Pēripam*. Otherwise the human in spite of his six senses will still be at the bestial level. Panting for the Lord is an exalted extension of Kaikkilāi.

In this connection, we may refer to another classical idea, 'Maṭalērutal'. In this the obstinate lover whose advances are not heeded to by a girl mounts the Maṭal made of palmyra leaves. It is to attract public notice and secure public intervention.

Both the Kaikkilai and the Maṭal were made to serve their exalted purposes in the latter day writings of the Nāyanmārs and Ālvārs. God as Nāyaka and the devotee as Nāyika was how Kaikkilai got itself retrieved from mere frustrated love of a maiden. The Maṭals of Tirumaṅkai Ālvār³⁴ were the pardonable threats of a devotee that he would mount the Maṭal if God would not respond. In the Maṭal the person threatening imagines himself a woman, but were never to mount the Maṭal. However, in the concept of Nāyaka-Nāyika idea, the devotee was always the woman and God the man. In philosophical terms, this connotes the Jīvātmā-Paramātmā relationship.

34. The Maṭal is stated to be the palmyra stem which the lover rides in order to make public the love that he bears in acutest form. The poem on this aspect is named *Maṭal*. For details, vide *Ilaṅkkaṇa Viṭakkam*—sutra 857; *Tolkappiam - Porulatikāram*—sutra 54; *Tirukkuraḷ* саар. 114; and *Kuṟuntokai*—verse 17.

கடவுள் வாழ்த்து

ஆதிரையான்

ஓருநிலில் செல்வத்தில் தினைக்கும் சீமான் ஒருவர் இருந்தார். அவர் அந்த ஊரில் கட்டிய வீடுகள் பல; எல்லாம் அவருக்குச் சொந்தமே. அவர் மட்டும் ஒரு தெருவின் கோடியில் உள்ள ஒரு பெரிய வீட்டில் குடியிருந்தார். அவர் பல வீடுகளைக் கட்டினாலும், பல வீடுகளுக்கு அவர் உரியவராக இருந்தாலும் ஊரார் அனைவரும் அவரைக் 'கோடிவீட்டுச் சீமான்' என்றே வழங்கி வந்தனர். இதே பெயர் எங்கும் பரவலாயிற்று. இதனால் அவருக்கு வேறு வீடுகள் இல்லையென்றும் வேறு வீடுகளைக் கட்டவில்லையென்றும் உண்மைக்கு மாருகப் பெறப்படுகின்றன அல்லவா?

இந்த நிலை கவிஞர் ஒருவர் கருத்தில் பட்டது. அதே சமயத்தில் கடவுள் தத்துவத்தைப்பற்றியும் அவர் சிந்திக்கலானார். கடவுள் தத்துவமானது அங்கிங்கெதைபடி எங்கும் நிறைந்திருப்பது, இந்த உலகும், இந்த உலகிற்கு அப்பாற்பட்ட உலகங்களும் அந்தத் தத்துவத்திலிருந்தே தோன்றின. செவ்வாய், புதன் முதலிய கோள்களையும், விண்ணில் காணப்பெறும் எண்ணற்ற விண்மீன்களையும் ஆதியில் அந்தக் கடவுளே—சிவபெருமானே—படைத்தார். அவர் படைப்பதற்கு முன்னர் இந்த விசும்பு முழுவதும் வெட்டவெளியாகவே இருந்தது. இங்ஙனம் எல்லாவற்றையும் சிவபெருமானே படைத்திருந்தும் இந்த அலைகடல்கூழ் உலக மக்கள் அனைவரும் ஒன்றும் அறியாதவர்கள்போல் "திருவாதிரை" என்ற ஒரு விண்மீனை மட்டிலும்தான் அவர் படைத்தார் என்று சொல்லிக்கொண்டே வருகின்றனர். சிவபெருமானே "ஆதிரையான், ஆதிரையான்" என்றே வழங்கிவருகின்றனர்.

'ஆதிரை' என்ற நாளமீனும் அவரால் படைக்கப்பெற்ற நாளமீன்களுள் ஒன்றுதானே. அல்லது ஆதிரை நாளில்தான் அவர் பிறந்தாரா? அதுவுமில்லையே. அவர் பிறவாயாக்கைப் பெரியோன்

அல்லவா? இந்த உலகில் 'உத்திராடம்', 'திருவோணம்' போன்ற நாட்களில் பிறந்தவர்களை முறையே 'உத்திராடத்தான்' 'திருவோணத்தான்' என்று கூறுவது மரபுதான். ஆயின், ஆதிரையில் பிறவாதனை 'ஆதிரையான்' என்று கூறுவது எங்ஙனம் பொருந்தும்? ஒரு நாமம் ஒருருவம் இல்லாத இறைவனை இந்தப் பைத்தியக்கார உலகம் ஆயிரம் நாமங்களையும் திருவுருவங்களையும் கற்பித்து அல்லவா வழிபடுகின்றது? "இது பலவீடுகளைக் கட்டிய சீமானைக் 'கோடி வீட்டுச் சீமான்' என்று சொல்வதைப் போலல்லவா இருக்கின்றது?" என்று கருதுகின்றார் கவிஞர்.

இந்த நிலையில் அவர் வானத்தை ஏறிட்டுப் பார்க்க நேரிடுகின்றது. கண்ணைப் பறிக்கும் எண்ணிறந்த சுடர்கள் விண்ணில் ஒளிர்ந்துகொண்டிருக்கின்றன. 'எங்கையெல்லாம் இறைவனே படைத்தான்' என்று அவரிடம் முறையிடுவனபோன்றிருக்கின்றன அவைகள். ஒரே வியப்பில் மூழ்கிவிடுகின்றார் கவிஞர். இந்நிலையில் அன்று திருவாதிரை மீன் ஒளிர்வது அவரது கண்ணுக்குப் புலனாகின்றது. சிவபெருமானுக்கு 'ஆதிரையான்' என்ற பெயர் இருப்பதும் அவரது நினைவுக்கு வருகின்றது. உடனே பக்தி, நகைச்சுவை, வியப்பு முதலிய அனைத்தும் கலந்த உணர்ச்சி அவரிடம் எழுகின்றது. ஒரு பாடலும் அவர் உள்ளத்தில் உருவாகி நல்ல வடிவமும் பெறுகின்றது.

இனி, பாடலைப் பார்ப்போம் :

மன்னிய நாண்மீன் மதிகளலி யென்றிவற்றை
முன்னம் படைத்த முதல்வனைப்—பின்னரும்
ஆதிரையா னுதிரையான் என்றென் றயருமால்
ஊர்திரைநீர் வேலி யுலகு.*

இது கடவுள் வாழ்த்து

விளக்கம் : மன்னிய—(வானத்தில்) நிலையாய் இருக்கின்ற. நாண்மீன் = நாண் + மீன்—நட்சத்திரம், மதி, கனலி எனப் பின் வருவதால் நாண்

பாட வேற்றுமை : 10 என்றே ; 11 நயர்வுறும் ; அறையுமால்.

* இப்பாடலின் பின்னிரண்டடிகளையும் லீலகேசி தெருட்டுக் கடவுள் வாழ்த்துரையில் சமயதிவாகர முனிவர் மேற்கோள் காட்டியுள்ளார்.

மீன்' என்பதை நாளும் மீனும் என்று பிரித்து அவை இரண்டு மின்றிச் செவ்வாய் முதலிய கோள்களும் அசுவதி முதலிய விண் மீன்களும் என்று கொள்ளலும் பொருந்தும்.

மதி—திங்கள் (சந்திரன்); கனலி—ஞாயிறு (சூரியன்). கனலுதலைச் செய்வது கனலி; இது ஞாயிற்றுக்குக் காரணப் பெயர். பௌதிக இயலில் calorie என்று வரும் கலைச் சொல்லுக்குக் 'கனலி' என்ற தமிழ்ச் சொல் பெரிதும் பொருந்துவது ஈண்டு உளங்கொள்ளத் தக்கது. என்று என்று அயருமால்—சொல்லிச் சொல்லி ஒரு பெரிய மயக்கத்திலிருக்கின்றது. ஊர் திரை நீர் வேலி—சுருண்டு வருகின்ற அலைகளையுடைய கடல். உலகு—உலகத்தார்; இங்கு ஆகுபெயர்ப் பொருளில் வந்தது.

X

X

X

திருவாதிரை நட்சத்திரம் சிவபெருமானுக்கு உரியது. திங்கள் தோறும் வருகின்ற திருவாதிரையன்று, குறிப்பாக மார்கழித் திங்களில் வருகின்ற திருவாதிரையில், எல்லாச் சிவன் கோயில்களிலுள்ள நடராசரின் நடனவிழாக் கொண்டாட்டம் பல்லாயிரம் ஆண்டுகளாக நடந்தேறி வருகின்றது. மார்கழித் திங்களில் திருவாதிரையன்று சிதம்பரத்தில் இவ்விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பெற்று வருவதும் உளங்கொள்ளத் தக்கது.

பாண்டியன்மீதுள்ள
பாடல்கள்

பாண்டியநாட்டின் வளம்

முத்தமிழை வளர்த்த பாண்டியநாடு முத்துக்களுக்குப் பெயர் போனதென்பது உலகறிந்த செய்தி. 'தென்னாடு முத்துடைத்து என்று இலக்கியமும் கூறுகின்றதல்லவா? இன்று தூத்துக்குடியில் 'முத்துக்குளித்தல்' நடை பெற்று வருவதைக் காண்கின்றோம். பருவகாலத்தில் செய்தித்தாள்களில் இச் செய்தி வெளியாவதைப் பல இரத்தின வணிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பதைக் காணத்தான் செய்கின்றோம்.

இன்று திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கொற்கை என்னும் கடல்துறைப் பட்டினம் அக்காலத்தில் சிறந்த துறைமுகப் பட்டினமாகத் திகழ்ந்தது. மேற்கே உரோமாபுரி முதல் கிழக்கே சீனம் வரையிலும் அந்தப் பட்டினம் வாணிகத் தொடர்பு பெற்றிருந்தது. அந்தக் காலத்தில் கொற்கையில் 'முத்துக்குளித்தலும்' நடை பெற்று வந்தது. வேறு நாடுகளில் முத்துபற்றிய பேச்சு வரும்பொழுதெல்லாம் பாண்டியனைப்பற்றிய பேச்சும் சேர்ந்தே வரும்; பாண்டிய நாடும் சேர்ந்தே பேசப்பெறும். முத்து வளங்காரணமாகப் பாண்டிய நாட்டிற்கும் பாண்டியனுக்கும் தனித்த புகழ் இருந்து வந்தது.

நாம் வாயில் வைத்து ஊதும் சங்கு கடலில் வாழும் ஒரு பிராணியின் உடல்; சிப்பி என வழங்கப்பெறுவது. சங்கு என்ற இந்தப் பிராணி நத்தை இனத்தைச் சேர்ந்தது. இதற்கு 'நந்து' என்ற பெயரும் உண்டு. பண்டைய இலக்கியங்களில் 'நந்து' என்றே வழங்கி வருகின்றது. ஆனால் இது நத்தையைவிடப் பன்மடங்கு பெரியது. கடலில் காணப்பெறும் இது மணலில் ஊர்ந்து செல்லும்; செல்லும்போதே முட்டைகளை இட்டுக்கொண்டேபோகும். சாதாரணமாக ஒரு சங்கு இருபது முப்பது முட்டைகளை இடும் என்று அறிந்தவர்கள் சொல்லுகின்றனர். முட்டைகள் மிளகுப் பருமனுள்ளவை; வெண்ணிறத்தவை.

புன்னை மரம் நாம் எல்லோரும் அறிந்ததொன்று. அதன் பூவையும் மொட்டையும் நாம் நன்கு அறிந்துள்ளோம். மொட்டுக்கள் தூய்மையான வெண்மை நிறமுடையவை; உருண்டையான வடிவமுடையவை.

கமுகம் (பாக்கு) பாளையிலிருந்து உதிரும் மணிகள் பளபளப்பாக மின்னும் என்பதைப் பாக்குமரச் சோலைகளில் உலாவுபவர்கள் நன்கு அறிவர்.

முத்துக்களை அடிக்கடிப் பார்த்துப் பழகிய கண்களுக்கு நந்தின் இளஞ்சிணையும், புன்னை மொட்டுக்களும், கமுகம்பாளை உதிர்க்கும் மணிகளும் முத்துக்கள் போலவே தோன்றும். நீர்வளமும் நிலவளமும் செறிந்த பாண்டி நாட்டில் இவை எம்மருங்கும் காணப்பெறும் காட்சிகளாகும்.

பாண்டி நாட்டின் பழம் பெருமையையும் இயற்கை வளத்தையும் நன்கு அனுபவித்த கவிஞரின் உள்ளத்தில் பாண்டிய நாட்டுச் சிறப்பினைப்பற்றிய கவிதை உருவாகின்றது. வேற்றூர் சென்ற விளங்கிழை யொருத்தி அவ்வூரார்க்குப் பாண்டி நாட்டின் வளத்தினைப் பகரும் பாணியில் வடிவம் பெறுகின்றது பாட்டு.

இனி, பாடலைப் பார்ப்போம்:

நந்தி னிளஞ்சிணையும் புன்னைக் குவிமொட்டும்
பந்த ரிளங்கமுகின் பானையும்—சிந்தித்
திகழ்முத்தம் போற்றேன்றும் செம்மற்றே தென்னன்
நகைமுத்த வெண்குடையா னுடு.

இது நாட்டுவளம் கூறுவது.

விளக்கம்: நந்து—சங்கு. இளஞ்சினை—அப்போதுதானே ஈன்ற முட்டைகள். சங்கு, முதிர்ந்த முத்துக்களை ஈன்றால் மக்கள் அணிவதற்காக அவற்றைப் பொறுக்கித் திரட்டுவர். முதிராத முத்துக்களாயின் எடுப்பா

(பா. வே.) 4 கருவிமொட்டும்; 6 ரிளங்கமுகம்; 10 போற்றேன்று; 11 செம்மற்றே.

ரின்றிச் சிதறிக்கிடக்கும். குனிமொட்டு—குவிந்த அரும்புகள். பந்தர் இளங்கழுக்கு—பந்தல்போல் அகன்று விரிந்து அழகு செய்யும் இளங்கழுக்கு. திகழ் முத்தம்போலத் தோன்றும்—உண்மையாகவே ஒளிர்ந்து திகழும் முத்துக்களாகவே காட்சி யளிக்கும். தென்னன்—பாண்டியன். நகைமுத்த வெண்குடையான்—ஒளி விடுகின்ற முத்துச்சரம் தொங்கவிட்ட வெண்கொற்றக் குடையிடத்த பாண்டியன். செம்மற்று—தலைமையையுடையது; தனிப்பெருமையை உடையது என்றவாறு. செம்மல்—தனிப்பெருமை.

‘செம்மற்றே’ என்று அந்த நங்கை நாட்டின் சிறப்பை எடுத்தியம்பும் தொனியில்தான் நங்கையின் வாய்மொழியாகக் கவிஞரின் எக்களிப்பும் பாட்டில் நிழலிடுகின்றது. (1)

ஊடல் வீணைவீர்த் செயல்

நான்குபேர் சேர்ந்து கொண்டால் பொழுதுபோக்குப் பேச்சுக்குக் குறைவில்லை. உண்பன, உடுப்பன, கவிப்பன, பூசுவன வற்றிலிருந்து தொடங்கி அகில உலக அரசியல் வரையிலும் பேச்சுக்கள் விரிந்து செல்லும். அறிஞர்கள் கூடினால் உயர்ந்த பொருள்களைப்பற்றிப் பேசுவர். கலைஞர்கள் குழுமினால் கலைகளைப்பற்றிய பேச்சே நடைபெறும். கூடுபவர்கள் மேற்கொண்டுள்ள அலுவல்களையொட்டிப் பேச்சின் பொருள் அடிக்கடி மாறிக்கொண்டே போகும். ஒரு சிலர்— வாழ்வின் அவலக் கவலைகளை மறக்கமுடியாதவர்கள்—பணம், ஊதியத்திட்டம் முதலியவற்றையே பேசிப் பேசிப் பேச்சின் தரத்தையே குறைத்துவிடுவர். இலக்கியம், தத்துவம், சமயம் போன்ற துறைகளில் சர்ச்சை முறையில் நடைபெறும் பேச்சுக்களில் இவர்கள் கலந்துகொள்வதே இல்லை. போகட்டும் !

காதல்பற்றிய பேச்சென்றால் சொல்லவேண்டியதில்லை. ஆடவர்கள் தனியாகக் கூடியிருக்கும்பொழுதும், மகளிர் தனியாகக் கூடியிருக்கும்பொழுதும் தான் காதல் பேச்சு தலை நீட்டும். இரு சாராரும் கூடியிருக்கும் கூட்டத்தில் சாதாரணமாகக் காதல் பேச்சு எழுவதில்லை. அங்ஙனம் பேசுவது நாகரிகக் குறைவு என்று கருதியோ, வேறு என்ன காரணத்தாலோ அதற்குப் பெரும்பாலும் இடம் இருப்பதில்லை.

ஒரு சமயம் நெடுமாடக்கூடலைப்பற்றி மகளிரிடையே பேச்சு நடைபெறுகின்றது. மதுரைமாநகரத்துத் தெருக்களைப்பற்றிப் பேசுகின்றனர். குழாயில் தண்ணீர் சரியாக வராததைப்பற்றிப் பேசவில்லை. தெருக்கள் ஒழுங்காகப் பெருக்கப்பெறுவதில்லை என்றும் பேசவில்லை. கொசுக்களின் தொல்லைகளைப்பற்றியும் பேசவில்லை. (இந்த நிலை அக்காலத்தில் இல்லை!) அப்படியானால், அவர்கள் எதைப்பற்றித்தான் பேசுகின்றனர்?

“தெருக்களின் இருபுறங்களிலும் சாளரம் வைக்கப்பெற்றுள்ள மேன் மாடங்கள் உள்ளன. காதலர்கள் தங்கள் காதலிமாருடன் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுகின்றனர். காதலிமாரோ ஊடலில்—சிறு பிணக்கில்—நிற்கின்றனர். அதை எங்ஙனம் தணிப்பது? நறுமண நீரில் (பன்னீர்) கரைக்கப்பெற்ற நறுந் சாந்தைக் (சந்தனத்தைக்) கொண்ட கிண்ணங்களுடன் நெருங்குகின்றனர்; சிலர் தந்த நறுஞ் சாந்தில் குங்குமப்பூவும் சேர்ந்துள்ளது. அத்தகைய சாந்தினைத் தம் காதலிமார் மார்பில் பூசி மகிழ எண்ணுகின்றனர். மகளிரோ இருந்த ஆத்திரத்தில் கிண்ணங்களைப் பறித்துச் சாளரங்களின் வழியாகத் தெருக்களில் விட்டெறிகின்றனர். தெருக்கள் முழுவதும் ஒரே சந்தனச் சேறு மயம்! அத் தெருக்களின் வழியாகப் போவோரும் வருவோரும் வழக்கித் தடுமாறி விழுந்தெழுந்து செல்லுகின்றனர். நெடுமாடக் கூடலின் நீள்வளம் இப்படிப்பட்டது” என்று பேசிக் கொள்ளுகின்றனர்.

கூடல்மா நகரைப்பற்றி எண்ணிய கவிஞரின் உள்ளத்தில் இக் காட்சி எழுகின்றது. உடனே அதற்குப் பாட்டு வடிவமும் தருகின்றார்:

மைந்தரோடுடி மகளிர் திமிர்ந்திட்ட
குங்கும வீர்ஞ்சாந்தின் சேறுழுக்கி—எங்குந்
தடுமாற லாகிய தன்மைத்தே தென்னன்
நெடுமாடக் கூட லகம்.

இது நகர் வளங் கூறுவது.

விளக்கம்: மைந்தர் - இளைஞர். மைந்து - வலிமை. ஊடி - சிறு பிணக்குக் கொண்டு. ஊடல் - சிறு பிணக்கு. திமிர்ந்திட்ட - சிதறிவிட்ட; வீசியெறிந்த. குங்கும ஈர்ஞ்சாந்தின் சேறு - குங்குமப்பூ சேர்ந்த சந்தனச் சேறு. இழுக்கி - வழக்குதலால். தடுமாறல் - சறுக்கி விழுதல். நெடு மாடம் - உயர்ந்த மாளிகை. கூடல் - மதுரை. (2)

பாண்டியனின் ஆணை

அந்தக் காலத்தில் ஒரு பேரரசின் கீழ்ப் பல சிற்றரசுக்கள் அடங்கி இருக்கும். தாம் அவ்வாறு அடங்கி யிருப்பதற்கு அறிகுறியாகச் சிற்றரசுக்கள் பேரரசுக்குத் திறை—கப்பம்—செலுத்திவருதல் வழக்கம். யாதாவது ஒரு சிற்றரசு கப்பப்பொருளை அனுப்பத் தவறினால் பேரரசு அச்சிற்றரசின்மீது தண்டெடுத்துச் சென்று அதனை ஒறுத்து அடக்கும். இஃது அந்த நாளைய நடைமுறை. இது கவிஞருக்கு நன்கு தெரியும்.

பாண்டிய அரசு பேரரசாகத் திகழ்ந்த காலத்தில் பல சிற்றரசுக்கள் கப்பம் செலுத்தி வந்ததைக் கவிஞர் நன்கு அறிவார். ஒரு சமயம் சிலர் கப்பம் பொருள்களைச் செலுத்தத் தவறிவிட்டனர். பேரரசு அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டியதுதானே. இராணுவ வீரன் ஒருவன் திறை செலுத்தாத குறுநில மன்னர்களிடம் தூதாக அனுப்பப்பெறுகின்றான். சென்றவன் தனது அரசின் ஆணையின் சிறப்பையும் அதன் வேகத்தையும் கூறி அவர்களை எச்சரிக்கை செய்கின்றான். “தேவர்களும் எங்கள் அரசின் ஆணைக்கு அஞ்சி நடுங்கும்போது நீங்கள் எம்மாத்திரம்?” என்று எடுத்தியம்புகின்றான். இந்த நிலையை ஒரு சமயம் கவிஞர்காண நேரிடுகின்றது.

ஒருநாள் கவிஞர் தனியாக இருக்கும்பொழுது பாண்டியனின் ஆணை நினைவுக்கு வருகின்றது. ஆணையைப்பற்றிய சிந்தனையில் ஆழ்கின்றார். கவிதை யொன்று உருவாகின்றது. திறைப்பொருள் தராத குறுநில மன்னர்களிடம் தூதாகச் சென்ற படை வீரன் அவர்களை எச்சரிக்கை தரும் பாணியில் பாட்டு வடிவம் பெற்று விடுகின்றது.

பாடல் இது :

நேமி நிமிர்தோ ணிலவுத்தார்த் தென்னவன்
காமர் நெடுங்குடைக் காவல னுணையால் !
ஏம மணிப்பூ ணிமையார் திருந்தடி
பூமி மிதியாப் பொருள்.

இது துறைபற்றிய பாடல்.

விளக்கம் : நேமி - தோள் வளையம். பாண்டியனின் தோள் மிகப் பெரியது. அதுகாரணமாகத் தோள் வளையம் நிமிரப் பார்க்கின்றது. நேமி - பூமி; நிமிர்த்தல் - தாங்குதல்; பூமியைத் தாங்கும் தோள்கள் என்றும் பொருள் கொள்ளலாம். நிலவுதார் - ஒளிவிடும் வெள்ளிய முத்தாரம். தேர்ந்தெடுத்த பாண்டிய நாட்டின் முத்துக்களாலாகிய ஆரத்தை மார்பில் அணிந்திருக்கின்றான். காமர் நெடுங்குடை - அழகிய அகன்ற வெண்கொற்றக் கொடை. இது நாட்டைப் பாதுகாக்கும் முறையை எடுத்துக் காட்டும் ஓர் அடையாளமாகும். இந்தக் குடையைப்பற்றிப் பலவாறுகச் சிறப்பித்துப் பாடுவது இலக்கிய மரபு. காவலன் - காவல் செய்கின்றவன்; அரசன். ஏம மணிப்பூண் - பொன்னாலும் இரத்தினத்தாலும் செய்த அணிகலன். ஏமம் - பொன். மணி - இரத்தினம். இமையார் - தேவர்கள். திருந்து அடி - நல்ல பூங்குறிகள் யாவும் அமைந்த அடி.

இயல்பாகவே கால் நிலம் தோயாத தேவர்கள் பாண்டியனின் ஆணைக்கு அஞ்சித்தான் நிலத்தில் காலை வைத்திலர் என்று தன் உளக் குறிப்பை ஏற்றிப் பேசுகின்றார் கவிஞர். இதனைத் 'தற்குறிப் பேற்ற அணி' என வழங்குவர் இலக்கண நூலார்.

தேவர்களே இவ்வளவு எச்சரிக்கையாக இருப்பார்களாயின் பூமியிலுள்ள அரசர்களைப்பற்றிச் சொல்லவா வேண்டும்? கவிதையில் பெருமிதச் சுவை காணப்படுகின்றது. "ஆணையால்!" என்ற சொல்லின்மூலம் இச்சுவை வெளியாகின்றது. படைத்தலைவன் ஆணித்தரமாக வலியுறுத்திப் பேசும் பாணி இது. பாடலைப் பல முறைப் பாடிப் பாடி அனுபவித்தால் இப்பாணியையும் காணலாம்; சுவையையும் வெளிப்படச் செய்யலாம். (3)

பாண்டியனின் வென்றி மேம்பாடு

செட்டி நாட்டில் வாழும் தன வணிக மரபினருக்கும் மற்றைய ஒரு சில மரபினருக்கும் மலேயா, சிங்கப்பூர், பர்மா முதலிய தொலைவி லுள்ள நாடுகளுடன் வாணிகத் தொடர்பு உண்டு. ஆதலால் அவர் கள் அடிக்கடி அந்த நாடுகளுக்குப் பெரும்பாலும் கப்பல் மூலம் பிரயாணம் செய்வர். ஒரு சிலர்மட்டிலும் அவசரத்தின் பொருட்டுச் சில சமயங்களில் விமானத்தின்மூலம் செல்வர். கப்பலில் செல் வோருள் சிலர் சென்னைத் துறைமுகத்தில் கப்பல் ஏறுவர்; சிலர் நாகப்பட்டினத் துறைமுகத்தில் கப்பல் ஏறுவர்.

கப்பல் நல்ல நாள் பார்த்தா புறப்படும்? அது பிரயாணத்தி ட்ப்படி, கப்பல் கம்பெனியாரின் சௌகரியப்படி, குறிப்பிட்ட நாள் களில் செல்லும். ஆனால், பெரும்பாலும் செட்டி நாட்டுப் பகுதிகளி லிருந்து கப்பல் பிரயாணம் செய்து தொலை நாடுகட்குச் செல்கின்ற வர்கள் நல்ல நாள் பார்த்தே பிரயாணத்தைத் தொடங்குவது வழக்கம். கப்பல் புறப்படும் நாளுக்கு முன்னதாகவே ஒரு நல்ல நாளில் தம் சொந்த வீட்டை விட்டுப் புறப்பட்டு ஒரு நெருங்கிய உறவினர் வீட்டுக்குச் சென்று அங்குத் தங்கிவிடுவர்; அல்லது தமது மரபினர்க் கென்று கட்டப்பெற்ற ஒரு பொது விடுதியில் தங்கிவிடுதலும் உண்டு. அவ்விடத்திலிருந்து கொண்டே தாம் கப்பலேறும் வரை தம் உள் நாட்டு அலுவல்களைக் கவனித்துவருவர். இந்த வழக்கம் செட்டி நாட்டுப் பகுதியில் இன்றும் நடைமுறையில் இருந்து வருகின்றது.

மேற்குறிப்பிட்டதைப் போன்றதொரு வழக்கம் அக்காலத்தில்— தமிழ் மன்னர்கள் தரணியை ஆண்ட காலத்தில்—இருந்து வந்தது. ஓர் அரசன் மாற்றரசனோடு தண்டெடுத்துச் சென்று போர் செய்து வெல்வதற்கு ஒரு நன்னை பார்த்துப் புறப்படுவ தென்பது நடைமுறையிலே மேற்கொள்ளமுடியாத தொன்று. அதனால் அந்த அரசன் தன்

குடையையோ, யானையோ அல்லது கொடியையோ ஒரு நல்ல நாளில் ஒரு குறித்த ஓரையில் பட்டத்து யானையின்மீது வைத்துப் போக்கி வேறு இடத்தில் வைப்பது வழக்கம். பிறகு அரசன் போர் செய்யச் செல்வான். குடையை ஓர் அரசன் அனுப்பினால் அது குடைநாட்கோள் என்று வழங்கப்பெறும். இத்தகைய வழக்கத்தைக் கவிஞர் நன்கு அறிவார்.

பாண்டியனின் ஆட்சி பல்வகைச் சிறப்புக்களுடன் ஓங்கியிருந்த காலம் அது. எத்தனையோ யாண்டுகள் போரின்றிக் கழிகின்றன ! குறுநில மன்னர்கள் இந்நிலையை எண்ணிப் பார்க்கின்றனர். “இனிமேல் நாம் திறை செலுத்துவதை நிறுத்திவிடுவோம். பாண்டியன் என்ன தான் செய்வான் என்று பார்ப்போமே” என்று இறுமாந்து ஆணவத்துடன் இருந்து விடுகின்றனர். மாறன் இந்நிலையை உணர்கின்றான்; அவர்கள்மீது சீற்றங்கொள்ளுகின்றான். திறை செலுத்த மறுப்பது மன்னிக்கமுடியாத குற்றமல்லவா? குடை நாட்கோளுக்கு ஆணை பிறப்பிக்கின்றான். ஒரு நல்ல நாளில் ஒரு நல்லோரையில் படை வீரர்கள் மலைபோன்ற பெரிய பட்டத்து யானையின்மீது அரசனின் வெண்கொற்றக் கொடையைத் தோன்றவைத்துக் கொட்டு முழக்கத்துடன் புறப்படுகின்றனர்.

இச் செய்தி ஒற்றர்கள் மூலமோ—அல்லது வேறு எப்படியோ— மாற்றரசர்கட்கு எட்டி விடுகின்றது. அவர்கள் குலை நடுக்கம் கொள்கின்றனர்; ‘சிம்ம சொப்பனம்’ காண்கின்றனர்! “ஐயோ, குடைநாட்கோளா? அஃது எங்கள் வாழ்நாட்கோளாக அல்லவா முடியும்?” என்று உளறியடித்துக்கொண்டு திறைப்பொருள்களுடன் “நீ முந்தி, நான் முந்தி” என்று பாண்டியனின் அரண்மனை வாயிலில் வந்து திரண்டு விடுகின்றனர்; இருப்பதற்குக் கூட இடம் போதாது திண்டாடுகின்றனர். “மன்னாவோ, திறையைப் பெற்றுக்கொண்டு எங்கட்கு உயிர்ப்பிச்சை அருள்வாயாக. உன் கீழ் அடியராய் வாழும் எம்மீது தண்டெடுத்துப் போர் தொடுக்க எண்ணுவது முறையோ?” என்று முறையிடுகின்றனர். இந்தக் காட்சியையும் கவிஞர் கண்ணுறுகின்றார்.

ஒரு நாள் பாண்டியனின் வென்றி மேம்பாட்டைப்பற்றிச் சிந்திக்கின்றார் கவிஞர். சிந்தனை ஒரு பாடலாக உருவெடுக்கின்றது. பாண்டியனின் படை வீரன் ஒருவன் மற்றொரு நண்பனுக்கு எடுத்தியம்பும் முறையில் பாட்டு வடிவம் பெறுகின்றது.

பாட்டினைக் காண்போம் :

நிறைமதிபோல் யானைமே விலத்தார் மாறன்
குடைதோன்ற ஞாலத் தரசர்—நிறைகொள்
இறையோ வெனவந் திடம்பெறுத லின்றி
முறையோ! வெனநின்றார் மொய்த்து.

இதுவும் நிறைபற்றிய பாடலே.

விளக்கம் : நிறை மதி போல் - முழு மதியும் போல. நீலத்தார் மாறன் குடை தோன்ற - நீல நிறமுள்ள குவளைப்பூ மாலையை அணிந்த பாண்டியனின் வெண்கொற்றக் குடை காட்சியளிக்க. நிறைந்த திங்களைப் போல் குடை தோன்றிற்று என்பதால் மாறனது தண்ணளியும் செங்கோன் மையும் விளங்குகின்றன. போருக்குச் செல்லுங்கால் அணிய வேண்டிய தும்பை மலரைக்கூட அரசன் சூடவில்லை. குடைநாட்கோள் செய்தவுடன் திறைப் பொருள்கள் வந்து குவிந்துவிடுகின்றன. அதனால்தான் ஈண்டு 'நீலத்தார் மாறன்' என்றார். இதன் நயம் எண்ணி உளங்கொள்ளத் தக்கது.

ஞாலத்து அரசர்—இத்தொடர் பல சிற்றரசர்களைக் குறிக்கின்றது. மொய்த்து—நெருங்கிக்கொண்டு; சூழ்ந்துகொண்டு. பலாப்பழத்தின்மீது ஈக்கள் மொய்ப்பதைப் பார்த்திருக்கின்றோமே, அப்படி மொய்த்துக்கொண்டு என்றவாறு. முறையோ—திறையை வாங்காதிருப்பது நீதியோ? 'இறையோ... முறையோ' என்பவற்றிலுள்ள ஓகாரங்கள் மாற்றரசர்கள் சேய்மையிலிருந்து கொண்டு கூவுவதை உணர்த்துகின்றன. *

(4)

* நமமாழ்வாரின் 'ஓஓ உலகினதியல்பே' (திருவாசிரியம் 6-ஆம் பாசுரம்) என்பதற்கு " 'ஓஓ' என்று இருந்தார் இடமெல்லாம் செவிப்படும்படி கூப்பிடுகின்றார் " என்ற பெரியவாச்சான் பிள்ளையின் விவாக்கியானப் பகுதியை ஒப்பிட்டு நோக்குக.

வெற்றிமுரசு வீணைவித்த செயல்

பாண்டிய நாட்டில் பல்லாண்டுகள் அமைதி நிலவுகின்றது. மக்கள் போர்ப்பறை ஒலிப்பதைக் கேட்டுப் பன்னாட்களாகின்றன. அமைதிக்காலத்தில் சிலர் மாறனுக்குத் திறைகொடாமால் இறு மாந்து இருந்து விடுகின்றனர். குடை நாட்கோளோ வாள்நாட்கோளோ அவர்களை அசைக்க முடியவில்லை. அதுபற்றிய செய்தியை அறிந்தும் அவர்கள் வாளா இருந்து விடுகின்றனர்.

பாண்டியன் வெஞ்சினங்கொண்டு பகைமேற் செல்லுகின்றான். மடைதிறந்தாற்போல் பாண்டியனின் படை மாற்றரசர்களின் நாடுகளை நோக்கிப் புறப்படுகின்றது; பகைவரின் தேயத்தையும் நெருங்கி விடுகின்றது. போர்ப்பறையும் முழங்கப் பெறுகின்றது. இந் நிலையை அவர்கள் ஒருநாளும் எதிர்பார்க்கவே இல்லை. பாவம்! என்ன செய்வார்கள்? ஓடி யொளிப்பதைத் தவிர வேறு வழி அவர்கட்டுப் புலப்படவில்லை. எதிர்த்து நிற்பதற்கோ வலி இல்லை; நெஞ்சில் உரமும் இல்லை. ஆகவே, மதிற் கதவுகளைத் திறந்துகொண்டு பகைவர்கள் யாவரும் நாற்புறமும் சிதறியோடுகின்றனர்.

இடியின் ஒலியைக் கேட்டால் அச்சம் நம்மைப் பிடுங்கித் தின்னும்; குலை நடுங்கும். பாம்புகள் இந்த ஒலியைச் சிறிதும் சகிக்க முடியாது. இடியும் மின்னலும் சேர்ந்து தோன்றுங்கால் பாம்புகளின் உடலங்கள் புரண்டு துடிக்கும். இதனால்தான் துன்ப உணர்ச்சியை எடுத்தியம்புவதற்குப் பாம்பின் நீண்ட உடலின் நெளியையும் சுழிவையும் துடிப்பையும் எடுத்துக்காட்டி விளக்குகின்றோம்.

பாண்டியனுடைய போர்முரசின் ஒலிக்கு ஆற்றாது சிதறியோடிய பகைவர்கள் இடிமுழக்கம் கேட்ட நாகம்போல் அஞ்சி அஞ்சி ஓடுகின்றனர். அண்மையிலுள்ள மலையில் ஏறி ஆள் அரவம் இல்லாத இடங்களையும் கடந்து விடுகின்றனர். அங்குக் காட்டுப் பசுக்கள்

இவர்களைக் கண்டு வெருவியோடுகின்றன. அவ் விலங்குகளின் காற்குளம்புகள் பட்ட இடங்களில் மணிகள் பெயர்ந்து ஒளியொடு மிளர்கின்றன. பகைவர்கள் அந்த இடங்களையும் கடந்து சென்று மறைகின்றனர்.

அப்படியும் அவர்களைத் திகில் விட்டபாடினலை. உள்ளம் நெருப்பாகின்றது. வயிற்றில் நெருப்பை வாரிக்கட்டியது போன்ற நிலை அவர்கட்கு ஏற்படுகின்றது. வயிற்றில் ஒரே எரிச்சல்; மனக் கொதிப்போ தாங்கமுடியவில்லை. இந்த இடங்கட்கும் பாண்டியனின் படை வீரர்கள் வந்து தம்மைக் கண்டு பிடித்துவிட்டால் என்ன செய்வது என்று பயந்து சாகின்றனர்; உயிர் உடலில் நின்று ஊசலாடுகின்றது.

மாற்றரசர்களின் மன நிலையைச் சிந்திக்கின்றார் கவிஞர். பாண்டியனின் படைகள் எயில்கொண்டதையும் எண்ணுகின்றார்; எயிலிடத்தில் முழங்கப்பெறும் வெற்றி முரசின் ஒலி மலைச்சரிவுகளில் எதிரொலித்துக்கொண்டே சென்று பகையரசர்கள் ஒளிந்திருக்கும் இடத்தை அடைந்து அவர்கள் காத்தில் விழுவதையும் கருதுகின்றார். உடனே அவர் உள்ளத்தில் ஒரு கவிதை உருவாகி அது நல்ல வடிவத்தையும் பெற்றுவிடுகின்றது.

இதோ அந்தப் பாடல்:

செருவெங் கதிர்வேற் சினவெம்போர் மாறன்
உருமி னிடிமுரசார் ப்ப—அரவுறழ்ந்
தாமா வுகளு மணிவரையி னப்புறம்போய்
வேமால் வயிறெரிய வேந்து-

இது பாண்டியனின் படை மாற்றரசர்களின் எயில் கோடலைக் கூறியது.

விளக்கம் : செரு - போர். செருவெங் கதிர்வேல் - போர் செய்வதற்கான கூரிய வேல். சினம் - கோபம். சினவெம்போர் மாறன் - பொங்கியெழும் கோபத்துடன் போர் புரியும் பாண்டியன். வெம்போர் - கொடுமையோர். வெம்மை - வெப்பம். உரும் - இடி. உருமின் இடி முரசும் ஆர்ப்பு.

(பா - வே) 8. உருவுறழ்ந்.

இடியைப் போலவே இடி முரசம் ஒலிக்க. ஆர்ப்ப - முழங்க. அரவு - பாம்பு. உறழ்ந்து - ஒத்து. அதாவது மின்னலையும் இடியையும் கேட்ட பாம்பு புற்றுக்குள் புற்றாய்ச் செறிகின்றது என்றவாறு.

ஆமா - ஆப்போலும் மா; காட்டுப் பசு. உகளும் - தாவி ஓடித் திரியும். அணிவரை - அழகிய மலை. 'ஆமா உகளும் மணிவரை' என்று பிரித்து மாணிக்கக் கற்கள் உள்ள மலை என்று கொள்ளலும் பொருந்தும். வயிறு எரிய - வயிறு கனல. வேம் - வேகும்; உள்ளம் கொதிக்கும். ஆல் - அசை. பகையரசர்கள் வயிறு எரிய மனம் புழுங்குவர். "வேமால் வயிறெறிய வேந்து" என்பதில் அச்சச் சுவை பொங்கி வழிகின்றது.

முரசொலி கேட்டுப் பகையரசு அணிவரையின் அப்புறம் சென்றது என்ற குறிப்பால் மாற்றரசரின் எயிலை மாறன் படை கைப் பற்றியது என்பது புலனாகின்றது.

(5)

பெரன்லுரைத்த கல்

பெரும்போர் ஒன்று நடை பெறுகின்றது. மாறனைப் பல பகைப் புல மன்னர்கள் ஒருங்கு சேர்ந்து எதிர்க்கின்றனர். பாண்டியன் படை பல மிக்கவன். வேற்படை, யானைப்படை, குதிரைப்படை ஆகியவை அவனிடம் அதிகமாக உள்ளன. பாண்டியனும் பேராற்றல் மிக்கவன்; போர் புரிதலிலும் மிக்க திறமுடையவன்.

போர் மிகக் கடுமையாக நடைபெறுகின்றது. முதலில் பாண்டியனுடைய வேற்படைகள் அணி அணியாகச் சென்று மாற்றரசரின் படைகளைத் தாக்குகின்றன. அடுத்து அவனுடைய குதிரைப்படைகள் மாற்றரசர்களின் யானைப்படைகளின்மேற் சென்று மோதுகின்றன. யானைப்படைகளால் இத்தாக்குதலைச் சமாளிக்க இயலவில்லை. யானைகள் கழுத்தை நிமிர்த்துக்கொண்டு அங்கு மிங்குமாகத் திரும்பி அலமருகின்றன. குதிரைகளோ சும்மா இருக்கவில்லை. யானைகளின் கழுத்தடியில் மோதிப் பாய்கின்றன; விடாது மேலும் மேலும் பாய்ந்தவண்ண மிருக்கின்றன. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையுமன்றோ? குதிரைகள் தொடர்ந்து மோதுதலால் யானைகளின் கழுத்துக் கயிறுகள் அறுந்து போகின்றன. அந்தக் கழுத்துக் கயிற்றின் அடியில் காலை நுழைத்துக்கொண்டிருக்கும் மாற்றரசர்கள் கீழே உருண்டு விழுகின்றனர். அவர்கள் தலையிலணிந்துள்ள பொன்முடிகள் நாற்புறங்களிலும் சிதறியோடுகின்றன. குதிரைகளும் அம்முடிகளைத் தம் கால்களால் எற்றி இடறிக்கொண்டு மேற்செல்லுகின்றன. இவ்வாறு தொடர்ந்து குதிரைகள் பல்வேறு மன்னர்களின் பொன்முடிகளை இடறி இடறிக் கம்பீரமாக மேற் செல்லுவதால் அவைகளின் கார்புகளம்புகள் பொன்னுரைத்த கட்டளைக்கல்போல் ஒளிர்கின்றன.

போர்க்கள நிலையைக் கவிஞர் சிந்திக்கின்றார். குதிரைப்படைகளின் செயல் அவருடைய மனக்கண்முன் வந்து நிற்கின்றது. அதனையே பொருளாகக்கொண்டு பாடலும் உருவாகி விடுகின்றது.

மாறனுடைய படை வீரன் ஒருவன் மற்றொருவனிடம் குதிரைகளின் மறச்செயலைக் கூறுவதுபோல் பாட்டின் வடிவம் அமைகின்றது.

பாடலைப் பார்ப்போம்:

நீரைகதிர்வேல் மாறனை நேர்நின்றார் யானைப்
புரைசை யறநிமிர்ந்து பொங்கா—அரசர்தம்
முன்முன்னு வீழ்ந்த முடிக ளுதைத்தமாய்
பொன்னுரைகற் போன்ற குளம்பு. *

இது குதிரைமறம்.

விளக்கம் : நிரை கதிர் வேல் மாறன் - அணி அணியாக ஒளி பொருந்திய வேற்படைகளை யுடைய பாண்டியன். மாறன் - பாண்டியன். நேர் நின்றார் - எதிர்த்து நின்ற பகைவர். புரைசை - யானையின் கழுத்திலிடும் கயிறு. அற - அறுந்துபோகும்படியாக. நிமிர்ந்து பொங்கா - தலையெடுத்து மோதிச் சீறி ஆங்காரம் கொள்ள. பொங்கா - பொங்கி; செய்யா என்னும் வாய் பாட்டு வினையெச்சப் பொருளில் வந்தது.

‘அரசர்தம் முன் முன்னு வீழ்ந்த முடிகள்’—என்பதனை ‘தம்முன் முன்னு வீழ்ந்த அரசர் முடிகள்’ எனக் கூட்டிப் பொருள் உரைக்க வேண்டும். முடிகள் - கிரீடங்கள்; இவை தங்கத்தாலாகியவை. உதைத்த மா - காலால் ஏற்றி இடறிச் செல்லும் குதிரைகள். குதிரைகள் மிகப் பல; அவை யாவும் தம்முன்னே வீழ்ந்த மன்னரின் தங்கக் கிரீடங்களை இடறிச் செல்லுகின்றன. இதனால் மாவின் குளம்புகள் பொன்னுரைத்த கட்டளைக் கற்களைப் போன்றுகின்றன. போன்ற - போன்றன.

முன் முன்னு - என்ற அடுக்கு பன்மையைக் குறிக்கின்றது. குதிரைகளும் பல, மன்னரும் பலர், யானைகளும் பல என்பதை அது தெளிவாக்குகின்றது.

(6)

(பா - வே) 10. வீழ்ந்தார்.

‘தெருண்ட மேலவர் குறியவர்ச் சேரினும், அவர்தம்
மருண்ட புன்மையை மாற்றுவர்’ எனும் இது வழக்கே;
உருண்ட வாய்தொறும், பொன்உருள் உரைத்(து)உரைத்(து) ஓடி,
இருண்ட கல்லைபுய் தன்றிறம் ஆக்கிய இரதம்.

—கம்ப. பாலகாண்-சந்திரசயிலப்-செய்-8.

என்ற கம்பராமாயணப் பாடலில் தேரின் பொன்னுவியன்ற சக்கரங்கள் இருண்ட கல்லைபுய் பொன்னிறமாக்கிய செய்தி கூறப்பெற்றிருப்பதை ஒப்பிட்டு மகிழ்க.

அதீசயமான கணக்கப்பிள்ளை !

யினிதன் தோன்றிய நாள் தொட்டு மண்ணாசை அவனது 'பிறப்புரிமை' யாக இருந்து வந்திருக்கின்றது. இந்தத் தத்துவத்தின் அடிப்படையில்தான் பேரரசுகள் அந்தக் காலத்திலிருந்து இன்று வரை ஏற்பட்டுக்கொண்டே வருகின்றன. மக்களாட்சி நிலவும் இக் காலத்திலும் உலகின் பல்வேறு பகுதிகளில் நாடு பிடிக்கும் இயல்பு இருந்து வருவதை நாம் காணலாம்.

போரில் தோல்வியுற்ற அரசர்கள் வெற்றி பெற்ற மன்னனுக்குத் தம் நாட்டைத்தையும் பனையோலையில் 'உரிமைச்சான்று' எழுதித் தருவது வழக்கம். இதனைப் 'பட்டோலை' என்று வழங்குவர். இந்தப் பதிவேட்டை எழுதும் கணக்கப்பிள்ளைகள் 'பட்டோலை எழுதுவோர்' என்று வழங்கப்பெறுவர்.

பாண்டிய நாட்டில் போர் கடுமையாக நடைபெறுகின்றது. வீரம் கனலும் வேற்படை மன்னர்கள் திரண்டெழுகின்றனர் அவர்கள் யாவரும் திண்தோள் வலிமை பெற்றவர்கள்; அவர்களின் பரந்த மார்பைப் பார்த்தோர் யாவரும் வெருவியோடுவர்; மருண்டுபோய் விடுவர்.

பாண்டியனது யானை—மாறன்களிறு—அவர்கள்மீது பாய்கின்றது. அச்சத்தை விளைவிக்கும் மாற்றரசர்களது மார்புகள் உருக்குலைகின்றன. மன்னர்கள் மண்ணைக் கவ்வுகின்றனர். இந்த நிலையைக் கவிஞர் அறிகின்றார். கற்பனை நிறைந்த அவரது மனம் செயற்படுகின்றது. நிகழ்ச்சிக்கு ஒரு வடிவம் தருகின்றார். யானையின் செயலைக் காணும் வீரன் ஒருவன் மற்றொரு வீரனுக்கு அதனை எடுத்துக்காட்டுவதுபோல் கவிதை அமைகின்றது.

“நண்பனே, அதோ பார்; மாறன்களிறு விளைவிக்கும் மாண்பினைக் காண்பாயாக! அது வெற்றி ஓலை எழுதுகின்றது. அதன்

கொம்புதான் எழுத்தாணி; மாற்றாரது மார்பு ஓலை. 'செல்வம் நிலை பெற்ற உலகமெல்லாம் எமது'—என்றுதான் எழுதுகின்றது. 'நமது நாடு!' என்பதில் யானைக்கும் பெருமித உணர்ச்சி உண்டாகின்றது" என்று கூறுகின்றான் படை வீரன்.

இனி, கவிதையைக் காண்போம்.

மருப்பூசி யாக மறங்கனல்வேல் மன்னர்
உருத்தகு மார்போலை யாகத்—திருத்தக்க
வையக மெல்லா மெமதென் நெழுதுமே
மொய்யிலை வேல் மாறன் களிறு. *

இது யானை மறம். அடுத்து வரும் மூன்று பாடல்களும் யானை யின் வீரத்தைக் குறிப்பனவே.

விளக்கம்: மருப்பு - கொம்பு; யானையின் தந்தம். ஊசியாக - எழுத்தாணியாக. மறம் - வீரம். வேல் மன்னர் - வேலேந்திய மன்னர். உருத்தகு மார்பு - பகைவரால் அஞ்சத்தக்க மார்பு. உரு - உட்கு; அச்சம். 'உரு உட்காகும்' என்பது தொல்காப்பியம். திருத்தக்க - செல்வம் நிலைத்த. கவிஞருக்கு நாட்டுணர்ச்சி மீதூர்ந்து நிற்கின்றது! அதனால்தான் 'தான் வேறு, மன்னன் வேறு' என்று கருதாது, 'எமதென்று எழுதும்' என்று குறிப்பிடுகின்றார். பகைவர்களைக் கொல்லுதலை 'எழுதும்' என்று மங்கல வழக்காக அமைத்தமை மிக நயமாக அமைந்துள்ளது. மொய்யிலை வேல்-வலிமையுள்ளதும் இலை வடிவானதுமான வேலை ஏந்திய. மாறன் களிறு - பாண்டியனது கொம்பன்.

மருப்பூசியாக, மார்போலையாக என்பன உருவக அணிகள்.

பாட்டைத் திரும்பத்திரும்பப் படித்து அனுபவித்தால் 'அச்சச்சுவை' தோன்றுவது புலனாகும். பாடலின் உருவமே அச்சத்தைக் காட்டுகின்றது. இல்லையா? (7)

(பா - வே) 5 திருத்தகு.

* மார்பில் தலைவனின் பெயரெழுதும் வழக்கம் இருந்து வந்ததைக் குறிப்பிடும்,

'வாணன் பெயரெழுதா மார்புண்டோ மாகதர்கோள்
வாணன் புகழூரையா வாயுண்டோ—வாணன்
கொடிதாங்கி நிலலாத கொம்புண்டோ உண்டோ
அடிதாங்கி நிலலா அரக.

என்ற தனிப்பாடலை இ.துடன் ஒப்பிட்டு உணர்க.

இரண்டு கொம்புகள் எதற்கு?

கூடலையொத்த பாண்டியனது படைகள் மாற்றார் மதிலை முற்றுகையிடுகின்றன. பாண்டியனுடைய மலைபோன்ற யானையைக் கண்டவுடன் பகைவர்களுக்குப் பெருத்த அச்சம் ஏற்படுகின்றது. கதவை அடைத்துக்கொண்டு கோட்டைக்குள்ளேயே இருந்து விடுகின்றனர்.

அடிக்கடிப் போரில் ஈடுபட்டு ஈடுபட்டு யானைக்கும் பகைவர்களின் கைவரிசை நன்கு பழக்கமாகி விடுகின்றது, பகைவர்கள் மதில் வாயிலை மூடியதைக் கண்டதும் யானை பெருஞ்சினம் கொள்ளுகின்றது. வாயிலை நோக்கி விரைந்து செல்லுகின்றது. ஒரு கோட்டால் கோட்டைவாயிலைத் தகர்த்தெறிகின்றது; மற்றொரு கோட்டால் பகைவருடைய மார்பைப் பிளந்து விடுகின்றது. வாரணத்தின் இரு கோட்டின் செயல்களையும் காண்கின்றார் கவிஞர். இக் காட்சியைச் சிந்திக்கின்றார். அஃது அழகிய பாடலாக உருப்பெறுகின்றது.

யானைக்கு இரண்டு மருப்புக்கள் எதற்கு என்ற 'வினாவை'த் தாமாக எழுப்பிக்கொள்ளுகின்றார். அதற்குக் காரணங்களையும் கற்பிக்கின்றார். பகைவரின் கோட்டைவாயிலைத் திறக்க துணையாக அமைகின்றது ஒரு மருப்பு; மற்றொரு மருப்பு பகைவரது மார்பைப் பிளந்தெறியப் பயன்படுகின்றது. ஒன்று, கோட்டை வாயிற் கதவின் திறவுகோலாகப் பயன்படுகின்றது; மற்றொன்று, பகைவரிடம் மார்பாகிய வயலை உமும் கலப்பையாகச் செயற்படுகின்றது. இந்த முறையில் பாட்டும் வடிவம் பெற்றுவிடுகின்றது.

பாட்டைப் பார்க்கலாம்:

உருவத்தார்த் தென்னவ னேங்கெழில் வேழத்
 திருகோடுஞ் செய்தொழில் எண்ணில்—ஒரு கோடு
 வேற்ற ரகல முழுமே யோருகோடு
 மாற்றார் மதில்திறக்கு மால்.

வினக்கம் : உருவத்தார்த் தென்னவன் - அழகிய (வேப்ப) மாலை யணிந்த பாண்டியன். ஓங்கு எழில் வேழத்து - உயர்வும் அழகும் பொருந்திய யானையின். எழில் - வளர்ச்சியோடு கூடிய அழகு; ஓங்கு எழில், உருவ வளர்ச்சியையும் அழகு வளர்ச்சியையும் உணர்த்துகின்றது. வேழம் யானை.

கோடு - கொம்பு. வேற்றார் - பகைவர். அகலம் - மார்பு. மாற்ற ருடைய மார்பாகிய வயலில் கொம்பாகிய கலப்பையால் * உழா நிற்கும் என்றவாறு. மாற்றார் - பகைவர். மதிற் கதவினைக் கோடாகிய திறவு கோலால் திறவா நிற்கும். ஆல் - அசை.

யானைக்கு இரண்டு கொம்புகள் இருப்பதற்குக் கவிஞர் காரணம் காட்டிவிட்டார்! இதனை எண்ண எண்ண மகிழ்ச்சி ஊற்றெடுக்கின்றது. (8)

(பா - வே) 7. வேரல்; 8. தேரில்; 15. (ந்)தான்.

* ஆங்களிற் றசனி வேக மதன்மருப் பூசி யாகச்
 சீவக வகன்ற மார்ப மோலையாத் திசைகள் கேட்பக்
 காய்பவன் கள்வ ரென்ன வெழுதுவித் திடுவல்....

—சீவகசிந் - 1121.

என்று கட்டியங்காரன் கந்துக்கடனிடம் கூறுவதாக அமைந்த பாடலில் இத்தகைய செய்தி வந்திருப்பதைக் காண்க.

யானையின் ஓட்டம்

ஓட்டத்திலும் ஓர் அழகு உண்டு. வட்டரங்குகளில் (Circus) குதிரைகளை ஓட விடுவதையே ஒரு நிகழ்ச்சியாக அமைத்திருக்கின்றனர் அல்லவா? காதுகளை மடக்கிக்கொண்டு பூனை ஓடுவதைக் கண்டு நாம் மகிழவில்லையா? காதுகளை நிமிர்த்துக்கொண்டு காற்றினும் கடுகியோடும் முயல்களையும், மானினங்களையும் கண்டு மகிழ்கின்றோம். வேட்டைக்குச் செல்வோருக்கு இந்த அநுபவம் நிறைய இருக்கும். பாலூட்டப்பெற்ற பசுங்களன்று வாலைத் தூக்கிக்கொண்டு ஓடுவதிலும், காதை நிமிர்த்தி வாலையும் தூக்கிக்கொண்டு திமிலை அசைத்த நிலையில் காளை ஓடுவதிலும் நமக்கு இன்பம் ஏற்படுகின்றது. விளையாட்டுப் போட்டிகளில் பல்வேறு ஓட்டங்களும் நிகழ்ச்சிகளாக அமைவதிலிருந்து ஓட்டத்தின்மீதுள்ள கவர்ச்சி வெளியாகின்றது.

ஒரு சமயம் பாண்டியனது பெரிய பட்டத்து யானை ஓடத் தொடங்குகின்றது. துதிக்கையைச் சுருட்டி நிமிர்த்திக்கொண்டும், மருப்புக்களைத் தூக்கிய நிலையில் வைத்துக்கொண்டும், காதுகளை விரித்துக் கொண்டும் கொம்பன் ஓட்டம் பிடிக்கின்றது. குன்றைய உடலைக் கொண்ட ஒரு விலங்கு தப்படிகளை (Pace) எட்டி வைத்துத் தரையெல்லாம் அதிரும்படி ஓடுவதைப் பார்க்கும் அனைவரும் கட்டாயம் அஞ்சுத்தான் செய்வார். ஆயினும், அந்த ஓட்டத்தின் பெருமிதத்தையும் அழகினையும் கண்டு வியந்து அநுபவியாமல் இருத்தல் முடியாது. கவிஞர் இந்த ஓட்டக் காட்சியில் தமது உள்ளத்தைப் பறிகொடுக்கின்றார். அஃது அழகிய பாடலாக வடிவங் கொள்ளுகின்றது.

“யானையின் தோற்றம் மலையைப் போன்றது; அது பிளிறும் ஓசை கடல் முழக்கத்தை யொத்தது; அதனிடமிருந்து கொட்டும் மதநீர் மேகம் மழை பொழிவதை நிகர்த்தது; கடுங்காற்றினும்

விரைந்து செல்லும் நடையினையுடையது; பகைவர்களைக் கொல்லுவதில் எமனும் இதனிடம் பிச்சை வாங்கவேண்டும்!” என்று அவரது உள்ளங் கருதுகின்றது.

இனி, பாடலைப் பார்ப்போம் :

தோற்ற மலைகட லோசை புயல்கடாஅங்
காற்றி னிமிர்ந்த செலவிறுய்க் — கூற்றுங்
குறியெதிர்ப்பை கொள்ளுந் தகைமைத்தே யெங்கோன்
எறிகதிர்வேல் மாறன் களிறு.

விளக்கம்: தோற்றம், மலை; கடல், ஓசை; புயல், கடாஅம் - என்று பிரித்துப் பொருள் உரைக்க. ஓசை - (பிளிறும்) ஒலி. புயல் - மேகம். கடாஅம் - மத நீர். காற்றின் நிமிர்ந்த செலவிறுய் - காற்றைவிட விரைவாகச் செல்லக்கூடியதாய். கூற்று - எமன், குறியெதிர்ப்பு - 'ஒரு சொல்; அளவு குறித்து வாங்கி அவ் வாங்கியவாறே எதிர் கொடுப்பது' என்பர் பரிமேலழகர் (குறள்—221இன் உரை); இரவல் என்பது இதன் பொருள். தகைமைத்தே - தன்மையுடையது. எறிகதிர்வேல் மாறன் - ஒளி உமிழும் வேலைக்கையகத்தேயுடைய பாண்டியனின் ஆண் யானை.

பாண்டியனின் படைவீரன் ஒருவன் மற்றொரு வீரனுக்கு யானையின் செயலை எடுத்தியம்பும் முறையில் பாடல் வடிவம் கொண்டுள்ளது. அது யானையின் ஓட்டத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டுகின்றது. அச்சம், அழகு என்ற இரண்டு பாவங்களும் அருமையாய்க் கலந்துள்ளன.

(9)

யானைக்கும் நாணம்!

போர் மும்முரமாக நடைபெறுகின்றது. கணக்கற்ற வீரர்கள் மடிந்து சாய்கின்றனர். பிளிறுகின்ற மாறனின் களிற்றின்முன் மாண்ட மாவீரர்களின் தொகை மிகப் பெரியது.

பாண்டியனின் பட்டத்து யானை சினத்தால் பிளிறிக்கொண்டு புறப்படுகின்றது. தன்னை அணுகியவர்களைக் கொல்லும் பல்வேறு பொறியமைப்புக்களையும் பொருட்படுத்தாமல் அவற்றைக் கொண்ட மதிலை நெருங்கி அதனை நொறுக்கத் தொடங்குகின்றது. சிறிது நேரத்தில் மதிலும் நொறுங்கி மாற்றூர் கோட்டையும் தூள் தூளாகின்றது. இச்செயலில் அழகாய் நீண்டிருந்த யானையின் கொம்புகள் முறிந்து விடுகின்றன. எனினும், அது பகை மன்னர்களை நெருங்கி அவர்கள்மீது பாய்ந்து அவர்களைக் கீழே தள்ளிக் குத்திக் கிழிக்கின்றது. மாற்றூரின் குடல், ஒடிந்த கொம்புகளில் உறைபோல் மாட்டிக் கொள்ளுகின்றது. கொம்புகளில் குடல் தொங்கும் நிலையில் வேலை முடிந்து திரும்புகின்றது யானை. இந்த நிலையைக் கவிஞர் எண்ணுகின்றார். நிகழ்ச்சிக்கு வடிவங் கொடுக்க விழைகின்றது அவரது கவிதையுள்ளம்; அங்ஙனமே அமைக்கின்றார்.

இந்த நிகழ்ச்சியை மாவீரன் ஒருவன் மற்றொரு வீரனுக்குக் கூறுவதுபோல் பாடல் அமைகின்றது. போர் முடிந்ததும் வீரர்கள் தமது காதலிமாரைக் காண வீடு நோக்கி விரைவதாகக் கவிதை புனைவது இலக்கிய மரபு. சங்க இலக்கியங்களில் இம் மரபினைக் காணலாம். போர் முற்றிய யானையும் அங்ஙனமே தன் பிடையைக் காணப் புறப்படுவதாகக் கற்பனை செய்கின்றார் கவிஞர். ஒடிந்த கொம்புகளைக் கண்டு பிடி யானை தன்னை இழிவாக நினைக்குமே என்ற காரணத்தால்தான் ஆண்யானை குடலால் கொம்புகளை மறைத்துக் கொண்டு வருகின்றது என்று தன் குறிப்பை ஏற்றிப் பேசுகின்றார்.

கவிஞரின் உள்ளத்தில் உருப்பெற்ற பாடலைக் காண்போம்:

அடுமதில் பாய வழிந்தன கோட்டைப்
பிடிமுன் பழகழிதல் நாணி — முடியுடை
மன்னர் குடரால் மறைக்குமே செங்கனல்வேற்
றென்னவர் கோமான் களிற்று.

விளக்கம் : அடுமதில் - தன்பால் நெருங்கி வருவோரை அழிக்கும் பொறியமையப்பெற்ற மதில்; யானை அழிக்கத்தொடங்கிய மதில் எனவும் அமையும். அழிந்தன கோட்டை - முறிந்துபோன கொம்புகளை, கோடு - கொம்பு. பிடி - பெண் யானை. பிடி முன்பு அழகு அழிதல் நாணி - முறிந்த கொம்புகள் அழகினை இழந்தமையால் பெண் யானை தன்னை இழிவாகக் கருதுமே என்று வெட்கி. இவ்வாறு கூறுதல் தற்குறிப்பேற்ற அணி. மறைக்குமே - முறிந்து சேதப்பட்ட தந்தங்களை மறைக்கும். செம் கனல் வேல் - செம்மையை உமிழும் வேலைக் கொண்ட. தென்னவர் கோமான் - பாண்டியன். களிற்று - ஆண் யானை.

மேகநாதனைக் கொன்ற இலக்குவன் மேகநாதனின் தலைபுடன் சென்று இராமனைக் காண்பதுபோல் ஆண் யானை பகைவரின் குடலுடன் தன் பிடியைக் காணப் புறப்பட்டுவிடுகின்றது. (10)

பேர்க்களக் காட்சி

நம்மில் பெரும்பாலோர் போர்க்களத்தைப் பார்த்ததே இல்லை. பண்டைக்காலத்தில் போர் நடப்பதற்கென்று ஓர் இடம் இருந்தது. அறப்போரும் நடந்தது. இன்று அப்படி இல்லை அல்லவா? இது தூங்குபவன் தொடையில் கயிறு திரிக்கும் காலம்; ஏமாந்தவனை எதிர்த்து வீழ்த்தும் காலம். ஆனால், கம்பராமாயணம், வில்லி பாரதம், கலிங்கத்துப் பரணி போன்ற நூல்களைப் படித்தவர்கள் போர்க்களம் இன்ன தென்பதை நன்கு அறிவர்.

ஒரு சமயம் பாண்டிய நாட்டில் கடும் போர் ஒன்று நிகழ் கின்றது. எங்குப் பார்த்தாலும் ஒரே குருதி வெள்ளம்! வீரர்கள் பலர் குத்துண்டு வீழ்ந்து கிடக்கின்றனர். அவர்களோ அருந்திறல் மிக்கவர்கள். நல்ல வீரர்களாக இருப்பவர்களுடன்தானே பாண்டியனின் படைகள் எதிர்த்து நிற்கும்? வாய்மடித்துக் கிடக்கும் வீரர்களது நிலையும், இறந்த பின்னரும் புருவமுரிவுடனும் செங்கண் ணுடனும் திகழும் வீரர்களுடைய நிலையும் பார்ப்பவர்கட்கு அச்சம் விளைவித்து நிற்கின்றன.

இந் நிலையில் ஊனுண்ணவேண்டும் என்ற நோக்கத்துடன் நரிக் கூட்டங்கள் போர்க்களத்திற்குத் திரண்டு வருகின்றன. ஆனால், அவைகள் களத்தில் குற்றுயிரும் குழையுயிருமாகக் கிடந்த சில வீரர்களைக் கண்டு அருகில் வர அஞ்சுகின்றன. நெருங்கிச் சென்றால் அவ்வீரர்கள் தம்மைக் குத்திக் கொன்றுவிடுவர் என்று நினைத்து நடுக்கங்கொண்டு நெடுந்தொலைவிலேயே நிற்கின்றன.

அந்த நரிக்கூட்டத்தில் ஒரு நரி மட்டும் சற்றுத் துணிவு கொண்டு முன் நோக்கி வருகின்றது. வருங்கால் தன்னுடன் துணைக்கு வருமாறு வேறொரு நரியை அழைக்கின்றது. ஆயினும், அதுவும் அச்சத்தாலும் முழுத்துணிவின்மையாலும் அருகில் நெருங்கிப்போக இயலாமல் தவிக்கின்றது. என்னதான் கூவியழைத்தும் துணைக்கு ஒரு நரியும் வரவில்லை; கூவியழைத்ததுதான் மிச்சம்!

இக்காட்சியை எடுத்துரைக்கும் கவிஞரின் பாடலைக் காண்போம்:

வெருவரு வெஞ்சமத்து வேலிலங்க வீழ்ந்தார்
புருவ முரிவுகண் டஞ்சி—நரிவெரீஇச்
சேட்கணித்தாய் நின்றழைக்குஞ் செம்மற்றே தென்னவன்
வாட்கணித்தாய் வீழ்ந்தார் களம்.

இது களம் உரைத்தது.

விளக்கம்: வெருவரு - அஞ்சத்தக்க. வெஞ்சமம் - கொடிய போர். இலங்க - விளங்க. புருவ முரிவு - சினத்தால் ஏற்படும் புருவ வளைவு. அஞ்சி - பயந்து. வெரீஇ - நடுங்கி. சேட்கணித்தாய் - சேண் இடத்ததாய். இங்கு சேண் - தூரம்; கண் - இடம். கணித்து - குறிப்பு வினைமுற்றுப் பொருளில் வந்தது. வாட்கணித்தாய் - வாளுக்கு அணித்து ஆய்; வாளிடத்து ஆய் எனலும் பொருந்தும்.

‘சேய்த்தணித்தாய்’ என்ற பாடத்தைக் கொண்டால் ‘சேய்மையிடத்ததும் அண்மையிடத்ததும்’ என்று பொருள்படும். இறந்து கிடக்கும் வீரனுடைய பக்கத்திற்குப் போன நரி தொலைவிலுள்ள ஒரு நரியைத் துணைக்கு அழைக்கின்றது. ஆனால், தொலைவில் நிற்கும் நரி ‘வேண்டாம், போகாதே!’ என்று வீரன் பக்கத்திற்குப் போய் நிற்கும் நரியைக் கூவுகின்றது. இப்படியாக ஒன்றையொன்று மாறி மாறிக் கூவுகின்றது என்று பொருள் கொள்ள வேண்டும்.

இப் பாடலை மீட்டும் மீட்டும் நாம் படிக்கும்பொழுது நம்மிடமும் அச்சச்சுவை எழுவதைக் காணலாம்.

(11)

களிற்றினத்தின் சோக உணர்ச்சி

கூலிங்கப்போருக்குப் பிறகு அசோகச் சக்கரவர்த்தி நிலையாமை உணர்ச்சி மேலிட்டு மனநிலை மாறிப் புத்த சமயத்தில் ஈடுபட்டார் என்று வரலாறு கூறுகின்றது. போரில் ஒரு பக்கத்திற்கு நிச்சயம் வெற்றி கிடைக்கின்றது என்பது உண்மைதான். கூர்ந்து நோக்கினால் அந்த வெற்றி, துயரத்தில் தோய்ந்தே கிடப்பது புலனாகும்.

ஒரு சமயம் பாண்டியன் பகை வேந்தர்களுடன் போர் புரிய நேர் கின்றது. அதில் களிற்றியானை நிரைகள் ஏராளமாக அழிந்து படுகின்றன! அவை யாவும் பகையரசர்கட்குச் சொந்தமானவை. அங்ஙனமே பகை மன்னர்களும் பலர் வீழ்ந்து மடிகின்றனர். இறுதியில் பாண்டியனுக்கு வெற்றி கிடைக்கின்றது. இப்பொழுது போர்க்களத்தில் அமளி குறைந்து அமைதி நிலவுகின்றது.

பாண்டியனின் படை வீரர்கள் வீடு திரும்பிக்கொண்டிருக்கின்றனர். பாண்டியனும் நகரை நோக்கி விரைகின்றான். அங்ஙனம் வந்து கொண்டிருக்கும்பொழுது சோகக்குரல் அவனது காதில் விழு கின்றது; அவலக்காட்சியும் அவனது கண்ணில் படுகின்றது. “எங்கணவார் கிடந்த இடம் எங்கே? எங்கே?” என்று பகைவர்களின் மனை வியர் தேடித் திரிகின்றனர். அவர்கள் உடல்களைக் கண்டதும் அவற்றிற்கு எரி மூட்டித் தாங்களும் காந்தருடன் அந்தக் கனல் அமளியில் புகுந்து கற்பினை நிலைநாட்டுகின்றனர். இக் காட்சியைக் காணும் பாண்டியனின் உள்ளம் உருகுகின்றது; அவனால் தன் சோக உணர்ச்சியைத் தாங்கமுடியவில்லை. ஆகவே, அவன் தன் மேலாடையின் முன்றலையால் தன் கண்களை மூடிக்கொள்ளுகின்றான்.

இன்னொரு பக்கம் மற்றொரு சோகக் காட்சி தென்படுகின்றது. பகைவர்களின் களிறுகள் இறந்ததால் அவற்றின் பிடிகள் பொலி விழ்ந்து புலம்புகின்றன. இந்தச் சோகம் நிறைந்த காட்சியைக் காணும் பாண்டியனின் களிறுகளும் அதைப் பார்க்கச் சகியாமல்தம் கண்களை மூடிக்கொள்ளுகின்றன.

இந்தச் சோகக் காட்சிகளைக் கவிஞர் தன் அழகிய சொல்லோவியத்தில் காட்டுகின்றார். ஒரு வீரன் மற்றொரு வீரனுக்கு இக் காட்சிகளை உணர்த்துவது போன்ற சொல்லோவியம் இது :

ஏனைய பெண்டி ரெரிமூழ்கக் கண்டுதன்
 ருனையாற் கண்புதைத்தான் தார்வமுதி—யானையெலாம்
 புல்லார் பிடிபுலம்பத் தாங்கண் புதைத்தவே
 பல்யானை யட்ட களத்து.

இதுவும் களத்தின் நிலைமையைக் கூறும் பாடலே.

விளக்கம் : ஏனைய பெண்டிர் - பகைவரது மனைவியர். எரி மூழ்க - தீக்குளிக்க. தானையால் - முன்றானையால். கண்புதைத்தான் - கண்களை மூடிக்கொண்டான். யானையெலாம் - (பாண்டியனுடைய) ஆண் யானைகள் எல்லாம். புல்லார் - பகைவர். பிடி - பெண்யானை. அட்ட - இறந்த.

அவலச் சுவை நிறைந்த பாடல்.

(12)

ஓகை உயர் மாடத்தில் கூகை!

பாண்டியனின் பகைப் புல வேந்தர்கள் பல்லடுக்கு அரண்மனைகளில் ஆடம்பரமாகத்தான் வாழ்ந்தனர்; செல்வச் செருக்கில் திளைத்தனர். அவர்களும் மற்ற அரசர்களை வென்று வாகைமாலை சூடி வந்தவர்கள்தாம்! வாகை மாலை சூடி அரியணையில் வீற்றிருக்கும்பொழுது எத்தனையோ களியாட்டங்கள் நடைபெற்றன. மகிழ்ச்சியின் அலைகள் எம்மருங்கும் கொந்தளித்தன. அவர்கள் வாழ்ந்த இடங்கள் ஓகை உயர்மாடங்களாகப் பொலிந்தன!

இன்று அவற்றின் நிலை என்ன? பாண்டியனுக்குப் பணியாது அவனோடு வீணாகப் போரிட்ட காரணத்தால் அவர்கள் யாவரும் மடிந்து மண்ணோடு மண்ணாய் மக்கி மறைந்து விட்டனர். அவர்கள் அரசிருந்து வாழ்ந்த மேன் மாடங்களில் இப்பொழுது கோட்டான்கள் குடியிருக்கின்றன; ஆந்தைகள் அலறுகின்றன. அம்மாடங்களில் வாழும் கிழப்பேய்கள் உறங்குவதற்காகக் கூகைகள் பாட்டயர்கின்றன; கூவுகின்றன.

பகைப் புலக்காட்சியைக் காணும் கவிஞர் அங்கிலையை அழகிய சொல்லோவியமாகத் தீட்டுகின்றார்.

அந்தப் பாடலைப் பார்ப்போம்:

வாகை வனமாலை சூடி யரசுறையும்
ஓகை யுயர்மாடத் துள்ளிருந்து—கூகை
படுபேய்க்குப் பாட்டயரும் பண்பிற்பிறை தென்னன்
விடுமாற்றங் கொள்ளாதார் நாடு.*

இது பகைப்புலம் பழித்தல்.

வீனக்கம்: வாகை வனமாலை - வாகைப் பூப்போல் பொன்னால் செய்யப்பெற்ற அழகிய மாலை; வாகைப்பூவும் என்று கொள்ளினும் அமையும்; இது வெற்றி மாலை. அரசு உறையும் - அரியணையில் அரசர்கள் வீற்றிருக்கும். ஓகை - மகிழ்ச்சி; உவகை என்பதன் திரிபு. ஓகை உயர்மாடத்து - கொண்டாட்டங்களுக்காக அமைத்த உன்னதமான மண்டபத்தில், கூகை - பெருங்கோட்டான். படுபேய்க்குப் பாட்டு அயரும் பண்பிற்றே - முது பேய் உறங்குவதற்குப் பாட்டுப் பாடும் தன்மையுடையதாக மாறிவிட்டது. தென்னன் - பாண்டியன். விடுமாற்றம் - அரசன் தூதனிடம் சொல்லிவிட்ட சொல்.

பகையரசரது ஊரும் நாடும் பாழ்பட்டுப்போயின என்ற செய்தியைப் பாட்டு அழகிய வேகத்துடனும் பாவத்துடனும் காட்டுகின்றது.

திறை செலுத்தாத நாகு

அக்காலத்தில் பாண்டிய நாடு ஒரு பேரரசாகத் திகழ்ந்தது. பாண்டியனுக்குக் கீழ்ப் பல சிற்றரசர்கள் வாழ்கின்றனர். அவர்கள் யாவரும் குறிப்பிட்ட நாட்படி, குறிப்பிட்ட கணக்குப்படிப் பாண்டியனுக்கு ஒழுங்காகத் திறை செலுத்தி வாழ்கின்றனர். யாரோ ஓர் அரசன் அரிதாகக் கப்பம் கட்டத் தவறினால் பாண்டியன் அவன் மீது முறைப்படி நடவடிக்கைகளை எடுப்பது வழக்கம்.

முதலில் அவன் ஒரு தூதனை அனுப்பி முறைப்படி திறை செலுத்து மாறு எச்சரிக்கை செய்வான். அதற்கும் அவன் அசையாவிட்டால் அச் சிற்றரசனின் ஆநிரைகளை யெல்லாம் கொண்டு வரச் செய்வான். அப்படிச் செய்தும் அச் சிற்றரசன் வழிக்கு வரவில்லை யெனில், போர் தொடங்குவான். ஆநிரைகளைக் கவருதல் போர் தொடங்குவதற்கு அறிகுறியாக அமைந்தது அக்காலத்தில். போர்ப் பறையின் முழக்கத்தைக் கேட்டு அந்நாட்டுப் பெண்கள் தமக்கேற்ற புகலிடங்களைத் தேடிக்கொள்வர். முதியரும் பிணியாளரும் சூல் கொண்ட பெண்டிரும் நாட்டைவிட்டு அகன்று, தத்தமக்கேற்ற இடங்களைச் சென்று அடைவர். அதன் பிறகு போர் தொடங்கும்.

பாண்டியனிடம் பெரிய யானைப்படை இருந்தது. அதிலுள்ள ஒவ்வொரு யானையும் முரட்டுத்தனம் உடையது. அதனால் அது வெளியில் செல்லும்பொழுது அதன் முதுகில் பெரிய முரசினை வைத்து அடித்துக்கொண்டு செல்வது வழக்கம் : தீயணக்கும் பொறி செல்லுங்கால் கண்டாமணியை அடித்துக்கொண்டு போவதுபோல. இந்த யானைப்படைகளை ஏவி அச்சிற்றரசனுடைய நாட்டினைப் பாழாக்கி விடுவான் பாண்டியன். பிறகு அச்சிற்றரசனது நாட்டில் பேய்கள் தாம் வாழும். எல்லாம் சுகொட்டு மயமாகிவிடும்.

இந்த நிலையைக் கவிதையில் காண்போம் :

பறையிறை கொல்யாணைப் பஞ்சவற்குப் பாங்காய்த்
திறைமுறையி னுய்யாதார் தேயம்—முறைமுறையின்
ஆன்போ யரிவையர்போ யாடவர் யாயீன்ற
ஈன்பே யுறையு மிடம்.

இதுவும் பகைப்புலம் பழித்தல் ஆகும்.

விளக்கம் : பறையறை கொல் யாணை - மன்னனுடைய கொல் யாணை
களை நீர்த்துறைக்குச் செல்ல விடுங்கால் முன்னர் அதன் வருகையைப் பறை
யறைந்து அறிவித்தல் வழக்கம். இந்த முறையினை,

‘ திறையழி கொல்யாணை நீர்க்குவிட் டாங்குப்
பறையறைந் தல்லது செல்லற்க என்னு
இறையே தவறுடை யான் ’

என்ற குறிஞ்சிக் கலியாலும் (குறிஞ் - 20) அறியலாம்.

பஞ்சவர் - பாண்டியர். பாங்காய் - முறையாக; ஒழுங்காக. திறை
முறையின் உய்யாதார் - தம் முன்னேரும் தாமும் இதற்கு முன்னர் செலுத்தி
வந்ததுபோல் செலுத்தாதவர்கள். முறை முறையின் - ஒன்றன் பின் ஒன்
ருக. ஆன்போய் - ஆநிரைகள் அகன்று. அரிவையர் - பெண்கள். ஆட
வர் - ஆண்கள்; இவர்கள் போரில் இறந்தோ அல்லது காடு நோக்கிச்
சென்றோ இல்லாது ஒழிவர் என்றவாறு. இங்ஙனம் எல்லோரும் அகன்ற
பிறகு அந்த இடத்தில் இளம் பேய்கள் உறையும் என்பதைக் குறிக்கவே
‘ ஈன்பேய் உறையும் இடம் ’ என்றார்.

தாய்ப்பேய்களும் ஆண் பேய்களும் போர்க்களத்தில் இறந்
தொழிந்தோரது ஊணியை உண்ணச் சென்று விடுகின்றன
வாதலின், இளம் பேய்கள் மட்டிலும் தங்கியிருக்கின்றன. சிற்ற
ரசனின் நாடும் ஊரும் அவ்வளவு பாழாய்ப்போய்விடுகின்றன. இச்
செய்தியைப் பாடல் அரிய வேகத்தோடும் பாவத்தோடும் காட்டு
கின்றது. (14)

(பா . வே.) 1 பறையின்ற; 3 பஞ்சவர்க்குப்; 11 யாடவர்; 12 யாயீன்றே;
போயின்றே; யாயீற்றே.

வீரத்திற்கு முன்னர் சோகம்

ஒரு சமயம் திறை கட்ட மறுத்த அரசர்களுள் சிலர் தென்ன வளை வந்து எதிர்க்கின்றனர். போர் கடுமையாக நடைபெறுகின்றது. எம்மருங்கு நோக்கினும் வீர வுணர்ச்சி பொங்கி வழிகின்றது. பகை வர்களும் அதிமும்முரமாகப் போர் புரிகின்றனர். நெளிந்த புருவமும் சிவந்த கண்ணும் கடித்த எயிறும் மடித்த உதும் சுருட்டிய நுதலும் கொண்டவராகக் கையில் அயில் வேலுடன் அவர்கள் பாண்டியப் படைகளை எதிர்க்கின்றனர். இந்நிலையில் பாண்டியனது வேற்படையினர் மீதூர்ந்து வந்து மாற்றார் படையினர்மீது வேலோச்சி விடுகின்றனர். வேலேற்ற மாற்றார் அனைவரும் அருகில் வெட்டுண்டு கிடக்கும் யானைகளின்மீது சாய்ந்து விடுகின்றனர். இத்துடன் போரும் முடிவுபெறுகின்றது.

பாண்டியன் களங் காண வந்துகொண்டிருக்கின்றான். களத்தில் ஒரு காட்சி அவன் கண்ணில் படுகின்றது. மாற்றார் பக்கத்தில் வேற்படை தாங்கி வந்த வீரன் ஒருவன் பழுதுபட்ட விழிகளுடன் பக்கத்தில் வெட்டுண்டு கிடக்கும் களிற்றியானையின்மீது சாய்ந்து கிடக்கின்றான். அவன் வெஞ்சமர் புரிய வெஞ்சினத்துடன் வாய் மடித்த நிலையில், சிவந்த கண்களுடனும் மேலேறிய இமைகளுடனும் மேலேறி வந்த பொழுது தென்னவன் படைவீரனால் கொல்லப்பட்டவன். இச் சோகக் காட்சியைக் காணும் பாண்டியனின் மனம் நிலை குலைகின்றது; நெஞ்சம் விம்முகின்றது. அந்த வீரன் கையிலே தாங்கியிருந்த ஓச்சும் நிலையிலுள்ள வேலைக் கண்டு, 'வென்றிலேன், வென்றிலேன்' என்று ஓலமிட்ட நிலையில் நிற்கின்றான். கலிங்கப் போருக்குப் பின்னர் அசோகருக்கு ஏற்பட்ட மனநிலை பாண்டியனுக்கும் வந்து விடுகின்றது. இதைத்தான் கவிஞர் தம் சொல்லோவியத்தால் நமக்கு அறிவிக்கின்றார்.

இனி, பாடலைக் கண்போம் :

கொடித்தலைத்தார்த் தென்னவன் தோற்றுன்போல் நின்றான்
மடித்தவாய் சுட்டிய கையாற்—பிடித்தவேற்
கண்ணேரா வோச்சிக் களிற்றணையாக் கண்படுத்த
மண்ணேரா மன்னரைக் கண்டு.

இது பாண்டியனின் வென்றியினை விளம்புவது.

விளக்கம் : கொடித்தலைத்தார் - உச்சியில் வெற்றிக்கொடி கட்டிய வேலாயுதத்தைபுடைய. தென்னவன் - பாண்டியன். தோற்றுன்போல் - வென்றும் வெல்லாதது போல். தேற்றுன்போல் - என்பது பாடமாயின், 'தெனியாதவன் போல், அ.தாவது ஒன்றும் புரியாதவன் போல்' என்று பொருள் கொள்க.

சுட்டிய கையால் பிடித்த வேல் - குறி பார்த்து கையிற் பிடித்த வேல். கண் நேரா ஓச்சி - எதிரியின் கண்ணுக்கு நேராக ஓங்கி. களிறு அணையா - யானையே சாய்வதற்கேற்ற பொருளென அறிந்து. கண்படுத்த - கண் மூடிக் கிடந்த. இத்தகைய பெருவீரன் இறந்தும் இறவாதவன் ஆகலின், 'இறந்த' என்னாது, 'கண்படுத்த - தூங்க' என்று கூறியுள்ள நயம் உணர்ந்து மகிழ்த தக்கது. மண் நேரா - மண்ணை அடையாத.

போர்க்களத்தில் பகை மன்னர் பட்டிற்றந்ததையும் பாண்டியனது முழு வெற்றியினையும் பட்டவர்த்தனமாக எடுத்துக் காட்டுகின்றது இப்பாட்டு. அத்துடன் பகைவரின் வீரத்தைப் பாராட்டும் பண்பு பாண்டியனிடம் இருப்பதையும் புலனுக்குகின்றார் கவிஞர். (15)

சினம் போக்கும் மருந்து

ஒரு சமயம் அறிவின்மையால் ஒரு சில அரசர்கள் பாண்டியனை எதிர்த்துப் போர்புரிய வந்து விடுகின்றனர். ஆழந் தெரியாமல் காலை விட்டு மாட்டிக்கொள்வது போல், போர் செய்து வெற்றிபெற முடியாது அவர்கள் திண்டாடுகின்றனர். எப்படியாவது தப்பிப் பின் வாங்கிவிடலாம் என்ற எண்ணந்தான். என்ன செய்வது? பாண்டியன் வீண் போர் புரியான்; வந்து விட்ட போரையும் விடமாட்டான். வெற்றி காணும்வரை மெய்வருத்தம் பாரான்; பசி நோக்கான்; கண் துஞ்சான். இது பாண்டியனின் மறப் பண்பு.

இந் நிலையில் பாண்டியனின் பண்பினைக் கேள்வியுற்ற ஒருவன் அவ்வரசர்கட்கு யோசனைகூற முன் வருகின்றான். பகைவர் சார்பிலுள்ள ஒருவனை நோக்கி இவ்வாறு பேசுகின்றான்: “‘தென்னவன் இன்னும் சீற்றம் தணிந்தவனாகத் தெரியவில்லை. அறியாமையினால் கிளப்பி விடப்பெற்ற சினத்திற்கு மருந்தும் உண்டு. சினம் பொங்கும் அவன் கண்ணிலுள்ள சிவப்பைப் போக்க வேண்டுமாயின் உங்கள் மன்னர்களின் தேவிமார் தம் மக்களை இட்டு வந்து அவன் முன் நிறுத்தி மண் இரத்தல் செய்யவேண்டும். இல்லை யெனில், அவர்கட்கு மண்ணுலகில் வாழ்வில்லை. விண்ணாடு ஏக வேண்டுகிறதுதான்’! என்று பெரியோர் கூறுவர்” என்கின்றான்.

இந்த நிகழ்ச்சிகளைக் கவிஞர் தனது அரிய சொல்லோவியத்தால் மிக அழகாகப் பெற வைக்கின்றார்.

இனி, பாடலைப் பார்ப்போம் :

தொழில்தேற்றும் பாலகளை முன்னீறிஇப் பின்னின்
றழலிலவேல் காய்த்தினர் பெண்டிர் — கழலடைந்து
மண்ணிரத்த லென்ப வயங்குதார் மாமாறன்
கண்ணிரத்தந் தீர்க்கு மருந்து.

இதுவும் பாண்டியனின் வென்றியினை விளக்குவதுவே.

விளக்கம் : தொழில் தேற்றும் பாலகளை - எச்செயலையும் தானாக உணர்ந்து மேற்கொள்ளத் தெரியாத விளையாட்டுப் பருவத்திலுள்ள சிறுவனை. முன்றிறீஇ - முன்னால் நிற்கச் செய்து, பின்நின்று - பின்னால் தாம் (தாய் மார்கள்) நின்று. அழல் இலைவேல் காய்த்தினார் - நெருப்புப்போல் ஒளிர்கின்ற இலை வடிவமைந்த வேலுக்குச் சீற்றத்தை உண்டாக்கினவருடைய. பெண்டிர் - மனைவியர். கழல் அடைந்து - காலில் விழுந்து. மண் இரத்தல் - 'மண்ணுலக வாழ்வு வேண்டும்' என்று வேண்டி நின்றல். தார் - மாலை. கண்ணிரத்தம் - கண்ணிலுள்ள சிவப்பு; சிவப்பு சீற்றத்தைக் குறிக்கும். 'கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள்' என்று தொல்காப்பியம் கூறும்.

இது தென்னவனின் கருணையை எடுத்துக் காட்ட வந்த பாட்டு. விளையாட்டுச் சிறுவன் செய்யும் செயல் யாரையும் உருக்கி விடும். பாண்டியன் அதற்கு உருகுவது உறுதி. (16)

பாண்டியனுக்கும் பாமரீலை

மெய்யுணர்வு பெற்ற பெரியோர்கள் பண்டிருந்து இன்று வரை இரண்டு உண்மைகளை வலியுறுத்தி வருகின்றனர். ஒன்று, மெய்ப்பொருள் உண்மை; அதாவது கடவுள் இறுதியில்லாத இடமெங்கும் பரவி நிற்கின்றான் என்பது. மெய்ஞ்ஞானச் செல்வர்கள் யாவரும் இந்த உண்மையில் தினைத்துக் களித்தவண்ண மிருக்கின்றனர். மற்றொன்று, வழிபாட்டுக்குரிய உருவத்தில் ஈடுபட்டு, 'மனிததப் பிறவியும் வேண்டுவதே இந்த மானிலத்தே' என்று கூறாமளவுக்குப் பேரானந்தம் கொள்ளுவது. உலகிலுள்ள எல்லாச் சமயங்களிலும் இந்த இரண்டு செய்திகள் அமைந்திருப்பதைக் காணலாம்.

பண்டைத் தமிழர்கள் முதலில் குறிப்பிட்ட உண்மையிலும் இரண்டாவதாகக் குறிப்பிட்ட அடையாளத்திலும் தம்மைப் பறி கொடுத்து அவற்றை நன்கு அனுபவித்திருக்கின்றனர். இந்த இரண்டும் அடங்கியது முருகன் வழிபாடு. பண்டிருந்து இன்று வரை இந்த வழிபாடு தமிழர்களின் இதயத்தைக் கொள்ளை கொண்டிருக்கின்றது. * எல்லை காணாத நீலவானத்தை நீலத்தோகை விரித்தாடும் மயில் என்றும், வானம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கடவுள் உண்மையை முருகன் என்றும் உருவகப் படுத்தினார் பண்டையோர். இந்த உருவத்தின்மீது ஈடுபட்டு அடியார்கள் பாடியருளிய பாடல்கள் எண்ணிறந்தவை. எடுத்துக்கூட்டு:

பணிப்பகை மயிலும் சேவற்
பதாகையும் பன்னிரண்டு
மணிக் குழை களுமோ ராறு
வதனமும் வாகை வேலுந்

* முருகன் வழிபாட்டைப் பற்றிய செய்திகளை "முருகன் அல்லது அழகு" [திரு.வி.க.] என்னும் நூலால் ஓரளவு விரிவாக அறியலாம்.

தணிப்பசுங் கடப்பந் தாரூந்
தண்டையந் தானு நானுங்
கணிப்பருந் செந்தி லாயென்
கருத்தைவிட் டகன்றி டாயே. †

முருகன் வழிபாட்டில் அருணகிரியாரின் பாடல்கள் மிகவும் குறிப்பிடத் தக்கவை.

முத்தொள்ளாயிர ஆசிரியர் முருகன் வழிபாட்டில் ஈடுபட்டவர் ; நாடோறும் கந்தனை வழிபடுகின்றவர். முருகனுக்குக் கடம்பம் பூ சிறந்ததாதலின் அப் பூவை மாலையாகத் தொடுத்து அவனுக்கு அணிவார் ; அம்மலர்களால் அருச்சுனை செய்து அவனைத் தொழு தேத்துவார். இவ்வாறு முருகனது அருளில் மூழ்கி யிருக்கும் கவிஞர் ஒரு சமயம் பாண்டியனை வாழ்த்த நேரிடுகின்றது. அவனை எழிலுடன் போற்ற எண்ணுகின்றார்.

பகைவரைத் தொலைத்து வாகை சூடி வெற்றி வேலைக் கையில் தாங்கியிருக்கும் பாண்டியன், இரு வினைகளையும் கெடுத்து தலை துள்ள அயன்கையெழுத்தையும் அழிக்கவல்ல முருகனாகத் தோன்று கின்றான். 'கந்தனுக்குக் கடம்ப மலை சூட்டுகின்றோம். தென்ன வனுக்கு என்ன மலை சூட்டுவது?' என்று யோசிக்கின்றார் கவிஞர். 'தார்மாறனுக்குத் தமிழ் மலை சூட்டுவோம்' என்று முடிவு கட்டுகின் றார். தாம் தொடுத்து அணியும் கடம்பம் பூ மாலையை முருகன் மகிழ்ந் தேற்றுக் கொள்வதைப்போலவே, முத்தமிழைப் போற்றி வளர்க்கும் பாண்டியன் தமது பாமாலையை விரும்பி யேற்றுக் கொள்வான் என்றும் கருதுகின்றார் ; கடம்பம்பூ மலை கந்தனுக்கே சிறந்தாற் போல, தமது தமிழ்ப் பாமாலை தென்னவனுக்கே சாலச் சிறந்தது என்று எண்ணுகின்றார். இந்த எண்ணம் அவரது உள்ளத்தில் ஓர் அழகிய பா வடிவம் கொள்ளுகின்றது.

இனி, பாடலைப் பார்ப்போம் :

மடங்கா மயிலூர்தி மைந்தனை நாளுங்
கடம்பம்பூக் கொண்டேத்தி யற்றூல் — தொடங்கமருள்
நின்றிலங்கு வென்றி நிறைகதிர்வேல் மாறனை
இன்தமிழால் யாம்பாடும் பாட்டு.

இது பாண்டியனது புகழ் கூறுவது. இதனை அடுத்து வரும் ஐந்து பாடல்களும் புகழைப்பற்றியனவே.

விளக்கம் : மடங்கா - முடிவே இல்லாத. மைந்தனை - முருகனை. ஏத்தி அற்றூல் - பாடிப் புகழ்ந்தது மாதிரிதான். தொடங்கு அமருள் - பகைவர் களுடன் தொடங்கும் போரில், நின்றிலங்கு வென்றி - நிலைபெற்று விளங்கும் வெற்றியைத் தாக்கூடிய. நிறைகதிர்வேல் மாறன் - போர்க்களம் எங்கும் நிறைந்த கூரிய வேற்படையை யுடைய பாண்டியன். மாறன் - பாண்டியன். பாண்டியனைப் பாமாயியால்போற்றுவது முருகனைப் பூமாயியால் வழிபடுவ தற்கொப்பாகும் என்பது கருத்து.

இறை வழிபாட்டில் பண்பட்டுத் திளைக்கும் கவிஞரின் உள்ளம் முறை செய்து காப்பாற்றும் மாறனை மக்கட்கு இறை என நினைத்துப் போற்றுகின்றது.

(18)

மாறன் அடிமீசை மாற்றரசர்களின் மலர்கள்

ஒரு சமயம் பாண்டியன் அமைச்சர் தானைத் தலைவர் முதலியோர் படைகுழ அத்தாணி மண்டபத்தில் கொலுநீற்றிருக்கின்றான். பல சிற்றரசர்கள் அவனை வந்து வணங்கி அவரவர்தம் இருக்கையில் அமர்கின்றனர். அவர்கள் தலைதாழ்த்தி வணங்கும்பொழுது தத்தம் முடிகளில் அணிந்திருந்த தம் நாட்டுப்பூக்கள் பாண்டியனின் காலடியில் விழுகின்றன. இந்தப் பூக்களைக்கொண்டே எந்தெந்த நாட்டு மன்னர்கள் வந்துள்ளனர் என்பதை அறிந்து கொள்ளலாம். பூக்கள் வீழ்ந்த காட்சி கவிஞரின் சிந்தனையைப் பெரிதும் கவர்கின்றது. தென்னவன்பால் பெருமதிப்புக்கொண்டவராதலால் அவனைப் புகழ் எண்ணுகின்றார்.

அவரது மனம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தபொழுது பாரதத்திலுள்ள ஒரு வரலாறு அவரது நினைவுக்கு வருகின்றது. ஐவர்க்கும் நூற்றுவர்க்கும் நடைபெற்ற கடும்போரில் அருச்சுனனுக்குப் போதிர்ச்சியைத்தரும் நிகழ்ச்சி ஒன்று ஏற்பட்டு விடுகின்றது. அருச்சுனனின் அருமை மகன் அபிமன்னன் போர்த்திறம் மிக்க வீரன். பகைவர் சேனையைப் பதின்மூன்று நாட்களாகப் படுகொலை செய்து வருகின்றான். மாற்றார் அவனை எப்படியாவது கொன்று விடவேண்டுமென்று சதி செய்கின்றனர். பதின்மூன்றாம் நாள் அருச்சுனன் வேரோர் இடத்தில் போர் புரிந்துகொண்டிருக்கும்பொழுது கன்னன், துரோணன், சயத்திரதன் முதலிய மாபெரும் வீரர்கள் பல கோடிக்கணக்கான வீரர்களுடன் அபிமன்னனை வளைத்துக்கொண்டு முறைமையின்றிப் போர் செய்து அவனை மாய்த்து விடுகின்றனர். சயத்திரதனின் வாளுக்கு இரையாகிவிடுகின்றான் வீர அபிமன்னன்.

வேறிடத்தில் போர் செய்துகொண்டிருந்த பார்த்தன் மீண்டு வந்ததும் தன் மகன் மரித்ததை அறிகின்றான். அடியற்ற நெடுமரம் போல் தேரிலிருந்து சாய்கின்றான். அவனால் புத்திர சோகத்தைத் தாங்கமுடியவில்லை. கல்லும் புல்லும் நின்றுருகக் கண்ணீர்விட்டு அரற்றுகின்றான். 'நானே அந்திபடு வேளைக்குள் சயத்திரதனின்

ஆவியைக் கவரேனேல் வெந்தழலில் வீழ்வன் ; இதுமறை மொழி என்று சூளுரைக்கின்றான். உணவு உண்ணவும் அவன் மனம் செல்லவில்லை. கண்ணனும் அருச்சுனனும் அன்றிரவு முடிவதற்குள் கயிலைப் பொருப்பனைக் கண்டு வரச்செல்லுகின்றனர்.

வழியில் அருச்சுனன் மிகவும் அயர்ச்சியடைகின்றான். கனியும் நீரும் அருந்திப் பசியையும் விடாயையும் போக்கிக்கொள்ளுமாறு தூண்டுகின்றான் கண்ணன். 'கண்ணுதலோதனைப் பூசனை புரியவில்லையே, எங்ஙனம் உண்பது?' என்று மறுமொழி கூறுகின்றான் பார்த்தன். பார்த்தசாரதியும் 'என் முடிமீது கானக மலரினைத்தூவி பூசனைபுரிக; யானும் அரனும் ஒருவரே என்பதை அருவரையடைந்ததும் காண்பாய்' என்கின்றான். அங்ஙனமே தனஞ்செயனும் மன்றலந்துழாய் முடி மாயனை சிவாகம உரையினால் மலர்தூவி வணங்கிக் கனியுண்டு அயர்ச்சி நீங்குகின்றான். பிறகு கண்ணனுடன் கருடன்மீது ஏறிக் கயிலையங்கிரிக்குச் சென்று கண்ணுதலோனைப் பணிகின்றான். தான் கண்ணனின் முடியிலேற்றிய மலர்கள் கண்ணுதலோனின் அடித்தலத்தில் கிடத்தலைக் கண்டு இறும்பூது அடைகின்றான். பின்பு பரமனிடம் படைக்கலம் பெற்று வந்து பகையறுக்கின்றான். இந்த வரலாற்றை எண்ணுகின்றார் கவிஞர்.

உடனே கவிதையும் உருவாகி வடிவமும் பெற்றுவிடுகின்றது.

இனி, பாடலைக் காண்போம்:

செங்க னொடியான்மேற் றோர்விசய னேற்றியபூப்
பைங்கண் வெள் னேற்றூன்பாற் கண்டற்றால்—எங்கும்
முடிமன்னர் சூடியபூ மொய்மலர்த்தார் மாறன்
அடிமிசையே காணப் படும். *

இதுவும் பாண்டியனின்புகழ் பாடியதே.

தீர்த்த னுலகளந்த சேவடிமேற் பூந்தாமம்
சேர்த்தி யவைவே சிவன்முடிமேற் றூன்கண்டு
பார்த்தன் றெளிந்தொழிந்த பைந்துழா யான்பெருமை
பேர்த்து மொருவராற் பேசக் கிடந்ததே.

என்ற திருவாய் மொழியையும் (2 : 8—6) ஈண்டு எண்ணி மகிழ்க, மேலும்,

விளக்கம் : செங்கண் நெடியான் - செந்தாமரைக் கண்ணனாகிய கண்ணன்; தேர் விசயன் - அருச்சுனன். ஏற்றிய - அருச்சித்த. பைங்கண் - நீர்நயத்துடன் ஒளிரும் கண்களையுடைய. வெள்ளேற்றான் தாள் - வெண்ணிறக் காணையை வாகனமாகக்கொண்ட சீவபெருமானுடைய அடி. கண்டற்றால் - கண்டதைப்போல மொய் மலர்த்தார் மாறன் - வண்டுகள் மொய்க்கின்ற மலர் மாலையணிந்த பாண்டியன். மாறன் - பாண்டியன். அடிமிசை - பாதத்தின்மீது.

இது அருமையான பெருமிதச் சுவையுடைய பாடல். (18)

48-ஆம் பக்கத்தின் தொடர்ச்சி (19-ஆம் பாட்டின் அடிக்குறிப்பு) :
நக்கீரதேவ நாயனாரின்,

கதையிலே கேள்வி கயிலாயம் நோக்கிப்
புதையிருட்கண் மாலோடும் போலும்—சுதையாச்சீர்த்
தீர்த்தன்பாற் பாசுபதம் பெற்றுச் செருக்களத்திற்
பார்த்தன்போர் வென்றிலனோ பண்டு. *

என்ற பாடல் (கைலைபாதி - காளத்தி பாதி அந்தாதி - செய்.13.) ஈண்டு நிகழவுக்கு வருகின்றது. இன்னும் இத்தகைய கருத்தினைப் போன்ற ஒரு கருத்தினைக் கொண்ட திருமுழிசையாழ்வாரின்,

குறைகொண்டு நான்முகன் குண்டுகை நீர்பெய்து
மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்தி கறைகொண்ட
கண்டத்தான் சென்னிமேல் ஏறக் கழுவினான்
அண்டத்தான் சேவடியை யாங்கு.

என்ற பாசுரத்தையும் (நான்முகன் திருவந்தாதி - 9) ஈண்டு நிகழ்த்தல் தரும்.

யாங்கு ஒளித்தாய் ?

முறைதவறாது ஆட்சியுரியும் அரசனை மக்கள் 'இறைவன்' என்றே கருதி மதிப்பு தரும் வழக்கம் பண்டைய நாளில் இருந்தது. இத்தகைய அரசனைத் திருமாலுடன் ஒப்பிட்டுப்புகழும் முறையும் ஏற்பட்டது. இதனை இலக்கண ஆசிரியர்கள் 'பூவை நிலை' என்று குறிப்பிடுவர். தொல்காப்பியரும்,

‘மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பின்
தாவா விழுப்புக்கழ் பூவை நிலை...’ *

என்று கூறுவர். நம்மாழ்வாரும் 'திருவுடை மன்னரைக் காணில் திருமலைக் கண்டேனே' † என்று நவில்வர்.

ஒரு சமயம் தென்னன் அத்தாணி மண்டபத்தில் கொலு வீற்றிருப்பதைக் கவிஞர் காண்கின்றார். அவரது கண்களுக்குத் தென்னன் திருமால் போலவே காட்சி யளிக்கின்றான். அக் காட்சி அவருடை உள்ளத்தைத் தூண்டுகின்றது; பாடலும் உருப்பெறத் தொடங்குகின்றது. எக்களிப்பில்,

‘தென்னவனே ! தேர்வேந்தே !
தேறுநீர்க் கூடலார்
மன்னவனே !’

என்று மாறனை விளிக்கின்றார் கவிஞர். தான் கண்டுபிடித்துவிடக் கூடும் என்று திருமால் பாண்டியன் வடிவில் வந்திருப்பதாகக் கருதுகின்றார். மாறனின் ஆட்சி முறையே அவனை மால் என்று பறைசாற்றுகின்றதே என்றும் எண்ணுகின்றார்.

‘திருமாலுக்குத்தான் ஓர் அடையாளம் இருக்கின்றதே !’ என்று தான் அவரைக் கண்டுபிடித்து விட்டதாக நினைக்கின்றார்.

* தொல் - பொருள் - புறத் - நூற். 5 (இளம்.) † திருவாய் - 4 : 4 - 3.

அவனது மார்பில் மறு ஒன்று உண்டு. கண்ணன் சிறுவகை இருந்த பொழுது கம்சன் அனுப்பிய வஞ்சகஅரக்கன் குதிரைவடிவில் அவனைக் கொல்ல வந்தபொழுது கண்ணன் அவ்வரக்கனின் வாயைக் கிழித்து அவனைக் கொன்றபொழுது அம்மறு இருந்தது. அதன் பிறகு தன் மகள் உழையின்பொருட்டு வாணனால் சிறைவீடு செய்யப்பெற்ற காமனின் மகன் அநிருத்தனை மீட்கச் சென்ற கண்ணன் மண்ணாலும் உலோகத்தாலும் செய்யப்பெற்ற குடங்களைக்கொண்டு கூத்தாடியபொழுது அம்மறு காணப்பட்டது. மற்றும், ஏழு கொல்லேறுகளைத் தழுவி அடக்கி நப்பின்னைப் பிராட்டியைக் கண்ணன் மணந்த காலத்திலும் அம்மறு தென்பட்டது. இப்பொழுதும் அம்மறு பாண்டியன் வடிவாக வந்துள்ள திருமாலிடம் இருக்கவேண்டும் என்று ஊகம் செய்கின்றார் கவிஞர். அவனையே கேட்டு விடலாம் என்று அவரது மனம் எண்ணுகின்றது. இந்த நிலையில் பாட்டும் வடிவம் பெற்றுவிடுகின்றது.

இனி, பாடலைக் காண்போம்.

கூந்தன்மா கொன்று குடமாடிக் கோவலனய்ப்
பூந்தொடியைப் புல்கிய ஞான்றுண்டால்—யாங்கொளித்தாய்
தென்னவனே தேர்வேந்தே தேறுநீர்க் கூடலார்
மன்னவனே மார்பின் மறு. *

இது மாறனை மாலாகவே புகழ்வது.

(பா. வே.) 5. பூந்தொடையைப்.

* குருந்த மொசித்தஞான் றுண்டா லதனைக்
கரந்த படியெமக்குக் காட்டாய்—மரம்பெரு
போரிற் குருகுறங்கும் பூம்புன் னீர்நாட
மார்பிற் கிடந்த மறு.

என்ற பாடலும் இக் கருத்து பற்றியே வந்தது. (தொல்காப்பியப் புறத்திணையியல் - ஞாற்பா 5. நச்சினூர்க்கினியருரை மேற்கோள்.)

விளக்கம் : கூந்தல்மா - பிடரி மயிர் நிறைந்த குதிரை. இது கம்சன் ஏவிய அரக்கன் குதிரை வடிவுகொண்டு கண்ணனைக் கொல்லவந்தபொழுது கண்ணன் அவ்வரக்கனைக் கொன்றவரலாற்றினைக் குறிக்கின்றது. குடமாடி - அநிருத்தனை மீட்கச் சென்றபொழுது கண்ணன் ஆடிய குடக்கூத்தினைச் சுட்டுகின்றது. † கோவலன் - ஆவினங்களைக் காப்பவன் பூந்தொடி - பூப் போன்ற வகையலை அணிந்தவன்; இது அன்மொழித்தொகைப் பொருளில் நப்பின்னையை உணர்த்துகின்றது. யாங்கு ஒளித்தாய் - எங்கு மறைத்து வைத்துக்கொண்டாய். தென்னவன் - பாண்டியன். தேறுநீர் - தெளிந்த நீர். கூடல் - மதுரை.

பெருமிதச் சுவை நிறைந்த பாடல். பெரிதாக ஒன்றைக் கண்டு பிடித்து விட்டதாகக்கொண்டு, “யாங்கொளித்தாய்!” என்று பேசும் பாவம் நம் உள்ளத்தைக் கொள்ளுகொள்ளுகின்றது. (19)

† இது 51-ஆம் பக்கத்தின் தொடர்ச்சி (20-ஆம் பாடலின் அடிக்குறிப்பு):

‘வாணன் பேரூர் மறுகிடை நடந்து
நீணிலம் அளந்தோன் ஆடிய இடமும்’

என்ற சிலப்பதிகார அடிகளாலும் (கடலாடு காதை—வரி. 545—46,)

‘கோலால் நிரைமேய்த்து ஆயனுய்க்
குடந்தைக் கிடந்த குடமாடி.’

என்ற ஆண்டாளின் திருவாக்காலும் (நாச்சியார் திருமொழி—13 : 2.),

‘பாரோர்க னெல்லாம் மகிழப் பறைகறங்கச்
சேரார் குடமிரண் டேந்திச்—செழுந்தெருவே
ஆரார் எனச்சொல்லி ஆடும் அதுகண்டு’

என்ற நாலாயிரம் - சிறிய திருமடல் (வரி. 23—25) பகுதியாலும்,

கொட்டாய் பல்லிக்குட்டி, குடம்ஆடி உலகளந்த
மட்டார் பூங்குழல் மாதவ னைவரக்
கொட்டாய் பல்லிக் குட்டி.

என்ற நாலாயிரம் - பெரிய திருமொழி (10 : 4) யாலும் அறியலாகும்.

பல்வளம் செறிந்த பாண்டிநாடு

கூவிஞர் பாண்டி நாடு முழுமையும் சுற்றிப் பார்த்துப் பல்வளங் களையும் பாங்குற அறிந்தவர். அரசன் அருகிலேயே இருந்து பல செய்திகளைத் தெரிந்தவர். அத்தாணி மண்டபத்தில் அரசன் வீற்றிருக்கும்பொழுது நடைபெறும் பல நிகழ்ச்சிகளை அவர் நேரிலும் கண்டறிந்திருக்கின்றார்.

மாறனின் மண் இயற்கைவளஞ் செறிந்தது ; கனி (Mine) வளம் மிக்கது. எப்பக்கம் அகழ்ந்தாலும் செம்பொன் காணப்பெறும் ; தோண்டத் தோண்டத் தங்கம் கிடைக்கும். பல பகுதிகளிலிருந்தும் தங்கக் கட்டிகள்—பாளங்கள்—வந்த வண்ண மிருக்கின்றன. பூமியில் கிடைப்பதெல்லாம் பொன்தானே என்று வியக்கின்றார் கவிஞர்.

தலை நகரமாகிய மதுரையில் முத்தமிழ்ப் பண்ணை செழித்திருக்கின்றது. இயல், இசை, நாடகங்களைப் பல புலவர்கள் கண்ணுங் கருத்து மாகக் கவனத்துடன் வளர்த்து வருகின்றனர். சங்க இலக்கியக் கருவூலம் என்பது சாமானியமா? அதனை ஆராய ஆராய அதுவற்றாத கருத்துச் செல்வத்தை யல்லவா கொடுத்துக்கொண்டிருக்கின்றது?

பாண்டி நாட்டைச் சுற்றியுள்ள கடலின் வளமும் சொல்லுந் தரமன்று. கைவளையல்களுக்கேற்ற சங்கின் குவியல்கள் ஏராளமாகக் கிடைக்கின்றன. கொஞ்சம் ஆழ்ந்து மூழ்கினாலோ ஆரத்திற்கேற்ற அழகு முத்துக்கள் அளவுக்கு மீறிக் கிடைக்கின்றன.

நாட்டிலுள்ள மலைப்பகுதிகளில் களிற்றியானை நிரைகள் பல்கிப் பெருகிவருகின்றன. யானைப்படைகளுக்குரிய யானைகளைப் பணங் கொடுத்து வாங்கவேண்டிய அவசியமே பாண்டிய நாட்டில் இல்லை.

இவ்வளவு செல்வ வளத்தினைக் கண்டு பொருமைப்பட்டோ அல்லது பேராசைப் பட்டோ பகைவர்கள் படையெடுத்து வந்தால் அவர்களுடைய மார்பங்களைக் கிழித்தெறிவதற்குப் பாண்டியனின் கையில் ஒளி பொருந்திய வேல் இருக்கின்றது. இந்த நிலையில் மாற்றார்

அவனை எப்படித் துணிந்து எதிர்க்க முடியும்? ஆகவே, அனைவரும் அவனுடன் உறவுபூண்டே ஒழுக்கின்றனர்; பணிந்தே நடக்கின்றனர்.

இங்ஙனம் பாண்டியனது வளனையும் வீரத்தையும் புகழையும் கூறும் கவிஞரின் பாடல் இது:

பார்படுப செம்பொன் பதிபடுப முத்தமிழ்நூல்
நீர்படுப வெண்சங்கும் நித்திலமும்—சாரல்
மலைபடுப யானை வயமாறன் கூர்வேற்
றலைபடுப தார்வேந்தர் மார்பு.

இது மாறனின் வளம், வீரம், புகழ் ஆகியவற்றைக் கூறுவது.

விளக்கம்: பார் - பூமி. செம்பொன் - தங்கம். பதிபடுப முத்தமிழ் - ஊர்களில் காணக்கிடப்பது முத்தமிழைப் பரிபாலிப்பது. நீர்படுப - கடலில் காணக்கிடப்பது. நித்திலம் - முத்து. சாரல் மலைபடுப யானை - வளமான மலைச்சாரல்களில் காண்பது யானை நிரைகள். கூர்வேல் தலைபடுப - கூர்மை யான வேல் முனையிற் காண்பது. தார் வேந்தர் மார்பு - பகை மன்னர்களின் மாலை யணிந்த மார்பு. தார் - மாலை.

பாண்டியனது வீரவேல் பகைமன்னர்களின் மார்பில் ஊடுருவி நிற்கும் காட்சியை நம் மனக்கண்முன் நிறுத்துகின்றார் கவிஞர். (20)

பகைவரும் பாம்பும்

பாம்பின் தலையில் மணி உண்டாகும் என்று சொல்வது இலக்கிய மரபு. அதனை 'நாகரத்தினம்' என்று வழங்குவர். பாம்பு மின்னலைக் கண்டு நடுங்கும். ஆகவே, அது கார் காலத்தைக் கண்டவுடன் புற்றினை நாடும். வானத்திலிருந்து இடியோசை கேட்டால் அதன் உயிர் ஊசலாடும். இடியைக் கேட்டால் அவ்வளவு அச்சம் அதற்கு.

இங்ஙனமே பகைவர்கள் பாண்டியனைக் கண்டு அஞ்சுகின்றனர். அவனது வேலைக் கண்டு ஓடி ஒளிந்து கொள்கின்றனர். அவர்கள் உறங்கும்பொழுதும் வேலினைக் கனவில் கண்டு நடுங்குகின்றனர். பகைவருக்குப் பாம்பை உவமையாக்கி, இடிக்கு அவனது வேலை உவமையாக்கிப் பாண்டியனது வீரத்தைப் பாட்டில் புகழ்ந்து பேசுகின்றார் கவிஞர்.

இதோ பாடல் :

அருமணி யைந்தலை யாடரவம் வானத்
துருமேற்றை யஞ்சி யொளிக்கும்—செருமிகுதோட்
செங்கண்மா மாறன் சினவேல் கனவுமே
அங்கண்மா ஞாலத் தரசு.

இது பகைவரின் நிலையைப் பகர்ந்து பாண்டியனது வீரத்தைப் புகழ்வது.

விளக்கம்: அருமணி - பெருமையாகப் பேசப் பெறும் நாகரத்தினம். ஐந்தலை - ஐந்து தலையுடைய. ஆடரவம் - படம் எடுத்து ஆடும் பாம்பு. அரவம் - பாம்பு. உருமேற்றை அஞ்சி - இடிக்கு முன்னதாகத் தோன்றும் மின்னலைக் கண்டு பயப்பட்டு. செரு மிகுதோள் - மற்போரினால் திடங்கொண்ட திரண்ட தோளையுடைய. மாறன் - பாண்டியன். சினவேல் - அச்சுறுத்துவது போல் ஒளிரும் வேல். கனவுமே - கனவில் கண்டு கண்டு அஞ்சுவர். அங்கண்மா ஞாலத்து அரசு - அழகிய பரந்த நிலத்திலுள்ள மன்னர்கள்.

புற்றினுள் உறங்கும் பாம்பு இடி முழக்கத்தை எண்ணி எண்ணி நடுங்குவது போல் பகைவர்கள் கனவிலும் பாண்டியனது சின வேலைக் கண்டு கண்டு அஞ்சுவார்கள் என்பது குறிப்பு. (21)

ஒன்றும் உவந்தாராதல்

பகைவரின் நாட்டில் தொடர்ந்து போர் நடைபெறுகின்றது. மாறனின் படைகள் மாற்றரின் மதிலை வளைத்துக்கொண்டு போர் புரிகின்றன. பகைவர்கள் கோட்டைவாயிலை இறுக மூடிக்கொண்டு உள்ளே அடைந்து கிடக்கின்றனர். போர் நிலைக்கு ஏற்பப் பகைவர்கள் தேர், யானை, குதிரைப் படைகளை அணி செய்து நிறுத்தியிருக்கின்றனர். இந்நிலையில் ஒளி நூல் வல்லான்—சோதிடன்—பாண்டியனின் முன் வந்து வணங்கி, ‘மன்னர் பெருமானே, இன்று உத்திராதத் திருநாள்’ என்று கூறுகின்றான். உத்திராதம் பாண்டியனது பிறந்த நாள். உடனே போர் நிறுத்தக் கட்டளை பிறந்து விடுகின்றது.

பாண்டியனின் படைத்தலைவன் பகைவர்களை நோக்கிக் கூறுகின்றான் : ‘பகையோரே, இன்று எம் மன்னர் பிறந்த நாள் ; திரு உத்திராதத் திருநாள். ஆகவே, போர் இன்று நடைபெறுது. அஞ்சாது கதவுகளைத் திறமின். யானை, தேர், குதிரை இவற்றின்மீது அமைத்துள்ள இருக்கைப் பண்களையும் களைந்து விடுங்கள்’ என்று அறிக்கை விடுகின்றான். திருவிழா மகிழ்ச்சியினால் ஒன்றாரையும் உவந்தாராக்கும் உயர்ந்த பண்பினைப் பாண்டியனிடம் காண்கின்றார் கவிஞர். பாண்டியனின் போர்ப் பண்பு—யுத்த தருமம்—கவிஞருக்குப் பேருவகை தருகின்றது. அந்த உவகையில் அழகிய பாடல் ஒன்று உருப்பெறுகின்றது.

இனி, பாடலைக் காண்போம்:

கண்ணூர் கதவந் திறமின் களிரெடுதேர்
பண்ணூர் நடைப்புரவி பண்விடுமின்—நண்ணூதீர்
தேர்வேந்தன் தென்னன் திருவுத்தி ராடநாட்
போர்வேந்தன் பூச லிலன்.

(பா - வே.) 4 களிரெடுதார் ; 8 நண்ணூர்தர் ; நண்ணூத.

* இது தொல் - பொருள் - புறத்திணையியல் 36-ஆம் நூற்பாவின்.

இது மாறனின் போர் மாண்பினைப் புகழ்வது.

விளக்கம் : கண்ணூர் கதவம் - கோட்டைக்கு வெளியேயுள்ள அகன்ற கதவுகள். களிறு - ஆண் யானை. பண்ணூர் நடைப்புரவி - இசைக்கு ஒத்த நடையினை யுடைய குதிரை. பண் விடுமின் - அணிசெய்து உலா வரச் செய்யுங்கள். நண்ணூதீர் - பகைவர் காள் (விளி); பாண்டியனுடன் இணங்காது எதிர் நிற்கின்றவர்கள் என்றவாறு. தேர் வேந்தன் தென்னன் - பல தேர்களைக்கொண்ட பாண்டியன். திருவுத்திராடம் - ஒரு விண்மீன்; இதனை யுடைய நாளில் பாண்டியன் பிறந்தான். போர் வேந்தன் - போரினை மேற்கொண்ட அரசன். பூசல் இலன் - போர் செய்யமாட்டான்.

பாண்டியனின் பகைமறக்கும் பண்பினைக் கூறும் இக் கவிதையில் நாம் தினைக்கும்போது கோசல நாட்டுடை வள்ளலின் பெருங்குணமும் அறத்தின் உருவம் போன்ற தருமபுத்திரனின் உயர்குணமும் நமது நினைவுக்கு வருகின்றன. (23)

56-ஆம் பக்கத்தின் தொடர்ச்சி. (23-ஆம் பாடலின் அடிக்குறிப்பு):

‘சிறந்த நாளாணி செற்ற நீக்கிப்
பிறந்த நாள்வயிற் பெருமங் கலமும்’

என்பதனுள் செருவொழிந்ததற்கு நச்சினூர்க்கினியர் காட்டிய மேற்கோள்.

இனப் பற்று !

புண்டைக்காலத்தில் சங்கினால் வளையல்களைச் செய்வது வழக்கம். இன்றும் இராமேச்சுவரம், கன்னியாகுமரி போன்ற இடங்களில் இத்தகைய சங்கு வளையல்கள் விற்கப்பெறுவதையும் யாத்திரிகர்கள் அவற்றை ஆர்வத்துடன் வாங்கி அணிந்து கொள்வதையும் நாம் காணலாம். சங்குகளை வட்டம் வட்டமாக அறுத்து, அவற்றின் மீது செதுக்கு வேலைகளையும் செய்துள்ள வளையல்களை மகளிர் ஆர்வத்துடன் அணிந்துகொள்வர். இந்த வளையல்கள் கையில் இளக்கமாகவே இருக்கும்; இறுக்கமாக இரா. இவற்றை மிக்கக் கவனத்துடன் போற்றிப் பாதுகாத்தல்வேண்டும். சற்று மெய்மறந்திருப்பின், அவை கீழே விழுந்து உடைந்துவிடும். இராமேச்சுவரத்திலிருந்து திரும்பும் சில யாத்திரிகர்கள் இத்தகைய வளையல்களை அணிந்து கொண்டுவந்த பழக்கம் இராமையினால் புகைவண்டிகளிலேயே உடைத்து விடுவதையும் அதனால் அவர்கள் முகத்தில் 'அசடு' தட்டுவதையும் நாம் காணலாம்.

வைகைக்கு நீராடச் சென்ற நங்கையொருத்தி வைகைக் கரையில் வழதியைக் காண நேரிடுகின்றது. அவன்மீது காதல் கொள்ளுகின்றாள். பாண்டியனே அவளைப் பார்க்கவும் இல்லை; அவளை விரும்பவும் இல்லை. ஆனால், இவள் அவன் தன்னை விரும்பினதாக நினைத்துக்கொண்டு காதலால் வாடுகின்றாள். தோள்கள் மெலிகின்றன. அவள் கையில் அணிந்திருந்த சங்கு வளையல்கள் கழன்று கீழே விழுந்து உடையத்தக்க நிலையிலுள்ளன. இந்த நிலையில் அவள் வீட்டிலிருக்கின்றாள்.

பாண்டியன் உலாப் புறப்படுகின்றான். அவனது வருகையைச் சங்கொலி அறிவிக்கின்றது. அந்த வலம்புரிச்சங்க முழக்கம் காதில் பட்டவுடன் நங்கைக்கு உடல் சிலிர்க்கின்றது. உடலும் உள்ளமும் பூரிக்கின்றன. பாண்டியனே தன்னருகில் வந்து விட்டதாகக் களிப்படைகின்றாள். கைகள் உப்புவதால் கழன்ற நிலையிலிருந்த வளையல்களும் கழலாமல் தடைப்பட்டு நின்று விடுகின்றன. இவ்வாறு கழலாத நிலை எங்ஙனம் தன்னிடம் ஏற்பட்டது என்று சிந்திக்கின்றாள் நங்கை.

‘செய்யார் எனினும் தமர் செய்வர்’ என்ற பழமொழி அவள் நினைவிற்கு வருகின்றது. “தெரிந்து கொண்டேன்; இந்த வளையல்கள் கீழே விழுந்து உடையுமென்றுதான் பாண்டியனின் வலம்புரி ஒலித் திருக்கின்றது. அந்த ஒலியைக் கேட்டுத்தானே இவைகளும் நின்றன. இந்த வளையல்களுக்கு அந்த வலம்புரி உறவு அல்லவா? இன உறவு எப்பொழுதாவது உதவுமல்லவா?” என்று அவள் தன் தோழியிடம் வாய் விட்டுப் பேசுகின்றாள்.

இந்த நங்கையின் உணர்ச்சியையும் மனநிலையையும் காட்டும் கவிஞரின் சொல்லோவியம் இது :

செய்யா ரெனினுந் தமர்செய்வ ரென்னுந் சொல்
மெய்யாதல் கண்டேன் விளங்கிழாய்—கையார்
வரிவளை நின்றன வையையார் கோமான்
புரிவளை போந்தியம்பக் கேட்டு.

இது கைக்கிளை. இதனைத் தொடர்ந்து வரும் பாண்டியனைப் பற்றிய பாடல்கள் யாவும் இப்பொருளுடையனவே.

விளக்கம் : ‘செய்யார் எனினும் தமர் செய்வர்’ என்ற பழமொழியை பழமொழி நானூற்றிலும்* காணலாம். தமர் - உறவினர். மெய்யாதல் கண்டேன் - பழமொழியின் உண்மையை இப்பொழுது அறிந்து கொண்டேன். விளங்கு இழாய் - ஒளிபொருந்திய அணிகளை அணிந்த தோழியே. கையார் வரி வளை - கையிலுள்ள செதுக்கு வேலைப்பாடுடைய கீற்று வளாகள். நின்றன - (நெகிழ்ந்து விழாது) நின்றன. வையையார் கோமான் - பாண்டியன். புரிவளை போந்து இயம்பக் கேட்டு - திருகிய சங்கின் ஒலி வந்த காரணமாக.

புரிவளை வரிவளைக்குத் துணை செய்தது என்ற நயத்தை எண்ணி மகிழ்க. சங்கு வளையல்கட்கு எச்சரிக்கை செய்வதாக அமைந்த பாவம் நம் இதயத்தைத் தொடுகின்றது. (23)

(பா - வே.) 11. வையத்தார்.

* மெய்யா உணரிற் பிறர் பிறர்க்குச் செய்வதெவன்
மையார் இருங்கூந்தல் பைந்தொடி! எக்காலும்
செய்யார் எனினும் தமர்செய்வர் பெய்யுமாம்
பெய்யா தெனினும் மழை.

என்ற பாடலில் இதனைக் காண்க.

தச்சனை வாழ்த்தும் தையல்

அந்தக் காலத்தில் கதவுகளுக்கு மரக்கட்டையினால்தான் தாள் அமைப்பது வழக்கம். அந்தத் தாளின்கீழ் ஒரு பெரிய வட்டமான துளை இருக்கும். அந்தத் துளை வழியாகத்தான் ஒருவனைந்த இரும்பை விட்டு மரத்தானைத் தள்ளித் திறப்பர். இத்தகைய அமைப்பினை இன்றும் சிற்றூர்களிலுள்ள பழைய வீடுகளில் காணலாம்.

செவிலித்தாய் ஒருத்தி பருவம்நிரம்பின தன் மகள் பாண்டியனின் எழில் நலத்தைக் காணின், அவள்.நைந்துருகி நலன் அழிவள் என்று கருதுகின்றாள். ஒரு நாள் பாண்டியன் உலா வரும் செய்தி அவள் காதுக்கு எட்டுகின்றது. உடனே ஓடோடி வந்து தன் மகளை உள்ளே இருக்கச் செய்து கதவுகளை அடைத்துத் தாளிட்டு வெளியே சென்று விடுகின்றாள். என்ன செய்வாள் அந்தப் பெண்? இனி எப்படி அவள் வழதியைக் காணமுடியும்? நமக்கே அவள்மீது இரக்கம் பிறக்கின்ற தல்லவா?

தாளிட்ட கதவை உற்று நோக்குகின்றாள் நங்கை. ஒரு பெரிய துளை அதில் தெரிகின்றது. அவள் எல்லையற்ற இன்பத்தில் திளைக்கின்றாள். சிறிது நேரத்திற்குள் தென்னவனும் அவளது வீட்டிற்கு நேராக வந்து விடுகின்றான். கதவின் துளை வழியாகக் காவலனின் எழில் நலத்தைக் கண்டுகளிக்கின்றாள் காரிகை. தனக்காகத்தான் தாளினை அமைத்த தச்சன் துளையையும் வைத்துப் போயினன்போலும் என்று அவனை வாழ்த்துகின்றாள் அத்தையல். காலத்திறை செய்த இந் நன்றிக்குத் தான் என்ன கைம்மாறு செய்யமுடியும்? ஞாலமுழுவதும் கொடுத்தாலும் இவ்வுதவிக்குச் சாலாதே என்று எண்ணுகின்றாள் அந்த நங்கை.

து நேரத்திற்கெல்லாம் அவளது தோழி கதவைத் தட்டு நங்கை உள்ளிருந்து கொண்டு தன் அன்னை செய்த ரித் துளையின் வழியாகத் தன்னுடன் பேசுமாறு வாழியும் துளையின் வழியாக நங்கையைக் கண்டு

“தோழி, சிறைக்குள் அடைப்பட்ட மான்போ லானேன். ஆயின், இக்கதவினைச் செய்த தச்சன் எனக்கு ஒரு வழியமைத்துத் தந்துள்ளான். இதன்மூலம் உன்னைக் காணமுடிகின்றது. சற்று நேரத்திற்குமுன்னர் காவலனையும் இதன் மூலம்தான் கண்டு மகிழ்ந்தேன்” என்கின்றாள் நங்கை.

இந் நிகழ்ச்சியினைக் காட்டும் கவிஞரின் பாடல் இது :

காப்படங்கெள் றுன்னை கடிமனை யிற்செறித்
த்யாப்படங்க வோடி யடைத்தபின்—மாக்கடுங்கோன்
நன்னலங் காணக் கதவந் துளைதொட்டார்
கென்னைகொல் கைம்மா றினி.

இது கைக்கிளை ; தலைவி தோழியிடம் கூறுவது.

விளக்கம் : காப்பு அடங்கு - எம் காவலுக்கு அடங்கு; இது வெளியே செல்லக்கூடாது என்று அன்னை தன் மகளுக்குப் பிறப்பிக்கும் கட்டளை. கடிமனை - பாதுகாப்பான வீடு. இற்செறித்து - வீட்டிற்குள் இருத்தி. இற்செறித்தல் என்பது, அகப்பொருளில் ஒரு துறை; வயது வந்த தன் மகளை அன்னை ‘இங்குப் போகக்கூடாது, அங்குச் செல்லக்கூடாது’ என்று ‘கெடு பிடி’ செய்யும் நிலையை அகப்பொருள் இலக்கணம் ‘இற்செறிப்பு’ என்று குறிப்பிடும்.

யாப்பு அடங்க - (கதவுகளின் விளிம்பு) இசைப்புப் பொருந்த. ஓடி அடைத்தபின் - அவசர அவசரமாக ஓடி அடைத்தபின்னர். மாக்கடுங்கோன் - பாண்டியன்; இது பாண்டியனுக்குரிய பெயர்களுள் ஒன்று. நன்னலம் - சிறந்த அழகு. துளை தொட்டார் - துளையை அமைத்தவர்.

கதவிலுள்ள துளை கதவுகளைத் திறப்பதற்கும் மூடுவதற்கும் வாய்ப்பாக அமைக்கப்பெற்றது. ஆனால், நங்கை தன் பொருட்டே தச்சன் அத்துளையை அமைத்ததாக எண்ணுகின்றாள். ‘தாய் அடைப்பாள், மகள் பார்ப்பதற்கு வழி வேண்டுமே’ என்று தச்சன் முன்யோசனையுடன் துளையை அமைத்ததாக மயக்கம். ‘என்னை கொல் கைம்மாறினி?’ என்பதில் நங்கையின் எக்களிப்பு பாய்ந்துகொண்டு வருகின்றது. கவிதை அனுபவம் நிறைந்த பாடல் இது. (24)

இரக்கம் வேண்டும்!

சிறுவர்களின் வினையாட்டில் தோன்றும் ஒருவிதக் கற்பனையைப் பாவனை (Make-believe) என்று வழங்குவர் உளவியலார். சிறுவர்களது வினையாட்டில் நாற்காலி கப்பலாகும்; செங்கற் பொடி வெடி மருந்தாகும்; ஊசற் பலகை புகை வண்டியாகும்; கோல் தானியங்கி ஆகும். அவர்களது வினையாட்டில் விலங்குகளும் பேசும். அவர்கள் மரம்பாச்சியை வைத்துக்கொண்டு அதனிடம் அதிக நேரம் இல்லாததும் பொல்லாததுமான பேச்சினைப் பேசிக்கொண்டிருப்பதை நாம் பார்த்திருக்கின்றோம். இத்தகைய பாவனை - ஆற்றல் பருவமடைந்த மகளிரிடத்தும் இருத்தல் உண்மை. இத்துடன் காதல் வெறியோ பக்தி வெறியோ கலந்து விட்டால் பேச்சின் வேகத்தைப்பற்றி நாம் எடுத்தியம்பவேண்டியதில்லை. பக்தி வெறியில் தினைத்த ஆண்டாளின் பாக்களில் இத்தகைய பாவனை நிரம்பிய பாக்கள் பலவற்றைக் காண்கின்றோ மல்லவா?

ஒரு நாள் மாறன் உலா வருகின்றான். மதம் நிறைந்த களிற்றி யானையின்மீது வருதலினும் பிடியின்மீது வருதல் நன்றென்று கருதி அதன்மீது ஏறி வருகின்றான். வழுவியின் உலாவினைக்காணும் நங்கையெயாருத்தி அவன்மீது ஆராக்காதல் கொண்டுவிடுகின்றாள். யானையின் அழகிய நடையும், அதன்மீது இவ்வந்து வந்த அரசனது கம்பீரமான தோற்றமும் அவளது மனத்தை விட்டு அகலவில்லை. அரசனது உருவம் அவளது உள்ளத்தில் இடம் பெற்றது வியப்பு அன்று; அவன் ஏறிவந்த யானையின் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் அப்படி அப்படியே அவளது மனத்தில் நிற்கின்றன; அவற்றில் தன் உள்ளத்தைப் பறிகொடுத்து விடுகின்றாள். “யானையின் கால் உடுக்கையைப் போலல்லவா இருக்கின்றது! செவியோ தோலினூற செய்த கேடயம்போல் இருக்கின்றது. துதிக்கை கண்ணையும் கருத்தையும் ஈர்க்கும் முறையில் எப்படி யெல்லாமோ ஆடுகின்றது. வாய் தொங்குகின்ற அழகோ தனிச் சிறப்புடையது!” என்றெல்லாம் யானையைக் கண்டு அனுபவிக்கின்றாள்.

மறுநாள் இந்த நங்கை நீராடப்போயிருந்த இடத்திற்கு அந்த யானை வந்திருந்தது. அரசனும் நீராட வந்திருந்தான். அப்போது அந்த யானையை நோக்கி ஏதோ கூற எண்ணுகின்றான். சற்றுத் தடுமாற்றத்தில் வாய்பேசாது வாளா நிற்கின்றான் ; பிறகு சொல்லியே விடுகின்றான். “யானையே, நறுமணம் கமழும் மாலையை அணிந்து கொண்டு சந்தனம் பூசிய மன்னனைத் தாங்கி எம் வீதிப்பக்கம் வருவாயல்லவா? அப்போது எம் வீட்டுச் சாளரத்தை ஒட்டி நடந்து செல்வாயாக. அப்போதுதான் அவன் என்னைப் பார்ப்பான்; நான் மகிழ்வேன். நீ என்னை யொத்த பெண்பால் ஆயிற்றே என்றதான் இதை உன்னிடம் சொல்லுகின்றேன். என்மீது இரக்கம் காட்டுவாயாக!” என்று கூறுகின்றான் அவள். தான் சொல்லுவது யானைக்குப்பரியுமா என்றும், புரிந்துகொண்டு அது தன் விருப்பத்தினை நிறைவேற்றுமா என்றும் அவள் நினைத்துப்பார்க்கவில்லை. காதல் வெறி அவளது நினைவை மறைத்து விடுகின்றது. அரசனைத் தன் கண்குளிரப் பார்த்து விடவேண்டும் என்ற துடிப்பு அப்படி இருக்கின்றது அவளுக்கு.

மேற்குறிப்பிட்ட மகளின் மன நிலையைக் கவிஞர் காட்டும் சொற்படம் இது :

துடியடித் தோற்செவித் தூங்குகைந் நால்வாய்ப்
பிடியேயா னின்னை யிரப்பல்—கடிகமழ்தார்ச்
சேலேக வண்ணவெடு சேரி புகுதலுமெஞ்
சாலேகஞ் சார நட.

இது கைக்கிளை ; தலைவி பிடியை நோக்கிப் பேசுவது.

விளக்கம் : துடி - உடுக்கை. தோல் - கேடகம். தூங்குகை - தொங்கும் தும்பிக்கை. நால்வாய் - தொங்கும் வாய். நாலுதல் - தொங்குதல். பிடி - பெண்யானை, இரப்பல் - வேண்டுகின்றேன் ; கெஞ்சிக்கேட்டுக்கொள்ளுகின்றேன் என்றவாறு. கடிகமழ்தார் - மணம் கமழும் மாலை. சேலேக வண்

ணன் - செந்தூரம் போன்ற நிறத்தையுடையவன்; செந்நிறத்தன் என்றவாறு. சேலேகம் - செந்தூரம்; சந்தனம் எனினும் அமையும். சேரி புகுதலும் - ஊருக்குள் நுழையவும்; அதாவது மன்னன் நீராடி உன்மீது ஏறி ஊருக்குள் நுழையும்போது. எம் சாலேகம் சார நட - எங்கள் வீட்டுச் சாளரத்தை யொட்டி நடந்துவரவேண்டும். சாலேகம்-சாளரம்; பலகணி. வடமொழியில் ஜராலகம் என்ற சொல் பல கணித்துகையைக் குறிக்கும். அச்சொல் இங்கு சாலேகம் எனத் திரிந்து வந்து சாளரம் எனப் பொருள் பட்டது.

நங்கையின் உள்ளக் கிழியில் அமைந்த ஓவியத்தை அப்படியே காட்டுகின்றது இப்பாடல்.

செய்ய சடைமுடியென் செல்வணையான் கண்டெனது
கையறவும் உண்மெலிவும் யான்காட்டப்—பையவே
காரேறு பூஞ்சோலைக் காளத்தி யாள்வார்தம்
போரேறே இத்தெருவே போது.*

என்ற நக்கீரதேவ நாயனாரின் பாடலையுங் காண்க. இரண்டையும் ஒப்பிட்டு மகிழ்க. (25)

பெண்ணுக்கு இது தகுமா?

புண்டைக்காலத்தில் அரசர்கள் போருக்கு ஆண்யானையையும் இவர்ந்து செல்வதற்குப் பெண்யானையையும் வைத்துக்கொள்வது வழக்கம். ஒரு சமயம் பாண்டியன் பெண்யானைமீது உலாவந்து கொண்டிருக்கின்றான். அதனை நங்கை யொருத்தி காண்கின்றாள்; அரசன்மீது காதல்கொள்ளுகின்றாள். அவனைக் கண்குளிரக் கண்டு அனுபவிக்கவேண்டும் என்று நினைக்கும் அவளுக்கு வாய்ப்பு கிட்டவில்லை. யானை வேகமாக நடந்து சென்று விடுகின்றது. யானையின் மீது அவளுக்குக் கோபம். அதனைப் பார்த்து இவ்வாறு பேசுகின்றாள்:

“ இளமை வாய்ந்த பெண் யானையே, நீ என் தோழியல்லவா? யான் நின்றால் நடைகற்றுக்கொண்டபொழுது மெதுவாய் நடந்தாயே! இப்பொழுது மதுரை மன்னன் பாண்டியன் நின்மீது இவர்ந்து உலாப்போகின்றான். நானும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றேன். ‘இது உலாவாயிற்றே! பைய ஊர்ந்தல்லவா செல்லவேண்டும்’ என்று உனக்கு ஏன் தெரியாமற்போயிற்று? இங்ஙனம் முறைதவறியின் இயல்பிற்கு மாறுபட்டு நடப்பதைக் கவனித்தால் உன் பெண்தன்மை குறித்து ஐயப்படவேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இது உனக்குத் தகுமோ?’” என்கின்றாள்.

பெண்ணின் மனநிலையைக் கவிஞர் இந்தச் சொல்லோவியத்தால் வெளிப்படுத்துகின்றார் :

எலாஅ மடப்பிடியே யெங்குடற் கோமான்
புலாஅ னெடுநல்வேல் மாறன்—உலாஅங்காற்
பைய நடக்கவுந் தேற்றூயால் நிற்பெண்மை
ஐயப் படுவ துடைத்து.*

இது கைக்கிளை; இதுவும் பிடியுடன் பேசுவதே.

* இப்பாடலை 70-ஆம் பாடலுடன் ஒப்பிடுக.

வீளக்கம் : எலா அ - தோழி; இது தோழியை விளிக்கும் முன்னிலைப் பெயர். மடப்பிடியே - இளம் பெண்யானையே, கூடற்கோமான் - மதுரைக்கு மன்னன். புலால் நெடு நல் வேல் மாறன் - மாமிசம் தோய்ந்த நீண்ட நல்ல வேலை ஏந்திய பாண்டியன். உலாங்கால் - உலாவ வரும் பொழுது. பைய - மெல்ல; மெதுவாக. தேற்றாயால் - தெளியாமல் இருக்கின்றாய்; ஆல் - அசை. பெண்ணாகப் பிறந்தவள் மெல்ல நடக்க வேண்டும் என்பதைக்கூடத் தெரிந்து கொள்ளாமல் இருக்கின்றாயே என்றவாறு. பெண்மை - பெண்தன்மை, ஐயப்படுவதுடைத்து - சந்தேகிக்கும் தன்மையுடையது. யானை மெல்ல நடந்து சென்றல்தான், மாறனது அழகைக் கண்குளிரக் காணலாமே என்பது நங்கையின் நோக்கம்.

பாட்டினுள்ள எலாஅ, புலாஅல், உலாஅங்கால் என்ற மூன்று அளபெடைகளும் பெண் யானை மெல்லப்போகவேண்டுமென்ற நங்கையின் விருப்பத்தைத் தொனிக்கச் செய்கின்றன. இது தொனிப்பொருள் நிறைந்த அரிய பாடல். (26)

அவா நிறைந்த அணங்கு

பாண்டியன் குதிரைமீதாயினும் யானைமீதாயினும் ஏறிக் கொண்டு உலாப்போதல் வழக்கம். அங்ஙனம் போகுங்கால் அவனைக் காணும் எல்லோரும் வணக்கம் செலுத்துவர். மகளிர் நாணத்துடன் வாயிற் கதவைச் சிறிது மூடிய வண்ணம் வைத்து அதன் மறைவி லிருந்துகொண்டு அவனைத் தொழுவர்.

ஒரு சமயம் பாண்டியன் குதிரைமீது உலாப்போகுங்கால் அவனைப் பார்க்கும் நங்கையொருத்திக்கு அவன்மீது அளவுக்குமீறிய காதல் ஏற்பட்டுவிடுகின்றது. அவன் ஏறிச்செல்லும் குதிரையோ அழகுமிக்கது; போர்த்தொழிலிலும் அது நன்கு பழகியிருந்தது. அந்தக் குதிரை உலாவில் மிக வேகமாகப் பாய்ந்து வருகின்றது. அவா நிறைந்த அந்த அணங்கு குதிரையுடன் பேசுகின்றாள்:

“பாய்ந்து செல்லும் பரியே, போர்க்களத்தில்தான் உனக்கு இத்தகைய வேகம் தேவை. அங்கு இங்ஙனம் ஓடுவது சரியே. ஊருக்குள்ளுமா இங்ஙனம் ஓடவேண்டும்? இங்குத்தான் பகைவர்கள் இல்லையே. மெதுவாக நட. கதவருகே நின்று நோக்கும் யாம் மாறனது மார்பினைக் கண்டு வணங்கவேண்டும்” என்று இயம்புகின்றாள்.

இந்த நிலையைக் கவிஞரின் சொற்படம் காட்டுகின்றது:

போரகத்துப் பாயுமா பாயா துபாயமா
ஊரகத்து மெல்ல நடவாயோ—கூர்வேல்
மதுவெங் களியானை மாறன்றன் மார்பங்
கதவங்கொண் டியாமுந் தொழ.

இது கைக்கிளை; மகள் மாவை நோக்கிப் பேசுவது.

விளக்கம் : மா - குதிரை. 'பாயுமாறு பாயாது' என்பது பாயுமா பாயாது' என்று திரிந்தது. உபாயமா - மெதுவாக. குதிரை என்று தோன்ற எழுவாய் இங்கு வருவிக்கப்பட்டது. பாயுமா - பாயும் குதிரை எனப் பொருளுரைத்தது அண்மை விளியாகவும் கொள்ளலாம். இப்பொழுது 'பாயுமா, போரகத்துப்போல பாயாது உபாயமா நடவாயோ?' என்று பொருள்கொள்ளல் வேண்டும். மதிவெங்களியாளை - அறிவுடைய கொடிய மதயாளை. மதி - அறிவு. வெம்மையாவது, திரிதல்; அறிவு திரிந்த மதயாளை என்றவாறு. மாற்றன் மார்பம் - பாண்டியனது மார்பை. கதவங் கொண்டு யாமும் தொழ - கதவின் இடுக்கில் நின்றுகொண்டு யான் தொழும் படி. யாம் - நான்; ஒருமை பன்மை மயக்கம்.

இந்தக் கவிதை, பெண்ணின் கூற்று என்பது வெளிப்படையாகத் தெரியவில்லை. பெண் கதவருகில் மறைந்து நிற்பதுபோல் இதுவும் மறைந்து நிற்கின்றது! இப்படிச் செய்தியை மறைவில் வைத்துச் சொல்லுவதில் ஒரு நாண பாவம் உண்டாகின்றது. 'கதவங் கொண்டு யாமும் தொழ' என்ற இறுதியடியைக் குரல் குறைத்துப் பாடும்போது இந்த நாண பாவம் வெளிப்படுவதை அறியலாம். எண்ணத்தின் இந்தப் பிரதிபிம்பத்தைக் கவிதையில் நாம் காணுங்கால் கவிதையனுபவத்தின் கொடுமுடி நமக்குத் தட்டுப்படுகின்றது. (27)

காதல்விறிப் பேச்சு

கூள்வெறியை விடக் காதல்வெறி உறைப்புடையது; ஆற்றலுடையது. கட்டுடியர்கள் கள்ளை நினைந்து பார்த்தோ அல்லது அதனை நேரில் கண்ணால் கண்டோ மகிழ்ச்சி அடைவதில்லை; அதனை உண்டாத்தான் அவர்கட்கு மகிழ்ச்சி ஏற்படும். காதலுக்கு உரிய வரை நினைத்தாலும், அவரைக்கண்டாலும் அவர்மீது காதல் கொண்டவர்கட்கு எல்லையற்ற மகிழ்ச்சி யுண்டாகின்றது. காதல் உணர்ச்சி முற்றி வெறிநிலை எய்திவிட்டால் அதன் விளைவு தனிச்சிறப்புடையது.

மாலுர்ந்து வருகின்றான் மாறன்; உலாப் போகின்றான். அவன் இவர்ப்பு வந்த புரவி வேகமான நடையினை உடையது. அவன்பால் காதல் கொண்ட நங்கையர் அவனைக் காண்கின்றனர். அவர்கள் அவனது அழகில் ஈடுபட்டு மெய்மறந்து நிற்கின்றனர். இதற்குள் புரவலன் ஏறிவந்த புரவி விரைந்து அடுத்த தெருவிற்குச் சென்று விடுகின்றது. தெருப்புழுதி முகத்தில் அள்ளித் தெளிக்கும் வேகத்தில் புரவிபோகின்றது.

கதவருகில் நின்றிருந்த காரிகை யொருத்தி பாண்டியன் அணிந்திருந்த பூமாலை, இவர்ப்பு வந்த குதிரை முதலியவற்றை யெல்லாம் நினைக்குந்தோறும் அப் பொருள்கள் அவளது காதலை மிகவும் வளர்க்கின்றன; எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றியதுபோலாகின்றது. காதல் வெறியால் அவளுக்கு என்ன செய்வது என்றே தோன்றவில்லை. ஓடிச்சென்று புரவியைக் கட்டித் தழுவிக்கொள்ளலாமென்றால், குதிரை எளிதில் ஹைக்குக் கிடைக்கக்கூடிய பொருளா? அப்படிக்கிடைத்தாலும், தன்னுடைய காதல் நிலை பிறருக்குப் புலப்பட்டு விடுமே. இந்த நிலையில் அவள் தெருவினை நோக்குகின்றாள். வழதியின் புரவி கால்களால் துழாவிய புழுதியைக் காண்கின்றாள். நெஞ்சை நோக்கி இவ்வாறு பேசுகின்றாள் :

“ நெஞ்சமே, மடுவில் விழுந்து நீராடுவதைப்போல், வீதியில் கிடக்கும் புழுதியில் விழுந்து புரண்டு புழுதியாட்டுமா? அல்லது அப்புழுதியை எடுத்து வந்து ஆண்டவனின் ‘பிரசாதம்’ போல் — திருநீறுபோல் — தலையில் தூவிக்கொள்ளட்டுமா? அல்லது நறுமணமுள்ள நீரில் குழைத்துப் பூ இதழை எழுதுகோலாக்கிக் கொண்டு மார்பிலும் தோளிலும் தொய்யில் எழுதிக்கொள்ளட்டுமா? எதனைச் செய்தால் என் நோய் தீரும்?” என்கின்றார்.

நங்கையின் மன நிலையை விளக்கும் கவிஞரின் சொல்லோவியம் இது:

ஆடுகோ துடுகோ வைதாக் கலந்துகொண்
டேடுகோ டாக வெழுதுகோ — நீடு
புனவட்டப் பூந்தெரியற் பொற்றேர் வழுகி
கனவட்டங் கால்குடைந்த நீறு.

இது கைக்கிளை; நெஞ்சொடு கூறல்.

விளக்கம்: ஆடுகோ - மூழ்குவேனோ; கீழே விழுந்து புரளுவேனோ என்றவாறு. குடுகோ - குடிக்கொள்வேனோ; திருநீறுபோல் தலையின்மீது தூவிக்கொள்வேனோ என்றவாறு. ஐதா - அழகியதாக. கலந்துகொண்டு - புழுதியை நன்றாகக் குழைத்துக் கொண்டு. ஏடு - பூவிதழ்; இதழையுடைய அரும்பு என்றும் கூறலாம். கோடாக - எழுதுகொம்பாக. எழுதுகோ - அழகாக மார்பிலும் தோளிலும் தொய்யில் எழுதிக்கொள்ளட்டுமா. தொய்யில் என்பது, மகளிர் தம் மார்பிலும் தோளிலும் எழுதிக்கொள்ளும் வரிக் கோலங்கள். நீடு - நீண்ட; பெரிய. புனவட்டப் பூந்தெரியல் - பூந்தோட்டத்திலிருந்து அப்பொழுதுதான் பறித்து வட்டமாகக் கட்டிய மாலை. தெரியல் - மாலை. வழுகி - பாண்டியன். கனவட்டம் - பாண்டியனுடைய குதிரையின் பெயர். கால்குடைந்த நீறு - குளம்புபட்ட தெருவினுள்ள புழுதி.

இந்தக் கவிதையில் அரிய உணர்ச்சியும் பாவமும் நெளிவது புலப்படும். பாட்டினைப் பாடிப்பாடி இவற்றைக் காண்க. ஆண்டவனிடத்திற் காட்டிலும் அடியார்களிடத்தில் ஈடுபாடுள்ள பட்டினத்

தார், * வாதலூரர், நம்மாழ்வார் † போன்றவர்கள் பக்தி வெறி மீறிர்
யுள்ள பொழுது திருவாய் மலர்ந்தருளிய பாடல்களில் இத்தகைய
உணர்ச்சியைக் காணலாம். (28)

* ஓடுவீழ்ந்து சீப்பாயும் ஒன்பதுவாய்ப் புண்ணுக்(கு)
இடுமருந்து யானறிந்து கொண்டேன்—கடுஅருந்தும்
தேவாதி தேவன் திருவொற்றி யூர்த்தெருவில்
போவார் அடிபிற் பொடி.

[ஓடு - துவாரம் ; கடு - விடம்.]

என்ற பட்டினத்தாரின் இறையனுபவப் பாடலைப் பாடி அனுபவித்து மகிழ்க.

† 'இவளைப் பெறும்பரி சிவ்வணங் காடுதல் அன்று; அந்தோ
குவளைத் தடங்கண்ணும் கோவைச்செவ் வாயும் பயந்தனள்
கவளக் கடாக்களி றட்டபிரான் திருநா மத்தால்
தவளப் பொடிக்கொண்டு நீரிட் டிடுமின் தணியுமே.'

என்ற திருவாய்மொழியினையும் (4 : 6 - 5) ஈண்டு ஒப்பிட்டு நோக்குக.

கொம்பன்ஓர் காமம்

மலையாளர்களிலுள்ள ஊர்களில் வாழ்கின்றவர்கள் மாலை நேரங்களில் அடிக்கடி மலையின்மீது நெருப்புப் படலங்களைக் காண்பர் ; நெருப்புப்படலத்தில் பல இடங்களில் காடுகள் சுவாலையுடன் கொழுந்துவிட்டு எரிவதும் அவர்கள் கண்ணுக்குப் புலனாகும். இந்நிலையைக் காணும் ஊர் மக்கள் நெருப்பைப்பற்றிப் பேசத்தொடங்கி விடுவர். 'பகலில் அமைதியாக நீல நிறத்துடன் கண்ணுக்குக் குளிர்ச்சியை நல்கின மாலை, மாலை நேரத்தில் புதிய தொரு நிலையைப் பெற்றிருக்கின்றது!' என்று தம் வியப்பையும் புலப்படுத்துவர்.

மேற்கூறிய காட்சியுடன் இன்றொரு செய்தியையும் நாம் நனைவு கொள்ளவேண்டும். தற்காலத்தில் நாம் இரவு நேரங்களில் வெளியே போக நேர்ந்தால் மின்சார 'டார்ச்சு' விளக்கினையோ (Torch light) அல்லது மண்ணெண்ணெய் விளக்கினையோ (Hurricane lamp) எடுத்துக்கொண்டு செல்லுகின்றோம். இந்தவசதி இல்லாத பண்டைக் காலத்தில் அகல் விளக்கினத்தான் பயன் படுத்தி வந்தனர். காற்றடிக்கின்ற காலத்தில் வெளியே போக நேர்ந்தால் காரிகையார் அதனைக் குடத்தினுள் வைத்து மிகத்திறமையாகக்கொண்டு செல்வர். அவர்கட்கு மட்டிலும் ஒளி தெரியுமேயன்றி பிறருக்கு ஒளி இருப்பதே தெரியாது. வெளியே ஒளி தெரியாவிட்டால், குடத்தினுள்ளே ஒளி இல்லை யென்று சொல்லமுடியாதல்லவா ?

பருவமங்கையர் பாண்டியன்மீது வைத்துள்ள காதல் புறத்தார்க்குப்புலனாகாது. அக்காதல் அம்மகளிர் இதயத்தில் மட்டிலும் குடத்து விளக்குபோல் மறைந்தே இருக்கும். ஆனால், மலையின் மாறன் தெருவழியாக உலா வருகின்றபொழுது அஃது அந்திக் காலத்தில் மலையின்மீது தோன்றும் நெருப்பைப்போலப் பலர் அறிய வெளிப்பட்டு விடும்; அஃதாவது ஊரார் எல்லோரும் அறிவதற்கு வாய்ப்பினைத் தந்துவிடும்; மக்கள் அதைப்பற்றிப் பேசுவதற்கு இடமும் ஏற்பட்டு விடும்.

இந்த நிலையை அணியிழையாரின் இயல்பை அறிந்தோர் கூறு வதுபோல் கவிஞர் அமைத்த சொல்லோவியம் இது :

குடத்து விளக்கேபோற் கொம்பன்னூர் காமம்
புறப்படா பூந்தார் வழுதி—புறப்படிள்
ஆபுகு மாலை யணிமலையிற் றீயேபோல்
நாடறி கௌவை தரும்.

இது கைக்கிளை; பொது மக்கள் கூற்று.

வினக்கம் : கொம்பு அன்னூர் - பூங்கொம்பு போன்ற இடையினை யுடைய மகளிர். புறப்படா - வெளிப்படையாகத் தெரியாது. பூந்தார் வழுதி - பூமாலை சூடிய பாண்டியன். புறப்படிள் - உலா வருவதற்காகப் புறப்பட்டு விட்டால். ஆபுகு மாலை - பசுக்கள் மேய்புலங்களிலிருந்து ஊருக்குள் புகும் மாலைக் காலம். அணி மலை - அழகிய மலை; அருகிலுள்ள மலை என்றும் கூறலாம். தீ - நெருப்பு. நாடறி கௌவை தரும் - நாட்டார் எல்லாரும் அம்மகளிரின் காதல் நோயை அறிந்து அலர் தூற்றலுக்கு ஏதுவாகிவிடும். கௌவை - அலரின் முதிர்ச்சியாகிய ஆரவாரம்; பழிச்சொல். 'ஊரவர் கௌவை எருவாக' (குறள் - 1147) என்பது திருக்குறள்.

'ஊரவர் கவ்வை எருவிட்டு அன்னாரொல் நீர்படுத்து
ஈரநெல் வித்தி முனைத்த நெஞ்சப் பெருஞ்செய்யுள்'...
என்ற திருவாய்மொழிப் பகுதியும் (5 : 3 - 4) ஈண்டு உளங்கொள்ள

அடக்கிவைத்துள்ள மகளிரின் காதல்விருப்பத்திற்குக் டு விளக்கும், பாண்டியனைக் காணுங்கால் அது வெளிப்படுத்தற்கு , மலைத் தீயும் முறையே உவமைகளாக வந்தன. காலையரு பகலெலாம் போதாகி மாலை அலரும் இயல்புடைய காமத்தை விளக்கும் இந்த இரண்டு உவமைகளும் பாட்டிற்குப் பொலிவைத் தருகின்றன. (29)

வேலியே பயிரைத் தீன்ருல்?

அக்காலத்தில் நெல்லை மாவட்டத்தினுள்ள கொற்கை என்ற ஊர் பாண்டியன் ஆட்சியிலிருந்தது. அந்த ஊரிலுள்ள அனைவரும் மிகவும் நல்லவர்கள்; அரசனுக்கு அடங்கி நடப்பவர்கள். பாண்டியன் அங்குத் தங்கியிருக்கும் காலத்திலும் வழக்கம்போல் மாலையில் உலா வருதல் வழக்கம்.

ஒரு நாள் பாண்டியன் உலா வருங்கால் எல்லோரும் மன்னனைக் கண்டு வணங்கி மரியாதை செலுத்துகின்றனர். பருவம் வந்த நங்கை யொருத்தியும் அவனைக் கண்டு தொழுகின்றாள்; அவன்மீது மையலும் கொண்டுவிடுகின்றாள். அந்த நாள்முதல் அவள் யாரிடமும் பேசுவதில்லை; சரியாக உண்ணுவதும் இல்லை; நன்றாக உறங்குவது மில்லை. இதனைக் கண்ணுற்ற தோழி அவனைத் தனிமையாக நெருங்கி அவளது நிலைக்குரிய காரணங்களை வினவுகின்றாள். தலைவி இவ்வாறு பதிலிறுக்கின்றாள்:

“பாண்டியன் உலா வந்தான். எல்லோரும் வணங்கினர்; யானும் தொழுதேன். அவ்வளவுதான்; வேறென்றும் செய்யவில்லை. உடனே என் நெஞ்சம், நாணம், பெண்மை நலன், தோளின் அழகு முதலிய அனைத்தையும் அவன் கவர்ந்து சென்று விட்டான். அன்று முதல் எனக்கு மன அமைதி இல்லாது போய்விட்டது. உணவும் இறங்கவில்லை; உறக்கமும் வரவில்லை. என் துயரத்திற்கு ஏற்றாற் போல இக் கடலும் ‘ஓ’ வென்று ஒலித்துக்கொண்டிருக்கின்றது; என்னை நைந்து உருகச்செய்கின்றது. இந்தக் கரிய கடலுக்கும் அதனால் சூழப்பட்ட இக் கொற்கையம்பதிக்கும் அரசனும் அவன் தானே. என் குறையை யாரிடம் போய் முறையிடுவது? காத்தலை விட்டுக் கவர்தலை மேற்கொண்டவனிடம் சொல்லிப் பயனென்ன? வேலியே பயிரை மேய்ந்தால் என்ன செய்வது? என் நிலைமைக்கு என்ன செய்வேன்?” என்கின்றாள். தன் ஆற்றாயைக் கூறி அலமருகின்றாள்.

இந்நிலையைக் காட்டும் கவிஞரின் சொல்லோவியம் :

வழுவிலெம் வீதியுண் மாறன் வருங்கால்
தொழுதேனைத் தோணலமுங் கொண்டான்—இமிழ்திரைக்
கார்க்கடற் கொற்கையார் காவலனுந் தானேயால்
யார்க்கிடுகோ பூச லினி.

இது கைக்கிளை; தலைவி தோழிக்கு உற்றதுரைத்தது; நெஞ்
சீற்கு உரைத்ததாகவும் கொள்ளலாம்.

விளக்கம்: வழு - குற்றம், மாறன் - பாண்டியன். தோள் நலமும்
கொண்டான் - நெஞ்சம், நாணம், கைவளை இவற்றுடன் தோளின் வனப்பை
யும் கவர்ந்துகொண்டான். இமிழ் திரை - ஒலிக்கின்ற அலை. கார்க்கடல் -
கரிய கடல். கொற்கை - கடற்கரைக்கு அருகிலுள்ளதும் முத்துக்குளிக்கும்
துறையையுடையதுமான பாண்டியரது பட்டினம். காவலன் - அரசன்;
மக்களைப் பாதுகாத்து நீதியை வழங்குபவன் என்ற பொருளில் வந்தது.
யார்க்கு இடுகோ பூசல் இனி - இனிமேல் யாரிடத்தில் சென்று குறையைச்
சொல்லி முறையிடுவது, கள்வனும் காவலனும் ஒருவராக இருக்கும்
பொழுது!

‘யார்க்கிடுகோ பூசல் இனி?’ என்ற நங்கையின் நளினக் குரலில்
ஏக்க பாவம் தொனிக்கின்றது. இந்த அடியினைத், திரும்பத் திரும்ப
ஈனக்குரலில் பாடி இப்பாவத்தை அறிக. (30)

இது முறையோ?

ஒரு நாட்டையாரும் மன்னன் மக்கள் யாவரையும் காக்கும் மாண்புடையவன். குடிபுரந்தொழுகிக்கோலோச்சும் பொறுப்புள்ளவன். ஏற்றத்தாழ்வின்றி எல்லார்க்கும் நல்லவற்றை நல்கும் பெருந்தகை. ஒரு கண்ணுக்கு வெண்ணெயும் மற்றொரு கண்ணுக்குச் சுண்ணாம்பும் வைக்கும் ஒருபாற் கோடியொழுகும் உயர்குணமின்மை செங்கோல் வேந்தனிடம் காணப்பெறாத பண்பாகும். எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பது தான் அவனது குறிக்கோளாகும். இங்ஙனம் முறை செய்து காப்பாற்றுவதனால்தான் மக்கள் அவனை இறை—கடவுள்—என்று போற்றும் வழக்கமும் எழுந்தது.

x

x

x

பருவம் எய்திய பெண் ஒருத்தி தென்னவன்பால் காதல் கொள்ளுகின்றாள். காதல் முற்றிப் பெரிதும் கலங்குகின்றாள். தன் தோழியை நோக்கி இவ்வாறு கூறுகின்றாள்: “தோழி, செங்கோல் மன்னன், நம் தென்னவன், மன்னுயிர்க்கெல்லாம் காவலனல்லவா? அவ்வயிர்களுள் யானும் ஒருத்தியன்றே? எல்லா உயிர்களையும் சரிசமமாக நினைப்பதுதானே முறை செய்து காப்பாற்றுவதற்கு அழகு? ஏனையோரெல்லோரும் உண்டு, உறங்கி, மகிழ்ந்து உவப்புடனிருக்கவும் யான் ஒருத்தி மட்டிலும் மனம் உடைந்து வருந்திப் புழுங்கிச் சாகவும் முறை செய்வது சரியா? இஃது ஒரு வரிசையில் உண்போருக்குப் பாலை வார்த்து மற்றொரு வரிசையில் உண்போருக்கு நீரை ஊற்றுவது போலல்லவா இருக்கின்றது? இது பாண்டியன் மனத்திற்குத் தக்கதோ? தென்னவனின் குலப்பெருமைக்கு இது முறையோ? மன்னனே மாண்புக்குறைவுடைய செயலை மேற்கொள்ளின் அவன்கீழ் வாழும் நாம் என்ன செய்ய முடியும்? சொல்” என்கின்றாள்.

இந்த நங்கையின் மனநிலையைக் காட்டும் கவிஞரின் சொல்லோவியம் இது:

மன்னுயிர் காவல் தனதான வவ்வுயிருள்
என்னுயிரும் எண்ணப் படுமாயின்—என்னுயிக்கே
சீரொழுது செங்கோற் செழியற்கே தக்கதோ
நீரொழுகப் பாலொழுகா வாறு.

இது கைக்கிளை ; தலைவி தோழியிடம் கிளத்தல் ; நெஞ்சினிடம் நவில்வதா உமாம்.

விளக்கம் : மன் உயிர் காவல் - நிலைபெறுடைய உயிர்களைப் பாதுகாத்தல். தனது ஆன - தன்னுடையது ஆகும். என்னுயிரும் எண்ணப்படுமாயின் - நானும் ஒருத்தி என்று கருதப்பெறுமானால். என் உயிர்க்கே - என்னைப் பொறுத்த மட்டிலும் ; என் சம்பந்தமாக மாத்திரம். சீரொழுது செங்கோல் - நீதியில் நின்று செங்கோல் ஓச்சம். செழியன் - பாண்டியன். நீர் ஒழுகப்பால் ஒழுகா ஆறு - பாரபட்சமாயும் பராமுகமாயும் இருத்தல்.

'நீரொழுகப் பாலொழுகா வாறு'—என்பது, 'ஒரு பக்கம், நீரொழுகப் பாலொழுகமாறு' என்ற பழமொழியின் சுருக்கம். * தாய் ஒருத்தி தனது ஒரு குழந்தைக்குத் தன்னிடத்திலிருந்து பால் சுரந்து மற்றொரு குழந்தைக்கு நீர் சுரந்தாற்போல, மன்னுயிர்களைப் புரக்கும் மன்னன் தனது காவலுக் உட்பட்ட உயிர்களிடையே வேறுபாடு காட்டுகின்றான் என்பதை விளக்குகின்றது இப்பழமொழி.

உள்ளத்தை உருக்கும் பாடல். காதல் மயக்கம் குற்றமற்ற வனையும் குற்றமுடையவனாக எண்ணச் செய்கின்றது. (31)

(பா - வே.) 4. விவ்வுயிருள்.

* முறைதெரிந்து செல்வர்க்கும் நல்குந் தவர்க்கும்
இறைதிரியான் நேரொக்க வேண்டும்—முறைதிரிந்து
நேரொழுகா னுயின் அதுவாம் ஒருபக்கம்
நீரொழுகிப் பாலொழுகு மாறு.

—பழமொழி நானூறு—245.

காதலின் ஏக்கம்

மாறன்பால் மனத்தைப் பறிகொடுக்கின்றாள் மங்கையொருத்தி. இவளது மனம் ஒரு நிலையில் இல்லை; எதை எதையோ எண்ணுகின்றது. மாறனது ஏற்றத்தையும் தனது தாழ்ந்த நிலையையும் ஒப்பிட்டு நோக்குகின்றாள். அது மலைக்கும் மடுவிற்குமுள்ள வேற்றுமையிலும் மிகுதியாக உள்ளது. என்ன செய்வாள்? தோழியிடம் இவ்வாறு சொல்லுகின்றாள்:

“தோழியே, மாறனைப்பற்றி யாது மொழிவதெனத் தோன்றவில்லை. பாண்டியனோ தன்னேரில்லாத் தனிக்குடையின் கீழிருந்து கொண்டு செங்கோலோச்சுபவன்; யாருக்கும் உட்படாதவன்; மன்னர் மன்னன். வானத்திற்கு எதிராகப் பொருந்திய இந்த உலகையெல்லாம் கட்டி ஆள்பவன்; இந்த நிலப்பரப்பு முழுவதும் அவனுடைய ஆட்சியிலுள்ளது. யானோ மிகவும் எளியவள்; அதிலும் பெண்ணாகப் பிறந்துவிட்டவள். அபலையாகிய என்னால் என்ன செய்யமுடியும்? எப்பொழுதும் குளிர்ச்சி பொருந்திய மாலையை யணிந்த மாறன் தானாக மனம் இரங்கி என்பால் தண்ணளி செய்தால் பயன் உண்டு; அங்ஙனம் அவன் என்பால் இரக்கம் காட்டி அருளாவிடில், அவனை ஆற்றுப்படுத்துபவர் யாவர் உளர்? ஒருவருமில்லையே. ஏழையேன் என் செய்கேன்?” என்கின்றாள்.

இந்த நங்கையின் மனநிலையைக் காட்டும் முகத்தான் நம்மனத்தை உருக்கும் முறையில் கவிஞர் புனைந்த சொல்லோவியம் இது:

தானேற்ற றனிக்குடைக் காவலஹற் காப்பதுவும்
வானேற்ற வைபக மெல்லாமால்—யானோ
எளியேனோர் பெண்பாலே வீர்ந்தண்டார் மாறன்
அளியானே லன்றென்பா ரார்.

இது கைக்கிளை; தலைவி தோழியிடம் கூறுவது; நெஞ்சொடு கிளத்தலுமாம்.

விளக்கம்: தானேல் தனிக்குடைக்காவலனாள் - அவனைக் கூர்ந்து நோக்கினால், அவன் தனியரசு புரியும் மன்னவன். ஆல் - அசை. தனிக் குடை - ஒப்பற்ற குடை; ஒருவருக்கும் உட்படாத வெண் கொற்றக்குடை. காப்பதுவும் - தான் ஆளுகின்ற எல்லைப் பரப்பும். வானேற்ற வையகம் எல்லா மால் - வானவெளி எல்லாவற்றிற்கும் எதிராக இருக்கும் இப் பூவலயம் முழுவதும். எளியேன் - வலிமையற்றவள் என்றவாறு. ஈர்ந்தண்தார் மாறன் - குளிர்ச்சியான ஈரமுள்ள மாலையை அணிந்த பாண்டியன். மாறன் - பாண்டியன். அளியானேல் - அருள் செய்யாவிட்டால்; கருணை கூர்த்து என்னைக் காதலிக்காவிட்டால். அன்று என்பார் ஆர் - மறுத்துச் சொல்லக்கூடியவர் கள் யாவர்.

‘அளியானேல் அன்றென்பார் ஆர்’ என்ற இறுதியடியில் காதலின் துடிப்பும் ஏக்கமும் நன்றாய்த் தொனிக்கின்றன. பாடலைப் பன்முறைப் பாடிப் பாடி இந்த அடிக்கு அழுத்தங்கொடுத்தால் இவை நம் மனத்திற்கும் தட்டுப்படும். (32)

கனவீலும் காதல்!

தென்னவன்பால் உள்ளத்தைப் பறிகொடுத்த தெரிவையொருத்தி உறங்குகின்றாள்; அவளுக்கு நல்ல தூக்கம் பிடிக்கவில்லை. ஆனால், ஊர் முழுவதும் நல்ல உறக்கத்திலிருக்கின்றது. நடுநிசியில் இவள் திடீரென்று படுக்கையை விட்டு எழுகின்றாள். அருகில் ஏதோ ஒன்றைத் தடவிப் பார்த்தவண்ணம் இருக்கின்றாள். அருகில் உறங்கின தோழி வளையல் ஒலியைக் கேட்டுத் திடுக்கிட்டெழுந்தாள், “என்ன தேடுகின்றாய், இந்நேரத்தில்?” என்று வினவுகின்றாள்.

தலைவி என்ன செய்வாள், பாவம்? மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திகைக்கின்றாள். சொல்லக்கூடிய செய்தியா அது? ஒருவாறு மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு இறுதியில் சொல்லியே விடுகின்றாள்: “தோழி, சொல்லுவதற்கு என் மனம் நாணப்படுகின்றது. யானைப்படைகடையுடைய பாண்டியன் வந்து என்னை நெருங்கினான்; அன்பால் எனக்குக் காதலின்பம் தருபவன் போல் கொஞ்சிப்பேசினான். யான் அதனை உண்மையென்று கருதி அருகில் என் காந்தள் விரல்களால் தடவிப் பார்த்தேன். ஆளில்லை; திடுக்கிட்டு எழுந்தேன். அந்தக் கனவு நிலையிலேயே திரும்பவும், படுக்கையைத் துழாவினேன்! என் தனிமைத் துயர் ஒழிந்தபாடி. இது. எனது நிலை இது!” என்கின்றாள்; நாணப்படுகின்றாள்.

தலைவி தான் கனவில் ஏமாற்றம் அடைந்த நிலையை உள்ளம் உருகும்படியாகத் தோழியிடம் கூறியதாகக் கவிஞர் புனைந்த சொல்லோவியம் நம்மையும் மனம் உருகும்படி செய்துவிடுகின்றது.

கவிஞரின் சொல்லோவியம் இது:

கனியானைத் தென்னன் கனவின்வந் தென்னை
யனியா னளிப்பானே போன்றான்—நெளியாதே
செங்காந்தன் மெல்விரலாற் சேக்கை தடவந்தேன்
என்காண்பே னென்னலால் யான்.*

* தொல் - பொருள் - புறத்தினையியல் 28-ஆம் நூற்பாவின் உரையில் நச்சினார் கனியர் காட்டிய மேற்கோள்.

இது னைக்கிளை; தோழிக்குரைத்தது; நெஞ்சொடு கூறலுமாம்.

விளக்கம் : களியானைத் தென்னன் - போர் வெறிகொண்ட யானையை யுடைய பாண்டியன். அளியான் - தண்ணளியால்; அன்புகொண்டு. அளிப்பானே போன்றான் - காதலிப்பவனாக அருகில் படுத்துக்கொண்டான். என்னை அளியானாயினான்; ஆனால் அளிப்பானே போன்றான் என்றும் பொருள் கொள்ளலாம். தெளியாதே - கண் மூடியிருந்ததன் காரணமாக ஒன்றுத் தெரியாமல். செங்காந்தள் மெல்விரலால் - செங்காந்தல் அரும்பு போன்ற எனது மெல்லிய விரலால். சேக்கை - படுக்கை. தடவந்தேன் - தடவினேன், என் காண்பேன் என்னலால் யான் - என்னைத் தவிர அங்கு வேறு ஒருவரையும் காண்கிலேன்; என் உடலை யானே தடவிக்கொண்டேனே என்றவாறு.

உளவியலார் கூறும் பாலூக்கம் (Sex instinct) கனவிலும் படுத்துகின்ற பாட்டைக் கவிதை நயமாக எடுத்துரைக்கின்றது! (33)

குவளை மலரின் தவய் பயன்!

ஒரு சமயம் தென்னவன் மேளதாளத்துடன் தோமீது உலா வருகின்றான். மேளதாள முழக்கத்தைக் கேட்ப நங்கையொருத்தி உள் வீட்டிலிருந்து புறவாயிற்கதவு வரையில் வந்து கதவு ஒதுக்கத்திலிருந்துகொண்டு உலாவைக் கவனிக்கின்றாள். தேரும் அவள் வீட்டுக்கு நேரே வந்து நிற்கின்றது. தோத்தட்டில் அமர்ந்திருக்கும் தென்னவனைத் தன் இரு கண்களாலும் குளிர நோக்குகின்றாள். அவன்மீது காதல்கொண்டு தன் உள்ளத்தைப் பறிகொடுக்கின்றாள்.

சிறிது நேரத்தில் தேரும் அவள் வீட்டைக் கடந்து சென்று விடுகின்றது. ஆயினும், அவள் மனத்தை விட்டுப் பாண்டியன் அகலவில்லை. அவன் மார்பில் அணிந்திருந்த நறுமணமுள்ள மாலைகள் அவளது மனக்கண்ணைவிட்டு மறையவில்லை. அவற்றினிடையே புரண்டுகிடந்த குவளை மலர் மாலை அவளது கவனத்தை அதிகமாக ஈர்த்தலால், அதனை அவளால் மறக்கவே முடியவில்லை. குவளை மலர் கூடப் பாண்டியனின் மார்பினைத் தன் வயப்படுத்திக்கொண்டிருக்கின்றதே என்றும், அத்தகைய பேறு தனக்குக் கிட்டவில்லையே என்றும் ஏங்குகின்றாள். மேலும், அவன் கையில் பிடித்திருந்த கூரிய வேலும் தேரில் பூட்டப்பெற்றிருந்த தாவிப் பாயும் குதிரைகளும் அவளது நெஞ்சை விட்டு அகலவில்லை. அன்றிரவு முழுதும் பாண்டியனின் நினைவாகவே இருக்கின்றாள். இரவு கழிகின்றது.

மறுநாள் காலையில் அவள் குளத்திற்கு நீராடச் செல்லுகின்றாள்; அங்கு ஒற்றைத்தாளில் மலர்ந்து நிற்கும் குவளை மலர்களைக் காண்கின்றாள். இப்பொழுது குவளை மலர்கட்குக் கிட்டியுள்ள பேற்றினுக்குக் காரணம் புலனாகின்றது. “மாரிக் காலத்தில் நீரின் நடுவிலும் கோடையில் தீயின் நடுவிலும் நின்று தவம் செய்தல் இயல்பு என்று பெரியோர் சொல்லக் கேட்டிருக்கின்றேன். கார் காலத்தில் நீர் நிலையில் ஒற்றைத்தாளான்றி நின்று தவம் செய்வதால்தான் இக்குவளை மலர்

மாறனின் மார்பில் அணியும்படியான பேறு பெற்றது போலும்!" என்று காரணத்தை அறிகின்றாள். தடாகத்தை நோக்கியவண்ணம் தன் நெஞ்சொடு பேசுகின்றாள்.

இங்ஙனம் நங்கை நெஞ்சொடு பேசுவதாக அமைந்த கவிஞரின் பாடல் இது :

கார்நறு நீலங் கடிக்கயத்து வைகலும்
நீர்நிலை நின்ற தவங்கொலோ—கூர்நுணவேல்
வண்டிருக்க நக்கதார் வாமான் வழதியாற்
கொண்டிருக்கப் பெற்ற குணம்.*

இது கைக்கிளை; நெஞ்சொடு கிளத்தல்.

விளக்கம் : கார்நறு நீலம் - இருண்ட நீல நிறமும் நறுமணமும் உள்ள சுவளை மலர். கார் - என்பதற்குக் கார் காலத்தில் என்று பொருளும் கொள்ளலாம். கடிக்கயத்து - நறுமணங்கமழும் தடாகத்தில். வைகலும் - நாள் தோறும்; எத்தனையோ நாட்களாக. நீர்நிலை நின்ற தவங்கொலோ - நீருக்குள் அசையாது ஒரு தண்டில் நின்று தவம் செய்ததால்தானே. கூர்நுணவேல் - கூரிய நுணியினைக்கொண்ட வேலினையுடைய, வண்டிருக்க நக்கதார் - வண்டுகள் வந்து இருப்ப அதனாலே மலர்ந்த மலர்களால் கட்டிய மாலை; வண்டுகள் வந்து மொய்க்கும்படியாக மிக்க தேனோடு மலர்ந்த மலர்மாலை எனினும் பொருந்தும். இத்தகைய மாலை குதிரைகளின் கழுத்தில் தொங்குகின்றது. வாமான் - தாவுகின்ற குதிரை, வாவுதல் - தாவுதல். வழதியால் கொண்டிருக்கப்பெற்ற குணம் - பாண்டியனால் அதற்குக் கிடைத்த பேறு.

இயல்பாக நீர்த்தடாகத்தில் மலர்ந்திருக்கும் சுவளை மலரை ஒற்றைத் தானூன்றித் தவம் செய்வதாகக் கவி தன் குறிப்பை ஏற்றிக் கூறுதலால் இது தற்குறிப்பேற்ற அணி.

தடாகத்திற்குச் சென்ற நங்கை சுவளை மலரைக் கண்ட முதல் நாள் மாலையில் தான் கண்ட காட்சி முழுதும் மனக்கவந்து நிற்கின்றது. அவளும் ஏதோ புதிய காரணம் கண்டறிந்து விட்டதாக மன நிறைவுகொள்ளுகின்றாள்

(பா - வே.) 3. கடியகத்து; 10. நக்காதார்; 13. கொண்ட

* இது யாப்பருங்கலவிருத்தி ஒழியலில் 'மெய் வாம்' காட்டாகக் காட்டப்பெற்றுள்ளது.

அது யாருக்குத் தெரியும்?

மதுரையார் கோமான்பால் மனத்தைப் பறிகொடுத்த மங்கையொருத்தி அவனை அடைவதற்கு வழிவகை காணாமல் பன்னெடு நாட்களாக உள்ளங் கவன்றவண்ணமிருக்கின்றாள். ‘ஆசை வெட்க மறியாது’ என்று சொல்லுவார். அதிலும் காதல் துறையில் சொல்லவா வேண்டும்? அவள் உள்ளத்தை அறியாத தாயரும் செவிலியரும் தம் மகள் மன்னனைக் காணவண்ணம் பாதுகாத்து வருகின்றனர். இதனால் அந்த மங்கை மிகவும் வருந்துகின்றாள்; ஆத் திரப்படுகின்றாள். இந்த நிலையில் தோழியைப் பார்த்து இவ்வாறு பேசுகின்றாள் :

“தோழியே, மதுரை மன்னன் எனக்கு மணாளாவதற்கு உரிய முறையில் உறுதுணை புரிய யாவர் உள்? அங்ஙனம் துணைசெய்ய யாரேனும் இருப்பின், அவர் வழியாகவேனும் முயன்று தென்னனை அடையலாமே. ஒரு நாளைக்காகிலும் அவனை அணைவதற்கு நெறிகாட்டுபவர் இருக்கின்றனரா? தெரிந்தால் சொல்வாயாக. அதனால் என் மனக்கவலையைப் போக்கிக்கொள்ளலாம். அன்றியும், வீட்டிலும் ஒரே ‘கெடு பிடி’யாக உள்ளது! யான் புறத்தே போகாமல் என்னைக் கட்டிக் காக்கின்றனர்; இற்செறிப்பு தாங்கமுடியாத அளவில் உள்ளது. அவனை அடைவதற்கு வாய்ப்பு கிட்டுமாயின், வீட்டுக் காவலையும் கடந்து வெளியேறிவிடமுடியும்” என்கின்றாள்.

காரிகையின் காதல் துடிப்பைக் கவிஞர் அழகிய சொல்லோவியத்தால் காட்டுகின்றார். அச் சொல்லோவியம் இது :

அறிவாரார் யாமொருநாட் பெண்டிரே மாகச்
சுறிவார் தலைமே னடந்து—மறிதிரை
முரிஞ்சும் மதுரையார் கோமானைக்
வொருநாட் பெற.

மொருநாள்.

இது கைக்கிளை; தோழியிடம் கூறியது.

வீனக்கம் : அறிவார் யார் - என் உள்ளக் கிடக்கையை அறிந்தவர்கள் யாவர். பெண்டிரே மாக - மனைவியராக. செறிவு - வீட்டில் அடைத்து வைக்கும் காவல். செறிவார் தலைமேல் நடந்து - இறச்செறித்து வைப்ப வருடைய கட்டுக் காவலையும் கடந்து. மதுரையார் கோமானை அடையும் வழிவகையை அறிந்து விட்டால் எம்மைக் காப்பவரின் தலைமேல் நடந்து செல்லும் காலமும் வரும் என்றவாறு. 'எப்படியும் மதுரையார் கோமானுக்கு மனைவியாக ஆவேன். இப்பொழுது என்னை இறச்செறிப்போர் எமது எதிர்கால நிலையை அறியாதுள்ளனர், எம்மைக் காப்போரைக் கடந்து செல்லும் காலமும் வரும்' என்று தலைவி கூறியதாகக் கொள்ளினும் அமையும். தலைமேல் நடத்தல் - இகழ்ந்து காவலையும் கடந்து செல்லுதல். தலைமேல் மிதித்தல் - இழிவுபடுத்தல். * 'அலரெடுத்த, ஊராரை உச்சிமிதித்து'† என்ற கலிப்பாட்டடியையும் காண்க.

மறிதிரை - மடங்கி மடங்கித் திரைத்துத் திரைத்து வருகின்ற அலைகள். மாடம் உரிஞ்சும் - பெரிய மாடங்களில் உராய்ந்து கொண்டு செல்லும். கோமான் - அரசன். கூட ஒரு நாள் பெற - ஒரு நாள் கூடப்பெறுவதற்கு என்றவாறு.

'ஆரறிவார் யாம் ஒரு நாள் பெண்டிரேமாக'—என்பதில் நங்கையின் காதல் துடிப்பும் மன உறுதியும் புலனாகின்றன. (35)

இன்னும் என்ன வேண்டுகோ?

காதல் வெறி எத்தனையோ விதமாக உருவெடுக்கும். காரணமின்றி மகிழ்ச்சியும் எக்களிப்பும் உண்டாகும்; துயரமும் துன்பமும் தலைகாட்டும்; ஆறுதலும் ஆதரவும் தோன்றும். இன்னும், என்னென்னமோ செய்யும்.

மங்கை யொருத்தி மாறன்மீது மனம் செலுத்தி அவனை நினைந்து நினைந்து ஏங்குகின்றாள். காதல் முற்றிக் கனிந்து விடுகின்றது. தோள்களும் உடலும் வாடி மெலிவடைகின்றன. பாண்டியனுடைய தொடர்பும் அவளுக்குக் கிட்டினபாடில்லை. 'கிட்டாதாயின் வெட்டெனமற' என்ற முதுமொழியை அவள் தனது வாழ்க்கையில் கைக்கொள்ள முடியாது திண்டாடுகின்றாள். தனது நிலையை நினைந்து பார்க்கின்றாள். தனக்கு எல்லா நலன்களும் ஏற்பட்டிருந்தும் ஒன்றே ஒன்று குறைவாக உள்ளது என்பதைச் சிந்திக்கின்றாள். தான் ஆறுதல் பெறுவதற்காகத் தன் நிலையைத் தோழியிடம் இவ்வாறு கூறுகின்றாள்:

“தோழியே, யான் அணிந்து கொண்டுள்ள எல்லாப் பொருள்களுமே தண்டமிழ் வளர்க்கும் தார்வேந்தன் நாட்டிலுள்ளவையே. என் கைகள் அணிந்திருப்பவை பாண்டியனது கடலிலிருந்து எடுக்கப்பெற்ற சங்க வளையல்கள்; மார்பில் பூண்டுள்ள முத்துமாலையிலுள்ள முத்துக்களும் முத்தமிழ் வளர்த்தானின் கடலிலிருந்து வந்தவையே; என் மேனியில் பூசியுள்ள நறுமணச் சந்தனமும் பாண்டியனுக்குச் சொந்தமான பொதிய மலையில் விளைந்த பொருளே. இவற்றைக் கொண்டே என் தோள்கள் ஆறுதல் பெறலாம். அவையெல்லாம் என்னுடலிலிருந்தும், அவற்றைக் கவனியாமல் வேறு எதனையோ நினைந்து என் தோள்கள் வாடுகின்றனவே. அஃது என்னவாக இருக்குமோ?” என்கின்றாள்.

இங்ஙனம் காதல் நிறைவேறப்பெறாத காரிகையின் உள்ளத் துடிப்பை எடுத்துக்காட்டும் கவிஞரின் சொல்லோவியம் இது :

கைய தவன்கடலுட் சங்கமாற் பூண்டதுவுந்
செய்யசங் கீன்ற செழுமுத்தான்—மெய்யதுவு
மன்பொரு வேன்மாறன் வார்பொதியிற் சந்தனமால்
என்பெரு வாடுமென் றேள்.

இது கைக்கிளை : தலைவி தோழிக்குரைத்தது ; நெஞ்சிற்குரைத் தலுமாம்.

விளக்கம் : கையது அவன் கடலுள் சங்கமால் - கையிலுள்ள வளையல் கள் பாண்டியனுடைய கடலிலிருந்து எடுக்கப்பெற்ற சங்குகளால் ஆனவை. பூண்பது - கழுத்தில் அணிவது. செய்ய சங்கு ஈன்ற செழுமுத்தால் - சூல் நிறைந்த சிப்பிச் சங்கு ஈன்ற முத்தாலானது. மெய்யதுவும் - மேனியில் பூசப் பெற்றுள்ள சந்தனமும். மன்பொரு வேல் மாறன் - பகைமன்னனைப் போர் செய்து அழிக்கும் வேலினையுடைய பாண்டியன். வார் பொதியில் சந்தன மால் - நெடிய பொதியமலையில் விளைந்த சந்தனம். சங்கமால், செழுமுத் தால், சந்தனமால் - இந்த மூன்றிலும் வரும் 'ஆல்' என்பன அசைகள். என் பெரு வாடும் என் தோள் - எதனைப்பெறுது என் தோள் வாடுகின்றதோ

பெண்ணின் உள்ளத்தில் நிகழும் உண்மையான பாவனைகள் நிறைந்த பாடல். பாண்டியனது வன்றேளின் முயக்கம் அவாவி அது பெருமையின் நங்கையின் மென்றேள் மெலிகின்றது என்பது குறிப்பு. 'என்பெரு வாடும் என் தோள்' என்ற அடியில் நங்கையின் காதல் குறிப்பு தொணிக்கின்றது !

(36)

வழி தெரியவில்லையே!

வியமான் வழுவியினிடத்துக் காதல் கொள்ளுகின்றான் வனிதை யொருத்தி. காதல் நோய் அவனைப் பெரிதும் வெதுப்புகின்றது. உடல் மெலிந்து உள்ளமும் சோர்வடைகின்றது. கையிலுள்ள வளையல்களும் நெகிழ்கின்றன. இந்நிலையைக் கண்ட தோழி, “உடம்புக்கு என்ன? வரவரக் கீழே போய்க்கொண்டிருக்கின்றாயே?” என்று வினவுகின்றாள். தலைவி தான் பாண்டியன்மீது கொண்ட காதலையும், அவன் உலா வருதலையும் பார்க்கக்கூடாது என்ற அன்னையரின் காவலையும் வெளியிடுகின்றாள்.

ஒருநாள் மாலை. அன்னையரின் காவல் இல்லாத நேரம். இது தலைவிக்குத் தெரியாது. இந்நிலையில் பாண்டியன் உலா வருகின்றான். தோழி தலைவியிடம் ஓடோடியும் வந்து, “அன்னையரின் காவல் நெகிழ்ந்துள்ளது. பாண்டியன் உலா வருகின்றான். அவனை வந்து காண்பாயாக! காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்க. இச்சமயம் தவறினால் வேறு நல்ல சமயம் வாய்ப்பது அரிது!” என்று கூறுகின்றாள். தலைவிக்கு என்னது செய்வது என்று புரியவில்லை; மனம் ஒருபக்கமும் செயற்பட முடியாது திண்டாடுகின்றது. வீட்டின் உள்ளேயும் இருப்பதற்கு முடியவில்லை; வெளியில் வந்து பாண்டியனைக் காண்பதென்றாலோ நாணம் தடையாக இருக்கின்றது! தன் மனநிலையைத் தோழியிடம் இங்ஙனம் வெளியிடுகின்றாள்:

“தோழியே, யான் பாண்டியனைப் பார்க்காமல் இருந்தால் என்கை வளையல்கள் நெகிழ்கின்றன; அவன் உலா வருங்கால் பார்ப்பதற்கு முயன்று முன்னின்று காணத் தொடங்கினால், நாணம் பெருந்தடையாக அமைந்துவிடுகின்றது. நாணத்தை இழந்தால் பெண்மை நலனே அழிந்து விடும். உயிரினும் சிறந்ததல்லவா நாணம்? நாணத்தையும் விடக்கூடாது; பெண்மை நலனும் அழியக் கூடாது. கைவளையும் சோரக் கூடாது; அவனைக் காணும் இருத்தலாகாது.

இதற்கு வழி தெரியவில்லையே ! ஒரு தடை அகன்றால் வேறொரு தடை வந்து குறுக்கிடுகின்றதே. என் துன்பம் தீரும் வழியில்லையே. என்செய்வேன் ? ” என்கின்றாள்.

நங்கையின் மனநிலையைக் காட்டும் கவிஞரின் சொல்லோவியம் இது :

நாணுக்காற் பெண்மை நலனழியு முன்னின்று
காணுக்காற் கைவளையுந் சோருமால்—காணேனுள்
வண்டெவ்வந் தீர்தார் வயமான் வழுவியைக்
கண்டெவ்வந் தீர்வதோ ராறு.

இது கைக்கிளை ; தலைவி தோழிக்கு உரைத்தது.

விளக்கம் : நாணுக்கால் - நாணத்தை விலக்கி உறுதியோடு பார்ப்போம் என்றால், பெண்மை நலன் - பெண் தன்மைக்குரிய பண்புகள். காணுக்கால் - பார்க்க வேண்டாம் என்று இருந்து விட்டால், கைவளையும் சோருமால் - கையிலுள்ள வளையல்கள் கழன்றுவிடுகின்றன. ஆல் - அசை. வண்டு எவ்வம் தீர்தார் - வண்டுகளினுடைய பசித்துன்பத்தைத் தீர்க்கும் அளவிற்குத் தேன் நிறைந்த மலர் மாலையை அணிந்த. எவ்வம்-துன்பம், வயமான் - வலிய குதிரை. வழுவியை - பாண்டியன், கண்டு எவ்வம் தீர்வதோர் ஆறு - சந்தித்துக் காதல் துன்பத்தை நீக்குவதற்கான வழியை. ஆறு - வழி, காணேன் நான் - என்ற தனிச் சீரினைக்கொண்டு முடிக்க.

‘காணுக்கால் கைவளையும் சோருமால்’ என்று தலைவி சொல்லுவதில் எவ்வளவோ ஏக்கம் பொதிந்து கிடக்கின்றது. பன்முறை சொல்லிச் சொல்லிப் பார்த்தால் இந்த ஏக்கம் நமக்கும் புலனாகும். ‘காணேன் நான்’ என்ற தனிச்சீரில் திகைப்புப் பாவம் கொப்புளிக்கின்றது. அது பாட்டுக்குள்ளும் பாய்ந்து வழிகின்றது ; பாட்டைப் பாடும் நம் இதயத்தையும் அது நிரப்பி விடுகின்றது. (37)

மங்கையின் மனநிலை

மூலை நேரம். மாறன்பால் மனம் போகக்கூடிய மங்கையொருத்தி மேன் மாடத்தில் நிலா முற்றத்தில் சோர்ந்து அமர்ந்துகொண்டுள்ளாள். அவள் தென்னவனை நினைந்து உருகுகின்றாள். இதனால் அவளது கொங்கைகள் விம்மிப் புடைக்கின்றன. அவள் அவற்றின் வனப்பினைக் காண்கின்றாள். மோக வெறியில் இவ்வாறு அவள் தன் நெஞ்சுடன் பேசுகின்றாள் :

“நெஞ்சமே, தென்னவன்பால் நான் காதல் கொண்டேன். அதனால்தான் இங்ஙனம் மனமுருகி அழிகின்றேன். கூரிய கொம்புகளையுடைய பட்டத்து யானையைக் கொண்டவன் பாண்டியன். அவன் தன்மார்பில் குளிர்ச்சியினைத் தரும் நறுஞ்சாந்தினைத் தடவிக் கொண்டுள்ளான். அத்தகைய மார்பினைத் தழுவி அழுந்தத் தோய்ந்தும் உச்சி, அடிப்பரப்பு முதலியவற்றினிடத்து அப்பிக்கொள்ளாதுள்ளனவே என் கொங்கைகள் ! இக் கொங்கைகளோ ஓங்கியுயர்ந்த பணையில் அரும்புகின்ற இளங்காய்களைப் போன்று அழகாக உள்ளன. அப்படி அழகாக இருந்தாலும், இவற்றால் பயன் ஒன்று மில்லையே. இவையும் சாந்தினை அப்பிக்கொள்ளவில்லை ; அதனால் யானும் பயனை அடைந்திலேன். என் செய்வேன் ? ” என்று இரங்குகின்றாள்.

தெரிவையின் நிலையினைக் காட்டும் பாவலரின் சொல்லோவியம் இது :

வாருயர் பெண்ணை வருகும்பை வாய்த்தனபோ
லேரிய வாயினு மென்செய்யுங்—கூரிய
கோட்டானைத் தென்னன் குளிர்சாந் தணியகலங்
கோட்டுமண் கொள்ளா முலை. †

(பா - வே.) 1. வாரிய ; 3. வருகும்பை ; 4. வாய்த்தனபோல்.

† சிலப்பதிகாரம்—காடு காண்காதை 129-ஆம் அடியின் அடியார்க்கு நல்லார் உரையிலும், தொல் - பொருள் - செய்யுளியல் 74, 105-ஆம் நூற்பாக்களின் பேராசிரியர் உரையிலும் மேற்கோளாகக் காட்டப்பெற்றுள்ளது.

இது கைக்கிளை ; தலைவி நெஞ்சொடு கிளத்தல்.

விளக்கம் : வாருயர் பெண்ணை-நீண்டு உயர்ந்த பனை. வருகுரும்பை - அரும்புகின்ற குரும்பை (வினைத்தொகை). குரும்பை - இளங்காய். சாதாரணமாகக் கவிஞர்கள் மகளிரின் கொங்கைக்குப் பனையின் குரும்பைகளை உவமையாகக் கூறுவது இலக்கிய மரபாக இருந்து வருகின்றது. ஏரிய ஆயினும் - வனப்பு வாய்ந்தனவாக இருப்பினும். ஏர் - அழகு ; எழுச்சி. என் செய்யும் - என்ன பயன். கூரிய கோட்டு ஆனைத் தென்னன் - கூர்மையான கொம்புகளையுடைய பட்டத்து யானையின்து பவனி வரும் பாண்டியனின், குளிர் சாந்து அணியகலக் கோட்டு மண் - அழகிய மார்பிலே பூசியுள்ள குளிர்ச்சியைத் தரும் சந்தனத்தின்மீது எழுதப்பெற்றுள்ள குங்குமச் சாந்தை. கொள்ளா முலை - எடுத்துக்கொள்ளாத கொங்கைகள்.

கோட்டுமண் கொள்ளல் : காதலி, காதலனது மார்பினைத் தழுவித் தன் கொங்கைகளால் உழுது அங்குள்ள சாந்தம், கலவை முதலிய நறும்பொருள்களைத் தன்னகத்தே கொண்டு விளங்குதல்.

‘தோட்டுவண் டொலியல் மாலேத் தூடியிடை மகளி ராய்ந்த
மோட்டுவெண் முத்தம் மின்னும் முகிழ்முலை உழுது சாந்தம்
கோட்டுமண் கொண்ட மார்பங் கோதைவாள் குளித்து முழக்கி
கோட்டுமண் கொள்ள தின்புள் குரிசில்மண் கொள்ள தின்புள்’

என்ற சிந்தாமணிப் பாடலால் கோட்டுமண் கொள்ளலைப்பற்றி அறியலாம். இது சீவகனது தோழருள் ஒருவனான சலதிதி என்பான் கட்டியங்காரனது சேனையுடன் பொருததைக் கூறுகின்றது. மகளிர் தம் முலைகளால் உழுது கோட்டுமண் கொண்ட மார்பினைச் சலநிதியின் மாலையணிந்த வாள் துளைத்துத் தன் நுனியில் தசையைக் குத்திக் கோட்டு மண்ணை எடுத்தது என்றவாறு. (38)

இருவகையிலும் துன்பம்!

தமிழ் நாட்டில் தீர்த்தங்களுக்குக் குறைவு இல்லை. ஆறு, கடல், குளம் எல்லாம் அங்குத் தீர்த்தங்கள்தாம். இராமேச்சுவரம், திருச்செந்தூர், கன்னியாகுமரி இவையெல்லாம் தீர்த்தங்கள்; இவ்விடங்களில் கடல் தீர்த்தமாக அமைகின்றது. பொருநை, காவிரி, குற்றாலம் போன்ற இடங்களில் ஆறுகள் தீர்த்தங்களாக அமைகின்றன. சாதாரணமாக ஆறுகளையும், கடல்களையும் அரசர்களை யொட்டிப் பாராட்டும் வழக்கம் நிரைப்பிற்கெட்டாத நெடுங்காலமாகவே தமிழ் நாட்டில் இருந்து வந்துள்ளது. காவிரியைச் சோழனோடும், வைகையைப் பாண்டியனோடும் ஒட்டி வழங்குவதை மகளிர் நன்கு அறிந்திருந்தனர். வைகைநீர் வழுதிமயம் என்று ஒருத்தி சொன்னால் அதில் வியப்பு ஒன்றும் இல்லை. இந்த உணர்ச்சி எல்லோரும்—குறிப்பாகப் பெண்கள்— அறிந்த ஒன்றே.

x

x

x

பெண்ணொருத்தி, பாண்டியன்மீது மனம் போக்கி மதியிழந்திருக்கின்றாள். எச்செயலையும் காலத்தில் செய்து முடிக்கும் பழக்கம் அவளிடம் இல்லாது போய் விடுகின்றது. அவள் ஒருசமயம் செவிலியருடன் வைகையாற்றிற்கு நீராடச் செல்லுகின்றாள். தன்னையே மறந்து அவள் நீண்டநேரம் நீரில் குடைந்து குடைந்து ஆடுகின்றாள். இதனால் அவள் 'வாயின் சிவப்பை விழி வாங்க, மலர்க்கண் வெளுப்பை வாய் வாங்க'க் * காதலனுடன் கூடிய காதலியின் நிலையை அடையக் கண்ட செவிலியர் அவளைக் காலந் தாழ்த்தினமைக்காகக் கடிகின்றனர். மறுநாள் அவள் நீராடச் சென்றபொழுது ஆற்றில் இறங்காமல் கரையின்கண்ணே திகைத்து நிற்கின்றாள். இப்பொழுது செவிலியர் நீரில் இறங்காமல் காலந்தாழ்த்தியமைக்குக் கடிகின்றனர். இரண்டு முறையிலும் செவிலியர் கடிந்ததைத் தலைவி வேறுவிதமாகப் பொருள் படுத்திக் கொள்ளுகின்றாள்.

* கலிங்கத்துப் பரணி - தாழி. 61.

இவற்றை அவள் தோழியிடம் இவ்வாறு கூறுகின்றாள் :
 “தோழியே, வைகையாற்றில் யான் ஓயாது மூழ்கி நீராடினால் வழதியின்பால் வைத்த ஆராக் காதலால்லவா இப்படி ஆடுகின்றாள் என்று கூறி என்னைத் துன்பத்தில் ஆழ்த்துகின்றனர் என் அன்னைமார். நீரில் மூழ்காமல் கரையின்மீது சோர்ந்து உட்கார்ந்திருந்தாலோ தென்னவன்பால் வைத்துள்ள தீராக் காதலை மறைப்பதற்குத்தான் இவ்வாறு இருக்கின்றாள் என்பது அவர்களின் நினைப்பு. இங்ஙனம் நீராடலும் துன்பம்; ஆடாதிருத்தலும் துன்பம். பெண்ணாகப் பிறந்தால் இருவகையிலும் துன்பம் ! இதற்கு என் செய்வது ? ” என்கின்றாள்.

இந்தப் பெண்ணின் மன நிலையைக் காட்டும் கவிஞரின் சொல்லோவியம் இது :

ஏற்பக் குடைந்தாடி லேசுவ ரல்லாக்கால்
 மாற்றி யிருந்தா ளெனவுரைப்பர்—வேற்கண்ணாய்
 கொல்யாளை மாறன் குளிப்புனல் வையைநீ
 ரெல்லா மெனக்கோ ரிடர்.

இது கைக்கிளை ; தலைவி தோழிக்குரைத்தது.

வினக்கம் : ஏற்பக் குடைந்து ஆடல் - பொருந்தும் வகையாகத் தினைத்து நீராடினால். குடைந்தாடுதல் என்பது, நீரினுள் துதைந்து துதைந்து மூழ்குதல். அதாவது, தண்ணீரைக் கையால் எற்றி எற்றி அனைத்து மூழ்குதல். ஏசுவர் - கடிவர் ; தூற்றுவர். அல்லாக்கால் - நீராடாது இருந்தால். மாற்றியிருந்தாள் - தன் காதலை மறைத்து இருக்கின்றாள். வையை யார் கோமானின் ஆற்றுகையில் குளித்தாலும் பொல்லாதது; குளியாமலிருந்தாலும் பொல்லாதது ! கொல் யாளை - கொல்லுகின்ற யாளை மாறன் - பாண்டியன். இடர் - துன்பம்.

காதல் வெறியை வையை நீரில் வைத்துக் காட்டியது உயர்ந்த கவிதை நெறியைச் சார்ந்தது ; மிக உன்னதமான பாவனைப் பண்பை யொட்டியது. *

(39)

* வெற்பென்று வேங்கடம் பாடும் என்ற பேயாழ்வாரின் பாசரத்தில் (முன்றும் திருவந்தாதி-69) காதல்வெறி எங்ஙனம் நீருடன் கலக்கின்றது என்பதைக் காண்க.

காதல் பகுத்தும் பாடு!

ஒருவருக்கு ஒரு செயலில் ஈடுபாடு அதிகப்பட்டுவிட்டால் அச்செயல் வெற்றியாகவேண்டுமே என்று சதா கவலைப்பட்டுக் கொண்டேயிருப்பார். சோதிடரைக்கொண்டு ஆராய்வோமா, ஆருடக்காரரைக் கண்டு கேட்போமா, பூ வைத்துப் பார்ப்போமா என்றெல்லாம் எண்ண அலைகள் தோன்றும். அதிலும் காதல்பற்றிப் பெண்களுக்கு அக்கறை ஏற்பட்டுவிட்டால் சொல்லவேண்டிய தில்லை. குறத்தியிடம் குறி கேட்பார்; குறத்தி கிடைக்காவிட்டால் தாமே ஒருவகையில் மணலில் சுழித்துக் குறிபார்த்துக்கொள்வது அவர்களது வழக்கம்.

இஃது அவர்களின் செயல் : தம்முன் மணலை ஒழுங்காகப் பரப்பிக்கொள்வர். கண்களை மூடிக்கொண்டு வலக்கை ஆள் காட்டி விரலால் மணலில் ஓரிடத்தில் சுழிக்கத் தொடங்கிச் சிறுசிறு சுழிகள் வருமாறு வட்டமாகப் போட்டுக்கொண்டே செல்வர். இங்ஙனம் செய்வதில் முதற் சுழி கடைசிச் சுழியுடன் பொருந்தக் கூடினால் காரியம் கைகூடிவிடும் என்பது குறிப்பு; கூடாது தவறினால் காரியம் தோல்வி என்பது பொருள். இவ்வாறு குறிபார்க்கும் செயல் 'கூடல் * இழைத்தல்' என்று வழங்கப்பெறுகின்றது.

x

x

x

மாறனைக் கண்டு மையலுற்ற மங்கை யொருத்தி அவனை எப்பொழுது அடைய முடியுமோ என்று நினைத்து ஏங்குகின்றாள்; நெகிழ்ச்சி அடைகின்றாள். அவனுடன் கூடும் பேறு கிட்டும்மோ கிட்டாதோ என்ற ஐயப்பாடு நாளுக்கு நாள் அவளிடம் வளர்ந்து கொண்டேவருகின்றது. மன அமைதியின்றித் திண்டாடுகின்றாள் அவள். குறி பார்க்க எண்ணுகின்றாள்; அப்படிச் செய்தால் தன் நினைவு பிறர்க்குப் புலனாகிவிடுமே என்றும் அஞ்சுகின்றாள். இறுதியில் தானே கூடலிழைத்துக் குறி பார்க்க முடிவு செய்கின்றாள்.

* கூடல் - மணலில் போட்ட முதற்சுழியும் இறுதிச் சுழியும் ஒன்றாகக் கூடுதல். இதனை 'நாச்சியார் திருமொழி' (4) உரையாலும், திருச்சிற்றம்பலக் கோவையாலும் (செய் - 186), அம்பிகாபதிக் கோவையாலும் (செய் - 322) அறியலாம்.

மணலில் உட்கார்ந்து அதனைச் சரியாக அவள் ஒழுங்குபடுத்திக் கொள்ளுகின்றாள். 'சுழியே, நான் பாண்டியனைக் கூடுவது உறுதியானால் நீ கூடு' என்று சொல்லிக்கொண்டே சுழிக்கத்தொடங்குகின்றாள். சுழித்துக்கொண்டே இருப்பவள் திடீரென்று சுழிப்பதை நிறுத்திவிடுகின்றாள். 'ஒருவேளை சுழி வட்டங்கள் சரியாகப் பொருந்தாவிட்டால் பாண்டியன் வரமாட்டானே' என்ற எண்ணம் அவளிடம் எழுகின்றது. இந்த மயக்க உணர்வு அவள் சுழிப்பதைத் தடுத்து நிறுத்துகின்றது. பரப்பிய மணலில் கையை வைத்துக் கொண்டு மயங்கிய நிலையிலிருக்கும் அவளை அவளுடைய உயிர்த் தோழி காண்கின்றாள். தோழி தன் செயலை ஒருபால் மறைந்து நின்று பார்ப்பதைக்கூட அவள் காணவில்லை; அவ்வளவு மயக்கம் அவளுக்கு! தோழி அவள் நிலைக்கு இரங்குகின்றாள்.

தலைவியின் நிலையைத் தோழியின் நினைவாகக் கவிஞர் நமக்குத் தன் கவிதையின்மூலம் காட்டுகின்றார். அவரது கவிதை இது :

கூடற் பெருமானைக் கூடலார் கோமானைக்
கூடப் பெதுவனேற் கூடென்று—கூட
லிழைப்பாள் போற் காட்டி யிழையா திருக்கும்
பிழைப்பிற் பிழைபாக் கறிந்து.

இது கைக்கிளை; தோழி தன் நெஞ்சொடு கூறியது.

விளக்கம்: கூடல் பெருமான் - மதுரைமாநகரின் தலைவன். கூடலார் கோமான் - கூடல் நகரிலுள்ளவர்கள் பாராட்டும் பாண்டியன். கூடு என்று - 'சுழியே, நீ கூடுவாய்' என்று சொல்லிக்கொண்டு. கூடல் இழைப்பாள் போல் காட்டி - கூடல் இழைக்கின்ற பாவனையில் இருப்பது போல் காட்டிக் கொண்டு. இழையாது இருக்கும் - சுழியிடும் கருத்தின்றி இருக்கும். பிழைப்பில் பிழைபாக்கு அறிந்து - சுழி கூடாது தவறிவிட்டால் அது காரணமாக நேரிடும் மோசத்தை எண்ணி. பிழைப்பில் - தவறிவிட்டால். பிழைபாக்கு - தவறுதல், அல்லது பிழைத்தல்; காரியம் பிழை பாட்டுக்கு உள்ளாதல் என்றவாறு. (வே பாக்கு - வே குதல் என்பது போல)

மாறனைக் கூடவேண்டும் என்ற மயக்கம் முதல் இரண்டு அடிகளில் தொனித்துக்கொண்டே இருக்கின்றது. 'கூடல்' என்ற சொல் மடங்கி மடங்கி வருவதால் மயக்க பாவம் ஒன்று தோன்றுகின்றது.

(40)

சொல்லாமற் சொல்லுக!

அன்று அவள் நெடு நேரம் உறங்கவில்லை. மனக்குழப்பத் துடன் அவள் படுத்துப் படுக்கையில் புரண்டுகொண்டிருக்கின்றாள். அன்று மாலையில் அவள் பட்டத்து யானையின்மீது உலா வந்த பாண்டியனைக் கண்டதுதான் காரணம். யானை விரைவாகச் சென்ற தால், அவள் அவனை நன்றாகக் கண்குளிரக் கண்டு களிக்க முடிய வில்லை. பாண்டியனும் பொது நோக்காக அவள் இருக்கும் பக்கம் பார்க்கின்றாள். அவளும், “நம்மைத்தான் மாறன் நோக்குகின்றான் ; நம்மீது காதல் கொண்டு நம்மையே மணந்துகொள்வான்” என்று எண்ணுகின்றாள். அந்தக் காதல் மயக்கமே அவளை உறக்கம் கொள் ளாமற் தொல்லைப் படுத்துகின்றது. அவளது ஆருயிர்த் தோழி, “ஏன்மா, இவ்வாறு தளர்ந்து இருக்கின்றாய்?” என்று வினவுகின் றாள். அவள் தோழிக்கு உற்றதுரைத்து, அவளைப் பாண்டியனிடம் தூதுபோகுமாறு வேண்டுகின்றாள். பாண்டியனிடம் என்ன சொல்ல வேண்டும்? என்பதை இவ்வாறு அவள் உணர்ந்துகின்றாள்.

“தோழி, எனது நிலையைத் தென்னவனிடம் தெரிவிக்க வேண்டும். இன்ன தெருவில் இன்னாருடைய மகள் என்ற என்னைப் பற்றிய விவரங்கள் ஒன்றையும் அவனிடம் சொல்லாதே; அப்படிச் சொன்னால், ‘நாணமற்றவள்!’ அதற்குள்ளாக இவ்வாறெல்லாம் சொல்லிவிட்டிருக்கின்றாள் என்று அவன் நினைத்தல்கூடும். என் பெயரையும் புலப்படுத்தாதே; புலப்படுத்தினால், ‘நானும் அவனைப் பார்த்தேன்; அவளும் என்னைப் பார்த்தாள்; இதற்குள் செய்தி வெளிப்பட்டு விட்டதே; தூதும் வந்து விட்டதே’ என்று அவன் எண்ணுதல் கூடும். என் ஊரைப்பற்றியும் உரையாதிருக்கக் கட வாய். ஏனெனில், ‘நான் பார்த்தது ஊரெல்லாம் பரவிவிட்டதோ!’ என்று கருதி இந்த எண்ணத்தையே கைவிடுதலும் கூடும். நம் அன்னை இன்ன தன்மையள் என்பதையும் சொல்லற்க. சொன்னால், என் காதலை அன்னையும் அறிந்துகொள்ளுமாறு நான் நடந்து

கொண்டதாகக் குற்றம் காட்டி என்னைப் புறக்கணித்தலும் கூடும். ஆகவே, என்னை நீ அறிந்தவள் என்று காட்டிக்கொள்ளாமலும், அரசன் என்னை விரும்பியிருப்பதைத் தெரிந்துகொள்ளாதவள் போலவும் நீ பேசவேண்டும். 'ஒருத்தி தூங்காமல் ஏங்கிக்கொண்டிருக்கின்றாள்' என்று மட்டிலும் முன்னிலைப் புறமொழியாக உரைத்தால் போதும். அவன் ஒருகால் என்னை மறந்திருப்பான். இவ்வாறு நீ சொன்னவுடன் நினைவு வந்து இங்கு வந்துவிடுவான்" என்கின்றாள்.

இங்ஙனம் சொல்லும்போது கூட நாணம் அடிக்கடி முன்னின்று தடுக்கின்றது. ஆயினும், ஆசை விட்டபாடில்லை, காதல் படுத்தும் பாடு இது!

மங்கையின் மனநிலையைக்—காதல் துடிப்பைப்—புலப்படுத்தும் கவிஞரின் சொல்லோவியம் இது :

என்னை யுரையலென் பேருரைய லுருரைய
லன்னையு மின்ன ளெனவுரையல்—பின்னையுத்
தண்படா யானைத் தமிழநர் பெருமறர்கென்
கண்படா வாறே யுரை.

இது கைக்கிளை; தலைவி தோழிக் குரைப்பது.

விளக்கம் : என்னை உரையல் - இன்ன வீட்டைச் சேர்ந்தவள், இன்னுருடைய மகள் என்ற விவரங்களைச் சொல்லாதே.* உரையல் - சொல்லாதே, அன்னையும் இன்னன் - தாயும் காவல் காத்துக்கொண்டே இருப்பவள்; மிகவும் பொல்லாதவள் என்றவாறு. பின்னையும் - ஆயினும். தமிழநர் பெருமான் - தமிழை வளர்க்கும் பாண்டியன். கண்படா வாறே உரை - என் கண் உறங்காத நிலைமையை மட்டிலும் சொல். இப்பாடலில் 'உரையல்' என்ற சொல் திரும்பத்திரும்ப வருவதால், இது 'சொற்பொருட் பின்வாறு நிலை அணி.'

தலைவி தோழியிடம் தூதுபற்றி உரைக்குங்கால் அவளது மனம் நாணத்தினால் இப்படியும் அப்படியும் தத்தளிக்கின்றது. தத்தளிக்கும் பாவத்தை பாடலின் அடிகளிலுள்ள அசைவுகள் நன்றாகப் புலப்படுத்துகின்றன. (41)

(பா - வே.) 8. பின்னையந்

* "ஒருத்தி என்றால் அறியுமோ என்னில், எய்தவன் கை உணராதோ 'இன்ன காட்டிலே மான் பேடை ஏவுடனே கிடந்து உனையா நின்றது' என்று ஊரிலே வார்த்தை பிறந்தால்" என்ற திருவாய்மொழி (1 : 4 - 3) ஈட்டின் வியாக்கியானப்பகுதி இவ்விடத்தில் நினைவிற்கு வருகின்றது.

கிறவியாகவே பிறந்தாரோ ?

புட்டத்து யானையின்மீது உலா வந்த மாறனை மங்கை யொருத்தி காண்கின்றாள் ; மால் கொள்கின்றாள். அவனைக் கண்ட நாள் தொட்டு அவளது செயல்கள் யாவும் மாறுபடுகின்றன. அன்றிருந்து பாண்டியன் உலா வரும்பொழுதெல்லாம் பட படவென்று வாசல்வரை ஓடுவதும் வேந்தனைக்கண்டு களிப்பதுமாக இருக்கின்றாள். நாளடைவில் காதல் முற்றிவிடுகின்றது. அதனால் அவள் உணவினைச் சரியாக உண்பதில்லை ; நல்ல உறக்கம் கொள்ளுவது மில்லை. ஏதோ பித்துப் பிடித்தவள் போலாகின்றாள்.

தன் மகளது நிலையை அன்னை அறிகின்றாள் ; மால் கொண்ட நிலையை ஊகித்தறிகின்றாள். இனி, பாண்டியனைக் கண்ணாலும் கூடப்பார்க்கக்கூடாது என்று தடையுத்தரவு போடுகின்றாள் ; தெருப் பக்கமே போகக்கூடாது என்று கடிகின்றாள். மகளுக்கு இந்தக் 'கெடுபிடி' சிறிதேனும் பிடிக்கவில்லை. என்ன செய்வாள் ? ஒருநாள் அயலூர் சென்றிருந்த வயதில் தன்னுடன் ஒத்த தோழி யொருத்தி வந்தாள். சாதாரணமாக அவளிடம் இவள் எல்லாச் செய்திகளைப் பற்றியும் உரையாடுவது வழக்கம். வேற்றூரிலிருந்து வந்த கோலத்துடன் தோற்றமளித்த தோழியிடம் இவ்வாறு கூறுகின்றாள் :

“தோழியே, வா. அயலூர் சென்றுவந்த தோற்றமா, இது? புதியவளாக மாறிவிட்டாயே. உன்னுடைய தோள் நீண்டு அழகாக இருக்கின்றது. தோளுக்கேற்ற தோள்வளையம் ! தோளை அஃது ஆசையோடு கட்டிக்கொள்வது போலிருக்கின்றதே. நல்ல பொருத்தம்! நீ கண்ணுக்கு மை தீட்டியதும் மிக அழகாக அமைந்துள்ளது. அமைப்பில் உன்னுடைய கண், வானையும் வென்றுவிட்டது !” என்ற பீடிகையுடன் வரவேற்கின்றாள்.

வளையவாய் நீண்டதோள்
வாட்களைய் !

என்று விளித்து அவளுக்கு வரவேற்பு தருகின்றாள். இருவரும் எதை எதையோ பேசுகின்றனர். பேச்சின் நடுவில் தன் நிலையைத் தோழிக்கு இவ்வாறு உணர்த்துகின்றாள் அந்த நங்கை.

“நான் சொல்லப்போவதில் சுவை மிக்கது ஒன்றும் இல்லை. ஆனால், சோகச் சுவை குறைவின்றி உண்டு. நம்முடைய பாண்டியன் இதழ் விரிந்த மலர் மாலை அணியப்பெற்றவன். மாற்றாரை வென்று மண்கொண்ட மாபெரும் படைகளையுமுடையவன். வீரத்தையே உமிழும் வேலையுடையவன். இத்தகைய மாறனைக் கண்ணெடுத்தும் பார்க்கக் கூடாதென்று என் அன்னை கடிக்கின்றாள். இளமையுள்ளத்தின் துடிப்பைச் சிறிதும் அறியாதவளாகக் காணப்பெறுகின்றாள் அவள். அவள் இளமைப் பருவ நிலையுடையவளாக ஒரு காலத்தில் இருந்திலனோ? இன்றுள்ள மூப்புத் தன்மையுடன் தான் என்றும் இருந்தாளோ? கண்ணால் பார்ப்பதனால் என்ன கேடு நேர்ந்துவிடும்? இக் கொடுமையை எத்தனை நாட்களுக்குத்தான் பொறுத்துக்கொண்டிருப்பது?” என்கின்றாள்.

நங்கையின் உளத் துடிப்பைக் காட்டும் கவிஞரின் சொல்லோவியம் இது :

வளையவாய் நீண்டதோள் வாட்கறு யன்னை
யினையளாய் மூத்திலள் கொல்லோ—தளையவிழ்தார்
மண்கொண்ட தானை மறங்கனல் வேல் மாறனைக்
கண்கொண்டு நோக்கலென் பார்.

இது கைக்கிளை; தலைவி தோழிக்குணர்த்துவது.

விளக்கம் : வளை அவாய் - தோள்வளையத்தை ஆவலோடு கட்டிக் கொண்டதாய். வாட்கறைய் - வாள் போன்ற கண்ணையுடையவளே. தளைய விழ்தார் - அரும்புக் கட்டு விரிந்த மலர் மாலை சூடிய (மாறனை) மண்கொண்ட தானை - பல நாடுகளிலும் போர்புரிந்து அந் நாடுகளைப் பாண்டியன் வசமாக்கிய சேனை. தானை - சேனை. மறங்கனல் வேல் - வீரம் உமிழும் வேல்; வீரத்தையே பிரகாசித்துக் கொண்டுள்ள வேல் என்றவாறு. மாறன் - பாண்டியன். நோக்கல் - நோக்காதே (எதிர்மறைய் பொருளில் வந்தது.)

‘இளையளாய் மூத்திலள் கொல்லோ?’ என்ற அடியை மீட்டும் மீட்டும் சொல்லிப்பார்த்தால் ஏக்கம், ஏமாற்றம், பரிதாபம், சினம் முதலிய பாவங்கள் கவிதையில் சிறப்பாக அமைந்திருப்பது தெரிய வரும். தலைவியின் சோகம் நிறைந்த காதல் துடிப்பு அதில் தொனிப்பதும் புலனாகும். (42)

அவு கிட்டுமா ?

அக்காலத்தில் கணவன்மார் நீராடுவதற்கு மனைவிமார் மணப் பொடி இடிப்பது வழக்கம். அரண்மனையின் அந்தப்புரத்திலும் அரசரின் தேவியர் இவ்விதச் செயலை மேற்கொள்ளும் வழக்கம் இருந்து வந்தது. அப்படி இடிப்பதற்குத் தனியான கூடம், நல்ல வயிரத்தாலாகிய மர உரல், தங்கப்பூண்கட்டிய உலக்கை முதலிய எல்லா ஏற்பாடுகளும் இருந்து வந்தன. இடிக்கும்போது பாடுவதற்குப் பாடல்களும் இருந்தன. உலக்கை போடும்போது பாடும் பாட்டு 'வள்ளைப் பாட்டு' என வழங்கி வந்தது. மூவேந்தர்களைப்பற்றியன வாக மிகப் பல வள்ளைப் பாடல்களும், கொடி தேர் முதலிய பத்து உறுப்புக்களைப்பற்றிப் பாடுவதாகிய பாடல்களும் (தசாங்கம்) அக்காலத்தில் மிகுதியாக வழங்கி வந்தன என்பதைச் சிலப்பதிகாரம் போன்ற நூல்களால் அறியலாகும்.* கலித்தொகையிலும் இத்தகைய குறிப்புக்கள் காணக் கிடக்கின்றன. இந்தப் பாடல்களைத் தோழியருடன் பாடிக்கொண்டு மனைவியர் சுண்ணம் இடிப்பார்.

x

x

x

ஒருநாள் மங்கல முழக்கம் கேட்டு வாயிலுக்கு வருகின்றாள் நங்கை யொருத்தி. தெருவில் இப்பக்கமும் அப்பக்கமுமாக நோக்குகின்றாள். ஒன்றுங் காணப்பெறவில்லை. சோர்வுடன் வீட்டினுள் செல்கின்றாள். திரும்பவும் ஒலி காத்தில் விழுகின்றது. ஆர்வத்துடன் மீண்டும் வெளியே வந்து தெருவாயிலின் கதவருகிலிருந்துகொண்டு

* பாடல்சால் முத்தம் பவள வுலக்கையால்
மாட மதுரை மகளிர் குறுவரே
வானவர்கோள் ஆரம் வயங்கியதோட் பஞ்சவன்றன்
மீனக் கொடிபாடும் பாடலே பாடல்
வேப்பந்தார் நெஞ்சவக்கும் பாடலே பாடல்.

—சிலப் - வஞ்சிக் - வாழ்த்துக் காதை—27

என்பது பாண்டியனைப்பற்றிய வள்ளைப் பாட்டாகும்.

அங்கு மிங்கும் நோக்குகின்றாள். நெடுந்தூரத்தில் தேரின் கொடி மட்டிலும் அவளது கண்களுக்குப் புலனாகின்றது; வரவரத் தெளிவாகத்தெரிகின்றது கயற் கொடி.

அந்தக் கொடியையே நோக்கிய வண்ணம் நிற்கின்றாள் அந்நங்கை. சிறிதுநேரம் சென்ற பின்னர் பெரிய தேர் ஒன்று தெரிகின்றது. இன்னும் பார்த்துக்கொண்டே நிற்கின்றாள்; தேரும் நெருங்கி வந்து கொண்டிருக்கின்றது. தேரினுள்ளிருக்கும் செம்மல் யார் என்று அவள் நோக்குகின்றாள்; ஆள் அடையாளம் தெரியவில்லை; அவனுடைய மணிமுடி மட்டிலும் அவளுடைய கண்ணில் படுகின்றது; அதனையே நோக்கியவண்ணம் இருக்கின்றாள்; தேரும் அவளுடைய வீட்டருகில் வருகின்றது; உள்ளே தென்னவன் வீற்றிருக்கின்றான். அவனுடைய மார்பில் மலர் மாலைகள் கிடந்து புரளும் காட்சி அவளது கண்ணில் படுகின்றது. தேர் வீட்டிற்கு நேரே வந்து நின்றவுடன் மாறனுடைய மார்பில் கிடக்கும் முத்தாரங்கள் மிளிர்வது தெரிகின்றது. சிறிது நேரத்தில் தேரும் போய்விடுகின்றது.

அன்று கண்ட காட்சி அந்நங்கையின் மனத்தை விட்டு அகலவே இல்லை. மாறன்பால் மால்கொண்டு மயங்கிய வண்ணம் இருக்கின்றாள் அவள். சரியாக உண்பதுமில்லை; உறங்குவதுமில்லை. இந்நிலையை அவளுடைய அன்னை அறிந்து தன் மகள் வெளியே எட்டிப் பார்க்காத வண்ணம் காவல் புரியத் தொடங்குகின்றாள். பாவம், அந்நங்கை என்ன செய்வாள்? ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு அவள் ஏதேதோ எண்ணுகின்றாள்; சிந்தனையில் ஆழ்கின்றாள். அப்பொழுது அண்டை வீட்டிலுள்ள நங்கைமார் சுண்ணம் இடிக்கும் ஒலியும், அவர்கள் பாடும் வள்ளைப் பாட்டுடொலியும் அவளது காதில் விழுகின்றன. உடனே தான் காதலிக்கும் பாண்டியனைப்பற்றிப் பாடிக்கொண்டு சுண்ணம் இடிக்கவேண்டும் என்ற ஆசை உண்டாகின்றது. ஆனால், தனது இயலாத நிலையை எண்ணித் தன் நெஞ்சுடன் இவ்வாறு சொல்லிக்கொள்ளுகின்றாள்; தலைநாளில் கண்ட காட்சியை நினைந்து பேசுகின்றாள் :

“ நான் முதலில் கண்டது கொடி; அடுத்துத் தேரைக் கண்

டேன். அதன்பிறகு தேரினுள் வீற்றிருப்பவன் மாறன் என்றும், * அவன் அணிந்திருப்பது குளிர்ந்த மலர் மாலை என்றும் அறிந்தேன். சிறிது நேரத்தில் மாறனின் மணிமுடியும், மார்பில் இலங்கும் முத்தாரமும் எனது கண்ணில் பட்டன. இங்ஙனம் யான் கண்ட காட்சியை, முறை சிறிதும் பிறழாமல் உலக்கையை யோச்சும்போது வள்ளைப் பாட்டால் பாடும் பேறு என்றாவது பெறுவேனோ ?

‘கொடிபாடித் தேர்பாடிக் கொய்தண்டார் மாறன்
முடிபாடி முத்தாரம் பாடித்—தொடியுலக்கை
.....ஓச்சப் பெறுவேனோ’”

என்று எண்ணுகின்றார்.

“பெரிய இல்லமாக இருந்தால் அன்னை அக்கம்பக்கம் போயிருக்கும்பொழுது பாட்டினைப் பாடி உலக்கையைப் போடலாம். அதற்கும் வழியில்லையே. ஆனால், என் வீடோ மிகவும் சிறியது. அன்றியும், அண்டை வீட்டுப் பெண்களுக்குச் சுதந்திரம் உண்டு; அவர்கள் திருமணமானவர்களாதலின் அவர்கட்கு யாதொரு கட்டுப்பாடும் இல்லை. அன்னை எங்காவது போய்த் தொலைவாள் என்று பார்த்தால், அதற்கும் வழியில்லை. என்னை விடாது கட்டிக் காக்கின்றார் அவள்.

‘—தொடியுலக்கை

கைமனையி லோச்சப் பெறுவேனோ யானுமோர்
அம்மனைக் காவ லுளேன்’

என்று ஏங்குகின்றார்.

தலைவியின் ஏக்கம் அவளது மனத்தில் தோன்றியபடியே அமையுமாறு கவிஞர் அமைத்த சொல்லோவியம் இது :

* வற்கலையி னுடையானை மாசடைந்த மெய்யானை
நற்கலையின் மதியென்ன நகையிழந்த முகத்தானை
கற்களியக் களிகின்ற தூயரானைக் கண்ணுற்றார்
விற்கையினின் றிடையிழ விம்முற்றூ நின்றொழிந்தான்

—அயோத்தியாகாண்டம் - சூகப்படலம், 29.

என்ற பாடலுடன் ஒப்பிடுக. இது தொலையில் வந்துகொண்டிருக்கும் பரதனைக் குகன் கண்ட முறையினை விளக்குவது.

கொடிபாடித் தேர்பாடித் கொய்தண்டார் மாறன்
முடிபாடி முத்தாரம் பாடித்—தொடியுலக்கை
கைம்மனையி லோச்சப் பெறுவெனோ யானுமோர்
அம்மனைக் காவ லுளேன்.

இது கைக்கிளை : தலைவி நெஞ்சொடு கூறுவது.

வீனக்கம் ; கொடி - மீனக் கொடி, கொய்தன் தார் மாறன் - அப் பொழுது பறித்துக் கட்டிய குளிர்ந்த மாலையைச் சூடிய பாண்டியனது. முடி - கிரீடம். முத்தாரம் - முத்து மாலை ; பாண்டியனுக்குச் சிறப்பாயுள்ளது. தொடி - பூண் (இங்கு தங்கப் பூண்). தொடியுலக்கை - பூண்கட்டிய உலக்கை. கைமனை - சிறிய வீடு. கை - சிறுமை ; கைக்குடை, கைத்தடி, கையேடு முதலியன காண்க. ஓச்சுதல் - சுண்ணம் இடிக்கும்பொழுது உலக்கையை மேலோங்கிச் செல்லும்படி நீட்டுதல். யானும் - இதில் உள்ள உம்மை இறந்தது தழீஇயது. அண்டை வீட்டுப் பெண்கள் யாவரும் பாடிச் சுண்ணம் இடிக்கின்றனரே, யானும் அப்பேறு பெறுவேனோ என்பதை அந்த உம்மை குறிப்பிடுகின்றது. யானும் - என்பதற்கு அபாக்கியவதியாகிய யானும் என்ற லும் பொருந்தும். அம்மனை - தாய். ஓர் அம்மனை - (கதவடைத்துக் காப்பதில்) ஒப்பற்ற தாய் ; ஓர்கின்ற அம்மனை எனக்கொண்டு, குற்றம் ஆராய்கின்ற தாய் எனலும் அமையும்.

இப் பாடலில் 'பாடி' என்ற சொல் பல முறை வந்து பாடலின் உணர்ச்சியை மிகுவிக்கின்றது. * இது சொற்பொருட் பின்வருகிலை யணி.

'ஓர், அம்மனைக் காவலுளேன்' என்ற இறுதியடியில் நங்கையின் ஏக்கத் துடிப்பு தொனிக்கின்றது. இந்த அடியைத் திரும்பத் திரும்பப் பாடி அனுபவித்தால் அத் துடிப்பு வெளிப்படுவதை அறிந்து மகிழலாம். (43)

(பா. வே.) 4. மார்பன்.

* காதர் குழையாடப் பைம்பூண் கலலுடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதி திறம்பாடிச் சூழுகொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அத்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்

—திருவாச - திருவெம் - 14.

என்ற திருவெம்பாவையிலும் 'ஆட' 'பாடி' என்ற சொற்கள் மீட்டும் மீட்டும் இவ்வாறு வந்து உணர்ச்சியை மிகுதிப்படுத்துவதைக் காண்க.

அன்னை யின் அறியாமை

காடை என்பது ஒருவகைப் பறவை. வேடர்கள் அதனைக் கண்ணி வைத்துப் பிடிப்பர். தாங்கள் கூட்டில் வைத்து வளர்க்கும் பார்வைக் காடையை இதற்குத் துணையாகவும் கொள்வர். பார்வைக் காடை உள்ள கூட்டைக் காட்டில் வைத்து அதைச் சுற்றிக் கண்ணியை வைத்துவிட்டு மறைந்திருப்பர். கூட்டினுள்ளிருக்கும் பார்வைக் காடை தனக்குப் பழக்கமான ஒலி கொடுத்து தன் இனக் காடைகளை அழைக்கும். ஏமாந்த காடைகள் வந்து கண்ணிக்குள் மாட்டிக்கொண்டுவீடும். ஒருநாள் வேடன் ஒருவன் பார்வைக் காடை கூட்டை விட்டுப் பறந்து சென்றதை அறியாமல் 'வெறுங் கூட்டை' வீட்டிற்குள் காக்கத் தொடங்குகின்றான். என்னதான் தீனி கொடுத்து எவ்வளவு அன்பாக வளர்த்தாலும் காடையின் மனம் வயல் பரப்பில் தடையின்றித் தன் விருப்பப்படித் திரியவேண்டும் என்றுதான் எண்ணும். இது காடையின் இயல்பு.

x

x

x

ஒரு நாள் பாண்டியன் தெருவின் வழியாக உலா வருகின்றான். வீட்டினுள்ளிருக்கும் பருவ மங்கையொருத்தி கொட்டுமுழக்கத்தைக் கேட்டுப் புற வாயில்வரை வந்து கதவருகில் நின்றுகொண்டு அவனைக் காண்கின்றாள். அவள் தன் உள்ளத்தைப் பறிகொடுத்து அப்படியே மதிமயங்கி ஒன்றுந் தோன்றாது நிற்கின்றாள். இந்நிலையில் அவளுடைய அன்னை அங்கு வருகின்றாள்; அவளது நிலையினை அறிகின்றாள். உடனே மதியிழந்து நிற்கும் தன் மகளை உள்ளே கடத்திச் சென்று கதவை அடைத்துக் காவல் புரிகின்றாள். இனி வெளியில் எட்டிப் பார்ப்பதற்குக் கூட அவளுக்கு வழி இல்லை. வீட்டினுள் இருந்துகொண்டே பலவாறாக எண்ணுகின்றாள் அம் மங்கை. இவ்வாறு அவள் தன் நெஞ்சுடன் சொல்லிக் கொள்ளுகின்றாள் :

“நெஞ்சமே, என்னே என் அன்னையின் அறியாமை! பாண்டியன்பால் சென்ற என் நெஞ்சின் இயல்பை அறியாத அன்னை, அறி

வில்லாத வேட்டுவனை ஒத்துள்ளாள். பார்வைக் காதையைக் கூட்டி லிருந்து பறந்துபோகும்படி விடுத்துப் பின்பு வெறுங் கூட்டைக் காப் பதுபோல் பாண்டியன்பால் நெஞ்சினைப் போக்கிய இந்த வெறுங் கூடாகிய உடலைக் காக்கின்றாள். காடை புறத்தே போனபின்பு கூடு எங்கிருந்தால் என்ன? முதலிலேயே என்னைப் புறத்தே போகவிடாது வீட்டிற்குள்ளேயே வைத்துக் காத்திருந்தால் என் மனமும் மாறன் பால் சென்றிருது. எனக்கும் இத் துன்பம் நோந்திராது. இது தும்பைத் தெறித்துவிட்டுக் கன்றின் வாலைப் பிடிப்பது போலல்லவா உளது?" என்கின்றாள்.

மங்கையின் மனநிலையைக் கவிஞர் காட்டும் சொற்படம் இது:

கோட்டெங்கு சூழ்கூடற் கோமானைக் கூடவென
வேட்டாங்குச் சென்றவென் நெஞ்சறியாள்—கூட்டே
குறும்பூழ் பறப்பித்த வேட்டுவன்போ லன்னை
வெறுங்கூடு காவல்கொண் டாள்.

இது கைக்கிளை; இற்செறிக்கப்பட்ட மங்கை தன் நெஞ்சொடு உரைப்பது.

விளக்கம்: கோள் தெங்கு சூழ் கூடற்கோமான் - குலை குலையாகத் தேங்காய்களைத் தாங்கி நிற்கும் தென்னை மரங்கள் சூழ்ந்துள்ள மதுரை மன்ன னுள் பாண்டியனை. கோள் - குலை. வேட்டு - விரும்பி; ஆசை கொண்டு. கூட்டே - கூட்டில். குறும்பூழ் - காடை.

‘கையுள் தாகி விடினும் குறும்பூழ்க்குச்
செய்யுள் தாகு மனம்.’

என்ற பழமொழிப்படி (பழமொழி நானூறு - 96) காதையை எவ்வளவு அன் பாக வளர்த்தாலும் அதன் மனம் வயலில் இருப்பதிலேயே செல்லும். பறப் பித்த - பறந்துபோக இடங் கொடுத்து ஏமாந்த. வேட்டுவன் - வேடன். வெறுங்கூடு காவல் கொண்டாள் - மனம் பாண்டியனுடன் களித்திருக்க, உடலை மாத்திரம் இங்குக் காவல் புரிகின்றாள்.

பாடலைப் பலமுறைப் படித்துச் சுவைத்தால் நங்கையின் ஏக்கம், அவளது அன்னையின் ஏமாளித்தனம் முதலியவை தெளிவாக வெளிப்படுவதை அனுபவித்து மகிழலாம். (44)

பணிந்தவருக்குமா தண்டனை?

புருவமங்கையரின் மேனி யழகை நம்மவர்கள் மிகவும் அனுபவித்து மகிழ்ந்துள்ளனர். கவிஞர் ஒருவர் ஒருத்தியின் மேனியழகினை

“ உண்ண உருக்கிய ஆனெய்போல் மேனியள் * ”

என்று ஒப்பிட்டு மகிழ்ந்துள்ளார். மங்கையது மேனியின் நிறம் உருக்கின் பசுவின் நெய்யின் நிறத்தை ஒத்திருக்கின்றதாம். பெரும்பாலும் கவிஞர்கள் மகளிர் மேனியின் நிறத்தை மாந்தளிர் நிறத்துடன் தான் ஒப்பிடுவதுண்டு. மாந்தளிர்களிலும் பலவகையுண்டு. பழுத்த பசுமையிலிருந்து இருண்ட சிவப்பு வரையிலும் அந்நிறம் இருப்பதைக் காணலாம். மகளிர்களிடையேயும் இவ்வண்ண வேறுபாடுகள் இருப்பதைக் கூர்ந்து கவனித்தால் தெரியவரும். எல்லா நிறவேறுபாடுகளுமே இளமையையும் உடல் நலத்தையும் எடுத்துக்காட்டுவதுடன் மேனிக்கும் வனப்பினை நல்குவன. காதல் நோய் மகளிரிடம் தோன்றி விட்டால் இந்த வனப்பெல்லாம் (grace) நீங்கி மேனி வெளுத்து விடும். வெளுத்துப்போன நிறத்தைப் ‘பசலை’ என்றும் ‘பசப்பு’ என்றும் வழங்குவர்.

x

x

x

அக்காலத்தில் அரசர்கள் போர்மேற் சென்றிருக்கும்பொழுது குடிகள், அவர்கள் வெற்றியுடன் திரும்பவேண்டுமென்று வாழ்த்திக் கொண்டிருப்பது வழக்கம். வெற்றியுடன் திரும்பும் அரசர்களும் தாம் ஊர் திரும்பியவுடன் தம் மக்கள் காண உலா வருதல் மரபாக இருந்து வந்தது. ஒரு சமயம் பாண்டியருள் இளங்கோ ஒருவன் ஆண்ட பொழுது அவன் கீழிருந்த சிற்றரசர்கள் அவன் சிறுவன் தானே என்று எண்ணி இகழ்ந்து இறுமாந்திருக்கின்றனர். அவர்கள் திறையும் செலுத்தவில்லை; வந்து வணங்கவும் இல்லை. இதைக் கண்டு சீற்றங்கொண்ட இளவேந்தன் யானைப் படைகளுடன் சென்று அவர்களுடன் பொருது, அவர்களது நிலங்களையும் கைப்பற்றிக்

* சீவகசிந்தா - 480.

கொண்டு, வாகைகுடித் திரும்புகின்றான். இந்த அரசன் ஊர்மக்கள் மகிழவேண்டுமென்று உலா வருகின்றான்.

அவன் உலா வருங்கால் காண்போர் அனைவரும் அவனைக் கை கூப்பித் தொழுகின்றனர். மாந்தளிர் மேனி மங்கை யொருத்தியும் அவனைக் கண்டு தொழுகின்றாள். மாறன்மீது மாலுங் கொள்ளுகின்றாள். அன்றிருந்து காதல் நோய் அவளது உள்ளத்தைக் கவித்துக் கொள்ளுகின்றது. தென்னவனை நினைந்து நினைந்து அவள் மனம் உருகுகின்றாள். அவளுடைய மாந்தளிர் நிறமெல்லாம் மறைந்தோடுகின்றது; மேனியெங்கும் பசலை பூத்துவிடுகின்றது. முகமெல்லாம் சிறுசிறு பருக்களும் கிளம்பிவிடுகின்றன. தனது முன்னைய நிலையையும் அன்றைய நிலையையும் ஒப்பிட்டுப் பார்க்கின்றாள் அந் நங்கை; தனது மேனியின் வணப்பு, நிறம் முதலியவற்றையெல்லாம் பாண்டியன் கவர்ந்துகொண்டு போனதாகக் கருதுகின்றாள். தனது நெஞ்சுடன் இவ்வாறு சொல்லுகின்றாள் :

“ யானைப்படையை யுடையவன் என்றுகூடக் கருதாமல் பாண்டியனை எள்ளினர் சிற்றரசர்கள் ; பட்டனர். தம் நாடு முழுவதையும் இழந்தனர். பகையரசர்கள் பார் முழுவதையும் இழந்தது குற்றமில்லை. அவர்கள் இவனை வணங்கவும் இல்லை. அந்தக் குற்றத்திற்கு அத்தண்டனை பொருந்தும். அவனைக் கண்டபொழுது நான் நன்றாகக் கைகூப்பித் தொழுதேன். நான் எதற்காக என் அழகு, நிறம் முதலியவற்றை இழக்கவேண்டும் ? இவற்றை மாறன் கவர்ந்து சென்றது முறையல்லவே ! பணிந்தவருக்குமா தண்டனை ? ” என்கின்றாள்.

நங்கையின் மன நிலையைக் கவிஞர் அழகிய சொல்லோவியத்தால் இவ்வாறு காட்டுகின்றார் :

களியானைத் தென்ன னிவாங்கோவென் றெள்வரிப்
பணியாரே தம்பா ரிழக்க—வணியாகங்
கைதொழு தேனு மிழக்கோ நறுமாவின
கொய்தளி ரன்ன நிறம்.

இது கைக்கிளை; நங்கை நெஞ்சொடு உரைப்பது.

விளக்கம் : களியாணைத் தென்னன் - மதக்களிப்புள்ள யானைகளைக் கொண்ட பாண்டியன். இளங்கோ - சிறியவன். எள்ளி - இகழ்ந்து. பணியாரே - வணங்காதவர்கள். தம் பார் இழக்க - தமது மாநிலத்தை இழக்க. அணி ஆகம் கைதொழுதேனும் - பாண்டியனது அழகிய மார்பினை மிகவும் பணிவாகத் தொழுது வணங்கிய யானும். இழக்கோ - இழக்கவா வேண்டும். நறு மா - நல்ல மணம் உள்ள மாமரம். கொய்தளிர் - கொய்யும் தன்மையுள்ள மாந்தளிர். அன்ன - ஒத்த.

காதல் வெறியில் எதுவும் சொல்லத் தோன்றும். சம்பந்தமில்லாத பேச்சுதான் காணப்பெறும். 'கைதொழுதேனும் இழக்கோ?' என்ற அடியில் ஏக்க பாவம் துடிப்பதைக் காணலாம். அந்த அடியைப் பன்முறை சொல்லிப் பார்த்தால் அது வெளிப்படுவது புலனாகும்.

எவ்வாறு ஆகுமோ?

மாறன்பால் மனம் போக்கி மால் கொண்ட மங்கையொருத்தி அவன் உலா வருங்கால் தன் கருத்தினைக் கண்ணினால் குறிப்பாக உணர்த்தவேண்டும் என்று எண்ணுகின்றாள். ‘கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின், வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல்’ * அல்லவா? பாண்டியனும் வழக்கம்போல் மாலையில் உலா வருகின்றான். காரிகை, காவலனைக் காணப்போகும் நேரத்தில் நாணம் வந்து குறுக்கிடுகின்றது; தலையைக் கவிழ்த்துக்கொள்ளுகின்றாள். அதற்குள் மாறன் தேரும் அத்தெருவைக் கடந்து விடுகின்றது. நங்கை நிமிர்ந்து பார்க்கும்பொழுது மாறன் காணப் பெறவில்லை.

என்ன செய்வாள் ஏந்திழையாள்? தன் நாணத்தையும் கண்களையும் நொந்துகொண்டு வீட்டினுள் வந்து பஞ்சணியில் சாய்கின்றாள். உள்ளம் கவலைக் கடலினுள் மூழ்குகின்றது. உறக்கம் வருமா? ஒவ்வொரு நாழிகையும் ஓர் ஊழிக்காலம்போல் தோன்றுகின்றது. இந்நிலையில் சிறிது தூக்கமும் வந்து கண்ணைக் கவிக்கின்றது. கனவில் பாண்டியன் தோன்றுகின்றான். காரிகையும் களிப்புக் கடலில் மூழ்கித் தன் கருத்தினைக் கண்களால் பலவாறாக உணர்த்துகின்றாள். கடமையைத் தவறாமல் நிறைவேற்றிய கண்களை வாழ்த்திக்கொண்டிருக்கும்பொழுது தூக்கம் கலைந்துவிடுகின்றது. “ஐயோ, கனவல்லவா கண்டிருக்கின்றேன்? இந்தப் பாழான கண்கள் மாறன் நேரில் வந்தபொழுது நாணிப் பின்வாங்கின. அவன் கனவில் தோன்றும்பொழுது பலவாறாக விழிக்கின்றன. விழித்தும் பயன் இல்லையே!” என்று ஏங்கி ஏங்கிச் சாகின்றாள்.

இரவு கழிகின்றது: வெய்யோனும் வாவுபரித்தேரேறிவருகின்றான். அவ்வமயம் அவளுடைய உயிர்த்தோழி அவனைக் காண வருகின்றாள். தோழியிடம் தன் அனுபவத்தை உணர்த்துகின்றாள் அந்நங்கை.

நங்கை உணர்த்துவதைக் கவிஞரின் வாக்கில் காண்போம் :

கனவை நனவென் நெதிரினிளிக்குங் காணு
நனவி லெதிரிவிழிக்க நாணும்—புனைபிழா
யென்க ணிவையானு லெவ்வாரே மாமாறன்
தன்க ணருள்பெறுமா தான்.*

இது கைக்கிளை ; தோழி கேட்பத் தலைவி சொல்லுவது.

விளக்கம் : நனவு - விழிப்பு. எதிர்விழிக்கும் - நன்றாக விழித்துப் பார்க்கும். நாணும் - வெட்கப்படும். புனைஇழாய் - அணிகள் புனைந்த தோழியே. என் கண் இவையானால் - என் கண்களே இந்த அழகில் செயற்படுமானால். மாமாறன் தன்கண் - பெருமை பொருந்திய பாண்டியனிடத்து. அருள் பெறுமா தான் - காதலைப் பெறுவதுதான், எவ்வாரே - எப்படியோ.

“உன் கண்தான் ஒத்துழைக்கவில்லை யென்றால், அவனாவது தன் குறிப்பை உணர்த்தினானா” என்று வினவிய தோழிக்கு, “ஆமாம், என் கண்ணே இந்த நிலையானால் அவன் கண் இரங்கவா செய்யும்?” என்று மாற்றம் உறைப்பதாகப் பொருள் செய்க.

தலைவி தன்னுடைய நாணத்தைத் தனது கண்களில் ஏற்றிக் கூறுவது உயர்ந்த கவிதைநெறியின்பாற் பட்டது. கவிதையனுபவம் நிறைந்த பாடல் இது. (46)

அகப்பட்டுக்கொண்டான் கள்வன் !

சூழந்தைமனம்தான் பாவனையுலகில் தினைக்கும் என்று கருத வேண்டியதில்லை. சில சமயம் பருவமங்கையரின் மனமும் அந்தப் பாவனையுலகில் புகுவதுண்டு அந்தப் பாவனை யுலகில் நிகழும் செயல்கள் யாவற்றையும் நாம் புரிந்துகொள்வது சிரமம். அவை நமக்கு விளக்கம் தந்தால் நாம் நற்பேறுடையவர்களாவோம். சூழக் கொடுத்த சுடர்க்கொடி கண்ணனைப் பாவனையுலகில் அனுபவிக்க வில்லையா ? நம்மையும் பாவனை யுலகிற்கு மாற்றிக்கொண்டால்தான் அத்தகைய அனுபவங்கள் நமக்குத் தெளிவாகும்.

x

x

x

தென்னவன் தெருவழியாக உலா வருங்கால் தெரிவையொருத்தி அவனைக் காண்கின்றாள் ; அக் காட்சி அவளுடைய காதலுக்கு வித்திடுகின்றது. அன்று முதல் அவன்மீது ஆராககாதலுடைய வளாகின்றாள். அவள் உணவையும் சரியாக உட்கொள்வதில்லை ; உறக்கமும் அவளுக்கு நன்றாக வருவதில்லை. உடல் மெலிந்துபோகின்றது. ஒரு நாள் மாலையில் தோட்டத்தில் உலவிக்கொண்டிருக்கும் பொழுது அவளுடைய வளையல்கள் கழன்று விழுந்து விடுகின்றன. அதைக்கூட கவனியாமல் வீடு செல்லுகின்றாள். அன்றிரவு அவளுக்கு உறக்கம் சரியாக வரவில்லை நெடுநேரம் கழித்து சிறிது கண்ணயர்கின்றாள். கனவில் பாண்டியன் வருகின்றான் ; வளையல்களைக் கழற்றி மறைக்கின்றான். சட்டென விழித்துக்கொண்டு கையைத் தடவிப் பார்க்கின்றாள் நங்கை ; வளையல்கள் காணப்பெறவில்லை. செவிலித் தாயர்கள் மறுநாள் அவளை நீராட்டிப் பூச்சூட்டி ஒப்பனை செய்யும் பொழுது அவர்களிடம் பாண்டியனின் செயலைக் கூறுகின்றாள். அவர்களும் எதையோ நினைத்துக்கொண்டு தம் மகள் இங்ஙனம் உளறுகின்றாள் என்று எண்ணிக்கொண்டு அவளுக்குச் சமாதானம் சொல்லிச் செல்கின்றனர்.

அன்று மாலையில் மாறன் மதயானையின்மீது ஏறி உலா வருகின்றான். கையில் வாளுடன் கூடிய அவனது பெருமிதத்தோற்றத்தை இந்த நங்கை காண்கின்றாள். அவன் செல்லும் வழியை நெடிகு நோக்குகின்றாள். அன்றிரவும் அவள் சரியாக உறங்கவில்லை. காதல் மயக்கத்திலுள்ளவளுக்கு எப்படி உறக்கம் வரும்? நெடுநேரம் உறங்காதிருந்து நள்ளிரவில் சற்று இமைகளை மூடுகின்றாள். கனவு காண்கின்றாள். அன்று வாளேந்திய கோலத்துடன் மதயானைமேல் செல்லும் காட்சியுடன் அவளது கனவில் பாண்டியன் காணப்படுகின்றான். அதை நனவு என்று கருதிக் ‘கள்வன் அகப்பட்டுக் கொண்டான்!’ என்று கண்களைப் பொத்திக் கொள்ளுகின்றாள்.

இரவு முழுவதும் சரியாக உறங்கவில்லையாதலால் அவள் மறுநாள் பொழுது புலர்ந்த பின்னரும் எழுந்திராமல் நன்கு உறங்குகின்றாள்; கைகளால் முகத்தை மூடியவண்ணம் உறங்குகின்றாள். செவிலித் தாயர் வந்து அவளை எழுப்புகின்றனர். விழித்தவள், “அன்னைமீர்!” என் வளையல்களைக் கவர்ந்து சென்ற கள்வன் அகப்பட்டுக் கொண்டான். வாளேந்திய கையுடன் யானையின்மீது ஏறிவந்து நேற்றிரவில் என் கண்ணினுள் புகுந்தான். கண்களைத் திறந்தால் ஒருவருக்கும் தெரியாமல் அவன் மறைந்துவிடுவான். உயிர் பிரியினும் கைகளை நீக்கிக் கண்களைத் திறவேன்” என்கின்றாள்.

தலைவியின் நிலையைக் கவிஞர் அழகிய சொல்லோவியத்தால் காட்டுகின்றார் :

தலையவியும் பூங்கோதைத் தாயரே யாவி
கலையினுமென் கைதிறந்து காட்டேன்—வளைகொடுபோம்
வன்கண்ணன் வாண்மாறன் மால்யானை தன்னுடன்வந்
தென்கண் புகுந்தா னிரா.

இது கைக்கிளை; தலைவி செவிலித்தாயரிடம் உரைப்பது.

விளக்கம்: தனையவிழும் பூங்கோதைத் தாயரே - அரும்புக் கட்டு அவிழ்ந்த பூக்களாலான மாலை சூடிய அன்னைமீர். ஆவி களையினும் - என் உயிர் போனாலும். வளை கொடு போம் - வளையல்களைக் களவாடிக்கொண்டு செல்லும். வன்கண்ணன் - இரக்கமில்லாதவன்; அஞ்சாதவன். வாள் மாறன் - வாள் ஏந்திய பாண்டியன். மால் யானை - பெரிய மதயானை. இரா - இரவு.

‘அகப்பட்டுக்கொண்டான் கள்வன்!’ என்ற பாவம் பாட்டினுள் நன்கு அமைந்திருப்பதைத் தெளிவாகக் காணலாம். ‘வன்கண்ணன் என் கண் புகுந்தான்’ என்பது இனிமையாக அமைந்துள்ளது. பாடலைத் திரும்பத் திரும்பப் பாடி நங்கையின் அனுபவத்தை உணர்க.

(47)

என்ன பரவம் செய்தேனோ ?

விழுதியின்மீது நெஞ்சம் வைத்திருந்த வஞ்சி யொருத்தி பஞ்சகணையின்மீது படுத்திருக்கின்றாள். உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருக்கின்றாள் ; இரவு நெடுநேரம்வரை விழித்துக்கொண்டே இருக்கின்றாள். எப்படியோ சிறிது உறக்கம் வந்து கண்ணிமைகளை மூடுகின்றாள். கனவும் வந்து விடுகின்றது. கனவில் பாண்டியன் அவளை மெல்ல நெருங்கிக் கைகளைப் பற்றுக்கின்றான். நங்கை அதை உண்மையென எண்ணி எழுந்து பார்க்கின்றாள். மாறன் மாயமாய் மறைந்து விடுகின்றான் !

இப்பொழுதுதான் அவளுக்குத் தான் கண்டது கனவு என்பது புலனாகின்றது. நனவு என்று நினைத்து எழுந்து கனவையும் இழந்த மைக்கு மிகவும் வருந்துகின்றாள். பாண்டியனைக் கூடுவதற்கு நல்வினை செய்யவில்லை என்றாலும், இந்தக் கனவையும் இழப்பதற்கு என்ன தீவினை செய்திருக்கவேண்டுமோ என்று ஏங்குகின்றாள். இவ்வாறு விடியுமளவும் ஏங்கி ஏங்கிக் காலத்தைக் கழிக்கின்றாள். விடிந்தவுடன் அவளுடைய உயிர்த் தோழி அவளிடம் வருகின்றாள். தலைவி தனக்குற்றதை அவளிடம் உரைக்கின்றாள்.

தலைவி தோழியிடம் உரைப்பதாகக் கவிஞர் புனைந்த சொல்லோவியம் இது :

ஓராற்றா னென்க ணிமைபொருந்த வந்திலையே
கூராவேன் மாறனென் கைப்பற்ற — வாரா
நனவென் நெழுந்திருந்தே நல்வினையொன் றில்லென்
கனவு மிழந்திருந்த வாறு.

இது கைக்கிளை ; தலைவி தோழிக்குரைப்பது.

வீனக்கம் : ஓராற்றல் - எப்படியோ ஒரு வழியாக, என்கண் இமை பொருந்த - சிறிது அளவு உறங்க, உறக்கம் வராமல் நெடு நேரங்கழித்துச் சிறிது வந்தது என்றவாறு. கூரார் வேல் மாறன் - கூர்மை பொருந்திய வேலேந்திய பாண்டியன். வாரா - வந்து (செய்யா என்னும் வாய்பாட்டு விளையெச்சம்). 'கூரார் வேல் மாறன் வாரா என் கைப்பற்ற' என்று கொண்டு கூட்டுக, நனவு - விழிப்பு, நல்வினை யொன்றில்லேன் - புண்ணியம் செய்யாத பாவியாகிய யான், கனவும் இழந்திருந்தவாறு - கனவும் என்பதில் உம்மை இழிவு சிறப்பு, நனவின் நிலையை யொப்பிடும்பொழுது கனவு இழிவாக இருப்பினும் அதனையும் கூடப்பெருமல் இழந்து விட்டேனே என்று வருந்துகின்றாள். இழந்திருந்த - என்பதில் 'இருந்த' என்பது இழந்ததுடன் நில்லாது, விடியுமளவும் உறங்காமல் ஏங்கியிருந்த நிலைமையையும் உணர்த்துகின்றது.

'கனவும் இழந்திருந்தவாறு' என்ற இறுதியடியில் தலைவியின் ஏக்க பாவம் தொணிக்கின்றது. அந்த அடியைத் திரும்பத் திரும்பப் படித்தால் அது புலனாகும். (48)

ஏங்கிய நெஞ்சம்

இன்று நெல்லை மாவட்டத்தில் திருச்செந்தூருக்கு அருகிலுள்ள கொற்கை என்னும் ஊர் அக்காலத்தில் கடற்கரையோரமாக இருந்தது. அங்குள்ள கடலில் முத்துக் குளித்து அம் முத்துக்களை உலகெங்கும் அனுப்பி வந்தனர். உரோமாபுரி, சீனம், கிரேக்கநாடு ஆகிய இடங்கட்குக் கொற்கை முத்து சென்றது. அந்தக் கொற்கை பாண்டியனின் ஆட்சியிலிருந்தது. சில சமயம் பாண்டியன் மதுரையிலிருப்பான்; சில சமயம் கொற்கையிலுமிருப்பான்.

x

x

x

அந்தக் கொற்கையில் வாழும் ஒருத்தி ஒருநாள் பாண்டியனைக் காண்கின்றாள்; காதல் கொள்ளுகின்றாள். ஒருநாள் மாலை அவளும் அவளுடைய ஆருயிர்த் தோழியும் உலாவ வருகின்றனர். தலைவி மன அமைதியின்றி கடலை வீசும் மணல் திட்டருகில் அமர்ந்து அலைகளை உற்று நோக்கிய வண்ணமிருக்கின்றாள். அவளுடைய தோழி அங்குமிங்கும் உலவி வருகின்றாள்.

பெரிய அலை ஒன்று 'ஓ' வென்று இரைந்துகொண்டு வருகின்றது; அவள் இருக்கும் திட்டையும் விழுங்கிவிடுமோ என்ற அளவுக்கு உயர்ந்து வருகின்றது. அந்த அலை அவள் கால் வரையிலும் எட்டிவிட்டுப் போய் விடுகின்றது. இப்பொழுது அருகிலுள்ள மணல் மேட்டில் சங்கு ஒன்று கிடக்கின்றது; அது வயிறு உளைந்து நெளிந்து ஒரு முத்தை யீன்று அந்த மணல் மேட்டில் வைத்துவிட்டுப் பின்பு மெதுவாக நகர்ந்து மணல் மேட்டின் விளிம்பருகில் செல்லுகின்றது. ஒரு பேரலை வந்தால் தானும் அந்த அலையோடு கடலுக்குள் சென்று விடலாம் என்று காத்திருக்கின்றது. இதைத் தலைவி காண்கின்றாள். சங்கின் நிலைக்கு இரங்குகின்றாள்.

இந்நிலையில் உலவப்போன தோழி அவளுடைய பின்புறமாக வந்து அவளது இரண்டு தோள்களையும் பிடித்துக் குலுக்கி, “என்ன, மெய்மறந்து ஆழ்ந்த சிந்தனையிலிருக்கின்றாயே?” என்று வினவுகின்றாள்.

தோழியின் கூற்றாகக் கவிஞர் புனைந்த சொல்லோவியம் இது :

உருவாய் நிலத்த துயர்மணன்மே லேறி
நருவாய்முத் தீன்றசைந்த சங்கம் — புகுவான்
நிரைவரவு பார்த்திருக்குந் தென்கொற்கைக் கோமான்
உரைவரவு பார்த்திருக்கு நெஞ்சு.

இது கைக்கிளை ; தலைவி தோழியிடம் உரைப்பது.

விளக்கம் : உருவாய் நிலத்த - மணல் உதிர்கின்ற கடற்கரை விளிம்பில். உயர் மணல் மேல் ஏறி - உயர்ந்த மணல் மேட்டின்மீது ஏறி. நருவாய் முத்து என்று - ஒளிவிட்டு விளங்கும் முத்தினை அந்த மணலில் ஈன்றுவிட்டு அசைந்த சங்கம் - நகர்ந்து செல்லும் சங்கு. புகுவான் - திரும்பவும் கடலினுள் புகுவதற்காக. திரை வரவு பார்த்திருக்க-சேய்மையில் வரும் பேரலையை எதிர்நோக்கி யிருக்க. தென் கொற்கைக் கோமான் - பாண்டியன். உரைவரவு பார்த்திருக்கும் நெஞ்சு - காதலுரையின் வரவை எதிர்பார்த்து ஏங்குகின்றது எனது நெஞ்சம். இப்பொழுது பாண்டியன் வந்தால் தன்னையும் முத்தையும் அடைவானே என்பது அவளுடைய நினைப்பு.

—புகுவான்

நிரைவரவு பார்த்திருக்கும் தென்கொற்கைக் கோமான்
உரைவரவு பார்த்திருக்கும் நெஞ்சு

என்ற அடிகளை மீட்டும் மீட்டும் பாடினால் தலைவியின் ஏக்க பாவம் வெளிப்படுவது தெரியும். பாடும்போது வெளிப்படும் நமது இரக்க பாவம் அதனுடன் தழுவும். பாட்டை அனுபவிப்பதற்கும் ‘ஊழ்’ வேண்டும்!

(49)

வாடை வீடு துவ

இயற்கை வளம் செறிந்து விளங்குவது பாண்டியநாடு. தென் பாண்டி நாட்டில்—இன்றைய திருநெல்வேலி மாவட்டத்தில்—உள்ள மேற்கு மலைத்தொடர்தான் இதற்கு எடுத்துக்காட்டு. இதுவே பொதியமலைச் சாரல் என்பது. குற்றாலமும் பாவநாசமும் இந்த மலைச் சாரலில்தான் அமைந்துள்ளன. ஆடவரும் பெண்டிரும் கார்த்திகைத் திங்களில் இவ்விடங்கட்குச் சுற்றுலாச் சென்று மனைப்புற விருந்து (Picnic) உண்டு மகிழ்ச்சியாகக் காலங் கழிப்பர். அருவியருகிலும் சுனைகளினருகிலும் மரத்து நீழலில் சமையல் செய்வர். இத்தகைய காட்சிகளை இன்றும் நாம் காணலாம்.

x

x

x

மாறன் மதுரையிலிருந்து பரிவாரங்களுடன் பொழுதுபோக்காகப் பொதியமலைச் சாரலுக்கு வருகின்றான். அங்குமிங்கும் உலவி இயற்கைக் காட்சிகளைக் கண்டு களிக்கின்றான். அரசன் என்றால், ஆடம்பரங்களுக்குக் குறைவா? பாண்டியன் அமைத்த இடத்திற்குச் சற்று வடப்பக்கம் தள்ளி மற்றொரு குடும்பமும் வந்து தங்கி இருக்கின்றது. அந்த குடும்பத்தைச் சார்ந்த பருவமடைந்த நங்கை யொருத்தியும் வந்திருக்கின்றாள்.

அட்டில் தொழில் அழகாக நடைபெறுகின்றது. இயற்கைக் காட்சிகளையும் மலை வளத்தையும் கண்டு களிக்க உலாவி வந்த பொழுது பொறுக்கிவந்த சந்தனச் சுள்ளிகளையும் பட்டு முறிந்த சந்தனச் சிராய்களையும் விறகாகப் பயன்படுத்திச் சமையல் செய்கின்றனர். இதனால் முகாம் எங்கும் சந்தன நறுமணங் கமழ்கின்றது. நறுமணத்துடன் அட்ட உணவை உள்ளங் களிக்க, உணர்ச்சி பொங்க, உண்டு உலவுகின்றனர். அதைத் தவிர அவர்கட்கு வேறு என்ன வேலை இருக்கின்றது?

இங்ஙனம் உலவுங்கால் பருவ மங்கை பாண்டியனைக் காண நேரிடுகின்றது. உடனே அவள் அவன்மீது காதல் கொள்ளுகின்றாள். அழகும் திருவும் அறிவும் நிரம்பிய அம்மலைத் தலைவனாகிய பாண்டியனைக் கண்டால் யாருக்குத்தான் காதல் உண்டாகாது? பாண்டியனது தோற்றம் முதலியவற்றை அவளால் மறக்கமுடிய வில்லை. தன்னுடைய முகாமிற்குத் திரும்புகின்றாள். உணவினமீது நாட்டம் செல்லவில்லை; உறக்கமும் கொள்ள இயலவில்லை. வடக்கிருந்து வாதையும் வீசுகின்றது; காதலும் கொழுந்துவிட்டெடிகின்றது. உணர்ச்சி அவளது வசத்திலில்லாததால் வளையல்களும் நெகிழ்ந்து எங்கோ விழுந்து விடுகின்றன. என்ன செய்வாள், பாவம்? ஒரு மரத்தடியில் தனியாகச் சோர்ந்து உட்கார்ந்து கொண்டு ஏங்கிக் கிடக்கின்றாள்; மெய் மறந்திருக்கின்றாள்.

வாடைக் காற்றோ எலும்பையும் துளைக்கும்படியாக வீசுகின்றது. வாதையின் மோதுதலால் மனம் காதலுலகிலிருந்து இவ்வுலகிற்குத் திரும்புகின்றது. வடகாற்றும் இவளிடத்திலிருந்துதான் பாண்டியன் இருந்த இடத்திற்குப் போகின்றது. காதல் வெறியால் வாதையை நோக்கிப் பேசுகின்றாள் :

“ஓ! நீயா? குளிர்வாடாய், வருக. நீ தெற்கு நோக்கிச் செல்லுகின்றாய் அல்லவா? இந்தப் பொதியமலைத் தலைவன் அருகில்தான் முகாம் செய்திருக்கின்றான். அவனிடம் வைத்த காதலால்தான் என் வளையல்கள் எங்கோ நெகிழ்ந்து விழுந்தன என்று சொல்வாயாக. அவனிடம் குடையும் செங்கோலும் உள்ளன. குடை மக்களைப் பாதுகாப்பதற்கு அறிகுறி; செங்கோல் தீச்செயல்களைச் செய்வோரை ஒறுத்தலுக்கு அடையாளம். ‘உங்களுடைய வல்லமையை ஒன்றாடீடம் அல்லவா காட்டவேண்டும்? உவந்தாரிடம், அதுவும் ஒரு பெண்ணிடம் காட்டலாமா? இஃது உங்களுடைய குடையின் தண்மைக்கும் செங்கோலின் செம்மைக்கும் தகுமா?’ என்று உரைப்பாயாக” என்கின்றாள்.

நங்கையின் மன நிலையைக் கவிஞர் இந்தச் சொல்லோவியத்தில் தருகின்றார் :

மாறடுபோர் மன்னர் மதிக்குடையுங் செங்கோலுங்
கூறிடுவாய் நீயோ குளிர்வாடாய்—சோறடுவார்
ஆரத்தாற் றீமுட்டு மம்பொதியிற் கோமாற்கென்
வாரத்தாற் றேற்றேன் வளை.

இது கைக்கிளை; தலைவி வாடையைத் தூது விட்டதைக் கூறுவது.

விளக்கம்: மாறு அடுபோர் மன்னர் - பகைவரை வெல்லும்படியாகப் போர் புரியும் வீர மன்னர். 'பகையைக் கொல்லும் ஆண்மை, அன்பு கொண்ட ஆரணங்கின் வளையல்களைக் கவரலாமா' என்ற தொனியினை இச் சொற்றொடரில் காண்க. அடுதல் - அழித்தல், மதிக்குடையும் செங்கோலும் கூறிடுவாய் - திங்கள் போன்ற வெண்கொற்றக்குடையும் செங்கோலும் அவனிடமிருப்பதை நினைவுகூர்க. நீயோ குளிர் வாடாய் - குளிர்வாடாய், நீதானா யாரோ என்றல்லவா பார்த்தேன் என்றவாறு. தலைவியின் மனம் கனவுலகிலிருந்து நனவுலகிற்கு வந்து வாடையை உணர்ந்து பேசுவதை இத் தொடர் உணர்த்துகின்றது. சோறு அடுவார் - உணவு சமைக்கின்றவர். ஆரத்தால் தீ முட்டும் - சந்தனச் சுள்ளிகளாலும் சிராய்களாலும் அடுப்பு முட்டும். அம் பொதியில் கோமாற்கு - அழகிய பொதியமலைக்கு மன்னனான பாண்டியன் பொருட்டு. வாரம் - அன்பு. தோற்றேன் வளை - என் வளையல்களை இழக்க நேர்ந்தது, அவன் பறித்துக்கொண்டது காரணமாக. நான் அவன் மீது அன்பு வைத்திருக்க, அவன் என் வளையல்களை இங்ஙனம் கவரலாமா என்றவாறு.

நங்கையின் பகற்கனவில் (Day-dreaming) எழுந்தது இப் பாடல். நங்கையிடமிருந்து பாண்டியன் வளையல்களைப் பறித்துக் கொண்டுபோனதாக அவள் எண்ணுவது பகற் கனவிற்பாற் பட்டதாகும். பாடலைப் படிக்கும் நம்மையும் அஃது அந்தக் கற்பனை யுலகிற்குக்கொண்டு செல்லுகின்றது. இல்லையா? (50)

ஏந்தலை நாடிய ஏந்தியையின் நெஞ்சம்

ஒரு பெரிய அடர்ந்த காட்டில் வேடர்கள் மான் வேட்டையாடுகின்றனர். அந்தக் காட்டின் குறுக்கே ஓர் ஆழமான நீரோடை உள்ளது; அதில் வெள்ளம் கரை புரண்டோடுகின்றது. அந்த ஓடையைத் தாண்டிச் செல்வதற்கு ஒரே ஓர் இடத்தில் இருபுறமும் பாறைகள் நெருங்கியுள்ளன. அம்பு பாய்ந்த உடலுடன் பெண்மான் ஒன்று அந்த இடத்தில் கரையைத் தாண்டியோட நினைக்கின்றது. ஆனால் ஆட்கள் அடிக்கடி அந்த இடத்தில் தாண்டிப் போய்க் கொண்டும் வந்து கொண்டும் இருக்கின்றனர். இரத்தம் வடியும் நிலையுடன் நோவு தாங்கமுடியாமல் அப் பெண்மான் ஓடையின் கரையிலுள்ள ஒரு புதரில் மறைந்து நிற்கின்றது. இதை நினைவில் வைத்துக் கொண்டு மேலே பார்ப்போம்.

x

x

x

கூடலார் கோமான் குஞ்சரம் ஏறித் தெரு வழியாக உலா வருகின்றான். அதைக் காணும் காரிகை யொருத்தி காவலன்மீது காதல் கொள்ளுகின்றாள். மாரன் அவள்மீது மலரம்புகளை ஏவிய வண்ணமிருக்கின்றாள். சிறிது நேரத்தில் உலா வந்த பாண்டியன் தனது அரண்மனையை அடைந்து விடுகின்றான்.

ஆயினும், நங்கையின் நெஞ்சம் சும்மா இருக்கவில்லை. அதுவும் பாண்டியனைத் தொடர்ந்து அரண்மனையை நோக்கிச் செல்லுகின்றது. அரண்மனைவாயிலில் கூட்டம் அதிகமிருந்ததால் அதனைக் கடந்து உள்ளே செல்லமுடியாமல், ஓர் ஓரத்தில் நின்றுகொண்டு திண்டாடுகின்றது. அரண்மனைக்கு உள்ளே போகின்றவர்கள் போய்க்கொண்டிருக்கின்றனர்; உள்ளிருந்து வெளியே வருகின்றவர்களும் வந்து கொண்டிருக்கின்றனர். தன்னைப் பார்த்துச் சிலர் நகக்கூடும் என்று நாணிக் கதவின் பக்கத்தில் மறைந்து நிற்கின்றது அவளுடைய மனம். இவ்வாறு கற்பனைபுலகில் உலவுகின்ற தலைவியிடம் அவளுடைய

ஆருயிர்த்தோழி வருகின்றாள் ; “ என்ன மெய் மறந்த நிலையிலிருக்கின்றாயே ? ” என்று தலைவியை வினவுகின்றாள் தோழி.

தலைவி தனது நிலையை விளக்குவதுடன் “ கூடலார் கோமான் பின் தொடர்ந்து சென்ற என் உள்ளம் அம்புபட்ட பெண்மான் போல்லவா உரைந்து நிற்கின்றது ? ” என்கின்றாள்.

தலைவியின் நிலையைக் காட்டும் கவிஞரின் சொல்லோவியம் இது :

புகுவார்க் கிடங்கொடா போதுவார்க் கொல்கா
நகுவாரை நாணி மறையா—விசுகரையின்
ஏமான் பிணைபோல நின்றதே கூடலார்
கோமான் பின் சென்றவென் நெஞ்சு.

இது கைக்கிளை ; தலைவி தன் மனநிலையைத் தோழிக்கு உரைப்பது.

விளக்கம் : புகுவார்க்கு - அரண்மனையின் உள்ளே செல்லுகின்றவர்களுக்கு. இடங்கொடா - இடங்கொடுத்து. போதுவார்க்கு - அரண்மனையிலிருந்து வெளியே வருகின்றவர்கட்கு. ஒல்கா - ஒதுங்கி. நகுவாரை நாணி மறையா - தன்னைப் பார்த்தும் பரிகசிக்கும் இயல்பினரைக் கண்டு வெட்கிக் கதவின் அருகில் மறைந்து. கொடா, ஒல்கா, மறையா - இந்த மூன்றும் செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சங்கள். இவை பாட்டின் உணர்ச்சியை மிகுவிக்கின்றன. இசுகரை - தாண்டிச் செல்வதற்கேற்றவாறு தாழ்ந்திருக்கும் கரை. ஏமான் - அம்பு ஏவுண்டமான். ஏ - அம்பு. பிணை - பெண்மான். கூடலார் கோமான் - பாண்டியன். கூடல் - மதுரை, கோமான் - அரசன்.

‘ ஏமான் பிணைபோல நின்றதே...என் நெஞ்சு ’ என்ற பகுதியை உணர்ச்சியுடன் பாடுங்கால் தலைவியின் ஏக்க பாவம் புலனாவதை அறியலாம்.

(51)

வாடை தரும் தொல்லை

நாம் பிறந்தநாள்தொட்டு நம்மைக் கோள்களும் விண்மீன்களும் இயக்குகின்றன என்பது ஒளி நூல் (சோதிட நூல்) வல்லாரின் கொள்கை. நம்முடைய அன்றாடச் செயல்களும் பிறவும் அவற்றால் தான் நடைபெறுகின்றன என்பது அவர்களது துணிபு. நாம் தாய் வயிற்றிலிருந்து பிறக்கும்பொழுது எந்த நாள் - மீனின் ஒளி நமது உடலில் வந்து தாக்குகின்றதோ அந்த ஒளிதான் நம்மை வாழ்நாள் முழுதும் இயக்கிக்கொண்டு போகின்றது என்று அவர்கள் கூறுகின்றனர். மானிட இனம் தலைமுறைத் தலைமுறையாக இந்தக் கொள்கையில் நம்பிக்கை வைத்து வாழ்ந்து வருகின்றது.

நோய்வாய்ப்பட்டார்க்கு அவர்களது பிறந்த நாளில் நோய் மிகுதியாதலும் சிலசமயம் அவர்களைக் கொன்றே விடுதலும் இயல்பு; இஃது ஒளி நூலின் துணிபு. யாராவது ஒருவர் நோயுற்றுக் கிடக்கும் பொழுது அவரது பிறந்த நாள் வந்து இடையிட்டால் உற்றாரும் உறவினரும் மிகமிக அஞ்சுவதை இன்றும் காணலாம்.* 'ஐயோ, இந்த நாள் முழுவதும் எவ்வாறு கழியுமோ? நல்லபடியாகக் கழிய வேண்டும்!' என்று ஏக்கங்கொண்டு இறைவனை வாழ்த்துவர்; எல்லோரும் ஒரே மனத்துடன் வேண்டுவர். சிலர் தமது பிறந்தநாளன்று கோயில்களில் அபிடேகம், அருச்சனை முதலியவைகளை நடத்தி வருவதை இன்றும் நாம் காணலாம். இன்னும், மதியின் ஒளி உடலில் தாக்கினால் பிணி குறைவதையும், அதன் ஒளி குறையக் குறைய நோய் அதிகரிப்பதையும் அனுபவத்தில் காணலாம். அமாவாசையன்று நோய் அளவுகடந்து மிகும். இதனால் நோயுற்றவர்கள் வீட்டில்

* வங்கப் பிரதமர் பி. சி. ராய் என்பார் தமது எண்பத்தொன்றுவது பிறந்த நாளன்று (1-7-62) மறைந்தது ஈண்டு சிந்திக்கத்தக்கது.

இருந்தால் பெரியோர்கள் நிறைமதி, குறைமதி நாட்களைக் கவனிக்கும் வழக்கம் இன்றும் நடைமுறையில் இருந்து வருகின்றது.

x

x

x

‘யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வர். பட்டத்து யானை பலவிதமாக அணி செய்யப்பெற்று அதன் இருபுறங்களிலும் அழகான மணிகள் தொங்கவிடப்பெற்றுள்ளன. அந்த யானையின்மீது ஏறிப் பாண்டியன் உலா வருகின்றான். யானையின் மணியோசை கேட்டு நங்கை யொருத்தி வீட்டினுள் ளிருந்து ஓடோடியும் வந்து கதவருகில் நின்றுகொண்டு பாண்டியனை எட்டிப் பார்க்கின்றாள். மணியானையின்மீதுள்ள மாறனைக் காண்கின்றாள். மாறனது அழகு, அவன் யானையின்மீது வீற்றிருக்கும் சிறப்பு, யானையின் பெருமித நடை இவை யாவும் அவளது மனத்தில் பதிகின்றன; மாறன்மீது மால் கொள்ளுகின்றாள். காதல் வளர்கின்றது; எல்லையில்லாது வளர்கின்றது. என்ன செய்வாள் பாவம்?

அது கூதிர்காலம்; சதா வாடை வீசிக்கொண்டிருக்கும் காலம். மாலை நேரத்தில் வாடைக் காற்று சீறிச் சீறி வீசுகின்றது. எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றியதுபோல் அவளுடைய காதல் நோய் பின்னும் அதிகமாகின்றது. வாடைக் காற்று அவளைக் கொன்றுவிடும் போலிருக்கின்றது. பிணியாய்ப்பட்டாரைப் பிறந்த நாளன்று அப்பிணி அதிகமாக வருத்துவது போலவே, வாடை தன்னை மிகவும் வருத்துவதாகக் கருதுகின்றாள் அந்நங்கை; அதனைக் கண்டு மிகமிக அஞ்சுகின்றாள். அச்சமயம் அவளுடைய ஆருயிர்த் தோழி அவளிடம் வருகின்றாள்; தோழியிடம் அவள் தனது நிலையை எடுத்துரைக்கின்றாள்.

தலைவி தன் நிலையைத் தோழிக்கு எடுத்துரைப்பதுபோலக் கவிஞர் புனைந்த சொல்லோவியம் இது :

பிணிகிடந் தார்க்குப் பிறந்தநாட் போல
வணியிழை யஞ்ச வருமால்—மணியானை
மாறன் வழுதி மணவா மருண்மாலேச்
சீறியோர் வாடை சினந்து.

இது கைக்கிளை; தலைவி தோழிக்குச் சொல்லுவது.

விளக்கம் : பிணிகிடந்தார்க்கு - நோய்வாய்ப் பட்டவர்கட்கு, பிறந்த நாள் - பிறந்த நட்சத்திரம். அணி இழை - அழகிய அணிகலன்களை அணிந்துள்ள தோழி (அன்மொழித் தொகை). வருமால் - வரும்; ஆல், அசை. மணி யானை - மணிகள் கட்டப்பட்ட யானை. மாறன், வருதி - பாண்டியன். காதல் மயக்கத்தில் பாண்டியனது பெயரை இருமுறை அடுக்கியவாறு. மணவா - மணந்து கூடாத, மருள் மலை - மயக்கமான மலைக் காலம்.

இயல்பாக வீசும் வாடையைச் சினந்து வீசுவதாகவும், அது வந்து மோதுவதைச் சீறி மோதுவதாகவும் கருதும் மணிலை காதல் மயக்கத்தால் ஏற்படுவது. இது பாட்டின் உணர்ச்சியை மிகுவிக்கின்றது.

(52)

நானே பிறந்த நங்கை

மாறன் மாற்றருடன் போர் செய்யப் போயுள்ளான். நாட்டிலுள்ள மக்கள்யாவரும் போரின் முடிவைப்பற்றியே எண்ணிக்கொண்டிருக்கின்றனர்; வெற்றியுடன் திரும்பவேண்டுமென்று ஆண்டவனை வேண்டி நிற்கின்றனர். இந்நிலையில் பாண்டியன் பகைவரை வென்று வாகை சூடி ஊர் திரும்புகின்றான்; தன்னை மக்கள் கண்டு மகிழவேண்டும் என்று மாலையில் தெருவழியே உலா வருகின்றான்.

வழுதியின் வீரச்செயல்களைக் கேள்வியுற்றிருந்தாள் நங்கையொருத்தி. இப்பொழுது உலாவில் அவளை நேரில் காண்கின்றாள். அவளது பெருமிதத் தோற்றத்தில் ஈடுபடுகின்றாள். அவன்மீது மால் கொள்ளுகின்றாள். காதல் கடலாகப் பெருகுகின்றது. அவள் வாழும் இல்லத்தின் வழியாகப் பாண்டியன் அடிக்கடிக்குதிரையின் மீது செல்வது வழக்கம். அதனால் அவனைச் சந்திக்கவும், கண்டு பேசவும் நல்ல வாய்ப்பு இருந்தது. அவள் தோழிமாருடன் மகிழ்ச்சியாக இருக்கும்பொழுது பாண்டியன்மீது கொண்டுள்ள காதல் மயக்கத்தால் எப்படி எப்படி எல்லாமோ வானக்கோட்டைகளைக் கட்டிப் பேசுவாள். ஆனால், அவள் தனித்து இருக்கும்பொழுது பின் வருமாறு சிந்திக்கின்றாள்; நெஞ்சொடு பேசுகின்றாள் :

“பகைவர்களைப் போரில் வென்று திரும்பிய பாண்டியனைக் காணாதபொழுது அவனைப்பற்றி ஆயிரம் எண்ணங்கள் என் மனத்தில் முளைக்கின்றன. அவன் பெருமைகளைப் பாராட்டிப் பேசுகின்றேன். ‘உலா வருங்கால் என்னைப் பார்க்கக்கூடாதா? என்னோடு உரையாடக் கூடாதா? யானே முதலில் பேசட்டும் என்ற சோதனையா?’ என்று இப்படி ஆயிரம் சொல்ல நினைப்பேன். ஆனால், அவளை நேரில் காணுங்கால் அவனுடைய வைரமாலையைக் கேட்பதெங்கே? அவனுடைய மார்பினைத் தழுவுவ தெங்கே? நான் பிறந்தபோதே என்னுடன் பிறந்த இந்த நாணம் எங்கிருந்தோ வந்து அனைத்தையும் தடுத்துவிடுகின்றதே !” என்கின்றாள்.

நங்கையின் எண்ண அலைகளைக் காட்டும் கவிஞரின் சொல்லோவியம் இது :

மாணூர்க் கடந்த மறவெம்போர் மாறனைக்
காணுக்கா லாயிரமுந் சொல்லுவேன்—கண்டக்காற்
பூணுகந் தாவென்று புல்லப் பெறுவேளே
நானேடு டுடன்பிறந்த நான்.

இது கைக்கிளை ; தலைவி நெஞ்சொடு சொல்லுவது.

விளக்கம் : மாணூர் - பகைவர். கடந்த - நேர் நின்று பொருது வென்ற. மறம் - வீரம். வெம்போர் - கொடிய போர். மாறன் - பாண்டியன். காணுக்கால் ஆயிரமும் சொல்லுவேன் - அவன் இல்லாத பொழுது எதை எதையோ சொல்லுவேன். பூண் ஆகம் - வைர மாலை அணிந்த மார்பு. புல்லப் பெறுவேனா - தழுவப்பெறுவேனோ.

‘புல்லப் பெறுவேனோ?’ என்ற தொடரில் தலைவியின் ஏக்கம் தொனிக்கின்றது. ‘நானேடு உடன் பிறந்த நான்’ என்ற இறுதி அடி தலைவியின் இதயம் கரைந்தே போய்விட்டது என்ற பாவத்தை மிக அருமையாய்க் காட்டுகின்றது. பாட்டைப் பாடுங்கால் இவற்றிற்கு அழுத்தங் கொடுத்துப் பாடினால் அவை தெளிவாகப் புலனாகும்.

இரவு பரும் பாடு!

ஒரு நாள் மாலை யில் மாறன் தெருவழியே உலா வருகின்றான். அவனது மார்பில் வெண்சாந்து பூசியிருக்கின்றான் ; பன்னிறப் பூக் களாலான மாலை அவனது மார்பில் புரள்கின்றது. இக் கோலத்தில் உலா வரும் அவனை நங்கை யொருத்தி காண்கின்றாள் ; அவன்மீது மால் கொள்ளுகின்றாள். பாண்டியனும் சிறிது நேரத்தில் அத் தெருவைக் கடந்து சென்று விடுகின்றான்.

வேட்கையுடன் வீட்டிற்குள் சென்ற நங்கைக்கு அன்று இரவு சரியாக உறக்கம் வரவில்லை. அவளது கண் வழியாகப் பாண்டியன் உள்ளே புகுந்து அவளது உள்ளத்தில் தங்கியிருக்கும்பொழுது அவளுக்கு எங்ஙனம் உறக்கம் வரும்? நெடுநேரம் உறங்காதிருந்து பலவாறு எண்ணுகின்றாள். பிறகு தன் நெஞ்சினிடம் இவ்வாறு சொல்லிக்கொள்ளுகின்றாள் :

“ நெஞ்சமே, இன்று தென்னவன் ஆகத்தை அணைய முடியா திருப்போர் பலர் ; அணையவரும் சிலர். அணையமுடியா திருப் போருள் யானும் ஒருத்தி, அணையும் பேறு பெற்றவர்கள் யாவரும், ‘இரவே, நில் ; போய்விடாதே, நீ போய்விட்டால் அவனும் போய் விடுவான்!’ என்பர். அணையும் வாய்ப்புப் பெறாதவர்கள், ‘இரவே, நீ போ ; விரைவில் விடியட்டும்!’ என்பர். இப்படிப் புல்லினவர் மகிழவும், புல்லாதார் வருந்தவும் அவனது மார்பு உள்ளது. ஒரே மார்பு சிலருக்கு இன்பம் ஊட்டுவதாகவும் சிலருக்குத் துன்பம் விளைவிப்ப தாகவும் உள்ளதே. ஒரு பொருள் இரண்டு செயல்கட்குக் காரண மாக உள்ளது ! சிலர் இரவினை இழுத்துப் பிடிக்கின்றனர் ; சிலர் அதனை விரட்டியடிக்கின்றனர். இன்று ‘இரவுபடும் பாடு’ சொல்லி முடியாது ” என்கின்றாள்.

நங்கையின் எண்ணங்களுக்குக் கவிஞர் கொடுத்த சொல் வடிவம் இது :

புல்லாதார் வல்லே புலர்கென்பர் புல்லினார்
நில்லா யிரவே நெடிதென்பர்—நல்ல
விராமலர்த் தார்மாறன் வெண்சாந் தகல
மிராவளிப் பட்ட திது.

இது கைக்கிளை; தலைவி நெஞ்சொடு கிளப்பது.

விளக்கம்: புல்லாதார் - மாறனது மார்பை (அகலம்) அணையாதவர்கள். வல்லே புலர்க என்பர் - விரைவாக விடிந்து விடு என்பார்கள் (இரவைப் பார்த்து). புல்லினார் - அணைந்தவர்கள். நில்லாய் இரவே நெடிது என்பர் - இரவே, நீ நீண்ட நேரம் தங்குவாயாக என்பார்கள். விராமலர் - விரவிய மலர்; பல மலர்களும் கலந்த மாலையை மாறன் அணிந்துள்ளான் என்ற வாறு தார் - மாலை. வெண்சாந்து - வெண்மையான சந்தனம். அகலம் - மார்பு. இரா அளிப்பட்டது - இரவில் அருளுதலைப் பொருந்திய நிலை இது; இரவில் இரங்குதலைப் பொருந்திய நிலை இது. 'அளிப்பட்டது' என்பதைச் சிலேடையாகப் பொருள் கொண்டு இரவின் பரிதாப நிலையைக் காண்க.

ஏக்க பாவம் நிறைந்த இப் பாடல் கவிதையனுபவத்தின் கொடு முடியை உணரச்செய்கின்றது. பாடலைப்பாடி அனுபவித்தால் இது நமக்குத் தட்டுப்படும். (54)

மகனிர் கண்களிலும் முத்துக்கள்

முத்தமிழை வளர்த்த பாண்டிய நாடு முத்துக்கும் பெயர் போனது. கொற்கை முத்து உலகப் புகழ் பெற்றது. கொற்கையில் எடுக்கப்பெற்ற முத்துக்களை அக்காலத்தில் அனைவரும் பாராட்டினர்; அந்த முத்துக்கள் அவ்வளவு வளமாக இருந்தன. பாண்டிய நாட்டு முத்துக்கள் யாவும் கொற்கையில் தான் குவிந்து கிடந்தன. வணிகர்கள் அங்குத்தான் அவற்றைக் குவியல் குவியலாகத் திரட்டி வைத்திருந்தனர். உரோமாபுரி, சீனா, காசீரம், வாரணாசி முதலிய இடங்கட்குக் கொற்கையிலிருந்துதான் முத்துக்கள் அனுப்பப்பெற்றன. கொற்கை தான் முத்து, முத்துதான் கொற்கை என்ற அளவுக்கு இரண்டும் புகழ் பெற்றிருந்தன.

x

x

x

தென்னவன் உலா வருகின்றான். ஒன்றரை வென்ற குருதிக் கறை படிந்த வேல் ஒன்று அவன் கையிலிருக்கின்றது. மார்பிலும் குளிர்ந்த சந்தனத்தைப் பூசியுள்ளான். இந்தக் கோலத்தில் அவனைக் கண்ட மங்கை யொருத்தி அவன்மீது ஆராக் காதல் கொள்ளுகின்றாள். வீட்டில் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு அவனை நினைந்து நின்று உருகுகின்றாள்; கண்ணீர் வடித்த வண்ணமாக இருக்கின்றாள். இந்நிலையை அவளுடைய ஆருயிர்த் தோழி காண்கின்றாள். ஒருபக்கம் வருந்துகின்றாள்; மற்றொரு பக்கம் வியக்கின்றாள். இவனைப்போல் எத்தனைபேர் இந்நிலையில் உள்ளார்களோ என்று சிந்திக்கின்றாள். உடனே தனது நெஞ்சுடன் இவ்வாறு கூறிக் கொள்ளுகின்றாள் :

“ சிப்பிகள் ஈன்ற ஒளி முத்துக்கள் பாண்டியனுடைய கொற்கையில் மட்டிலுந்தான் இருக்கும் என்று இதுகாறும் கருதிக்கொண்டிருந்தோம். அந்தக் கருத்தை இனி மாற்றிக்கொள்ளவேண்டியது

தான். அவனது மார்பைத் தழுவக் கருதிய மகளிரின் கண்களிலும் முத்துக்கள் உண்டாகத் தொடங்கிவிட்டன—கண்ணீராக !” என் கின்றாள்.

நங்கையின் மனநிலையைத் தோழியின் கூற்றாகக் கவிஞர் புனைந்த சொல்லோவியம் இது :

இப்பியின் றிட்ட வெறிகதிர் நித்திலங்
கொற்கையே யல்ல படுவது—கொற்கைக்
குருதிவேன் மாறன் குளிர்சாந் தகலங்
கருதியார் கண்ணும் படும்.

இது கைக்கிழை ; தோழி தன் நெஞ்சொடு நவில்வது.

விளக்கம் : இப்பி - முத்துச்சிப்பி. எறிகதிர் நித்திலம் - நிலவுபோன்று ஒளி வீசும் முத்துக்கள். கொற்கையே அல்ல படுவது - கொற்கையில் மட்டிலும் உள்ளன என்று கருதுதல் கூடாது. கொற்கைக் குருதிவேல் மாறன் - கொற்கை நகருக்குத் தலைவனான இரத்தம் தோய்ந்த வேல் ஏந்திய பாண்டியன். குளிர்சாந்து அகலம் - குளிர்ந்த சந்தனம் பூசிய மார்பு. கருதியார் - தழுவ வேண்டும் என்று நினைக்கும் மகளிர். கண்ணும் படும் - கண்ணிலும் காணலாம்.

கண்ணினின்று வடியும் நீர்த்துளிகளை முத்துக்கள் என்று கூறுவதில் ஒரு சோக பாவம் நிழலிடுகின்றது. இந்தச் சோகத்தில் நகைச் சுவையின் சாயலும் கலந்து மிளர்கின்றது. பாட்டைத் திரும்பத் திரும்பப் பாடினால் இது வெளிப்படுவதைக் காணலாம். (55)

வீணகக் கழிந்த இரவு!

பெண்ணெருத்தி பாண்டியன்மீது காதல் கொள்ளுகின்றாள். காதல் முற்றி எப்பொழுதும் அவள் அவன் நினைவாகவே இருக்கின்றாள். அவளது கனவிலும் பாண்டியன் வருகின்றான்! கனவில் கண்ட நிகழ்ச்சிகளைத் தன் தோழியிடம் கூறுகின்றாள்.

“நேற்று இரவு மாறன் கூடும் நோக்கத்துடன் என்னை நெருங்கினான். யான் அவனிடம் பிணங்கினேன்; இவ்வளவு நாட்களாக என்னைத் தவிக்கவிட்டானே என்றுதான் அவ்வாறு செய்தேன். அவன் எத்தனையோ காரணங்களைக் கூறி என்னைத் தெளிவிக்க முயன்றான். யான் தெளியாமல் ஊடல் நிலையிலேயே இருந்தேன்; இறுதியில் என் மனம் இளகியது; இணங்கும் நோக்கத்துடன் அவன் அருகில் சென்றேன். இப்பொழுது அவன் ஊடத் தொடங்கி விட்டான். யான் எவ்வளவோ சமாதானம் சொல்லிப் பார்த்தேன். அவனும் தெளியாமலேயே பிணங்கி இருந்தான். எனக்கும் கோபம் வந்து விட்டது.”

‘யான்ஊடத் தான் உணர்த்த யான் உணரா விட்டதற்பின்
தான்ஊட யான் உணர்த்தத் தான் உணரான்!’

என்று தனக்கும் பாண்டியனுக்கும் நேர்ந்த சிறு பிணக்குகளைக் கூறியவள் அதனால் ஏற்பட்ட பேரிழப்பினையும் புலப்படுத்துகின்றாள்.

“இந்தச் சச்சரவுகளினாலேயே இரவு முழுதும் கழிந்தது! அவனது மார்பினை அடைந்த மலர்மாலையில் தேன் ஊறுகின்றது; அவனைத் தழுவிய காரணத்தால் அஃது இன்பத்தைப் பெருக்கிக் கொள்ளுகின்றது. அந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. தென் மலையில் பிறந்த சந்தனம் அவனது மார்பில் தோய்ந்திருக்கின்றது. அஃது எனக்குக் கிடைக்கவில்லையே!”

—‘தேனூறு

கொய்தார் வழுதி குளிர்சாந் தணியகலம்
எய்தாது இராக்கழிந்த வாறு.

என்று ஏங்கி இரங்குகின்றாள்.

நங்கை தனது அனுபவத்தைத் தோழியிடம் கூறும் பாணியில் கவிஞர் புனைந்த சொல்லோவியம் இது:

யானூடத் தானுணர்த்த யானுணரா விட்டதற்பின்
 றுனூட யானுணர்த்தத் தானுணரான்—தேனூறு
 கொய்தார் வழுதி குளிர்சாந் தணியகல்
 மெய்தா நிராக்கழிந்த வாறு.

இது ஸகக்கிளை; தலைவி தோழியிடம் கூறுவது.

விளக்கம்: ஊட - பிணங்க. உணர்த்த - சமாதானம் பண்ண. யான் உணராவிட்டதற்பின் - நான் தெளியாமல் உதறித் தள்ளியபிறகு. தேன்ஊறு கொய்தார்-தேன் ஊறும் பொழுதே மலர்களைக் கொய்து தொடுக்கப்பெற்ற மாலை, வழுதி - பாண்டியன். சாந்து - சந்தனம். அகலம் - மார்பு. எய்தாது - அடையாமல். இராக்கழிந்த ஆறு - இரவு முழுதும் வீணாகப்போன விதம் இது.

'எய்தாது இராக் கழிந்தவாறு' என்ற இறுதியடியில் நங்கையின் ஏக்கம் பொங்கி வழிகின்றது. அந்த அடியைத் திரும்பத் திரும்ப உணர்ச்சியுடன் படித்தால் இந்த ஏக்க பாவம் தட்டுப்படும். (56)

சேரன்மீதுள்ள

பாடல்கள்

எங்கும் மங்கல ஒலி

கீள்ளி என்பான் சோழவேந்தர்களுள் ஒருவன். அவனது நாட்டில் மாரி பொய்ப்பினும் தான் பொய்யா காவிரி நதி பெருக் கெடுத்து ஓடுவதால் நெல் விளைச்சலுக்குக் குறைவில்லை. 'சோழ நாடு சோறுடைத்து' என்ற பழமொழியும் இதனாலன்றே எழுந்தது? தைமாதத்தில் அந் நாட்டில் மக்களிடையே ஒரு தனியான மகிழ்ச்சிப் பெருக்கினைக் காணலாம். அம்மாதத்தில்தான் அறுவடைக் காலம் தொடங்குகின்றது.

சோழ நாட்டில் அறுவடைக்காலத்தில் எம்மருங்கும் நெல்ல டிக்கும் களங்களைக் காணலாம்; வைக்கோற் போர்களைப் பார்க்கலாம். வண்டிகள் வரிசை வரிசையாகச் செல்லும் காட்சியைக் கண்ணுற லாம். வேலையாட்களின் ஆரவாரத்தை எத்திசையிலும் கேட்கலாம். அந்நாட்டில் களத்தில் நெல்லையடித்துக் களஞ்சியமாகக் குவித்து அதனைக் காப்பான் வேண்டிக் களத்திலேயே படுத்துறங்கும் பலர் அதி காலையில் விழித்துக்கொண்டு வைக்கோற் போர்மீது ஏறிநின்று 'நாவ லோடி' என்று வேலை செய்வோரைக் கூவி யழைப்பர். இங்ஙனம் ஆயிரக்கணக்கான வைக்கோற் போர்களின்மீது ஏறிக் கூவும் ஆர வாரம், மன்னரின் வீரர்கள் தும்பை மலர்களைச் சூடிக்கொண்டு மாற்றா ரைக்கொல்லும் யானைகளின்மீது ஏறிக்கொண்டு தத்தம் பகுதிகளைச் சார்ந்த வீரர்களைத் திரண்டுவருமாறு 'நாவலோடி' என்று அழைக்கும் ஆரவாரத்தை ஒத்திருக்கின்றது. இரண்டற்கும் ஒரே சொல் வழங்கு மாயினும், ஒன்று நெற்களத்திற்கு வருமாறு உழவர்களைக் கூவி யழைப்பது; மற்றொன்று போர்க்களத்திற்கு வருமாறு வீரர்களைக் கூவி விளிப்பது.

சோழநாட்டின் வளத்தைத் தன்னொடு எதிர்ப்பட்ட வேற்று நாட்டார் சிலருக்கு எடுத்துரைப்பதுபோல் கவிஞர் தன் சொல்லோ வியத்தை அமைத்துள்ளார். இதோ அச்சொல்லோவியம்:

காவ லுழுவர் களத்தகத்துப் போரேறி
நாவலோலு வென்றழைக்கு நாளோதை—காவலன்றன்
கொல்யாணை மேலிருந்து கூற்றிசைத்தாற் போலுமே
நல்யாணைக் கோக்கிள்ளி நாடு.

இது கோக்கிள்ளியின் நாட்டுவளங் கூறுவது.

விளக்கம் : காவல் உழுவர் - நெற்களத்தில் களஞ்சியத்திற்குக் காவல் இருக்கும் உழவர்கள். களம் - நெல்லடிக்கும் இடம். போர் - இங்கு வைக்கோற் போரைக் குறிக்கின்றது. நாவலோலு - ஏர்க்களத்திலும் போர்க்களத்திலும் தத்தம் பகுதியினரைக் கூவி அழைக்கும் குறியீட்டுச் சொல். நாளோதை - நாள் செய்வதற்கான மங்கல வாழ்த்தொலி; காலைப்பொழுதில் இசைக்கப்படுவது. காவலன் தன் - அரசனது(சோழனது), கொல் யாணை - போருக்குரிய கொம்பன். கூற்று இசைத்தாற்போலும் - தம் பகுதியினரை அழைத்தாற்போலும். நல்யாணைக் கோக்கிள்ளி நாடு - யாணைப்படகளை அதிகமாக உடைய கிள்ளியின் நாடு.

ஏர்க்களங் காப்போர் நெற்போரின்மீது ஏறிக்கொண்டு கூவியழைத்தல் போர்க்களங்காப்போர் களிற்றின் மீதிருந்து கொண்டு விளிப்பதை ஒக்கும் என்பது கவிஞரின் குறிப்பு. நாட்டு வளத்தைக் கூறும் பாடலில் வீரமும் தொனிக்கின்றது. (1)

எழில் கொழிக்கும் உறந்தை

முலரைக் கொண்டு மகளிர் தம்மை ஒப்பனைசெய்து கொள்வது தமிழகத்தின் தனிப்பட்ட நாகரிகம். வடபுலத்தில் இந்த நாகரிகத்தைக் காண்பது அரிது. முல்லை அரும்புகளைத் தொடுத்தோ, கனகாம்பர மலர்களைக் கட்டியோ கருங்குழலினமீது சூடுவது ஒரு தனிப்பட்ட அழகு என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. பன்னிறப் பூக்களால் தொடுக்கப்பெற்ற கதம்பமாலையும் கார் வண்ணக் குழலுக்குப் பொலிவுதருவதைக் காணலாம்.

சோழ நாட்டின் தலைநகராகிய உறந்தை மலர் வகைகட்குப் பெயர்போனது. மாலைப்பொழுதில் மாநகரின் தெருக்களின் வழியாகப் போனால் பல இடங்களில் பூ விற்போர் பன்னிறப் பூக்களைத் தொடுத்து மாலையாக விற்பதைக் காணலாம். அங்காடிக் கடைகள், சோலை ஓரங்கள், தெருவின் இருபுறங்கள்—எம்மருங்கும் பூக்கள் மயம்! மலர்கள் வாடியோ துவண்டோ காணப்பெறின் மலர் விற்போரே அவற்றைத் தெருவில் தூக்கி எறிந்து விடுவர். அதி காலையில் எழுந்து மக்கள் நடமாடுவதற்கு முன்பு தெருக்களை உற்று நோக்கினால் முதல் நாள் மாலையில் கிள்ளிக் களைந்தெறிந்த பூக்கள் வீதியில் பரவிக் கிடந்து பன்னிறமுள்ள வான வில்லைப்போல் இலங்குவதைக் காணலாம்.

கழித்துக் தள்ளின பூக்களின் அளவு இவ்வாறு மிகுதியாகக் காணப்பெறுகின்றது என்றால், விற்பனைக்கு வந்த பூக்களின் அளவு எவ்வளவு இருக்கும்? அவற்றை அணிந்த மகளிர் எத்தனை பேர்? அம்மலர்களை விளைவித்த மலர்ப்பொழில்கள் எத்தனை இருக்குமோ? என்றெல்லாம் சிந்திக்கத் தோன்றுகின்றதல்லவா? இதனால் நகரின் சிறப்பு, மக்கட்டொகுதி, செல்வ வளன், பூம்பொழில்களின் பெருக்கம், நாகரிகப்பண்பு முதலிய அனைத்தும் புலனாகின்றன.

பூக்களை அளவுகோலாகக் கொண்டே உறையூரின் வளத்தைக் காட்டும் கவிஞரின் சொல்லோவியம் இது :

மாலை விலைபகர்வார் கிள்ளிக் களைந்தபூச்
சால மிசுவதோர் தன்மைத்தாய்க்—காலையே
விற்பயில் வானகம் போலுமே வெல்வளவன்
பொற்பா ருறந்தை யகம்.

இஃது உறந்தையின் வளத்தை உவந்து ஒதுவது.

விளக்கம் : மாலை - முதல் நாள் மாலை நேரத்தில். விலை பகர்வார் - பூ விலை கூறுவோர், கிள்ளிக்களைந்த பூ - தொடுக்கும் பொழுது (வடுவுற்றும் சுருண்டும் வேறு குறையுடனும் இருத்தலால் கிள்ளியால்) களைந்தெறியப்பட்ட பூக்கள், சால - மிகுதியாக, காலையே - மறுநாள் அதிகாலையில். வில் பயில் வானகம்போலுமே - இந்திர வில்லிட்ட வானம்போல் காட்சியளிக்கும். வெல்வளவன் - வெற்றியையுடைய சோழன், வளவன் - சோழன். பொற்பு ஆர் உறந்தை - அழகு நிறைந்த உறையூர்.

உறந்தையின் செல்வ மிகுதியையும் பிற சிறப்புக்களையும் காட்டும் ஓர் அரிய பாடல். இங்ஙனம் செல்வத்தின் உயர்ச்சியைக் காட்டுவது 'உதாத்த அணி'யின்பாற் படும். இதனை 'வீறுகோளணி' என்றும் வழங்குவர். (5)

இன்றும் நிலை சரியாக இல்லை!

சோழப் பேரரசு பல சிற்றரசுகளைக்கொண்டது. எத்தனையோ குறு நில மன்னர்கள் சோழனுக்குத் திறை செலுத்திக்கொண்டு அவனது கொடியின்கீழ் அமைதியாக வாழ்ந்தனர்; ஆணைக்குக் கட்டுப்பட்டிருந்தனர். திறை செலுத்தவேண்டியவர்கள் குறிப்பிட்ட நாளுக்குள் திறையினைச் செலுத்திவிடவேண்டும். அங்ஙனம் செலுத்தத் தவறினால், அவர்கட்குப் பெருந்தண்டனை கிடைக்கும். சில சமயம் தம் நாட்டினையே இழக்கவும் நேரிடலாம்.

ஒரு சமயம் சோழனது அரண்மனை வாயிலில் பெருங்கூட்டம் காணப்படுகின்றது. ஏராளமான சிற்றரசர்கள் தத்தம் திறைப்பொருள்களுடன் அங்குக் காத்துக் கிடக்கின்றனர். அன்றைய முதல் நாளும் இம்மாதிரியாகப் பலர் கப்பம் செலுத்தினர்; அன்று மாலைவரை செலுத்தியவண்ண மிருந்தனர். அவசர அவசரமாகச் சிற்றரசர்கள் அவனது திருவடியைத் தலை தாழ்த்தி வணங்கிச் சென்றபொழுது அவர்களது பொன்முடிகள் உராய்ந்ததால் சோழனது காலில் புண் ஏற்பட்டு விடுகின்றது. அந்தப் புண் மறு நாள் குணமடையவில்லை. அதன் காரணமாகத்தான் கோட்டைவாயில் திறக்கப்பெறாமலிருக்கின்றது. வாயிற்காவலன் ஒருவன் வந்து அவர்களிடம் இவ்வாறு கூறுகின்றான் :

“வேந்தர்களே, இன்று எம்மன்னர் திறை வாங்கும் நிலையில் இல்லை. நேற்றுச் செலுத்தியவர்கள் முடிதாழ்த்தி வணங்கிய பொழுது அவர்தம் முடிகள் உராய்ந்ததால் எம் மன்னரின் திருவடியில் ஏற்பட்ட புண் இன்னும் மாறவில்லை. சற்றுப் பொறுத்திருந்து கொடுங்கள்; அவசரப்படாதீர்கள்!” என்கின்றான்.

இந்தக் காட்சியைக் காணும் கவிஞர் அதனை அழகிய சொற்படத்தால் உருவாக்கித் தருகின்றார். அவரது சொல்லோவியம் இது:

நின்றிமின் மன்னர் நெருகற் றிறைகொணர்ந்து
முன்றந்த மன்னர் முடிதாக்க—வின்றுத்
திருந்தடி புண்ணகிச் செவ்வி யிலனே
பெருந்தண் னுறந்தையார் கோ.

நிறை செலுத்த மொய்த்து நிற்கும் மன்னரை நோக்கி, 'இன்று செவ்வி இல்லை' என வாயிற்காவலன் உரைப்பது.

விளக்கம்: நின்று ஈமின் - சிறிது பொறுததுத் திறை தாருங்கள். மன்னர் - மன்னர்களே. நெருகல் - நேற்று. திறைகொணர்ந்து முன் தந்த - கப்பத்தைக்கொண்டுவந்து முதலில் கொடுத்த. மன்னர் முடி தாக்க - (அந்த) மன்னர்களின் பொன்முடிகள் தாக்கினதால். திருந்து அடி புண்கி - அழகிய கால் புண்பட்டு. திருந்து அடி - என்பதற்கு நல்லியல்பான பூங்குறி, வளைக்குறி முதலியன உள்ள அடிகள் என்றும் பொருள் கொள்ளலாம். இன்றும் செவ்வி இலனே - நேற்றுப் பின்பு வந்தவர்கட்குச் செவ்வியிலாகி யிருந்தான்; அதுவே யன்றி இன்றும் செவ்வி யிலாகியுள்ளான். இன்றும் - என்பதிலுள்ள உம்மை இறந்தது தழுவியது. பெருந்தண் உறந்தையார் கோ - விலாசமான நீர்வளங்கொண்ட உறையூரில் வாழ்வருக்கு அரசனாகிய சோழன். 'பெருந்தண்' என்பதற்குத் 'தண்ணளியுடைய' என்றும் பொருள் கொள்ளலாம்.

'உறந்தைக் காவலன் தண்ணளியுடையவன் தான்; உங்களைக் காக்க வைக்க விரும்பான். ஆனால், திருந்தடி புண்கிச் செவ்வியில்லாதவனாக இருக்கின்றனே! என்ன செய்வது?' என்கின்றான்.

'திருந்தடி புண்ணகிச் செவ்வி இலனே
பெருந்தண் உறந்தையார் கோ'

என்ற அடிகளைத் திரும்பத் திரும்பப் பாடும்பொழுது, 'இலனே' என்பதில் தன் மன்னன் காலில் புண்பட்டதைப் பொருமல் வருந்தும் வாயிற்காவ லனின் மனநிலை புலனாகின்றது.

வசைபோன்ற புகழுரை கொண்ட பாடல் இது. 'வளமான உறந்தைக்கு அதிபதிதான். ஆயினும், என்? காயம் காயந்தானே' என்பது குறிப்பு. புகழுரை தொனிக்கும் இக்குறிப்பு 'பெருந்தண் உறந்தையார் கோ' என்ற ஈற்றடியில் அடங்கிக் கிடக்கின்றது. (3)

யானையின் போர்த்திறன்

புண்டைக் காலத்தில் அரசர்கள் தாம் வசிக்கும் நகரைச் சுற்றிக் கனத்த மதிலை எழுப்பிக் கோட்டைகளை அமைத்து வந்தனர். பகைவர்கள் மதிலைக் கடந்து எளிதில் உள்ளே புகமுடியாது. மதிற் சுவர் பகைவர்களின் ஏணிக்கும் எட்டாது; ஆகவே ஏணியைக் கொண்டு ஏறிமதிலைக் கடத்தல் இயலாது. மிக அகன்ற அடிப்பரப்பையுடையதால், பகைவர்கள் குடைந்தும் உள்ளே புக முடியாது. கல்லிட்மிகைகளாற் கட்டப்பெற்றமையால் அதனை எளிதில் குத்திக் குடையவும் இயலாது. இத்தகைய கோட்டைக்கு ஒரே ஒரு வாயில் உண்டு. அந்த வாயிலை உட்புறமாக ஒரு பெரிய மரக் கதவாலும், வெளிப்புறமாக ஈட்டிகளால் அமைந்த மற்றொரு இரும்புக் கதவாலும் அடைத்து வைப்பர். இதனால் கோட்டைக்குள்ளிருப்பவர்க்கு நல்ல பாதுகாப்பு.

இத்தகைய பாதுகாப்பான கோட்டைக்குள் கிள்ளி என்ற சோழனின் பகையரசன் ஒருவன் வதிகின்றான், ஒருசமயம் கிள்ளிக்கும் இந்த அரசனுக்கும் போர் தொடங்குகின்றது. கிள்ளியினுடைய படைகள் கோட்டையை வளைத்துக் கொள்ளுகின்றன. அவனது போர் யானை ஒன்று சீற்றங்கொண்டு வேகமாகப் பாய்ந்து ஈட்டியாலான கதவுகளை ஒடுக்கி அதனை நிலைகுலையச் செய்து விடுகின்றது. பகைவர்களின் ஆற்றலை யானை சிறிதும் பொருட்படுத்தவில்லை. அது வேகமாகப் பாய்ந்து மதிற்கதவைக் குத்தித் தூக்கிவிடுகின்றது. கதவு யானையின் கொம்புகளில் சிக்கிக்கொள்ளுகின்றது. கதவினை உதறி எறியப் பார்க்கின்றது யானை; கதவு கழுவவில்லை. இதனால் யானைக்கும் புதிய தோர் ஆங்காரம் பிறந்து மாட்டிய கதவுடன் தும்பிக்கையை மேலே நீட்டிக் கொண்டு வேகமாக ஒடுகின்றது; அங்குணம் ஓடி சேனையின் நடுப்பகுதிக்கு வந்து விடுகின்றது. அதன் தோற்றம் குளிர்ந்த கடல் நடுவில் தோன்றும் பாய் கட்டிய மரக்கலத்தைப் போன்று காணப்படுகின்றது. யானை மரக்கலத்தைப் போன்றும், அதன் உயர்த்திய கை கூம்பு போன்றும், எயிற்கதவு பாய்மரம் போன்றும் தோற்ற மளிக்கின்றன.

இந்நிகழ்ச்சியைக் கிள்ளியின் வீரன் ஒருவன் அக் காட்சியைக் காணாத மற்றொரு வீரனுக்குக் கூறும் முறையில் கவிஞர் தீட்டிய சொல்லோவியம் இது :

அயிற்சுவம் பாய்ந்துழக்கி யாற்றல்சான் மன்னர்
எயிற்குவம் கோத்தெடுத்த கோட்டாற்—பனிக்கடலுட்
பாய்தோய்ந்த நாவாய்போற் றேன்றுமே யெங்கோமான்
காய்சினவேற் கிள்ளி கன்று.*

இது யானைமறம் இயம்புவது.

விளக்கம் : அயில் சுவம் - ஈட்டிகளால் செய்த கதவு, பாய்ந்து உழக்கி - பாய்ந்து அதனை நிலைகுலையச் செய்தது. ஆற்றல் சால் மன்னர் - போரில் வல்ல பகையரசர்கள், எயில் கதவம் - மதிலொடு ஒட்டிய கோட்டைவாயிற் கதவை. கோத்தெடுத்த கோட்டால் - கொம்புகளால் தூக்கியுள்ள காரணமாக, பனிக்கடல் - குளிர்ந்த கடல். பாய் தோய்ந்த நாவாய்போல் - பாய் கட்டிய மரக்கலம்போல், எம் கோமான் - எங்கள் அரசன், காய்சினவேல் கிள்ளி - ஒளிவீசும் வேலேந்திய சோழன். கன்று - ஆண்யானை.

‘யானை, சேனைக்கடலின் நடுவில் பாய் கட்டிய மரக்கலம்போல் விளங்கிற்று’ என்று கூறி யானையின் போர்த்திறத்தை அழகான பாவத்தில் காட்டுகின்றது பாடல். இந்தப் பாடலைத் திரும்பத் திரும்பப் பாடினால் கவிஞர் அனுபவித்ததை நாமும் அனுபவிக்கலாம். (4)

* இது, தொல்காப்பியப் பொருளதிகாரப் புறத்தினையியல் 31-ஆம் நூற்பாவின் எச்சினூக்கினியர் உரையிலும், செய்யுளியல் 74-ஆம் நூற்பாவின் பேராசிரியர் உரையிலும் மேற்கோளாக எடுத்தாளப்பெற்றுள்ளது.

(பா - வே.) 3-4. ஆழித்தேர் சூத்தி; 9. பாய் செய்தி; 11. றேன்றுற்றே; 14. கோதை.

யானையின் பெருமீதம்

சோழனின் செங்கோலாட்சி செவ்வனே நடைபெறுகின்றது. அவனது தோள்கள் கல் மலையையொத்துப் பருத்துத் திண்மை யானவை. அவனது களிற்றியானை நிரைகளும் மதமும் கதமும் சிறந்து நிற்கின்றன. இந்நிலையில் யாதோ ஒரு காரணத்தால் பகையரசர் களுடன் போர் நிகழ்கின்றது.

கிள்ளியின் யானைப் படைகளும் மாற்றார் நாட்டை நோக்கிப் புறப்படுகின்றன. அவனது யானைகள் பகைவரின் கொடி கட்டிய மதிலைத் தம் கொம்புகளால் இடித்துத் தொலைக்கின்றன. இச் செயலில் ஒரு யானையின் கொம்புகள் ஓடிந்து போகின்றன. இதனாலும் அந்த யானைக்குச் சீற்றம் தணியவில்லை. அது மதிலை அழித்ததுடன் நிலலாது கோட்டையினுள்ளும் புகுந்து பகை மன்னர்களின் மீது பாய்ந்து அவர்களைத் தளளி அவர்தம் முடிகளை இடறிக்கொண்டே செல்லுகின்றது. இதனால் அதனுடைய கால் நகங்களும் தேய்ந்துபோகின்றன.

சோழனின் படைகள் வாகை சூடி ஊர் திரும்புகின்றன. ஊரில் போர் வீரர்களின் மனைவியர் வழிமேல் விழி வைத்துத் தத்தக் கணவன் மாரின் வருகையை எதிர் நோக்கிக் காத்திருக்கின்றனர்; அவர்களது கவலையும் கலைந்து மறைகின்றது. அரசனும் அந்தப்புரத்திற்குச் சென்று தன் தேவிமாரின் கவலையைப் போக்குகின்றான். போரில் பெரும் பங்குகொண்டு கொம்புகள் முறிந்து கால் நகங்கள் தேய்ந்த யானை மட்டிலும் கூடத்தின் வெளிப்புறத்தில் நிற்கின்றது. இதனைக் கவிஞர் காண்கின்றார். இவ்வாறு சிந்திக்கின்றார் :

“ அட பாவமே, போரில் பங்கு கொண்ட வீரர்கள் யாவரும் வீட்டையடைந்து இன்புற்றிருக்க, இஃது இங்கே நிற்கின்றதே. ஓகோ, கொம்பொடிந்து நகங்களும் தேய்ந்த நிலையில் பிடியானை கண்டால் தன்னை எளிமையாகக் கருதுமே என்று நாணித்தான் இங்ஙனம் நிற்கின்றது போலும் ! ”

இந்தச் சிந்தனை ஓர் அழகிய பாடலாக வடிவங் கொள்ளுகின்றது.

இனி, பாடலைப் பார்ப்போம் :

கொடியமதில் பாய்ந்திற்ற கோடு மரசர்
முடியிடறித் தேய்ந்த நகமும் — பிடிமுன்பு
பொல்லாமை நாணிப் புறங்கடை நின்றதே
கல்லார்தோட் கிள்ளி களிறு.

இது யானைமறும் கூறும் பாடல்; யானையின் பெருமிதத்தைக் காட்டுவது.

விளக்கம் : கொடியமதில் - கொடி கட்டிய பகைவரின் கல் மதில்மேல்; பாய்ந்து இற்ற கோடும் - பாய்ந்து அது காரணமாக முறிந்த கொம்புகளும்; அரசர் முடி இடறித் தேய்ந்த நகமும் - போர்களத்தில் பகை வேந்தரின் முடிகளை இடறியதால் தேய்ந்துபோன நகங்களும்; பிடி முன்பு பொல்லாமை நாணி - இவை காரணமாகப் பென்யானையின் முன்பு அழகழிந்து தோன்றும் பொல்லாமைக்கு வெட்கி; புறங்கடை நின்றதே - கூடத்திற்கு வெளியே நின்றது; கல்லார்தோள் கிள்ளி - கல்லையொத்த தோளினையுடைய சோழனது; களிறு - ஆன்யானை.

இயல்பாகப் புறங்கடையில் நிற்கும் களிற்றினைக் கவிஞர் தன் கருத்தினை ஏற்றிக்கூறுவது, தற்குறிப்பேற்ற அணி.

பெருமிதத்தையும் காதுலையும் இழிவில் வைத்துச் சொல்லுவதில் நகைச்சுவை தோன்றுகின்றது. யானையின் பெருமிதத்தையும் சோழனது அழகினையும் ஒன்றாகப் பாராட்டுகின்றது இப் பாடல். (5)

நால்வாயின் நான்கூகால் பாய்ச்சல்

புண்டைக்காலத்தில் அடிக்கடிப் போர்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். இக்காலத்தில் தரையில் நடக்கும் போர்களில் டாங்கிப்படை (Tank) பயன் பட்டுவருவதைப் போலவே, அக்காலத்தில் யானைப்படை பயன்பட்டு வந்தது. அக்காலத்தில் பெரும்பாலும் தற்காப்புபற்றியே போர் நிகழ்ந்ததால் மக்கள் அதனைப் பாராட்டி வந்தனர். போருக்குரிய யானையை மிக அதிகமாகப் பாராட்டி மகிழ்ந்தனர். இலக்கியங்களிலும் யானைப் போரைப்பற்றிக் கவிஞர்கள் சிறப்பாக வருணிக்கும் வழக்கத்தைக் காணலாம். போர் யானையின் நடை அவர்களது கண்ணையும் கவர்ந்தது ; கருத்தையும் ஈர்த்தது. கவிஞர் ஒருவர் சோழ வேந்தனது யானையின் வேகத்தைக் கண்டு அனுபவிக்கின்றார். கவிஞரின் கற்பனையுள்ளத்தில் நிகழும் யானையின் நடையைக் காண்போம்.

உறந்தையர் கோனின் யானை உறையூரில் நின்று ஒரு காலை ஒரே எட்டில் காஞ்சிபுரத்தில் வைக்கின்றது ; அதிலிருந்து அடுத்த அடியை வடக்கேயுள்ள உச்சயினி நகரத்தில் வைக்கின்றது. அதன் பிறகு அது தெற்கு நோக்கித் திரும்பிவிடுகின்றது. ஒரு காலை இலங்கையில் வைத்து மற்றொரு காலை உறையூரிலேயே வைக்கத் தூக்கிக்கொண்டு நிற்கின்றது.

சோழ நாட்டில் போர் தொடங்கிவிட்டால் வேந்தன் வடபுலத்தில் உச்சயினிவரை சென்று வென்று திரும்புவான் ; பிறகு அவன் தெற்கே திரும்பி ஈழம்வரை சென்று வென்று திரும்புவது வழக்கம். இதைக் காணும் கவிஞர் சோழனின் வெற்றியை யானையின் நடையில் வைத்து ஒரு வீரன் மற்றொரு வீரனிடம் விளம்பும் பாணியில் காட்டுகின்றார்.

இனி, பாடலைக் காண்போம் :

கச்சி யொருகான் மிதியா வொருகாலால்
தத்துநீர்த் தண்ணுஞ்சை தான்மிதியாப்—பிறறையும்
ஈழம் ஒருகான் மிதியா வருமேநங்
கோழியர்கோள் கிள்ளி களிறு.

இது யானைமறம் ; உறந்தைக் கோமானது களிற்றின் விரைந்த
பாய்ச்சலை விளம்புவது.

விளக்கம் : கச்சி - காஞ்சிபுரம்; தத்தும் நீர்த்தாள் உஞ்சை - தாவிப்
பாயும் நீர்வளம் மிக்க தன்மையுள்ள உச்சயினி; உஞ்சை - உச்சயினி; பிறறையு
யும் - மேலும்; ஈழம் - ஈழநாடு; இலங்கை, மிதியா - மிதித்து; 'மிதியா'
என வரும் மூன்றும் செய்யா எனும் வாய்பாட்டு வினையெச்சங்கள். கோழி
யொன்று யானையைப் போரில் வென்ற தென்றும், அங்ஙனம் அது வென்ற
நிலத்தில் அமைக்கப்பெற்ற நகர்க்குக் கோழி என்பது பெயராயிற்று என்றும்
கூறுவர் அடியார்க்கு நல்லார். * கோழியர் கோள் - சோழன்; களிறு -
ஆண் யானை.

கற்பனை செறிந்த பாடல். யானையின் கம்பீரமான கதி மனத்
திரையில் மறையாமல் அப்படியே அமைந்து விடுகின்றது. (6)

(பா - வே) 13. கோழியர் கோக்; கோழியர் கோற்.

* சிலப்பதிகாரம் - நாடுகாண்காதை - அடி 248-இன் உரை.

பழக்கமே காரணம்

பாவ்லோவ் (Pavlov) என்ற இரஷ்ய அறிஞர் செய்த சோதனையொன்று உலகப்புகழ்பெற்றது. அவர் நாய் ஒன்றற்கு நாள்தோறும் மணி யொலியினை எழுப்பி, அதன் பிறகு உணவு ஊட்டி வந்தார். இவ்வாறு உணவு வருவதற்கு முன்னர் மணி யொலியினைக் கேட்டுப் பழகிய நாய் மணி யொலிக்கும் உணவு என்ற பொருளையே கண்டுவிடுகின்றது. உணவு வரும்போது நாயின் வாயில் உமிழ் நீர் ஊறுதல், வயிற்றில் அகட்டு நீர் ஊறுதல் போன்ற செயல்கள் மணியொலி கேட்டவுடனேயே நிகழ்கின்றன. இந்த உண்மையை உலகிற்கு எடுத்துக் காட்டிய பாவ்லோவ் இச்செயலை ஆக்கநிலை ஏறிய மறிவினை (Conditioned reflex) என்று பெயரிட்டார். உளவியல் பயில்வோர் இத்தகைய மறிவினைகள் கற்றலுக்குத் துணை செய்கின்றன என்பதை நன்கு அறிவர்.

x

x

x

இதற்கு ஒப்பான ஒரு நிகழ்ச்சியை நமது கவிஞர் குறிப்பிடுகின்றார்.

கிள்ளியினது யானை போர்மேற் செல்லுகின்றது. அதனைத் தொடர்ந்து பருந்துக் கூட்டங்கள் வருகின்றன ; கழுகு இனங்கள் ஆரவாரிக்கின்றன ; காட்டிலுள்ள நரிகள் நாலாபக்கங்களிலும் அதனைத் தொடர்ந்து ஓடி ஒருவித பரபரப்பை உண்டாக்குகின்றன. இவற்றுடன் பேய்க்கூட்டங்களும் வந்து குழுமுுகின்றன ; போர்க்களத்தில் இறந்தவர்களுடைய குடல்களை இழுத்து மாலையாக அணிந்து கொண்டு ஊன் உண்ட மகிழ்ச்சியினால் பேய்மகளிர் கூத்தாடுகின்றனர். அடிக்கடி யானை போர்மேற் செல்வதனால் இந்நிகழ்ச்சிகளும் அடிக்கடி நடைபெறுகின்றன. கழுகினங்கள் முதலியவற்றிற்கு இஃது ஒரு பழக்கமாகவே ஆய்விடுகின்றது.

சாதாரணமாகப் போர் ஒன்றுமின்றிச் சோழனது போர்யானை ஓர் ஊரிலிருந்து பிறிதோர் ஊருக்குச் செல்லும்போதும் மேற்குறிப் பிட்ட கழுகு முதலாயின உடன் செல்லத் தொடங்குகின்றன!

போர்வீரன் ஒருவன் மற்றொரு வீரனுக்குக் கூறும் முறையில் கவிஞர் பாடலை அமைத்துள்ளார்.

பாடல் இது:

பாற்றின மார்ப்பப் பருந்து வழிப்படர
நாற்றிசையு மோடி நரிகதிப்ப—வாற்ற
அலங்கலம் பேய்மகளி ராட வருமே
இலங்கிலவேற் கிள்ளி களிறு.

இது யானை மறம்; யானையின் கொலைத்தொழிலைக் கூறுவது.

விளக்கம்: பாற்றினம் = பாறு + இனம் - கழுகுக் கூட்டம்; பாறு - கழுகு; ஆர்ப்ப-கூச்சலிட; ஆரவாரம் செய்ய. வழிப்படர - பின்தொடர்ந்து பறந்துவர; நாற்றிசையும் - நான்கு பக்கமும்; நரிகதிப்ப - நரிகள் பரபரப்போடு துள்ளியோட; ஆற்றின் - நாட்டியத்துக்குரிய ஒழுங்கில்; அலங்கலம் பேய்மகளிர் ஆட - 'அலங்கலம்' என்ற ஒருவகை நடனத்தைப் பெண் பேய்கள் ஆட; ஆட - ஆடுவதற்குக் காரணமாக; இலங்கு இலைவேல் கிள்ளி களிறு - ஒளி விடும் வேல் ஏந்திய சோழனது யானை; களிறு - ஆண் (போர்) யானை.

கிள்ளியின் யானை போர்மேல் செல்லுங்கால் கழுகினமும் உடன் செல்லும். போரே இல்லாமல் சாதாரணமாக ஓரூரிலிருந்து மற்றோர் ஊருக்கு யானையை நடத்திக்கொண்டு போகும்போதும் கழுகினங்கள் உடன் செல்லுமாம். என்னே இப்போர் யானையின் மறம்! (7)

பேய்களின் விளையாட்டு

ஒருவரது வீரத்தையும் வெற்றி மேம்பாட்டையும் புலப்படுத்த வேண்டுமாயின் பகைவர்கள் பட்டொழிந்த போர்க்களச் சிறப்பை எடுத்துரைத்தல்வேண்டும். கேட்பவர் என்றும் நினைவிலிருத்தக்கூடிய சில நிகழ்ச்சிகளை எடுத்துக் காட்டல்வேண்டும். கலிங்கத்துப் பரணி போன்ற போர்பாடும் நூல்களில் இத்தகைய மறக்கமுடியாத நிகழ்ச்சிகள் பல உள்ளன.

x

x

x

சோழன் மகன் போர்மேற் செல்லுகின்றான் ; புலிக்குப் பிறந்தது பூனையாகப் போகுமா? மணிமுடியணிந்த மன்னரெல்லாம் போரில் இறந்து படுகின்றனர். போரும் முடிவு பெறுகின்றது. இரவு வருகின்றது. ஒரே இருட்டு; பேய்க்கூட்டங்கள் வந்து பிணங்களை வயிரர உண்டு விட்டு விளையாடத்தொடங்குகின்றன. உண்டு வயிறு நிறைந்துவிட்டால் சிலரைப் பொறுத்தமட்டில் உள்ளக் கவலை ஒழிந்து போகின்றதல்லவா? மாண்ட வீரர்களின் மண்டையோட்டினைக் கீறி அகலாகவும், அவர்களின் மூளையினை நெய்யாகவும், குடர்களைத் திரியாகவும் கொண்டு விளக்கீடுசெய்து விளையாடுகின்றன.

இக் காட்சியினைக் கவிஞர் தம் கற்பனையில் காண்கின்றார். ஒரு வீரன் மற்றொரு வீரனுக்குப் படுகளச் சிறப்பினைக் கூறுவதுபோல் பாடல் அவர் கற்பனையில் வடிவம் பெறுகின்றது.

இனி, பாடலைக் காண்போம் :

முடித்தலை வெள்ளோட்டு மூளைநெய் யாகத்
தடித்த குடர்திரியா மாட்டி—யெடுத்தெடுத்துப்
பேளய் விளக்கயரும் பெற்றித்தே செம்பியன்
சேளய் பொருத களம்.

இது பொருகளத்தின் நிலைமையைக் கூறுவது.

விளக்கம்: முடித்தலை வெள்ளோட்டு - மணிமுடியோடு கூடிய மண்டையோட்டில்; குடுமியோடு கூடிய மண்டையோட்டில் என்றும் கொள்ளலாம்; மூளை நெய்யாக - வெண்மைபான இலுப்பை நெய்போல் மூளை கட்டியாக நிற்க; எடுத்து எடுத்துப்போய் விளக்கு அயரும் - பல இடங்களில் விளக்குகளை வைத்து விளையாடும்; பெற்றித்தே - தன்மையதாக இருக்கும் செம்பியன் சேய் - சோழனுடைய மகனான இளவரசன்; பொருத களம்-போர் செய்த களம்.

போர்க்கள நிகழ்ச்சி நம் மனத்தில் படிந்து பெருமிதம், அச்சம் போன்ற பாவங்களை எழச் செய்கின்றன. (8)

ஊமன் தாலாட்டு

சோழன் ஆட்சிக்குக் கீழ்ப்பட்டிருந்த குறுநில மன்னன் ஒருவன் ஒரு சமயம் சோழனின் ஆணைக்கு அடங்கி நடக்கவில்லை. செய்பியனுக்கு அளவு கடந்த சீற்றம் பிறக்கின்றது; போர் மூளுகின்றது. சோழனது பெரும் படைகள் குறுநில மன்னனின் நகரைத் தாக்குகின்றன. சிற்றரசனும் ஊராரும் சென்ற இடம் தெரியாமல் ஓடிவிடுகின்றனர்.

மகளிர் யாவரும் ஊருக்குப் புறத்தேயுள்ள சோலை முதலிய இடங்களில் போய் மறைந்து விடுகின்றனர். சூல் கொண்ட மகளிரும் அவர்களுள் பலர். நள்ளிரவில் அவர்களுள் சிலர் கரு வுயிர்க்கின்றனர். அந்தக் குழவிகளை இலைச்சருகுகளின்மீது படுக்க வைக்கின்றனர். குழந்தைகளோ கத்துகின்றன. அவர்கள் என்ன செய்வார்கள், பாவம்? அச்சத்தினால் சொல்லாடியோ, தாலாட்டுப் பாட்டுப் பாடியோ அவர்களால் குழவிகளை உறங்கவைக்க முடியவில்லை. அப்படியே வாய்திறவாது வாளா இருக்கின்றனர். அப்பொழுது நள்ளிரவு; கூகைகள் 'கூ, கூ' வென்று குழறுகின்றன. இவ்வொலி குழந்தைகட்குத் தாலாட்டுவது போலிருக்கின்றது. அந்த ஒலியைக் கேட்டுக்கொண்டே குழந்தைகள் கண்ணயர்கின்றன.

இக்காட்சியைக் கவிஞர் சிந்திக்கின்றார். அவரது சிந்தனை அழகான பாடலாக உருவெடுக்கின்றது. சோழ நாட்டு நங்கையொருத்தி தன் தோழிக்குக் கூதுவதுபோல் பாடல் வடிவம் பெற்று விடுகின்றது.

இனி, பாடலைப் பார்ப்போம் :

இரியல் மகளி நிலைஞெமலு ளீன்ற
வரியிளஞ் செங்காற் குழவி—யரையிரவின்
ஊமன்பா ராட்ட வறங்கிறேறே செம்பியன்றன்
நாமம்பா ராட்டாதார் நாடு. *

இது பகைப்புலம் பழித்தல்; செம்பியன்சீரைப் பாராட்டாதா
ருடைய நாட்டின் நிலையைக் கூறுவது.

விளக்கம்: இரியல் மகளிர் - படையெடுத்த சேனைக்கு அஞ்சி
நிலை கெட்டு ஓடி யொளித்த பெண்கள்; இலை ஞெமலுள் ஈன்ற - இலைச்
சருகின்மீது ஈன்று வைத்த; வரியிளஞ் செங்காற் குழவி - வரிக் கோடுகள்
(மடிப்புக்கள்) உள்ள சிவந்த காலையுடைய குழந்தை; அரையிரவில் - நடு
இரவில்; ஊமன் - கூகை; கூகை கத்தியது குழந்தைக்குத் தாலாட்டுவது
போலிருந்தது என்றவாறு; செம்பியன்தன் - சோழனது; நாமம் பாராட்டாத
நாடு - அவன் பெயரைத் தக்க இடங்களில் பொறித்து வாழாத குறுநில
மன்னரது நாட்டில்.

செம்பியனுக்கு அடங்கி நடவாத பகைப்புல மன்னர்களை அச்
சுறுத்தும் பாவம் பாட்டில் அருமையாக அமைந்துள்ளது. 'ஊமன்
பாராட்ட' என்பதில் அவலத்தினிடையே நகையும் பளிச் சென்று ஒளி
விடுகின்றது !

(9)

* இது யாப்பருங்கல விருத்தி ஒழியியலில் பதினான்றெழுத்தடி வெண்பாவுக்கு
எடுத்துக்காட்டாகக் கொள்ளப்பெற்றுள்ளது.

வெண் கொற்றக் குடையின் சிறப்பு

திருப்பதியில் திருவிழாக் காலங்களில் இறைவன் திருவுலாக் காட்சியின்பொழுது இறைவனுக்குக் குடை பிடிப்பர், அதைத் தவிர வேறு இரண்டு பெரிய குடைகளை தனித்தனியாக இருவர் சமந்து கொண்டு திருவுலாவுக்கு முன்புறமாகச் செல்வர். குடை வெண்பட்டினால் வேயப்பட்டிருக்கும். குடையின் கைப்பிடியாகிய காம்பு பொன்னினால் போர்த்தப்பெற்றிருக்கும். குடையின் உச்சியில் தங்கத்தினால் செய்யப்பெற்ற கலசம் ஒன்று பொதியப்பெற்றிருக்கும். விரித்த நிலையில் குடையின் குறுக்களவு கிட்டத்தட்ட ஒன்றரை பாகம் (ஆறு முழம் அல்லது ஒன்பது அடி அளவு) வரையிலும் இருக்கலாம். இந்தக் குடை இறைவனின் அருளாட்சிக்கு ஒரு அடையாளமாகக் கருதப்பெற்று வருகின்றது இப்பூவுலகிலுள்ள எண்ணற்ற உயிர்கள் அவனது அருள் நீழலில் வாழ்ந்து வருவதற்கும், அவர்கள்மீது அவன் வற்றாத தண்ணளியைச் சுரந்து வருகின்றான் என்பதற்கும் இந்த வெண் கொற்றக் குடை அறிகுறியாக அமைந்துள்ளது. வெண்கொற்றக் குடையுடன் வெளி வரும் இறைவனின் திருவுலா ஒரு கண் கொள்ளாக் காட்சியாக அமைந்து அதைக் கண்டோர் அனைவரையும் பக்திப் பெருக்கில் திளைக்கச் செய்யும்.

அந்தக் காலத்தில் அரசனுக்கும் இத்தகைய வெண் கொற்றக் குடை பிடிப்பது வழக்கமாக இருந்து வந்தது. ஒரு சமயம் கவிஞர் சோழன் வெண்கொற்றக் குடையின்கீழ் வீற்றிருக்கும் காட்சியைக் காண்கின்றார். அக்காட்சி அவர் உள்ளத்தைக் கவர்கின்றது. உடனே அவரது கற்பனை செயற்படத் தொடங்குகின்றது. மந்தரமலையே குடையின் காம்பாக அமைந்திருப்பதாகக் கருதுகின்றார் கவிஞர். விண்மீன்கள் ஒளிரும் நீலவானமே குடைக்குரிய கூடாரமாக அமைந்திருப்பதாக அவருடைய கற்பனையுள்ளம் எண்ணுகின்றது. முழு மதியமே குடையின்மீது பொற்கலசமாக அமைந்திருப்பதாக நினைக்

கின்றார் அவர். இத்தகைய குளிர்ச்சியூட்டும் சோழனது வெண் கொற்றக்குடையின்கீழ் பரந்து பட்ட உலகம் முழுவதும் வாழ்கின்றது என்று சிந்திக்கின்றார் கவிஞர். அவரது சிந்தனை அழகான ஒரு பாடலாக வடிவங்கொள்ளுகின்றது.

இனி, பாடலைப் பார்ப்போம் :

மந்தரங் காம்பா மணிவிசும் போலையாத்
திங்க ளதற்கோர் திலதமா—எங்கணும்
முற்றுநீர் வைய முழுதும் நிழற்றாமே
கொற்றப்போர்க் கிள்ளி குடை.*

இது புகழ்; கிள்ளியினுடைய குடையின் தண்ணளி கூறுவது.

விளக்கம் : மந்தரம் - மந்தர மலை. காம்பா - கைப்பிடிக்கோலாகவும்; மணி விசும்பு - விண் மீன்கள் ஒளிரும் நீலவானம்; ஓலையா - குடைக்குரிய கூடாரமாகவும்; திங்கள் - சந்திரன்; திலதமா - நடு வட்டமாகவும்; எங்கணும் - எங்கும் பரந்ததாய்; முற்று நீர் வையம் - நான்கு பக்கங்களிலும் கடலால் சூழப்பட்ட உலகம்; நிழற்றும் - நிழலைச் செய்யும்; கொற்றப்போர் - வெற்றியைத் தரும் போர் செய்யும்.

குடையின்கீழ் இருப்பவர்கட்கு மழையாலும் வெயிலாலும் எப்படித் தொந்தரவு இல்லையோ அதுபோலச் செம்பியன் ஆட்சிக்குள் அடங்கியவர்கட்கும் எவ்வித நலிவும் இராது என்பது குறிப்பு. (10)

(பா - மே.) 13. கொற்றப் போர்க்.

* தொல்காப்பியம் - பொருளதிகாரம் புறத்திணையியல் 36-ஆம் நூற் பாவின் உரையில் நச்சினூக்கினியர் காட்டும் மேற்கோள்.

பீறந்தநாள் கொண்டாட்டம்

ஊழன் பிறந்த நாள் இரேவதி. அவனுடைய நகரிலுள்ளவர்கள் அந்த நாளை மிகச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர், மன்னன் பிறந்த நாளைக் கொண்டாடுவதில் மக்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. பொங்கல் திருநாளுக்கு வீடுகளைத் தூப்புரவு செய்து வெள்ளையடிப்பது போலவும், தெருக்களைச் சுத்தம் செய்து புதுமணல் பரப்புவது போலவும் அரசன் பிறந்தநாட் கொண்டாட்டத்திற்காகவும் தலைநகரைத் தூய்மை செய்கின்றனர் மக்கள். 'மன்னன் உயிர்த்தே மலர்தலை யுலகம்' என்று புறநானூற்றுப் புலவன் கூறியுள்ளான் அல்லவா? அக்காலத்தில் மாரிலம் புரக்கும் மாண்புடைய மன்னனை மக்கள் உயிரெனவே கருதியிருந்தனர்.

பிறந்த நாளை முன்னிட்டுக் கிள்ளி தூயவுள்ளம் படைத்தவருக்குப் பெரிய பெரிய பரிசில்களை வழங்குகின்றான். ஆலய வழிபாடு செய்யும் அந்தணர் ஆவையும் பொன்னையும் பரிசாகப் பெற்றுச் செல்லுகின்றனர். நாவீறு படைத்த புலவர் பெருமக்கள் மந்தரமலையைப்போன்ற களிறுகளைப் பரிசிலாகப் பெற்று அவற்றின்மீது இவரந்து தத்தம் வீடு நோக்கிப் போகின்றனர். இக் காட்சிகளையெல்லாம் மக்கள் கண்டு களிக்கின்றனர். 'இந்த மாபெருந் திருநாளன்று—எல்லோரும் இன்புற்றிருக்கும் நேரத்தில்—சிலம்பிகள் தம் கூடுகளை இழந்து தவிப்பதற்கு யாது காரணமோ?'—என்று கழிவிரக்கம் கொள்ளுகின்றான் ஒருவன்.

திருவிழாக் காட்சியைக் கண்டான் ஒருவன் கூற்றில் வைத்து அக் காட்சியைத் தம் அழகிய பாடலால் நமக்குக் காட்டுகின்றார் கவிஞர்.

இனி, பாடலைக்காண்போம் :

அந்தண ராவொடு பொன்பெற்றூர் நாவலர்
மந்தரம்போன் மாண்ட கனிறூர்ந்தா—ரெந்தை
இலங்கிலவேற் கிள்ளி யிரேவதிநா னென்றே
சிலம்பிதன் கூடிழந்த வாறு.*

இது புகழ்; இரேவதித் திருநாள் இயம்பியது.

விளக்கம் : அந்தணர் - ஆலய வழிபாடுசெய்யும் குருக்கள்; புரோகிதர். ஆ - பசு; பொன் - பொற்காசுகள்; நாவலர் - புலவர்கள்; மந்தரம் - மந்தரமலை; மாண்ட - மாட்சிமை பொருந்திய; உயர்ந்து பருத்த என்றலுமாம். கனிறு - ஆண் யானை; எந்தை - எங்கள் வேந்தன்; இலங்கு இலைவேல்-ஒளி வீசுகின்ற இலைபோன்ற வேலை ஏந்திய; இரேவதி - சோழனது பிறந்த நட்சத்திரம்; சிலம்பி - சிலந்திப் பூச்சி; என்றே - என்ன காரணத்தினாலோ.

வீடுகளைத் துப்புரவு செய்யுங்கால் சிலந்திப் பூச்சிகட்கு இடையூறு ஏற்பட்டு வருந்தினால் வருந்தலாமேயன்றி மற்று அங்குள்ள மக்களுக்கு யாதொரு துன்பமுமில்லை என்பது குறிப்பு.

பாடலின் முதல் மூன்று அடிகளில் மகிழ்ச்சி கொந்தளிக்க, நான்காவது அடியில் சிறிது அவலம் தட்டுப்படுகின்றது. 'என்றே, சிலம்பிதன் கூடிழந்தவாறு' என்பதை ஈனக்குரலில் சொல்லிப் பார்த்தால் இது புலனாகும்.

(11)

(பா - வே.) 12. னென்றே.

* இது தொல். பொருள். புறத்திணையியல் 36-ஆம் நூற்பாவின் வெள்ளணிக்கு நச்சி னூர்க்கினியர் காட்டும் மேற்கோள்.

பெண்பழி பெரும்பழி

சோழன் உலா வருங்கால் அவனைக் கண்ணூரக் கண்டுகளிக்க வேண்டுமென்று எண்ணுகின்றனர் காரிகையார். அவன்மீது கழி பெருங் காதல்கொண்டு கைவளை சோரக் கவின் அழிகின்றனர். இதனைக் கண்ணூறும் அவர்களுடைய அன்னையர் அவர்களை உள் வீட்டில் வைத்துக் கதவுகளையும் அடைத்துவிடுகின்றனர்.

சிறிது நேரங்கழித்து வந்த செவிலித்தாயர்கள் இச்செயலை அறிகின்றனர். அடைபட்டுக் கிடக்கும் ஆரிவையரின் ஏக்கத்தைக் காண்கின்றனர். அவர்களுள் செவிலியொருத்தி மற்றவர்களை நோக்கி இவ்வாறு பேசுகின்றாள்: “ அடைபட்டிருக்கும் மகளிர் அவலைக் கவலையால் சாக்காட்டு நிலையை எய்திவிட்டால், அதனால் வரும் ஏதம் பெரிது; மிகப் பெரிது. பெண்பழி பெரும்பழியாகி விடும். முதலில் கதவுகளைத் திறந்துவிடுங்கள். உறைந்தையர்களை அவர்கள் கண்ணூரக் கண்டு களிக்கட்டும்! அதனால் தீமைகள் விளையுமாயின் அவற்றைப் போக்கும் வழிகளைப் பின்னர்ப் பார்த்துக்கொள்வோம் ” என்கின்றாள்.

மகளிரின் மனநிலையை நன்கு அறிந்த கவிஞர் அதற்கு ஒரு கற்பனை வடிவம் அமைத்து அழகிய சொற்படமாக்கித் தருகின்றார்.

இதோ அப்படம்:

திறந்திடுமின் றியவை பிற்காண்டும் மாதர்
இறந்து படிப்பெரிதா மேதம்—உறந்தையர்கோன்
தண்ணூர மார்பிற் றமிழர் பெருமானாக்
கண்ணூரக் காணக் கதவு. *

* இது தொல் - பொருள். செய்யுளியல் 210-ஆம் நூற்பாவிடமுப் பேராசிரியர் உரையில் காட்டிய மேற்கோள்.

இது ஸகக்கிளை; அடைபட்டிருக்கும் மகளிரைத் திறந்து விடுமாறு கூறுவது.

விளக்கம்: திறந்திடுமின் - உடனே திறந்துவிடுங்கள்; தீயவை பிற்காண்டும் - தீமைகள் வந்தால், அவற்றைப் போக்கும் வழிகளைப் பின்னர்ப் பார்த்துக்கொள்வோம்; ஏதம்தான் என்றாம் - பெண்பழி எப்படி வரும் என்பதையார் கண்டார்கள்; ஏதம் - பழி; உறந்தையர்கோள் - உறையூருக்கு அரசன்; தண் ஆர மார்பின் - குளிர்ந்த பூமாலையணிந்த மார்பையுடைய; தமிழர்பெருமானை - தமிழ்க் கவிஞர் சொந்தமாகப் பாராட்டும் சோழனை.

அம்பலும் அலரும் தூற்றப்பெறும் தீமையினும் பெண்பழி பெரும்பழி என்பது கருத்து. 'திறந்திடுமின்' என்று படபடப்பாய் சொல்லுவதில் செவிலியின் இரக்க உணர்வு வெளிப்படுகின்றது; 'கண்ணாரக் காணக் கதவு' என்ற இறுதியடியைத் தயங்கிச் சொல்லுவதிலும் இதனைக் காணலாம்.

இது பூட்டுவிற்பொருள்கோள். இப்பாடலில் 'திறந்திடுமின்' என்ற சொல் 'கதவு' என்பதனோடு பொருள் கொண்டமையால் பூட்டுவிற்பொருள்கோளாயிற்று. (12)

நீயும் ஒரு பெண்ணா?

கூதல் உணர்ச்சி கங்குகரையின்றிக் கடந்து விடுமேயானால் அவ்வுணர்ச்சிவயப்பட்டவர்களைத் தம்மையும் அறியாமல் ஏதேதோ பேசத்தூண்டிவிடும். நங்கையொருத்தி சோழன்மீது காதல் கொள்ளுகின்றாள். காதல் வெறி எல்லை கடந்து சென்று விடுகின்றது. மாலை நேரத்தில் சோழன் உலாவரும் பொழுதெல்லாம் அவன்மீது வைத்த கண் வாங்காது அவனையே பார்த்துக்கொண்டிருப்பாள். கண்ணளவு கொள்ளும் காமம் செம்பாகத்தினும் பெரிதல்லவா? இப்படி எத்தனையோ நாட்கள் அவனைப் பார்த்திருந்தும் அவளது மனம் நிறைவு கொள்ளவில்லை.

ஒரு நாள் மாலையில் வழக்கம்போல் வளவன் பிடியானையின்மீது உலா வருகின்றான். அந்த யானை சற்று விரைவாக நடந்து செல்லுகின்றது. அதனால் வளவனின் எழில் நலத்தை நன்றாகப் பார்க்க முடியாமல் துடிதுடிக்கின்றான் அக் காரிகை. அதன்மீது சினங்கொண்டு அதனை இவ்வாறு பழித்துக் கூறுகின்றான் :

“பிடியே, நீலப்பூக்களாலான மாலையை யணிந்த சோழன் நின் மேல் ஏறியிருப்பவும் அவனைச் சிறிதும் பொருட்படுத்தாமல் ‘திடு திடு’ வென விரைவாக நடந்து செல்கின்றாயே. நீ பெண்பால் தானே! சிறிதளவாவது நாணம் வேண்டாவா? குளத்திலே மலர்ந்துள்ள நீல மலர்களின் பரப்பினைக் கண்டாற்போன்ற தோற்றமுள்ள கார்மேகங்கள் தவழும் பொழில் சூழ்ந்த காவிரி நாட்டுப் பெண்தன்மை நின்றால் காணப்பெறவில்லையே. தமிழ் நாட்டுப் பெண்கள் கொண்டலையும் ஏவல் கொள்பவர்கள்; அவர்கள் ‘பெய்!’ என்றால் மழை பெய்யுமே! அத்தகைய கற்பின் பெருமையை உணராது நாணமற்றுச் செல்லும் நீயும் ஒரு பெண்ணா?” என்கின்றான்.

பெண்ணின் ஒருதலைக் காமத்திற்கு வடிவந் தந்த கவிஞரின் சொல்லோவியம் இது :

நீணிலத் தார்வளவ னின்மேலா னுகவும்
நாணின்மை யின்று நடத்தியா—நீணிலங்
கண்டன்ன கொண்டல் வருங்கா விரிநாட்டுப்
பெண்டன்மை யில்லை பிடி.*

இது கைக்கிளை; தலைவி பிடியை நோக்கிக் கூறுவது.

விளக்கம் : நீள் நிலத்தார் வளவன் - வளமான நீண்ட இதழ் கொண்ட குவளைமலர் மாலை யணிந்த சோழன். நீலம் - நீலப்பூ; குவளைமலர். தார் - மாலை, வளவன் - சோழன். நின்மேலான் ஆகவும் - உன்மீது ஏறியிருந்தும். நாணின்மை - நாணினை தன்மை. நடத்தியால் - (நாடோறும்) நடந்து வருகின்றாய். நீள் நீலங் கண்டன்ன கொண்டல் - நீண்ட குவளை மலரின் பரப்பினைக்கண்டாற்போன்ற தோற்றமுள்ள கார்மேகங்கள். பெண்தன்மை இல்லை - பெண்ணுக்கான உணர்ச்சி இல்லை. பிடி - பெண்யானை.

ஒரு பெண்ணுக்குக் காதல் வெறியில் எந்தப் பொருளையும் தன்னைப்போலவே ஒரு பெண்ணாகக் கருதிப் பேசத் தோன்றும் என்ற உண்மையை விளக்கும் இப்பாடல் உயர்ந்த கவிதை நெறியைச் சார்ந்தது. பாடலைப் பன்முறைப் படித்து அனுபவித்தால் இது புலனாகும்.

(13)

(பா - வே.) 1. நீணிலத்; 5. நாணிமை; 9 - 12. கண்டன்னமை கொண்டலருங் காவிரிநீர் நாட்டுப்.

* இப்பாடலை 27-ஆம் பாடலுடன் ஒப்பிடுக.

சாளரத்தில் கெண்டைகள்!

‘பாடலம்’ என்பது சோழனுடைய குதிரையின் பெயர். ஒரு நாள் சோழன் அதன்மீது ஏறி உலா வருகின்றான். கையில் சுடரொளி பரப்பும் வேலுடன் அவன் குதிரையின்மீது வீற்றிருக்கும் தோற்றம் பார்த்தவர்களுடைய கண்ணையும் கருத்தையும் கவர்கின்றது; ஈர்க்கின்றது.

அவன் உலா வருவதைத் தெருவின் இருபுறங்களிலும் உள்ள வீடுகளின் சாளரங்களின் வழியாகப் பருவமங்கையர் காண்கின்றனர். சாளரங்களில் மெல்லிய வலைகள் பின்னப்பெற்றுள்ளன. குதிரையோ விரைந்து நடைபோட்டுச் செல்லுகின்றது. உலாக் காட்சியைக் காணும் அம் மங்கையர் உள்ளத்தில் ஒருவித கொந்தளிப்பு ஏற்படுகின்றது. சிலர் காதல் நோக்குடன் அவனைக் காண்கின்றனர். சிலர் அவனை மயக்கத்துடன் வெறித்துப் பார்க்கின்றனர். சிலர் கடைக் கண்ணால் நோக்குகின்றனர். சிலர் அவனை விழுங்கிவிடுவதுபோல் உற்று நோக்குகின்றனர். சிலர் அவனுடைய அழகில் ஈடுபட்டு இப்படியும் அப்படியுமாகத் தத்தளித்துத் தடுமாறிப் பார்க்கின்றனர்.

இங்ஙனம் அவனைப் பார்க்கும் மகளிரின் கண்கள் பல்வேறு விதமாகப் பிறழ்ந்து பிறழ்ந்து நோக்குகின்றன. ஆனால், வளவன் அவர்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவன் கம்பீரமாகப் போய்க் கொண்டே இருக்கின்றான். வழியில் செல்வோர் அவன் செல்லும் நெறியையும் நங்கையர் பல்வேறு விதமாக அவனை நோக்குவதையும் காண்கின்றனர். “தொடர்ந்து வளவனையே நோக்கி நிற்கும் இவ்வனிதையரின் கண்கள் செம்படவர்களின் நீலவலையில் அகப்பட்ட கெண்டை மீன்கள் பிறழும் தோற்றத்தையல்லவா ஒத்திருக்கின்றது?” என்று பேசிச் செல்லுகின்றனர். ‘சாளரத்திலும் கெண்டைகள் உள்ளனவே!’ என்று வியப்படைகின்றனர்.

இனி, பாடலைப் பார்ப்போம் :

சுடரிலைவேற் சோழன்றுன் பாடல மேறிப்
படர்தந்தான் பைந்தொடியார் காணத்—தொடர்புடைய
நீல வலையிற் கயல்போற் பிறமுமே
சாலேக வாயிரொறுங் கண்.*

இது கைக்கிளை; பலகணி வழியாகப் பார்த்திபனை பார்க்கும் பைந்தொடியார் நிலையினைப் பகர்வது.

விளக்கம் : சுடர் இலைவேல் சோழன் - ஒளிவீசும் இலைபோன்ற வடிவுடைய வேலைத் தாங்கும் சோழன். பாடலம்-சோழனது குதிரையின் பெயர்; வெண்சிவப்பு நிறம் அமைந்த குதிரை. படர்தந்தான் - உலாப் போந்தான். பைந்தொடியார் காண - மகளிர் காண்பதற்கு வாய்ப்பாக. கயல் - கெண்டைமீன். பிறமுமே - பிறழ்ந்து நோக்கும். சாலேகம் - சாளரம்; சன்னல்.

கண்களின் அரிய பாவங்களை எடுத்துக்காட்டும் பாணியில் 'கண்' என்ற சொல் ஈற்றடியின் இறுதிச் சொல்லாக அமைந்து நிற்கின்றது. (4)

* நீள முத்தொடர் வாயில் குழையொடு நெகிழ்ந்த
ஆள கத்தினோடு அரமயத் தலத்தினும் அலர்ந்த;
வாள் அரத்தவேல் வண்டொடு கெண்டைகள் மயங்கக்
சாள ரத்தினும் பூத்தன தாமரை மலர்கள்.

—கம்ப - ஆயோத் - மந்திரப் - செய் 56.

என்று வாயில்களிலும் உபரிக்கைகளிலும் சாரளங்களிலும் தாமரை மலர்கள் பூத்திருக்கும் செய்தி கூறும் கம்பராமாயணப் பாடலை இஃதுடன் ஒப்பிட்டு அனுபவித்து மகிழ்க.

இது நீதியா?

ஆத்திமாலை சூடிய சோழன் உலா வருகின்றான். நங்கை யொருத்தி அவன்மீது காதலாகிக் கசிந்துருகுகின்றாள். ஊனும் உறக்கமுமின்றி உடல் மெலிகின்றாள். தோளும் மெலிகின்றது. காதல் வெறியில் தோழியிடம் இவ்வாறு பேசுகின்றாள் :

“தோழி, வளவன் உலாப்போந்தான். அவன் எழில் நலத்தை என்னுடைய கண்கள் கண்டு களித்தன. என்னுடைய நெஞ்சமும் அவனோடு கலந்து அனுபவித்தது; ஒன்றிவிட்டது என்று கூடச் சொல்லலாம். எண்ணிப் பார்த்தால் இவை இரண்டுமே குற்றம் இழைத்தாகக் கொள்ளலாம். என்னுடைய தோள்களோ ஒரு குற்றமும் புரியவில்லை. குற்றத்திற்காகத் தண்டனை விதிப்பது முறை. ஆனால் குற்றம் செய்யாதவர்களை ஒறுப்பது முறையாகுமா? ஒரு குற்றமும் அறியாத எனது தோளைத் தண்டிப்பது நீதியா? உறந்தையார் கோனுக்கு முறையல்லாதன வெல்லாம் முறையாக அமையும் போலும்! வல்லான் வகுத்ததே வாய்க்காலல்லவா?” என்கின்றாள்.

தலைவியின் உணர்ச்சிக்குக் கவிஞர் இவ்வாறு வடிவம் அமைக்கின்றார் :

கண்டன வுண்கண் கலந்தன நன்னெஞ்சந்
தண்டப் படுவ தடமென்றோள்—கண்டா
யுலாஅ மறுகி லுறையூர் வளவற்
கெலாஅ முறைகிடந்த வாறு.

இது ஸகக்கிளை : தலைவி தோழிக்கு உரைப்பது.

விளக்கம் : உண்கண் - மையுண்ட கண். கலந்தன - குலவியது, தண்டப்படுவது - தண்டிக்கப்படுவது. தடமென் தோள் - வளமான மெல்லிய தோள்கள். தோள்கள் அனுபவித்தனவா? அதுதான் இல்லை. கண்டாய் - பார்த்தாயா தோழி! உலாஅ மறுகில் உறையூர் - உலா போவதற்கு அகலமாக அமைந்த தெருக்களையுடைய உறையூரை ஆளும். வளவற்கு - சோழனைப் பொறுத்தமட்டிலும். எலாஅம் முறை கிடந்தவாறு - எவ்வளவு முறை பிறழ்ந்தாலும், எல்லாம் நீதிதான்!

தோள்கள் மெலிவுற்றன என்பதை அரசன் தண்டனைக்கு உள்ளாக்கினான் என்று எண்ணுவதில் குழந்தைகளின் பாவனை ஆற்றலும் பருவமங்கையின் காதல் வெறியும் ஒன்றாகக் கலந்து கிடக்கின்றன!

ஆறில் ஒன்றுதானே!

வினிதையொருத்தி வளவனைக் காண்கின்றாள். அவன்மீது காதல் கொள்ளுகின்றாள். காதல் வெறியாக முற்றிவிடுகின்றது. இதன் காரணமாக நெஞ்சம் நிலைகுலைந்து போய்விடுகின்றது. அதனால் நாணமும் பறந்து போய்விடுகின்றது. பெண்களுக்குரிய எழிலும் பெயர்ந்து போய்விடுகின்றது. எல்லாம் இழந்தும் அவளுக்குப் பயன் ஒன்றும் விளையவில்லை.

தோழி வருகின்றாள். அவளிடம் தனது மனக்குறையைச் சொல்லித் தீர்க்கின்றாள்; “அழகிய தோழியே, உலகில் அரசர்கள் குடிகளிடமிருந்து கொள்ளும் பொருள் ஆறில் ஒரு கூறுதானே! அங்ஙன மிருப்பவும் நமது மன்னன்—காவிரிப் புனல் பாயும் சோண்டு வேந்தன்—என்னுடைய நெஞ்சம், நாணம், எழில்நலம்—இவை எல்லாவற்றையும் கவர்ந்துகொண்டான். இஃது என்னே! முறை செலுத்தும் மன்னனே இங்ஙனம் முறைகேடாக நடந்து கொண்டானே. இஃது அரச நீதிக்கும் புறம்பானதன்றோ” என்கின்றாள்.

நங்கையின் மனநிலையைக் காட்டும் கவிஞரின் சொல்லோவியம் இது:

என்னெஞ்சு நாணு நலனு மிவையெல்லாம்
மன்னன் புனலுடன் வெளவிறு—னென்னே
யரவக லல்குலா யாறிலொன் றன்றோ
புரவலர் கொள்ளும் பொருள்.

இது கைக்கிளை ; தலைவி தோழியிடம் உரைப்பது.

விளக்கம் : புனல் நாடன் - காவிரியின் புனல் பாயும் சோழ நாட்டு அரசன். வெளவினான் - கைப்பற்றிக்கொண்டான் ; கொள்ளைகொண்டு போனான். என்னே - என்ன வியப்பு. அரவு அகல் அல்குலாய் - பாம்பினது அகன்ற படத்தின் புறத்தைப் போலத் தொடைகளின் மேற்புறம் அழகாக அமையப்பெற்ற தோழியே. அல்குல் - தொடைக்குமேலும் இடைக்குக் கீழுமுள்ள பகுதி. அதன் மேற்பகுதி சுருங்குதலின் - சிறுத்தலின் - ' அல்குல் ' எனப்பட்டது. அல்குதல்-சுருங்குதல். தொடைக்கும் இடைக்கும் நடுவிலுள்ள பகுதியின் பின் பக்கமே - முதுகிற்குக் கீழுள்ள பகுதியே - அல்குல் எனப்படும். * அல்குல் - பெண்குறி என்றது பிற்கால வழக்கு. ஆறில் ஒன்று அன்றோ புரவலர் கொள்ளும் பொருள் - மன்னனுக்குச் சேரவேண்டிய வரிப்பணம் ஆறில் ஒரு பகுதிதானே. புரவலர் - அரசர்.

ஆத்திரமும் அதிலிருந்து எழுந்த நகையும் கலந்த பாவம் பாட்டில் நிழலிடுகின்றது. வெறிகொண்ட நிலையில் முரணான பாவங்கள் கலத்தல் இயல்புதானே. (16)

இரண்டு குற்றவாளிகள்

காதல் உணர்ச்சி மீறிவிட்டால் அது மனத்தை நிலைகுலைத்து விடும். சில சமயம் அது குழந்தை மனப்பான்மையையும் உண்டாக்கி விடும். சிறு குழந்தைகள் காரணமின்றிக் குறை கூறுவதைப் போலவே காதல் வயப்பட்டவர்களும் காரணமின்றிக் குறைகூறுவர்.

சோழன்மீது காதல்கொண்ட ஒருத்தி தன் தோழியிடம் இவ்வாறு கூறுகின்றாள்: “தோழியே, சோழனைக் கண்ணால் பார்த்தாவது என் மனவேதனையைத் தீர்த்துக்கொள்ளலாம் என நினைத்தேன். அவனும் நேற்றிரவு கனவில் என்னிடம் வந்தான். அப்பொழுது கண்கள் மூடிக்கொண்டமையால் அவனைப் பார்க்க முடியாது போயிற்று. தெருவில் அவன் உலா வருங்கால் விழித்துக்கொண்டு தான் இருந்தேன். ஆனால் அப்பொழுது நாணம் முன் வந்து அவனைக் காண வொட்டாது விலக்கிவிட்டது. வளவனுடைய செங்கோலாட்சியில் கண்ணும் நாணமும் செங்கோலுக்குக் குற்றம் இழைக்கும் முறையில் தகாத செயல்களில் இறங்குகின்றன. இதைக் கண்டிப்பவர யார்?” என்கின்றாள்.

தலைவியின் மனநிலையைக் காட்டும் கவிஞரது பாடல் இது :

கனவினுட் காண்கொடா கண்ணுங் கலந்த
நனவினுண் முன்விலக்கு நானு—மினவங்கம்
பொங்கோதம் போழும் புகாஅர்ப்பெருமானார்
செங்கோல் வடுப்படுப்பச் சென்று. *

(பா - வே.) 2. காண்டொறுங்.

* இது தொல், பொருள் - செய்யுளியல் 160-ஆம் நூற்பாவின் உரையில் பேராசிரியர் காட்டியுள்ள மேற்கோள்.

இப் பாடலை 47-ஆம் பாடலுடன் ஒப்பிடுக.

இது கைக்கிளை : தலைவி தோழியிடம் சொல்வது.

விளக்கம் : கனவினுள் காண்கொடா கண்ணும் - சொப்பனத்தில் கண் மூடியிருப்பதால் காதலனைக் காணமுடியவில்லை. கலந்த நனவினுள் - வாய்ப்பாக விழிப்பில் நேராக வந்தபொழுது. முன் விலக்கும் நாணும் - நாணம் முன்பதாக வந்து முகத்தைத் திருப்பிவிடுகின்றது. இனவங்கம் - கூட்டம் கூட்டமாகச் செல்லும் மரக்கலங்கள், ஓதம் - அலைகளை, போமும் - கிழித்தோடும். புகாஅர்ப் பெருமானார் - புகார் நகரத்து அரசனது. செங்கோல் வடுப்படுப்பச் சென்று - நீதி முறைமைக்கு மாளுகப்போய்.

சோழன் ஏதோ செங்கோலாட்சிதான் நடத்துகின்றான். அந்த ஆட்சியில் இந்தக் கண்ணும் நாணமும் தகாத செயல்களை நடத்தித் தான் வருகின்றன !

(17)

ஆடையிழந்த அணங்கு!

உலா வந்த சோழன்மீது காதல் கொள்ளுகின்றாள் காரிகை யொருத்தி. காதல் முற்றிச் செயலழிந்து கிடக்கின்றாள். இந்த நிலையில் ஒரு நாள் கனவு காண்கின்றாள். கனவில் சோழன் தன் ஆடையைப் பிடித்து இழுப்பதுபோன்றும், ஆடையைக் கவர்ந்து இவளைத் தவிக்க விடுவதுபோன்றும் செயல்கள் நடைபெறுகின்றன. தன்னை இங்ஙனம் அவமானப்படுத்திய காவலனைத் தர்னும் அவமானப் படுத்தவேண்டும் என்று கருதுகின்றாள் காரிகை. தன் நெஞ்சினிடம் இவ்வாறு சொல்லிக்கொள்ளுகின்றாள் :

“ நெஞ்சே, ஆண் யானைகளையும் பெண் யானைகளையும் பரிசிற்பொருள்களாகத் தரும் வள்ளன்மையுடையவன் வளவன் ; சூளிர்ந்த மணம் வீசும் மலர்மாலைகளை அணிந்தவன். அத்தகைய பெருந்தகை (!) என் கனவில் வந்து எனது ஆடைகளைக் கவர்ந்துகொண்டு ஓடிப்போயினன். இஃது அவனது செங்கோன்மைக்கு அடுக்குமா? இனி, அவனை நான் சும்மா விடப்போவதில்லை. நாளை இத்தெருவில் அவன் உலாவருங்கால் இந்த முறை கேடான செயலை அவனது பரிவாரங்களும் அறியும்படி சந்திசிரிக்க வைத்து விடுகின்றேன்! கனவில் என்னைத் தனிமையில் பீடழித்த காவலனை நனவில் பலர் முன்னிலையில் பீடழித்து விடுகின்றேன், பார் !” என்கின்றாள்.

நங்கையின் உணர்ச்சி நிலைக்குக் கவிஞர் தந்த சொல்வடிவம் இது :

தான்கொண் டோடுவ தாயிற்றன் செங்கோன்மை
சேனை யறியக் கிளவேனே—யானை
பிடிவீசும் வண்டடக்கைப் பெய்தண்டார் க் கிள்ளி
நெடுவீதி நேர்பட்ட போது.

இது கைக்கிளை; தலைவி நெஞ்சொடு கிளப்பது; தோழியிடம் சொல்லுவதூஉமாம்.

விளக்கம்: தாளை கொண்டு ஓடுவதாயின் - ஆடையைக் கவர்ந்து கொண்டு அரசன் ஓடுவானாயின். தாளை - ஆடை. தன் செங்கொன்மை - செங்கோலாட்சி புரியும் அவனுடைய இந்த அழகிய முறையை. சேனை அறியக் கிளவேளே - உலாவருங்கால் அணிவகுத்துச் செல்லும் அவனுடைய பரிவாரங்கள் அறியும்படி விளம்பரப்படுத்தி விடுகின்றேன். யாளை, பிடி வீசும் வண்டடக்கை - ஆண் யானைகளையும் பெண் யானைகளையும் வரையாது வழங்கும் வள்ளன்மையுள்ள நீண்ட கை; அதாவது முழந்தாள் அளவும் நீண்ட கை என்றவாறு. செய்தண்தார் - மலர் செறிந்த குளிர்ந்த மாலைபணிந்த, கிள்ளி-சோழன். நெடுவீதி நேர்பட்டபோது - பெரிய தெருவில் எதிர்ப்பட்டபோது.

ஆத்திரம், நகை, இழிவரல் இவையெல்லாம் கலந்த பாவ முடைய பாடல். (18)

எங்ஙனம் காவலன் ?

விழக்கம்போல் வளவன் உலா வருகின்றான் ; வனப்புடைய வனிதை யொருத்தி அவனைக் காண்கின்றாள் ; அவன்பால் மால் கொண்டு மனம் உருகுகின்றாள். அவனையே நினைந்து நினைந்து ஏங்குகின்றாள். இந்நிலையில் கோவலர் ஊதும் குழலோசை அவளது செவியில் விழுகின்றது. மாலை நேரம் வந்ததைக் காட்டும் அடையாளங்களுள் இடைச் சிறுவர்கள் ஊதும் புல்லாங்குழல் ஓசையும் ஒன்று. அஃது அவளது காதலுணர்ச்சியைக் கொழுந்துவிட்டெரியச் செய்கின்றது. பிரிந்தாரை வருத்துவதும் சேர்ந்தாரைக் களிப்பிப்பதும் அல்லவா இசையின் செயல் ? இதனை நன்கு உணர்ந்துதான் வள்ளுவப் பெருந்தகையும்,

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை. *

என்று அதன் வலிமையை எடுத்துரைத்துள்ளார். ஆதலால் அவ்வோசை அவளுக்கு அளவற்ற துன்பத்தை விளைவிக்கின்றது. அதனால் மிகவும் வாடுகின்றாள். வாடிய நிலையில் தனக்குள்ளேயே இவ்வாறு குறைபட்டுக்கொள்ளுகின்றாள் :

“ நெஞ்சமே, தெளிவான தடாகத்தில் பூத்த நறுமலர் மாலை யணிந்த சென்னி என்னும் இளவளவனை மண்ணுலகக் காவலன் என்று மக்கள் யாவரும் மார்தட்டிப் புகழ்கின்றனரே. உண்மையாக அவன் மண்ணுலகினைக் காப்பவகை இருந்தால், அவன் என்னிடம் வந்து இக்குழலோசை எனக்குத் துன்பம் தராதவாறு காக்க வேண்டும். அல்லது குழலூதாது கோவலரையாவது தடுத்திருக்க வேண்டும். ஒன்றையும் செய்கின்றனில்லையே. இத்தகைய கொடிய வனை யல்லவா உலகம் காவலன் என்று கதறுகின்றது ! பார்த்திபன் என்று பள்ளு பாடுகின்றது ! இஃது என்ன அறியாமை !”

மங்கையின் மனக் குமுறலுக்கு ஒரு வடிவம் தந்து கவிஞர் புனைந்த சொல்லோவியம் இது :

தெண்ணீர் நறுமலர்த்தார்ச் சென்னி யிளவளவன்
மண்ணாகங் காவலனே யென்பரான்—மண்ணகங்
காவலனே யானக்காற் காவானே மாலையாய்க்
கோவலர்வாய் வைத்த குழல்.

இது கைக்கிளை ; தலைவி நெஞ்சொடு கூறுவது.

விளக்கம் : தெண்ணீர் நறுமலர்த்தார் - தெளிந்த நீர் நிலைகளில் மலர்ந்த செங்கழுநீர்ப் பூக்களை மாலையாகத் தொடுத்துச் சூடிய. சென்னி இளவளவன் - சென்னி என்று பாராட்டப்பெறுகின்ற இளவரசனாகிய சோழன். வளவன் - சோழன். சென்னி என்பது, சோழர்குடிச் சிறப்புப் பெயர்களுள் ஒன்று. மண்ணகம் - மண்ணுலகம். காவலன் - காக்கின்றவன் ; அரசன். காவானே - கட்டளை பிறப்பித்துத் தடுக்கமாட்டானே. மலைக்கண்-மலைப்பொழுதில். கோவலர் வாய் வைத்த குழல்-ஆய்ச்சிறுவர்கள் வாயில் வைத்து ஊதுகின்ற புல்லாங்குழலை. குழல் என்பது இங்கு குழலின் இசையைக் குறிக்கும் ஆகுபெயர்ப் பொருளில் வந்தது.

உண்மைப் பாங்கும் இரக்கப் பாங்கும் கலந்த பாடல். இவற்றுடன் நகைச்சுவைப் பண்பும் பாட்டின் நிலையை உயர்த்துகின்றது. கவிதையனுபவம் நல்கும் அரிய பாடல் இது. (19)

வேறுசான்றும் வேண்டுகமா?

சோழன் பாடலம் என்ற குதிரையின்மீது ஏறி உலா வருகின்றான். அவனை ஒரு நங்கை காண்கின்றாள்; கழிபெருங்காதல் கொள்ளுகின்றாள். அவனை நினைந்து நினைந்து உருகுகின்றாள்; உள்ளம் அழிகின்றாள். வீட்டில் பல இடங்களில் உட்கார்ந்து பார்க்கின்றாள். ஆங்காங்குள்ள படுக்கைகளில் படுத்தும் பார்க்கின்றாள். ஒரு வழியிலும் அவளது மனம் அமைதி பெறவில்லை.

உணர்ச்சிவச மிழந்த அவளது செயல்களினால் கையிலுள்ள வளையல்கள் எப்படியோ கழன்று விழுந்து எங்கேயோ தொலைந்து போகின்றன. இதை அவள் உணரவில்லை. அங்குயிங்கும் அவற்றைத் தேடுகின்றாள்; அவை அகப்படவில்லை. இந்நிலையில் சிலர் சோழ மன்னனைச் செங்கோல் வேந்தன் என்று புகழ்கின்றனர்! முறை செய்து காப்பாற்றும் மன்னவன் என்று பள்ளு பாடிப் பாராட்டுகின்றனர். இவற்றைக் கேட்கும் அவளுக்கு எரிச்சல் உண்டாகின்றது. காதல் வெறியில் தோழியிடம் இவ்வாறு பேசுகின்றாள் :

“தோழியே, மதயானைகள் வருவதற்கு முன்னே, ‘யானை வருகின்றது; தூர விலகி நில்லுங்கள்!’ என்று பறையறையோர் எச்சரிக்கை தருகின்றனர். அதற்குப் பிறகு மதயானைகள் வருகின்றன. அத்தகைய யானைப்படைகளையுடையவன் சோழன்; நன்றாக அசையும் தொங்கல் மாலையினையும் உடையவன். அவனை எல்லோரும் முறை வழுவா நெறியில் நின்றொழுதுபவன் என்று வாயாரப் புகழ்கின்றனர். என்ன முறை செய்கின்றான்? என்னுடைய நெஞ்சம், நாணம், எழில் நலன், கைவளை இவையனைத்தையும் கவர்ந்து பெரிய முறை கேடான செயலை யல்லவா செய்துவிட்டான்? அந்த முறை கேட்டினை என் கைவளையல்களே பறை சாற்றுமே. வேறு சான்றும் வேண்டுமோ?” என்கின்றாள்.

தலைவியின் காதல் உணர்ச்சிக்கு வடிவம் கொடுத்த கவிஞரின் சொல்லோவியம் இது :

அறைபறை யானை யலங்குதார்க் கிள்ளி
முறைசெயு மென்பராற் றேழுழி—யிறையிறந்த
வங்கோ லணிவனையே சொல்லாதோ மற்றவன்
செங்கோன்மை செந்நின்ற வாறு.

இது கைக்கிளை ; தலைவி தோழிக்குச் செப்புவது.

விளக்கம் : அறைபறையானை - 'எல்லாரும் விலகுங்கள்!' என்று எச்சரிக்கை தரும் முறையில் பறையறைவிக்கப்பட்டு வெளியே வரும் மதயானை. அலங்குதார்க் கிள்ளி - அங்குமிங்கும் அசைகின்ற மாலையணிந்த சோழன். முறை செய்யும் என்பரால் - நீதி செலுத்துகின்றான் என்று புகழ்வர் இறை இறந்த - முன்கையை விட்டுப்போன, அங்கோல் அணிவனை - நெளிவு வேலைப்பாடு அமைந்த அழகிய வளைபுல்களே. சொல்லாதோ - நன்றாகச் சொல்லி விடாவோ. வேறு சான்றும் வேண்டுமா? மற்றவன் செங்கோன்மை செந்நின்ற ஆறு-அந்தச் சோழனின் செங்கோன்மை செவ்விதாக நிலிபெற்ற நெறியை.

காதல் வெறியில் வஞ்சப்புக்கழ்ச்சியும் எழும் ; கிண்டலும் எழும். இந்த பாவம் பாடலில் அமைந்திருப்பதைக் கவனிக்கவேண்டும். பாடலைத் திரும்பத் திரும்பப் பாடினால் இது பாடலினின்றும் புறப்படுவது புலனாகும். (20)

பாவம் ஒரு பக்கம்—பழி ஒரு பக்கம்

தேரை என்பது தேங்காயைப் பற்றும் ஒருவித நோய்; தேங்காய்க்குள் உள்ள சத்துப் பகுதியை யெல்லாம் தின்றுவிடும் நோயாகும் இது. இஃது ஒரு வகையான காளான் போன்றது. தேங்காயை வாங்கி உடைப்போம்; உள்ளே ஒன்றும் இராது! வெறும் ஓடு மட்டிலுமே காணப்படும். இத்தகைய தேங்காயைத் 'தேரையோடி' என்று வழங்குவர். இது மருவி 'தேரோடி' என்று வழங்கி வருகின்றது. ஆனால், மக்கள் தரையிலுள்ள தேரைதான் தேங்காய்க்குள் நுழைந்து அதன் உள்ளீட்டைத் தின்று விட்டதாக நம்புகின்றனர். பழி எப்படியோ தேரையின்மீது விழுந்து விட்டது. பாவம் ஒரு பக்கம், பழி ஒரு பக்கந்தானே, இவ்வலகில்?

x

x

x

வளவன்பால் மனம் போக்குகின்றாள் வனிதை யொருத்தி. சதா அவன் நினைவாகவே இருக்கின்றாள். ஊணும் உறக்கமும் இன்றி வாடுகின்றாள். அக்கம் பக்கத்திலுள்ளவர்களோ வெறும் வாயை மெல்லும் பேர்வழிகள்! அவர்கட்கு அவல் கிடைத்தால் சொல்லவும் வேண்டுமா? இவளது நிலையைக் கண்டு "சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி, மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி, மறுகிற பெண்டிர் அம்பலும்" * அலரும் தூற்றத் தொடங்குகின்றனர். இதைக் கண்ட அன்னையும் அவளைச் சிறுகோல் கொண்டு அடித்துத் துன்புறுத்துகின்றாள். வளவனுக்கும் தனக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்பதை எப்படி மெய்ப்பிப்பது? வீண் பழியால் தொல்லைப்படுகின்றாள். தெங்குண்ட தேரையின் கதைதான் இவளது கதையும். ஒரு சமயம் தன்னிடம் வந்த தன் ஆருயிர்த் தோழியிடம் தன் நிலையை இவ்வாறு உரைக்கின்றாள்:

"தோழியே, அன்னை என்னைக் கோல்கொண்டு துன்புறுத்துகின்றாள். அயலவரும் பழிச் சொற்களால் என்னைத் தாக்குகின்றனர். அகத்திலும் தொல்லை; புறத்தேயும் தொல்லை. புறத்தே படும் தொல்லை

* நற்றிணை—149.

உள்ளத்தைத் துன்புறுத்துகின்றது. அகத்தே பெறும் தொல்லை உடலை வருத்துகின்றது. தேரை தேங்காயை உண்ணாமலேயே பழி சுமக்கின்ற தன்றோ? அங்ஙனமே யானும் வளவனை அணையாமலேயே பழி சுமக்கின்றேன். அடிக்கட்டும், தூற்றட்டும்; அது பற்றிக் கவலை இல்லை. சோழனை அணைந்தேன் என்று இருந்தால் போதும்! அஃது இல்லையே!" என்கின்றான்.

நங்கையின் மனநிலையைக் காட்டும் கவிஞரின் சொல்லோவியம் இது:

அன்னையுங் கோல்கொண் டலைக்கு மயலாரு
மென்னை யழியுஞ்சொற் சொல்லுவர்—நுண்ணிலைய
தெங்குண்ட தேரை படுவழிப் பட்டேன்யான்
தீண்டேர் வளவன் றிறத்து.

இது கைக்கிளை; தலைவி தோழிக்கு உரைப்பது.

விளக்கம்: அலைக்கும் - அடித்துத் துன்புறுத்துக்கின்றான். அழியுஞ் சொல் - வருந்தும்படியான அவர் மொழி; பழிச் சொல். நுண்ணிலைய தெங்கு உண்ட - நுண்மையான தேங்காயை உண்ட. இளநீர்ப் பருவத்திலேயே தேங்காயைத் தேரை நோய் பற்றும் என்றும், பருப்பு முதிரமுதிர அந் நோய் பருப்பினை அரித்துத் தின்று விடும் என்றும், ஒரு தென்னையில் தேரை விழுத் தொடங்கி விட்டால் அந்த மரம் உள்ளளவும் அது காய்க்கின்ற காய்களெல்லாம் தேரையோடிகளாகவே இருக்கும் என்றும் தென்னை வளர்ப்போர் நம்புகின்றனர். துண்மை-சிறுமை. தேரை படுவழிப் பட்டேன் யான்-யாதொரு தொடர்பு மில்லாத தேரைக்குப் பழிவந்தது போல, எனக்கும் வந்தது - 'தேரையார் செவ்வளநீர் உண்ணார் பழி சுமப்பர்' * என்புழிப்போல. தீண்டேர் வளவன் திறத்து - வலிய தேரினீது உலர வரும் சோழன் காரணமாக.

"தேரைக்குப் பழி தேங்காய் காரணமாக ஏற்பட்டது; அஃது எனக்குத் தோமீது உலாவருவானே சோழன், அந்த மகானுபாவன் காரணமாக ஏற்பட்டது!" என்பது தலைவியின் குறிப்பு. இந்த அருமையான பாவத்தைப் பாவலர் பாவடிவில் காட்டி விட்டார். பாடலைப் பன்முறைப் படித்துத் துயக்க வேண்டும். (21)

* தமிழ் நாவலர் சரிதம்—74.

கண் குளிரக் காணோன்!

வளவன்மீது காதலாகிக் கசிந்துருகி நிற்கின்றாள் வனிதை யொருத்தி. உலா வரும்பொழுதெல்லாம் அவளைக் கண்டு அனுபவிப்பாள். ஆனால் நாணம் வந்து தடுப்பதனால் அவளை நன்கு உற்று நோக்கி அனுபவிக்கும் வாய்ப்பினைப் பெறுவதில்லை. தோழி இதனை நன்கு அறிவாள். ஒரு நாள் அவள் 'நேற்று நீ நின் தலைவனைக் கண்ணாரப் பருகினாயோ?' என வினவுகின்றாள். அன்றுதான் தலைவி கற்பனை இன்பத்தில் திளைத்திருந்தான். அந்த எக்களிப்பில் தோழியிடம் பேசுகின்றாள் :

“வளவன் இன்பந்துய்க்க என்பால் வந்தான். அவனைக் கண் குளிரக் காணும் வாய்ப்பே எனக்குக் கிட்டவில்லை. புலவி நிகழ்ந்த காலத்தில் யான் அவனைச் செயிர்த்துச் சினந்து நோக்கவில்லை ; அப்பொழுது அவனுக்கு முகங்காட்டி நிற்காமல் வேறு பக்கமாகத் திரும்பிக்கொண்டேன். அவன் என்னை நெருங்கித் தழுவின காலத்தில் நாணத்தினால் தலைகவிழ்த்து அவனைக் காணாது கீழ்நோக்கி நின்றேன். அவன் என்னைப் புணர்ந்த காலத்தில் இன்பக் களிப்பில் புலன்கள் யாவும் மயங்கி நின்ற காரணத்தால் அவனைப் பார்க்க முடியவில்லை ; விழித்திருந்தும் அவனைக் காண முடியாது போய் விட்டது. இங்ஙனம் மண்ணாளும் செங்கோன்முறை வழுவாத வளவனைப் புலவியும் நாணமும் கலவியும் கண்ணாரக் காணமுடியாது செய்து விட்டன. என் செய்வேன்?” என்கின்றாள்.

பாவனை யுலகில் தலைவி பெற்ற எக்களிப்பைக் கவிஞர் தீட்டும் சொல்லோவியம் இது :

புலவி புறங்கொடுப்பன் புல்லிடினு னிற்பன்
கலவி களிமயங்கிக் காணோ—னிலவியசீர்
மண்ணாளஞ் செங்கோன் வளவனை யானிதன்றோ
கண்ணாரக் கண்டறியா வாறு.

இது கைக்கிளை; தலைவி தோழியிடம் கூறுவது.

விளக்கம்: புலவி - ஊடல். புறங்கொடுப்பன் - அவனைப் பார்க்காது வேறு பக்கம் திரும்பிக்கொண்டு முதுகு காட்டி நிற்பேன். புல்லிடி - தழுவினால். நாண் நிற்பன் - நாணி முகம் கவிழ்ந்து நிற்பேன். கலவி - கூடல்; புணர்தல். களி மயங்கி - இன்பத்திலே திளைத்து மயங்கி. நிலவிய சீர் - நிலையாக வளங்கொண்ட. மண் ஆளும் - சோழ மண்டலத்தைப் புரக்கும். செங்கோல் வளவனை - செங்கோண்மை வழுவாத சோழனை. கண்ணூர் - கண்குளிர.

மங்கை ஓர் எக்களிப்பான வெறியினால் 'வளவனைக் கண்ணூரக் கண்டறியேன்' என்று உண்மையான பாவத்துடன் தான் கூறுகின்றாள். அதைக் கேட்கும் நமக்குத்தான் நகைப்பும் திகைப்பும் கலந்த பாவம் ஏற்படுகின்றது!

நாரையுடன் நங்கை

தமிழ் இலக்கியங்களில் காதற் கவிதைகட்குக் குறைவில்லை. காதல் உணர்ச்சியை மேம்போக்காக எடுத்துரைத்தால், அது சிறந்த காதற் கவிதை யாகாது. மேனாட்டுக் கவிதைகளில் பெரும்பாலானவை இந்த வகையைச் சேர்ந்தவை. பெருங் கவிஞர்கள் காதல் காரணமாக எழுந்த ஒரு வெறியைக் கண்டு வியப்பெய்தி அந்த வெறியிலிருந்தே கவிதையை மலரச் செய்வர். * இலக்கியங்களில் காதல் உணர்ச்சியை அனுபவிப்பதற்கு உள்ளத் தூய்மை வேண்டும்; நமது மனத்தில் தேங்கிக் கிடக்கும் கேவலமான காம வெறியாகிய சிந்தனையுடன் இத்தகைய பாடல்களைச் சுவைக்கப் புகுவது அவற்றை இகழ்வதோடொக்கும்.

x

x

x

உறையூருக்கு வடபால் சிறிது தூரத்தில் அமைந்துள்ள சிற்றூர் ஒன்றிலுள்ள நங்கை யொருத்தி சோழன்பால் மனத்தைப் பறிகொடுக்கின்றாள். அவன்பால் கொண்ட காதல் கரை கடந்து பெருகின்றது. ஒரு நாள் தன் ஊரிலுள்ள குளத்திற்கு நீராடப் போகின்றாள் அந்நங்கை. அப்பொழுது வடதிசையிலிருந்து பறந்து வந்த நாரை யொன்று குளத்திலிறங்குகின்றது. அது சிறிது நேரத்தில் தெற்கேயுள்ள உறந்தைமாநகருக்குச் செல்லக்கூடும் என்று எண்ணுகின்றாள் அந்நங்கை. யார் மூலமாவது தூது போக்க வேண்டும் என்று நினைத்திருந்த அவளுக்கு நாரை வந்தது நல்லதாய்ப் போயிற்று. தன் குறையை அதன்மூலம் சொல்லியனுப்ப நினைக்கின்றாள். காதல்வெறி அவளை இவ்வாறு பேசச் செய்கின்றது:

“சிவந்த கால்களையுடைய இள நாரையே, உன் கால்மேல் என் கைகளை வைத்து வணங்கிக் கேட்டுக் கொள்ளுகின்றேன். நீ தென்பால் உள்ள உறையூருக்குப் போனால், சோழனிடத்து யான் உற்ற நோயைச் சொல்லி வருவாயா? அங்குச் சென்றால் காவிடிக்

* பாரதியின் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, ஆழ்வாராதிகள், நாயன்மார்களின் பக்திப் பாடல்கள் இவ்வகையைச் சார்ந்தவை.

கரையருகில் உராய்ந்து உராய்ந்து விழுகின்ற மீனை மிகுதியாகப் பிடித்துத் தின்னலாம். உனக்கும் பயன் உண்டு. சோழனும் காவிரிக் கரைக்கு நீராட வருவான். அவ்வமயம் என் குறையையும் நீ அவனிடம் கூறுதல் எளிது. செய்வாயா?" என்கின்றான்.

காரிகையின் காதல் துடிப்பைக் காட்டும் கவிஞரின் சொல்லோவியம் இது:

செங்கான் மட நாராய் தென்னுறந்தை சேறியே
னின்கான்மேல் வைப்பனென் கையிரண்டும்—நன்பாற்
கரையுரிஞ்சி மீன்பிறழும் காவிரிநீர் நாடற்
குறையாயோ யானுற்ற நோய்.

இது கைக்கிளை; நங்கை நாரையை நோக்கிக் கூறுவது. *

விளக்கம்: செங்கால் - சிவந்த கால்களையுடைய. மட நாராய் - இளமையான நாரையே. தென் உறந்தை சேறியேல் - தென்பாலுள்ள உறை யூருக்குச் செல்வாயாயின். நின்கால் மேல் வைப்பன் என் கையிரண்டும் - நின் கால்த் தொட்டு வணங்குவேன். நன்பால் - மருத நிலம்; காவிரி தான் செல்லும் இடத்தை யெல்லாம் நன்பாலாக்கும் என்பது குறிப்பு. கரை உரிஞ்சி மீன் பிறழும் - கரையின் மீது உராய்ந்து உராய்ந்து ஏறிய மீன் மறுபடியும் நீரில் விழுந்து விடுகின்ற. காவிரிநீர் நாடற்கு - சோழனுக்கு, யான் உற்ற நோய் - எனக்கு நேர்ந்துள்ள காதல் நோயை.

காதலுற்ற பெண் தோழியைப் பார்த்துப் பேசினாள் என்று கவிஞர் கூறுவதில் காதல் கடுவேகம் கொள்ளுகின்றது. காதலும் சோகமும் கலந்த பாவம் கவிதையில் கவினுற அமைந்து சிடக்கின்றது. 'உரையாயோ யான் உற்ற நோய்' என்ற இறுதியிடையைப் பல தடவைப் பாடிப் பார்த்தால் இது வெளிப்படுவது தெளிவாகும்.

நாயன்மார் ஆழ்வாராதிகளின் பாடல்களிலும், கலம்பகம் தூது போன்ற பிரபந்தங்களிலும் இத்தகைய தூதுப் பாடல்களைக் காணலாம்.

(23)

* உயிர் இல்லாத பொருளை உயிர் உள்ளனபோலவும், உணர்வு இல்லாத பொருள்களை உணர்வு உடையனபோலவும், பேசாதவற்றைப் பேசுவனபோலவும் கவிஞர்கள் அமைத்ததைத் தொல்காப்பியரும் குறிப்பிடுகின்றார் (தொல்: பொருள் - பொருளியல் நூற். 2). இது பிற்காலத் 'தூது இலக்கியங்கட்குக்' கருவாக அமைந்தது.

அன்னையின் அன்பு இவ்வளவுதானா?

சின்னஞ் சிறுவயதில், மகளிர் மழலைச் சொற்களால் பெற்றோர்களை மகிழ்வுட்டி வரும் பருவத்தில், தாய்மார் அவர்களிடம் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுவர். வினையாட்டாக எத்தனையோ செய்தி களைப் பேசிக் களிப்பார். அப் பருவத்தில் தாய்மாரோ பாட்டிமாரோ அவர்களிடம் பேசுவது வியப்பாகவும் வேடிக்கையாகவும் இருக்கும். ஓர் இளவரசரின் படத்தைக் காட்டி, “கண்மணியே, இந்த ராஜாவை உனக்குக் கட்டி வைப்போமோ?” என்று பாட்டியோ அன்னையோ கேட்பதை நாம் அறிவோம். குழந்தையும் அமிழ்தத்தையும் வெல்லும் மழலை மொழியில் ‘ஊ . . . ம்’ என்று அதற்குப் பொருளறியாமல் ஒப்புக்கொள்ளும். இந்த விதமான வேடிக்கைச் செயல்கள் சதா நடந்து கொண்டே இருக்கும். இதில் அன்னைமார்கட்குச் சிறியதள வேணும் சலிப்பே இருப்பதில்லை. இவையாவும் குழந்தையின் அறியாப் பருவத்தில் நிகழும் வேடிக்கை நிகழ்ச்சிகளாகும்.

x

x

x

ஒரு சமயம் கோழிக் கோமான் உலா வந்து கொண்டிருப்பதை மங்கை யொருத்தி காண்கின்றாள்; அவன்மீது மால் கொள்ளுகின்றாள். சதா அவனையே நினைந்து நினைந்து உள்ளம் உருகி நிற்கின்றாள். ஊணும் உறக்கமும் சரியாக இல்லாததால் அவளது உடலில் பெரு மாற்றம் காணப்படுகின்றது. அவளுடைய அன்னை தன் மகளின் நிலையைக் கண்ணுறுகின்றாள்; கவலை கொள்ளுகின்றாள். உடனே அவள் மகளிடம் வந்து “இனிமேல் நீ வீட்டை விட்டு வெளியே தலை நீட்டக் கூடாது!” என்று கடுமையான எச்சரிக்கை தருகின்றாள். என்ன செய்வாள் மகள்? மிக்க ஆற்றலையால் அவள் இவ்வாறு தன் நெஞ்சுடன் சொல்லிக் கொள்ளுகின்றாள்.

“நெஞ்சமே, யான் மழலைமொழி பேசும் பருவத்தில் உறந்தையர் கோணைக் கணவனாகப் பெறுவாயாக!” என்று சொன்னாள் அன்னை. அப்படிச் சொன்னதெல்லாம்போய் இப்பொழுது, ‘அவனைப்பாராதே;

நினைக்கவும் செய்யாதே; மறந்துவிடு!' என்றெல்லாம் சொல்லுகின்றீர்களே. இஃது என்ன ஆச்சரியம்? பாலை நிலத்தில் உள்ள கானல் நீர் விலங்கினங்கட்குத் தண்ணீர்போல் காட்சி அளித்து அவை தன்னை நோக்கி வருங்கால் வெட்ட வெளியாகத் தோன்றி மயக்கின நிலையைப்போல் அல்லவா இருக்கின்றது இவளது செயல்? என்னே அன்ணையின் அன்புடைமை!" என்கின்றீர்கள்.

மங்கையின் மனநிலையைக் காட்டும் கவிஞரின் சொல்லோவியம் இது :

குதலைப் பருவத்தே கோழிக்கோ மாணை
வதுவை பெறுகென்றே ளன்னை—யதுபோய்த்
வினைந்தவா வின்று வியன்கானல் வெண்டேர்த்
துளங்குநீர் மாமருட்டி யற்று.

இது கைக்கிளை; தலைவி நெஞ்சொடு சொல்லுவது.

விளக்கம் : குதலைப் பருவம் - மழலைச்சொற்கள் பேசும் பருவம்; இளமைப் பருவம். கோழிக் கோமான் - உறையூர் மன்னனாகிய சோழன். வதுவை - திருமணம். அதுபோய் - அப்படியெல்லாம் சொல்லும் நிலை மாறி. வினைந்தவா இன்று - இப்பொழுது சோழனைக் கண்ணால் காணவும் கூடாது என்று சொல்லும்படியான தன்மையுடையவளாக மாறின நிலைமை. வியன்கானல் வெண் தேர் துளங்கு நீர் - அகன்ற பாலைவனத்தில் ஒளியாக அசைகின்ற கானல் நீர். வெண் தேர் - பேய்த் தேர்; கானல் நீர். துளங்கு நீர் - அலையடிப்பதாகத் தோன்றும் நீர்ப்பரப்பு. மா மருட்டியற்று - மான் முதலிய விலங்குகளை ஏமாற்றியது போன்றது. மா - விலங்கு.

அறியாப் பருவத்தில் நடைபெறும் பொருளில்லாத வினையாட்டு காதலுடன் பிணைந்து அரியதோர் உணர்ச்சி பாவத்துடன் மிளிர்கின்றது இப்பாடலில். பாடலைப் பன்முறை இசையூட்டிப் பாடினால் இப்பாவம் தட்டுப்படுவதை அறியலாம். (26)

நான் சொன்னதைக் கேட்டால்தானே?

அக்கால வழக்கப்படி மன்னன் சில சமயம் தெரு வழிபாக உலா வருவது வழக்கம். மன்னனைக் காணும் மக்கள் மழையைக் கண்ட பயிர்கள் போலவும், தாய்முகம் காணும் குழந்தைகள் போலவும் மகிழ்ச்சி அடைவர். இந்த முறையில் சோழன் ஒரு நாள் உலா வருகின்றான். அவன் அணிந்துள்ள ஆத்திமாலை இப்படியும் அப்படியுமாக அசைந்து கவர்ச்சியினைத் தருகின்றது. அவனுடைய தோள்களோ மாற்றாரையெல்லாம் கொண்டு வெற்றிப்பொலிவுடன் திகழ்கின்றன. இத்தகைய தோற்றத்துடன் அவன் பரியின்மீது ஏறி வருகின்றான். நகர் மக்கள் யாவரும் தத்தம் வீட்டைவிட்டு வெளியே வந்து அவனைக் கண்டு களித்து வணக்கம் செலுத்துகின்றனர்.

பருவப் பெண் ஒருத்தி வளவனைக் காணச் செல்லுகின்றாள். அவளுடைய செவிலித்தாய், “எங்கே போகின்றாய்? வீட்டுக்குள் செல்!” என்று குறுக்கிட்டுத் தடுத்தும் அதற்குச் சிறிதும் செவி சாயக்காமல் கூட்டத்துடன் சென்று வளவனைக் காண்கின்றாள். அவளது தோற்றப் பொலிவு இவளது நெஞ்சத்தைக் கவர்கின்றது; அவன்மீது கழிபெருங் காதல் கொள்ளுகின்றாள். அன்றுமுதல் அவள் சரியாக உண்பதும் இல்லை; உறங்குவதும் இல்லை. உடல் வாடிவிடுகின்றது; உடலின்மீது பசலையும் படர்கின்றது. எழிலும் எங்கோ சென்று மறைந்துவிடுகின்றது. இந்த நிலையைக் கண்ட செவிலி இவ்வாறு தன் நெஞ்சொடு சொல்லிச் சலிப்படைகின்றாள்:

“நெஞ்சமே, அப்பொழுதே நான் எவ்வளவோ சொல்லித் தடுத்துப் பார்த்தேன்; சோழனைப் பார்க்கக்கூடாது என்று சொன்னேன். கேட்டாளா அவள்? இப்பொழுது வேதனைப்படுகின்றாள். உடல் வாடிப்போய்விட்டது. மேனியெல்லாம் பீர்க்கம்பூ நிறத்தில் பசலை பூத்துவிட்டது. அப்பொழுது என் சொல் நீமேல் திரியிட்டுப் பற்றச் செய்கின்ற நெருப்பின் தன்மையைப்போல் பயனற்றுப்

போயிற்று. இப்பொழுது தொல்லை யை அனுபவிக்கின்றாள். யான் என் செய்வேன்?" என்கின்றாள்.

செவிலியின் மனநிலையைக் காட்டும் கவிஞரின் சொல்லோவியம் இது:

அலங்குதாரச் செம்பிய னுடெழிற்றே ஹேக்கி
விலங்கியான் வேண்டா வெனினு—நலந்தொலைந்து
பீர்மேற் கொளலுற்ற பேதையர்க் கென்வாய்ச்சொல்
நீர்மே லெழுந்த நெருப்பு.

இது கைக்கிளை; செவிலி தன் நெஞ்சோடு கூறுவது.

விளக்கம்: அலங்குதாரச் செம்பியன் - அசைந்தாடும் மாலைகளை அணிந்த சோழன். செம்பியன் - சோழன். ஆடு எழில் தோள் - பரியின் மீது இவர்ந்து வருங்கால் அசைந்து அசைந்து அழகு செய்யும் தோளை. நோக்கி - பார்த்து. விலங்கியான் வேண்டா எனினும் - இவளை விலக்கி, உலாவைப் பார்க்க வேண்டா என்று சொல்லியும். விலங்கி - குறுக்கிட்டு. நலன் தொலைந்து - எழிலெல்லாம் அழிந்து. பீர்மேல் கொளலுற்ற - பீர்க்கம் பூவின் நிறமான பசுவையை உடல் முழுதும் பெற்றுக்கொண்ட. பேதையர்க்கு - மகளிர்க்கு (இங்கு, தன் வளர்ப்புப் பெண்). என் வாய்ச்சொல் - என்னுடைய அறிவுரை. நீர்மேல் எழுந்த நெருப்பு - நீர் ஊறிய திரியில் கூடர் பற்றுகின்ற தன்மை போலத்தான்.

நங்கையின் ஏக்க பாவமும் செவிலியின் இரக்க பாவமும் பாடலில் நிகழலிடுகின்றன. (25)

கனவீலும் ஏமாற்றமா?

தோழியர்கோன்மீது காதல் கொள்ளுகின்றார் கோதை யொருத்தி. காதல் வளர்கின்றது. சோழனையே நினைந்து நினைந்து அவள் நெஞ்சழிகின்றாள். ஒருநாள் உறங்கினவள் திடுக்கிட்டெழு கின்றாள். சோழன் தன்னைத் தழுவ வருவதுபோன்றும், தான் இணங்காது ஊடுவதுபோன்றும் கண்ட கனவு அவளை எழுப்பி விடுகின்றது. சோழன் கூடுவதற்குத் தன்னை நெருங்கி வருங்கால் உறக்கம் கெட்டழிகின்றது. அதற்குமேல் விடியும் வரையில் அவ ளுக்குத் உறக்கமே வரவில்லை.

காலையில் தலைவியைப் பார்க்கத் தோழி வருகின்றாள். தலைவி யின் வாட்டத்தைக் கண்டு அதற்குக் காரணம் வினவுகின்றாள். அதற்குத் தலைவி இவ்வாறு மறுமொழி பகர்கின்றாள் :

“தோழியே, நீ வருவதற்குச் சில மணி நேரத்திற்கு முன்னர் கனவொன்று கண்டேன். வானோங்கி வளர்ந்துள்ள தென்னம் பாளையில் பொருந்திய தேனடைகளையும் நீர் வளத்தையுமுடைய சோழ நாட்டின் இளமையோடு கூடிய மன்னன் நான் உறங்கிக் கொண்டிருந்தபொழுது என்னை மருவ வருவதாகக் கனவு கண்டேன். அப்பொழுது யான் ஊடினேன். அந்த ஊடலும் ஓர் அளவுடன் நில்லாது எல்லையின்றி விரிந்தது. அதற்குள் விழிப்பு வந்துவிட்டது. கூடும் வாய்ப்பு பெறவில்லை. இந்த ஊடல் என்ற ஒன்று வந்து தோன்றிக் காரியத்தையே கெடுத்துவிட்டது. இப்பொழுது தவித்து நிற்கின்றேன். என்செய்வேன் ? ” என்கின்றாள்.

இங்ஙனம் தவிக்கும் நிலையிலுள்ள நங்கையின் மனநிலையைக் காட்டும் கவிஞரின் சொற்படம் இது :

ஊட லெனவொன்று தோன்றி யலருறாஉங்
கூட லிழந்தேன் கொடியன்னாய்—நீடெங்கின்
பாளையிற் றேன்ருடுக்கும் பாய்புன னீர்நாட்டுக்
காளையைக் கண்படையுட் பெற்று.

இது கைக்கிளை ; தலைவி தோழியிடம் உரைப்பது.

விளக்கம் : ஊடல் - கணவன் மனைவியரிடையே தோன்றும் சிறு பிணக்கு. அலர் உறுஉம் - அஃது அளவின்றி விரிந்தால். ஊடல் அலர்த லாவது, உப்பமைந்ததுபோல் ஓரளவுடன் நிலலாமல் அளவின்றிப் பரத்தல். கூடல் - கூடலை; முயங்கலை. கொடியன்னாய் - பூங்கொடியை யொத்த தோழியே. நீள் தெங்கின் பாளையில் தேன் தொடுக்கும் - நீண்ட தென்னையின் பாளையில் தேனீக்கள் தேனடைகளைத் தொடுத்து வைக்கின்ற. பாய்புனல் நீர் நாட்டுக் காணையை - நீர் பாய்கின்ற புனல் நாடாகிய சோண்டடை ஆளு கின்ற காளைப் பருவமுள்ள சோழனை. கண்படையுள் பெற்று - உறக்கத்தில் தோன்றிய கனவில் கண்டு. கண்படை - உறக்கம்.

கனவில் வந்து கிட்டாமல் போனதையே ஓர் இழப்பாகக் கருதி ஆற்றாது இருக்கும் நங்கைக்கு நனவில் இத்தகைய நிகழ்ச்சி நேரிட் டால் எத்தகைய ஏமாற்றமும் துயரும் ஏற்படும் என்பது கவிஞர் பெறவைக்கும் குறிப்பு.

(26)

ஊசலாகும் உள்ளம்

சீல மாதங்களாகக் கிள்ளி வழக்கம்போல் உலா வருவதில்லை. அவனைக் காணப்பெறாமல் மக்கள் ஏங்குகின்றனர். “ அவன் தோள் களைக் காணும் நாள் எந்நாளோ? வெண்கொற்றக் குடையின்கீழ் உயர்தனிச் செங்கோலோச்சும் உத்தமனைக் காணும் பேறு நம் கண்களுக்கு என்று கிடைக்குமோ? ”...என்றெல்லாம் எண்ணுகின்றனர். பெரும்பாலான மக்கள் அவனது தோள் அழகினைப்பற்றியே அதிகமாகப் பேசிக்கொண்டிருக்கின்றனர். நங்கை யொருத்தி இதனைக் கேட்டுக் கிள்ளியின்மீது காதலுறுகின்றாள். அந்தக் கிள்ளியின் தோள் களைப் பார்க்கவேண்டுமென்று அவளுடைய மனம் ஏங்கிக்கொண்டிருக்கும்பொழுது சோழனது உலா அறிவிக்கப்பெறுகின்றது. மக்கள் தெருவிலும் அவரவர்கள் வீட்டு வாயில்களிலும் திரள் திரளாகக் கூடுகின்றனர். அரசன் ஒவ்வொரு தெருவாகச் சென்று அரசன் மனைக்குப் போவதற்குள் நள்ளிரவு ஆகிவிடும். இந்த நங்கை இருக்கும் வீட்டருகில் வருங்கால் யாமம் வரப்போகின்றது.

பார்க்கத் துடித்துக்கொண்டிருக்கும் நங்கை வீட்டின் வெளியே வந்து அவனைக் காணவேண்டுமென்று நினைக்கின்றாள். வாயிற் கதவு வரையில் அவள் மனம் வருகின்றது. நாணம் அதற்குமேல் போகவொட்டாமல் தடுத்து நிறுத்துகின்றது. மீண்டும் மனம் உள்ளே சென்றுவிடுகின்றது. ஆயினும், சோழன்பால் வைத்த காதல் மனத்தை நெகிழ்விக்கின்றது; மீட்டும் அது கதவு வரையில் வருகின்றது. இங்ஙனம் அவளுடைய மனம் போவதும் வருவதுமாக அலைகின்றது; இரண்டு பக்கங்களிலும் நெருப்பு பற்றப்பெற்ற மூங்கிற் குழாயினுள் அகப்பட்ட எறும்பு இங்கும் வங்குமாக அலைந்து திண்டாடுவதுபோல் அவளது மனமும் திண்டாடுகின்றது; இங்கு மங்குமாக ஊசலாடுகின்றது.

தலைவி தனது நிலையைத் தன் நெஞ்சுடன் சொல்வதுபோல் கவிஞர் புனைந்த சொல்லோவியம் இது :

நானொருபால் வாங்க நலனொருபா லுண்ணெகிழ்ப்பக்
காமருதோட் கிள்ளிக்கென் கண்கவற்ற—யாமத்
திருதலைக் கொள்ளியி னுள்ளெறும்பு போலத்
திரிதரும் பேருமென் னெஞ்சு.

இது கைக்கிளை; தலைவி தன் நெஞ்சுடன் நவில்வது.

விளக்கம்: நாண் ஒரு பால் வாங்க - நாணம் ஒரு பக்கத்திற்கு இழுக்க. வாங்க - இழுக்க. நலன் ஒருபால் உள் நெகிழ்ப்ப - காதல் நலன் ஒருபக்கம் மனத்தை இளக்கிவிட. காமரு தோள் கிள்ளிக்கு - அழகிய தோள்களையுடைய கிள்ளியின் காரணமாக. கண்கவற்ற - கண் மனத்தில் கவலையை யுண்டாக்க (கவல் - பகுதி). இருதலைக் கொள்ளியின் உள்ளெறும்புபோல - இரண்டு பக்கமும் நெருப்பு பற்றிக்கொண்டு எரியும் மூங்கிற் குழாய்க்குள் அகப்பட்ட எறும்புபோல, யாமத்து - நள்ளிரவில். என் நெஞ்சு - என் மனம். திரிதரும் பேரும் - சோழனைக் காணச் செல்லும், மீண்டும் திரும்பும், இவ்வாறு அலையும்.

‘திரிதரும் பேரும் என் நெஞ்சு’ — என்ற இறுதி யடியைத் திரும்பத் திரும்பப் பாடினால் தலைவியின் நெஞ்சத் துடிப்பு நமக்குத் தட்டுப்படும்; அதனால் நம் உள்ளமும் கனிந்து குழையும். (27)

கண்ணோட்டம் வேண்டாமா?

ஈதாரணமாகக் காதலைப்பற்றிய செய்திகளை அறிவித்தற்குத் தலைவிக்குச் சிறந்த கருவியாயிருப்பவள் தோழி, சில சமயம் காதல் மீதூர்ந்து நிற்கும்பொழுது தலைவியின் நெஞ்சமே தலைவனிடம் செய்திகளை அறிவிப்பதாகப் பாவனை செய்துகொள்ளுதலும் உண்டு. இது தன்மை நவற்சியே. காதல் மயக்கத்தில் தலைவியின் மனம் காதலனிடம் சென்று அவனுடன் ஒன்றி நிற்பது உண்மையல்லவா? மனம் தோழிபோலவே ஒரு தனியான தத்துவமாகக் கருதப்பெறுகின்றது. நாரை, அன்னம், கிளி, தென்றல் போன்றவைகளும் செய்திகளைக் கொண்டுசெல்வதாகத் தலைவி கருதுதல் — காதல் வெறியினுல்தான்.

x

x

x

சோழன் உலா வருங்கால் அவனைக் கண்ட நங்கை யொருத்தி அவன்மீது மையல்கொண்டு விடுகின்றாள். உலாவின்பொழுது பார்த்த புலிக்கொடி அவளது மனத்தைவிட்டு நீங்கவில்லை. சதா அவனையே நினைத்துக்கொண்டே இருக்கின்றாள் அவள்; அவனுடைய புனல் நாளும் அவளது நினைவிலிருக்கின்றது. உணவும் அவள் சரியாக உண்பதில்லை; உறக்கமும் கொள்வதில்லை. இதனால் உடல் மெலிகின்றது; தோளும் மார்பும் மெலிவடைகின்றன. உடலெங்கும் பசலை படர்கின்றது. காதல் வெறியால் அவள் தன் மனத்தையே தூதாக அனுப்ப நினைத்து அதனிடம் இவ்வாறு பேசுகின்றாள் :

“நெஞ்சமே, உனக்கு அதிக வலிமை உண்டு; அதனை நான் நன்கு அறிவேன். எனினும், உன்னைத் திடப்படுத்திக்கொள்வாயாக. காதலன் உன்னை நெருங்கி வருங்கால், நாணும்படியாக நேரிட டாலும் நேரிடலாம். அங்ஙனம் நாணுவதற்கு இடங்கொடுக்காதே. ஒளிபொருந்திய புலிக் கொடியையுடைய சோழன் வருங்கால் அவனுக்கு வணக்கம் செலுத்துவாயாக. பிறகு துணரிந்து பேசுக. உன்னுடைய தோள், மார்பு இவை முன்னிருந்த நிலையையும் இப்பொழுதிருக்கும் நிலையையும் எடுத்துக் கூறுக. ‘அரசர்கட்கு உள்ளகண் மரக்கண்ணா? சிறிதேனும் இரக்கம் வேண்டாமா?’ என்று சொல்லி இரந்து கேள்; தொழுது கேள்.” என்கின்றாள்.

மங்கையின் மனநிலையைக் கவிஞர் இங்ஙனம் காட்டுகின்றார் :
 வரக்கண்டு நானுதே வல்லையா னெஞ்சே
 மரக்கண்ணே மண்ணுள்வார் கண்ணென்—நிரக்கண்டாய்
 வாளுமுனை வெல்கொடியான் வண்புனலீர் நாடற்கென்
 தோளமுயந் தோன்றத் தொழுது. *

இது கைக்கிளை; நங்கை நெஞ்சொடு நவில்வது.

விளக்கம் : வரக்கண்டு - நீ தூதாக வந்திருக்கும் செய்தி கேட்டு அவன் உன்னிடம் வருங்கால். நானுதே - நாணங்கொண்டுவிடாதே. வல்லை - வலியுடையை (என்பதை நான் அறிவேன்). மண் ஆள்வார் கண் - பூயியை ஆளும் மன்னர்களது கண். இரக் கண்டாய் - யாசித்துக் கேள். கண்டாய் என்பது, முன்னிலை அசை. வாள் உழுவை - ஒளி பொருந்திய புலியை எழுதிய. வெல்கொடியான் - வெற்றியைத் தரக்கூடிய கொடியைக் கொண்ட சோழன். வெல் கொடி, வினைத்தொகை. வண்புனல் நாடற்கு - நீர்வளம் பொருந்திய சோழநாட்டு வேந்தருக்கு. தோள் அழுவம் - என்னுடைய தோளிலுள்ள குழி. அழுவம் - குழி. இது உடல் மெலிவினால் ஏற்பட்டது. தோன்றத் தொழுது - அவனுக்குத் தெரியும்படியாக விளக்கி. அவனைப் பணிந்து, 'நெஞ்சே, வல்லை; நானுதே; தொழுது இர' என்று முடித்துப் பொருள் காண்க.

காதல் துடிப்பு நெஞ்சைப் பார்த்து இங்ஙனம் பேசச் செய்கின்றது. 'கானுதே,' 'வல்லை,' 'நெஞ்சே'—இவற்றில் ஆர்வ பாவம் தொனிக்கின்றது. 'மரக் கண்ணே மண் ஆள்வார் கண்' என்ற மனவேதனையிலும் இது தட்டுப்படுகின்றது. 'இரக் கண்டாய்' என்று வலியுறுத்துவதிலும், 'தோள் அழுவம் தோன்ற' என்ற பரிவினும், 'தொழுது இரக் கண்டாய்' என்று கெஞ்சுவதிலும் இது நிழலிடுகின்றது. இந்த ஆர்வ பாவம் வெளிப்படுமாறு பாடலைப் படித்தால் கவிதையனுபவத்தின் கொடுமுடியைக் கண்டுவிடலாம்! (28)

* மண்ணே டியைந்த மரத்தனையர் கண்ணே
 டியைந்துகண் ணோடா தவர்.

என்ற குறளுரையில் (குறள் - 576) 'மண்ணேடு டியைந்த மரத்தனையர்' என்பதற்கு 'சுதை மண்ணேடு கூடிய மரப்பாவையை யொப்பர்' என்ற மணக்குடவர் உரையை மறுத்து, "அ:துரையன்மை, காணப்படுங்கண்ணு னன்றி அதனுண் மறைந்து நிற்கின்ற ஒருசாருள்ளீட்டாதாற் கூறினமையானும்: 'மரக்கண்ணே மண்ணுள்வார் கண்ணென் - நிரக்கண்டாய்' என்பதனுமறிக" என்று விளக்குவர் பரிமேலழகர்.

வாடையுடன் வாது

பாய்ந்து செல்லும் பரிகள் பூட்டிய தேரேறி கிள்ளி உலா வருகின்றன. யானைகளும் அவனைச் சூழ்ந்து வருகின்றன. ஊரில் ஒரே பரபரப்பு; உலாவினைக் காண ஊர் மக்கள் ஆங்காங்குத் திரளுகின்றனர். வீட்டு வாயிலில் நின்றுகொண்டு நங்கை யொருத்தி உலாக் காட்சியைக் காண்கின்றாள். கிள்ளி தேரினமீது வீற்றிருந்த பெருமிதத் தோற்றமும், அவனைச் சூழநின்ற யானைகளின் கம்பீர நடையும் அவளது உள்ளத்தை ஈர்த்துவிடுகின்றன. அன்று முதல் அவள் அரசன்மீது மையல்கொண்டு மயங்குகின்றாள். ஊணும் உறக்கமுமின்றி உள் வீட்டிலிருந்துகொண்டிருக்கின்றாள். போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு எதை எதையோ எண்ணியவாறு படுத்துக் கிடக்கின்றாள். பின்வாயிற் கதவுகளும் சாளரக் கதவுகளும் சரியாகப் பொருத்தி வைக்கப்பெறவில்லை.

அது கூதிரக் காலம். வாடைக்காற்று 'ஓ' வென்ற இரைச்சலுடன் திடீரென்று பின்வாயிற் கதவுகளினமீது மோதுகின்றது. வேறு உலகில் உலவிக் கொண்டிருந்த அவளது உள்ளம் திடுக்கிடுகின்றது. பிறகு கதவைத் தள்ளித் திறந்தது வாடைக் காற்று என்பதை அறிகின்றாள். வாடையை நட்பாக்கிக்கொண்டு அதனுடன் இவ்வாறு பேசுகின்றாள் :

“ குளிர்ந்த பனி நிறைந்த வாடையே, நீயா, வா ; நான் ஏதோ பேய்தான் இவ்வளவு வேகமாகக் கதவைத் திறக்கின்றது என நினைத்தேன். ஓகோ ! இப்பொழுது புரிகின்றது, செய்தி. கிள்ளியை யான் கண்டேன் அல்லவா ? திறைப்பொருளை வாங்கிவரும்படி உன்னை ஏவினா ? பெண்ணைப் பிறந்தவர்கள் தாமா உனக்கு வரி செலுத்தும் குடிகள் ? உன் செயல் நன்றாக இருக்கின்றது ! யானைப் படைகளையும் தேர்ப் படைகளையும் உடைய கிள்ளியை நான் அறிவேன் ; அவன் எனக்கு அருள் செய்வான் ; அவனிடம்பேசிக்கொள்

கின்றேன். இதற்கிடையில் யான் சோர்வுற்ற காலம் பார்த்து என்னைக் கொல்லப் பார்க்கின்றாயா? இது தகாது” என்கின்றான்.

நங்கையின் மனநிலையைக் காட்டும் கவிஞருடைய சொல்லோவியம் இது :

பேயோ பெருந்தண் பனிவாடாய் பெண்பிறந்தா
ரேயோ உனக்கிங் கிறைக்குடிகள்—நீயோ
களிபடுமால் யானைக் கடுமான்றேர்க் கிள்ளி
அளியிடை அற்றம்பர்ப்பு பாய்.

இது கைக்கிளை; கிள்ளியின்பால் நைந்துருகும் நங்கை வாடையிடம் கூறுவது.

விளக்கம்: பேயோ - பேய் போலல்லவா இருக்கின்றது. தண் - குளிர்ந்த, வாடாய் - வாடைக் காற்றே. பெண் பிறந்தாரேயோ - பெண்ணாகப் பிறந்தவர்கள்தாமா. இறைக்குடிகள் - வரி செலுத்தும் குடிமக்கள். களிபடு மால்யானை - செருக்கு வளர்கின்ற மதயானை. கடுமான் தேர் - விரைந்து செல்லும் பரிகள் பூட்டப்பெற்ற தேர். கிள்ளி - சோழன். அளியிடை - அவன் வந்து கூடி அருள் புரிவதற்கு இடையில். அளி - அருள். அற்றம் - சோர்ந்திருக்கும் காலம்.

‘பெண் பிறந்தாரேயோ உனக்கிங் கிறைக்குடிகள்?’ என்ற பகுதியைத் திரும்பத் திரும்பப் பாடினால் நங்கையின் காதல் துடிப்பும் ஏக்க பாவமும் தட்டுப்படுவதை அறியலாம். (29)

வாடையே, ஓடிப்போய் வீடு

நூல்கிள்ளி உறையூரை அரசோச்சிய காலத்தில் நங்கை யொருத்தி புகார் நகரிலிருந்து யாதோ ஓர் அலுவல் நிமித்தம் உறையூர் வர நேர்கின்றது. வழியில் தாமரை, குவளை மலர்கள் அழகாக மலர்ந்திருப்பதையும் வண்டுகள் அவற்றில் தேன் அருந்திக் கொண்டிருப்பதையும் காண்கின்றாள். தலைநகரில் சோழன் உலா வருவதைப் பார்க்கின்றாள்; அவனது கையிலுள்ள அச்சந்தரும் வேலைக் காண்கின்றாள். சோழனின் பெருமிதத் தோற்றம் அவளது உள்ளத்தைக் கவர்கின்றது. அவன்மீது காதல் கொள்ளுகின்றாள்; காதல் கருக்கொண்டு வளர்கின்றது.

சில நாட்கள் கழிகின்றன. ஒருநாள் உறந்தையர்கோன் இவள் வாழும் பட்டினத்திற்கு அரசு அலுவலின் நிமித்தம் வந்துபோனதைக் கேள்விப்படுகின்றாள் நங்கை. இதனால் இப்பட்டினமும் அவனது ஆட்சிக்குட்பட்டது என்பதை அறிகின்றாள். அன்று இரவு அவள் சோழனைப் பற்றிய நினைவினால் உறக்கமின்றி இருக்கின்றாள். இச்சமயத்தில் ஒரு வண்டு ஒலித்துக்கொண்டு அவள் இருந்த அறைக்கு வந்து உலவிச் செல்லுகின்றது. வண்டினை அரசன் விட்ட தூதாகவே கருதுகின்றாள். வண்டு போன பிறகு வாடை வருகின்றது அது எலும்பைத் துளைக்கும் அளவுக்குக் கடுமையாக வீசுகின்றது. அவளால் அதன் வேகத்தைத் தாங்கமுடியவில்லை. உடனே வாடையை நோக்கி இவ்வாறு பேசுகின்றாள் :

“ பனி வாடையே, இனிமேல் இப்பக்கம் எட்டிப்பார்க்காதே. இதற்கு முன்னர் இப்பட்டினம் காவலின்றி இருந்தது. நீ விருப்பப்படி உள்நுழைந்து எம்போன்ற மகளிரை வருத்தினாய். இப்பொழுது நகர் கிள்ளியின் காவலில் இருக்கின்றது. அவன் வந்தால் உன்னை அழித்திடுவான். அவனது கையில் அஞ்சத்தக்க வேலும் உள்ளது. அவன் வருவதாகத் தூது அனுப்பிய வண்டும் இப்பொழுதுதான் வந்து போயிற்று. பகலே வந்திருக்கவேண்டிய வழியில் செங்கமலம், செங்கமுநீர்ப் பூக்களில் பொழுதைப் போக்கி இப்பொழுதுதான் வந்தது. ஓடு, நில்லாதே; போ ” என்கின்றாள்.

நங்கையின் காமம் மிக்க கழிபடர் கிளவியைக் காட்டும் கவிஞரின் சொல்லோவியம் இது :

நாம நெடுவேல் நலங்கிள்ளி சோனுட்டுத்
தாமரையு நீலமுந் தைவந் — தியாமத்து
வண்டொன்று வந்தது வாரல் பனிவாடாய்
பண்டன்று பட்டினங் காப்பு *

இது கைக்கிளை; வனிதை வாடையை அச்சுறுத்துவது.

விளக்கம் : நாம நெடுவேல் - அச்சந்தரும் நீண்ட வேலைத் தாங்கிய. நாமம் - அச்சம். சோனுட்டு - சோழநாட்டிலுள்ள. நீலம் - குவளை மலர். தை வந்து - மெல்ல மெல்லத் தடவி, யாமத்து - நள்ளிரவில் - வாரல் - வராத்தே. பனிவாடாய் - குளிர்ந்த வாடையே. பண்டன்று - முன்சைய காலம் அல்ல இது; (அப்பொழுது நகரம் காவலின்றி இருந்தது). பட்டினம் காப்பு - இப்பொழுது பட்டினம் காவலில் இருக்கின்றது.

வாடையுடன் பேசுவதும் வண்டு வந்துப் போனதாகச் சொல்லுவதும் காதல் களிமயக்கில். காதல் இதையும் பேசச் செய்யும்; இன்னமும் பேசச் செய்யும். பசுலே புறப்பட்ட வண்டு தாமரையை யும் குவளையையும் தைவந்து தாமதித்து யாமத்தில் வந்ததைப் போலவே, கிள்ளியும் உரிமை மகளிரையும் பிறமகளிரையும் ஏமாற்றி விட்டு யாமத்திற்குப் பிறகு இங்கு வருவான் என்பது குறிப்பு. (30)

* நெய்க்குடத் தைப்பற்றி ஏறும்
ஏறும்புகள்போல் நிரந்து எங்கும்
கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள்!
காலம்பெற உய்யப் போமின்;
மெய்க்கொண்டு வந்து புகுந்து
வேதப் பிரானுர் கிடந்தார்;
பைக்கொண்ட பம்பு அணையோடும்
பண்டு அன்று பட்டினம் காப்பே.

என்ற பெரியாழ்வார் திருமொழியிலும் (5 : 2 - 1) இதனையடுத்துவரும் இப்பதிகப் பாசுரங்களனைத்திலும் ஈற்றடிகளில் 'பண்டன்று பட்டினங் காப்பு' என்ற சொற்றொடர் வருதல் கண்டு மகிழ்க.

சேரன்மீதுள்ள பாடல்கள்

சேர நாட்டின் செவ்வீ

இயற்கைப் பொருள்கள் இன்பமயமான சமாதியில் அடங்கிக் கிடக்கின்றன. அந்தச் சமாதியில் நாம் கலந்துகொள்ள முயல வேண்டும். அங்ஙனம் கலந்துகொள்ளும் இயல்புடையவர்கள் கவிஞர்கள் ; இயற்கையுடன் இன்பமாகப் பழகும் திறம் வாய்ந்தவர்கள் அவர்கள். இயற்கையின் இன்பப் பெருக்கில் திளைத்த கவிஞர்கள் பாடிய பாடல்களில் அந்த இன்பப் பெருக்கின் ஒன்றிரண்டு திவலைகள் இருக்கத்தான் செய்யும். அது போகட்டும்.

x

x

x

இயற்கைவளஞ் செறிந்த சேரநாட்டில் மாலை நேரத்தில் மைவிழியார் இருவர் உலாவச் செல்லுகின்றனர். அவர்களுள் ஒருத்தி தலைவி ; மற்றொருத்தி தோழி. வீடு திரும்பத் தொடங்கும் பொழுது கையெழுத்து மறைகின்ற நேரம் ; வீட்டை அடைவதற்குள் இருள் கவிந்துவிடுமோ என்று அஞ்சுகின்றார் தோழி.

தலைவி கூறுகின்றாள் : “ நம் மன்னன் கோதையின் ஆட்சியில் நாம் அஞ்சவேண்டியதில்லை. அவன் கையிலுள்ள நஞ்சூட்டிய வேல் பகைவர்கள் அஞ்சும் தன்மையுடையது. ஒன்றூர் தீக்கொளுவு வதாலும், கள்வர்கள் சூறையாடுவதாலும் பிறநாடுகளில் ஆரவாரம் மிகுந்து மக்கள் கலங்குவதாகச் சொல்லுகின்றனர். நம் நாட்டில் அத்தகைய அச்சம் ஒன்றும் இல்லை.”

இதற்குள் அவர்கள் ஒரு தடாகத்தினருகில் வருகின்றனர். நீர்வாழ் பறவைகள் ஆரவாரிக்கின்றன. தடாகத்திலும் நீர் கிறைந்திருக்கின்றது. செவ்வாம்பல் மலர்கள் விரிகின்றன. பகல் முழுவதும் நீந்தி அலைந்து திரிந்த பறவையினங்கள் ஓரத்திலுள்ள புதரினை அடைகின்றன ; தம் குஞ்சுகளை அருகில் அழைத்துச் சிறகினுள் அணைத்துக்கொள்ளுகின்றன. இதனால் ஆரவாரம் மிக்குள்ளது.

தோழி கூறுகின்றாள் : “ நம்முடைய நாட்டில் கவ்வை இல்லை’ என்றாயே. இதோ பார். நீரில் தீப்பற்றிக்கொண்டது என்று

பறவை இனங்கள் அஞ்சுகின்றன ; சுற்றுப்புறப் புதர்களில் மறைகின்றன. தம்முடைய குஞ்சுகளையும் தம்முடைய சிறகினுள் ஒடுக்கிக்கொள்ளுகின்றன.”

தான் ஏதோ ஒன்றைக் கண்டுபிடித்துவிட்டதாகத் தோழி பெருமிதங் கொள்ளுகின்றாள்.

சேரநாட்டின் இயற்கைவளத்தைக் கண்டு அதில் திளைத்த கவிஞர் அதைப் பாராட்ட நினைக்கின்றார். தம்முடைய கருத்தைத் தலைவி—தோழியர் பேச்சாக அமைத்துத் தமது கற்பனை நலம் தோன்ற அழகிய பாடலாக அமைத்திருக்கின்றார்.

அப்பாடல் இது :

அள்ளற் பழனத் தரக்காம்பல் வாயவிழ
வெள்ளந்தீப் பட்ட தெனவெரீஇப்—புள்ளினந்தன்
கைச்சிறகாற் பார்ப்பொடுக்குக் கவ்வை யுடைத்தரோ
நச்சிலவேற் கோக்கோதை நாடு.

இது சேர நாட்டின் செவ்வி கூறுவது.

விளக்கம் : அள்ளல் - சேறு. பழநம் - நீர்ப்பொய்கை. அரக்காம்பல் - சிவந்த நிறமுடைய ஆம்பற்பூக்கள். வாய் அவிழ - மெள்ள மெள்ள இதழ் விரிய. வெள்ளம் - நீர். தீப்பட்டது என வெரீஇ - தீப்பற்றிக்கொண்டது என்று பயந்து. புள் இனம் - (நீர் வாழ்) பறவையினங்கள். கைச்சிறகால் - கை போன்ற இறக்கைகளால். பார்ப்பு - இளங் குஞ்சுகளை 'பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற் றிளமை' * என்பது தொல்காப்பியம். கவ்வை - அச்சத்துடன் கூடிய ஆரவாரம். உடைத்தரோ - உண்டு. அரோ என்பது அசை. நச்சில வேல் - நஞ்சுபோல் அச்சத்தை விளைவிக்கும் இலை வடிவம் போன்ற வேலையேந்திய. கோக்கோதை - சேரமன்னன்.

வெள்ளத்தில் அரக்காம்பலாகிய தீப்பிடித்துள்ளது என்று கூறுவது 'தற்குறிப்பேற்றம்'

'நாட்டில் பயப்படவேண்டிய செயல் ஒன்றும் இல்லை என்பது உண்மைதான். ஆயினும், இந்தப் புள்ளினங்கள் அஞ்சித் தவிக்கின்றனவே'—என்ற நகைச்சுவையுடன் கூடிய தோழியின் கூற்றில் சேரநாட்டுச் சிறப்பு புலனாகின்றது ; நாட்டு வளமும் வேலின் கொற்றமும் காட்டப்பெறுகின்றன.

(1)

(பா - வே.) 4. வாய் நெகிழ. 8. புள்ளினங்கள்.

* தொல் - பொருள் - மரபியல் - நூற் 4.

வஞ்சி நகரின் வளம்

பண்டை காலத்துத் தமிழ் மறவர்கட்கு மது அருந்துவது தண்ணீர் அருந்துவதுபோல. படைவீரர்கட்கு மது வழங்குவதே ஒரு மரபாக வந்திருக்கின்றது. மறவர்கள் ஒருவருக்கொருவர் மதுவைப் பரிமாறி மரியாதை செய்துகொள்வது வழக்கம். மதுவை வாங்கிக் கொள்வோர் மிகவும் பக்தியாக ஏற்றுக்கொள்வர். இப்பொழுதும் இரண்டு போர்வீரர்கள் பிராந்தி போன்ற மதுவைப் பருகும்பொழுது ஒருவர் கிண்ணத்தை மற்றொருவர் கிண்ணத்துடன் மெதுவாக மோதி ஓசை செய்வதைக் காணலாம். ஒருவரது கிண்ணத்திலிருந்து மற்றவரது கிண்ணத்திற்கு மதுவை ஊற்றும் முற்கால வழக்கமே இப்பொழுது கிண்ணங்களைத் தட்டி ஒலிக்கும் 'சடங்காக' மாறியிருக்கின்றது !

மதுவை உண்பதற்கு முன்னர் அதில் சிறிதளவு விரல்களினால் எடுத்து நிலத்தில் உதிர்த்துவிட்டு—இது நிலமகட்கு உவந்து வழங்கும் படைப்புப்போலும்!—அதன் பின்னரே மதுவைத் தாம் அருந்துவர். வஞ்சிமா நகரின் தெருக்களில் கள் விற்போர் ஏராளமாகச் சூழ்ந்திருக்கின்றனர். அவர்களிடம் கள்ளை வாங்கி மேற்கூறிய வழக்கப்படி பூமியில் தெளிக்கும் கள்ளின் துளிகள் சேர்ந்து வெள்ளம்போல் பாய்கின்றன. அத்தெருக்களின் வழியாகக் களிறுகள் கூட்டம் கூட்டமாக வருங்கால் இந்தக் கள் வெள்ளத்தை மிதித்தலினால் தெருவெல்லாம் சேருகிவிடுகின்றது. எங்கும் ஒரே சேறமயம்! இதனால் மறவர்களின் கூட்டமும், கள்ளின் மிகுதியும், யானைகளின் பெருக்கமும் நிறைந்த வஞ்சிமா நகரின் வளன் தெளிவாகின்றது.

மேற்கூறிய காட்சியைத் தமது கவிதையில் நிறுத்தி வஞ்சியின் வளத்தை விளக்குகின்றார் கவிஞர். அவருடைய பாடல் இது :

களிகள் களிகட்கு நீட்டத்தங் கையாற்
 களிகள் விதிர்த்திட்ட வெங்கட்—டுளிகலந்
 தோங்கெழில் யாணை மிதிப்பச்சே ருருமே
 பூம்பொழில் வஞ்சி யகம்.

இது வஞ்சி நகரின் வளம் இயம்புவது.

விளக்கம் : களிகள் - கள்ளைப் பருகும் மறவர். களிகட்கு - எனைய மறவர் கட்கு. நீட்ட - வழக்கப்படி மதுக் கிண்ணத்தை நீட்ட, தம் கையால் களிகள் விதிர்த்திட்ட - தமது கைகளினால் தொட்டு நிலத்தில் தெளித்த. வெங்கள் துளிகலந்து - விருப்பந்தரும் கள்ளின் எண்ணிறந்த துளிகள் யாவும் சேர்ந்து. 'வெம்மை வேண்டல்' (தொல்காப்பியம்). ஓங்கு எழில் யாணை மிதிப்ப - (மறவர்கள் போனபிறகு) யாணை நிரைகள் மிதிப்பதனால். சேரூயிறறே வஞ்சி அகம் - சேரூகப்போய்விட்டது சேரனது வஞ்சிமா நகரம். இதனால் மறவர்களின் தொகை அறியப்படும். பூம்புனல் - நீர்வளம் பொருந்திய, வஞ்சி - தற்காலத்துக் கொச்சி. இன்றும் கொச்சியில் தோணியை 'வஞ்சி' என்று வழங்குகின்றனர். வஞ்சி வளங்கொண்ட தீவுகளாய் நகரம் அமைந்ததுபற்றி 'வஞ்சி மாநகர்' என்று பெயர் அமைந்தது போலும்!

வெங்கள் துளி கலந்து, யாணை மிதிப்பச் சேரூன இடம் எது? அதுதான் 'பூம்புனல் வஞ்சி அகம்!' இதில் முத்தாய்ப்பு வைத்த மாதிரி வியப்புச் சுவை தொனிக்கின்றது. (2)

வில்லெழுதி உய்வீர்களாக!

சேரனது ஆட்சி செம்மையுற நடைபெறுகின்றது. மக்கள் அமைதியாக வாழ்கின்றனர், இந்நிலையில் சிறுமதியுள்ள சிற்றரசர்கள் சிலர் ஒன்றுகூடி திறை கொடாமலிருந்து விடுகின்றனர், சீற்றங்கொள்ளுகின்றனர் சேரன். தண்டெடுத்துச் சென்று அந்தக் குறுநில மன்னர்களின் அகந்தையை அடக்கி வருமாறு தானேத் தலைவனை அனுப்புகின்றான்.

அது போர்க்களம். இருபக்கத்துப் படைகளும் சந்திக்கின்றன. இன்னும் போர் தொடங்கவில்லை. தானேத் தலைவனே ஆண்மையுடன் அறிவும் மிக்கவன். போர் தொடங்கினால் பகைவர்களின் யானைப் படைகளும் பல நாட்கள் முயன்று பலமாகக் கட்டிய வளமதில்களும் வீணாக அழிந்துவிடுமே என்று இரக்கப்படுகின்றான்; ஒன்றாரையும் உவந்தாராக்கிக்கொள்ள முயல்கின்றான். பகை மன்னர்கட்கு அறிவுகொடுத்தலாம் என்று எண்ணி அவர்களை நோக்கி இவ்வாறு பேசுகின்றான் :

“யானைப் படைகளையுடைய வேந்தர்களே, நீங்கள் யானைப் படைகளுடன் வந்தாலும் பயனில்லை. அவை போன இடம்கூடத் தெரியாமல் போய்விடும். வளப்பமாக அமைந்த நும் கோட்டைகளும் நுமக்குத் துணை நிற்கா. அதோ விண்ணில் காணுங்கள் வானவில்லை! வானவர்களும் எம் மன்னனுக்கு அடங்காமல் வாழ இயலாது. அதனால்தான் அவர்கள் வானகத்தில் வில்லெழுதி எங்கட்கு அடங்கி அமைதியாக வாழ்கின்றனர். அதனை நோக்கி யேனும் உய்யும் வழியை அறிந்துகொள்ளக் கூடாதா? வழக்கப்படி திறையைச் செலுத்திவிடுங்கள்! நீங்கள் எங்கள் மன்னனுக்குப் பணிந்ததற்கு அடையாளமாக உங்கள் கோட்டை மதில்களில் ஒவியரைக்கொண்டு வில் எழுதிவிடுங்கள்! இதுவே உய்யும் வழி. இப்படிச் செய்துவிட்டால் உங்கட்கு விபத்து என்றும் நேரிடாது” என்கின்றான்.

இந்தச் செய்தி கவிஞர் காதுக்கு எட்டுகின்றது. நிகழ்ச்சிக்கு அழகிய வடிவங்கொடுக்க எண்ணுகின்றது அவரது கவிதையுள்ளம். உடனே பாடலும் உருப்பெற்று இந்த வடிவம் கொள்ளுகின்றது :

பல்யானை மன்னர் படுதிறை தந்துய்யின்
மல்ல நெடுமதில் வாங்குவிற பூட்டுமின்
வள்ளிதழ் வாடாத வாறேரும் வானவன்
வில்லெழுதி வாழ்வர் விசம்பு.

வில்லவனின் தானைத் தலைவன் மாற்றார் முன்னின்று திறை தந்துய்யுமாறு நெடுமொழி கூறுவது.

விளக்கம் : பல்யானை மன்னர் - பல யானைப் படைகளையுடைய மன்னர் கள்! (அண்மை விளி). படுதிறை - விதிக்கப்பெறும் கப்பப் பொருளை. தந்து உய்யின் - செலுத்திப் பிழையுங்கள். மல்லல் நெடுமதில் - பலமாகக் கட்டிய, உயர்ந்தும் நீண்டுமுள்ள மதிற்சுவர்களில். வாங்குவில் பூட்டுமின் - வளைந்த வில்லைப் பூட்டியமாதிரி ஓவியம் எழுதுவியுங்கள். வள்ளிதழ் வாடாத வாறேரும் - வளப்பமான இதழ்கள் வாடாத மாலையை யணிந்த தேவர்களும். வானவன் - சேரன். வில் - சேரனது கொடியிலுள்ள சின்னம். விசம்பு - வானம்.

இயல்பாக வானத்தில் வண்ண வில் காணப்படுவதை விண்ணோர்கள் சேரனுக்கு அடங்கியதாகக் கூறுவது ' தற்குறிப்பேற்றம் '.

' விண்ணவரும் வானவனுக்கு அஞ்சி வில்லெழுதி வாழ்கின்றனர். நீவிர் எம்மாத்திரம்?' என்ற தானைத் தலைவனின் குறிப்பு பெருமிதச் சுவை நிறைந்தது. (3)

சீற்றந் தணியாத யானை

சேரனது படைகட்கும் மாற்றரசர்களின் படைகட்கும் போர் நிகழ்கின்றது. வேழமுடைய மலைநாட்டுச் சேரனின் படையில் பெரும் பகுதி யானைப்படையாக உள்ளது. போர் நடக்கும்பொழுது வீரர்கள் யானைகட்குக் கள்ளை அதிகமாக ஊட்டி அவற்றை வெறிகொள்ளச் செய்து போர்க்களத்திற்கு அனுப்புவது வழக்கம்.

பகையரசன் இருக்கும் இடத்தை அவனுடைய வெண்கொற்றக் குடை குறிப்பிடும். சேரனது யானையொன்று மிக்க வெறிகொண்டு பகைவர்களின் படைகளை யெல்லாம் தாக்கித் தேய்க்கின்றது; மிதித்து நாசமாக்குகின்றது. இறுதியில் பகையரசனின் குடையருகில் சென்று அதைப் பிடுங்கித் தரையில் அடித்துச் சுக்குநூறுக நொறுக்குகின்றது. அடிக்கடி இங்ஙனம் குடைகளை நொறுக்கி நொறுக்கி யானைக்கு இது ஒரு பழக்கமாகவே போய்விடுகின்றது.

பகலெல்லாம் இவ்வாறு போர் நடைபெறுகின்றது; மாலையும் நெருங்கி வருகின்றது. யானைக்குச் சினந்தணிந்தபாடில்லை, மாலை யில் போர் நின்று ஓய்ந்த பிறகும் சினவெங்களி யானையின் செயல் அடங்கவில்லை. அப்பொழுது வானத்தில் முழுமதியம் ஒளிர் கின்றது. அந்த வான்திங்களை நோக்குகின்றது யானை. விண்ணில் விளையாடும் பொன்னிலவையும் மாற்றரசனது வெண்கொற்றக் கொடையெனக் கருதி அதனையும் பற்றிச் சிதற அடிக்க எண்ணுகின்றது. அதனைப் பற்றுவதற்கும் தன் கையை நீட்டுகின்றது.

இந்தக் காட்சியைச் சேரனது தானைத்தலைவன் தன் நண்பன் ஒருவனுக்குக் கூறுவதுபோல் கவிஞரது பாடல் அமைகின்றது.

அப் பாடல் :

வீறுசான் மன்னர் விரிதாம வெண்குடையைப்
பாற வெறிந்த பரிசயத்தாற்—தேரூது
செங்கண்மாக் கோதை சினவெங் களியாளை
திங்கண்மே விட்டுந்தன் கை.

இது யாளைமறும்; சேரனது சினக்களிற்றின் சீர்த்தியைச்
செய்ப்புவது.

விளக்கம்: வீறுசால் மன்னர் - சிறப்பு மிக்க பகைவேந்தரது. விரிதாம வெண்குடையை - விரிந்து கவிந்து முத்துச்சரங்கள் அணி செய்யும் வெண்கொற்றக் குடையை. தாமம் - மாலை. பாற எறிந்த பரிசயத்தால் - நொறுங்கிப்போகும்படி தரையில் அடிக்கும் பழக்கத்தால். பாற - நொறுக்க. பரிசயம் - பழக்கம். தேரூது - தெளியாமல். செங்கண்மாக் கோதை - சிவந்த அழகிய கண்ணையுடைய சேர மன்னனது. சினவெங்களியாளை-சீற்றத்துடன் கூடிய வெறி கொண்ட யாளை. திங்கள் - சந்திரன். கை - துதிக்கை.

பாட்டைப் பன்முறைப் பாடி அனுபவித்தால் நம் மனக்கண் முன்னர் யாளையின் கை உயர்ந்து காணப்பெறும். பாடலிலும் அந்தக் கை தனித்து (தனிச்சீரில்) உயர்ந்து நிற்கின்றது!

(4)

செருக்களக் காட்சி

போர் முடிந்தபிறகு போர்க்களத்தில் காணப்பெறும் காட்சிகள் ஒவ்வொன்றும் அச்சத்தை விளைவிக்கும்; அருவருப்பையும் தரும். ஆயினும், போர் வெறியில்—வெற்றியடைந்த களிப்பில்—அவை அனுபவிக்கத் தக்கனவாகவே இருக்கும். ஆறுகள் போல் இரத்தம் பெருக்கெடுத்து ஓடுவதும், அதில் பிணங்கள் குறுக்கிட்டுத் தடையாகக் கிடப்பதும், அறுபட்ட கையும் காலும், உடல்வேறு தலை வேறாகக் கிடக்கும் நிலையும், இன்னேரென்ன பிறவும் வெற்றியடைந்தோருக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும் நமக்கு அருவருப்பையே உண்டாக்கும். ஆனால், கவிஞன் இத்தகைய காட்சிகளைக் கவிதைகளில் தரும்பொழுது அவை நமக்குச் சுவையைத் தருகின்றன; நமது உள்ளத்தைப் பூரிக்கவும் செய்கின்றன. இதுவே சுவையியலின் தத்துவம். இத்தகைய அருவருப்புச் சுவையைத்—பீபத்ஸரஸம்—தரும் காட்சிகளைக் கவிஞர் தர்பரணியில்தான் கண்டு அனுபவிக்கவேண்டும்.

x

x

x

சேரனது செருக்களத்தில் ஒரு காட்சி. சேரன்மீது பொருமை கொண்டு எதிர்த்த சிறுமதி மன்னர்கள் பலர் தம் படைகளுடன் பொருது மடிகின்றனர். பலர் மார்பில் அம்பு தைத்த நிலையுடன் வீழ்ந்து கிடக்கின்றனர். அவர்களுடைய கைகள் இருபக்கமும் நீண்டநிலையில் மண்ணில் கிடக்கின்றன. கழுத்தில் பச்சைக் கல்லாலான கண்டி கிடக்கின்றது. தோள்களில் பருத்த பொன்வளையங்கள் மின்னுகின்றன. முன் கைகளில் கனத்த வயிரக் கடகங்கள் கிடந்து விளங்குகின்றன. இறந்து கிடக்கும் இப்பிணங்களைத் தின்பதற்கு நரிக்கூட்டங்கள் வருகின்றன. அவற்றுள் ஒரு சிறு நரிக்குட்டி வயிரக் கடகமிட்ட கையைக் கடித்து இழுக்கின்றது. வயிரம் வாயைக் கிழித்துவிடுகின்றது. தோள்வளையமும் கழுன்று கீழே நழுவிவந்து நரியின் தலையில் வேகமாக மோதி புண்படச்

செய்கின்றது. வாயிலும் தலையிலும் புண்ணுற்றுக் குருதியொழுகிய நிலையில் அது வலி பொறுக்கமாட்டாமல் கதறித் தாய் நரியைக் கூவியழைக்கின்றது. இப்படிப் பல இடங்களில் நடைபெறுகின்றன. எங்கும் நரிக்குட்டிகள் ஊளையிடும் இரைச்சல்தான்.

இக் காட்சியைச் சேரனது படைவீரன் ஒருவன் தன் நண்பனுக்குக் கூறுகின்றான்.

இக்காட்சியைக் காட்டும் கவிஞரது சொல்லோவியம் இது :

மரகதப்பூண் மன்னவர் தோள்வளை கீழா
வயிரக் கடகக்கை வாய்கித்—துயருழந்து
புண்ணுற் றழைக்குங் குறுநரித்தே பூழியனைக்
கண்ணுற்று வீழ்த்தார் களம்.

இது சேரன் பொருத செருக்களம் செப்புவது.

விளக்கம்: மரகதப்பூண் - பச்சைக் கல்லாலாகிய கழுத்திலணியும் கண்டி. தோள்வளை - தோளிலணியப்படும் பொன்வளையம். கீழே - கீழாக. வயிரக் கடகக் கைவாய்கி - வயிரம் பதித்த கடகமிட்ட கையைக் கடித்து இழுத்து. வாய்குதல் - இழுத்தல். கையை வேகமாகக் கடித்து இழுக்கும் பொழுது மரகதப் பூண் மார்பில் அணிந்த மன்னர்களது தோளில் அணியப் பெற்றுள்ள தோள்வளையம் கீழே கழன்று விழுகின்றது. துயருழந்து - துன்பமடைந்து. புண்ணுற்று அழைக்கும் - புண்பட்ட காரணமாகத் தாய் நரியை நினைத்து ஊளையிடும். குறு நரித்தே-பல சிறு நரிகள் இவ்வாறு துயருழந்தன. பூழியனைக் கண்ணுற்று வீழ்த்தார் - சேரனைப் போரில் எதிர்ப்பட்டனர், அவ்வளவுதான்; மார்பில் அம்பு தைத்து மண்ணைக் கவனினர். பூழியன் - பூழி நாட்டையுடைய சேரன். 'பூழியர்கோக்கோதை' (பாடல்-100) என்று வருதலுங்காண்க. களம் - இப்படியாகப் பலா வீழ்ந்து மாண்டு கிடந்தபோர்க் களம் என்றவாறு.

அச்சத்துடன் அருவருப்பும் கூடிய பாவத்தைப் பாடலில் காணலாம்.

(5)

போரினால் ஏற்படும் அழிவு

அமைதியான காலத்தில் ஒரு நாடு ஏரிகளினாலும், அணைகட்டிய ஆற்றுப் பாய்ச்சலாலும், பிற நீர்ப்பாசனத் திட்டங்களாலும் வளம் பெற்றிருக்கும்; நஞ்சை வயல்களும், பழமரத்தோப்புக்களும் செறிந்து காணப்பெறும். உழவர்கள் பண்ணையைப் பண்படுத்திப் பாங்குற வைத்திருப்பார். இத்தகைய நாட்டில் போர் நிகழ்ந்தால், பகைவர்கள் ஏரிகளை உடைப்பார்; அணைகளை அழிப்பார்; பாலங்களைச் சிதைப்பார்; மக்களையும் பலவிதமாக அலைக்கழித்து எங்கும் தங்கமுடியாத பீதியை நிலவச்செய்துவிடுவார். நாளடைவில் நாடும் பாழாகும்; பாலைவனமாகவும் மாறிவிடும். இஃது எக்காலத்திலும் நடைபெறுவது.

x

x

x

திறைகொடாது சிறுமதிக் குறுநில மன்னர்கள் சேரனை எதிர்த்துத் தோற்று அழிகின்றனர். சேரனது கொடி அந்நாடுகளில் பறக்கத்தான் செய்கின்றது. ஆயினும், பயன் என்ன?

‘எழுநிலை மாடங் கால்சாய்ந் துக்குக்
கழுதை மேய்பா ழாயினு மாகும்’*

என்றவாறு நாடு முழுவதும் பாழாகின்றது; நாடு இடுகாட்டினும் பாழாக மாறிவிடுகின்றது. பூஞ்சோலை புழுதி மேடாகிவிடுகின்றது; வளமான நாடு வறண்ட பாலைநிலமாகின்றது. பகையரசர்கள் வீணாகச் சேரனது சீற்றத்திற்கு ஆளாகிப் பாழ்படுகின்றனர்.

இக் கொடுமையான காட்சிகளைக் காண்கின்றார் கவிஞர்; கண்ணீர் பொழிகின்றார். கோதையைக் காண்கின்றார். அவனது வீரத்தைப்பற்றிப் பேசுவதற்கு இதனை வாய்ப்பாகவும் கொள்ளுகின்றார்:

“நின்னுடைய மதயானைப் படைகளையும் பொருட்படுத்தாது, பகையைக் கொல்லும் நினது திண்டோள்களையும் மதியாது நினக்குச்

* நறுந்தொகை - 54.

சினமூட்டிய நாட்டின் நிலை மிகக் கேவலமாகிவிட்டது. புரப்பார் இன்மையினால் பூம்பொழில்கள் அழிந்து பாழாயின. வெயிலின் வெப்பந் தாங்காது செடிகளனைத்தும் கருகிப்போய்க் கிடக்கின்றன. அச் செடிகளிருந்த இடங்களிலெல்லாம் முட்கள் நிறைந்த கண்டங் கத்திரிச் செடிகள் மலிந்து காணப்பெறுகின்றன. எங்குப் பார்த்தாலும் குறுநரிக் கூட்டங்கள் அங்கு மிங்குமாக நடமாடுகின்றன. நாளடைவில் முள்ளிச்செடிகளும் கரிந்து தீயந்துபோய்வருகின்றன.' என்கின்றார்.

இக் காட்சியைக் காட்டும் கவிஞரது சொல்லோவியம் இது :

கரிபரந் தெங்குங் கடுமுள்ளி பம்பி
நரிபரந்து நாற்றிசையுங் கூடி—யெரிபரந்த
பைங்கண்மால் யானைப் பகையடுதோட் கோதையைச்
செங்கண் சிவப்பித்தார் நாடு.

இது பகைப்புலம் பழித்தல்; சேரனது சீற்றத்தைக் கிளப்பி விட்டவர் நாட்டின் நிலையைக் கூறுவது.

விளக்கம்: கரிபரந்து - நெருப்பு பற்றி எரிந்ததால் எங்கும் கரிமயமாகி. இது தீக்கொளுத்தின உடனே நிகழ்வது. கடுமுள்ளி பம்பி - முள்ளிச் செடிகள் (கண்டங் கத்திரிச் செடிகள்) நிறைந்து. இஃது எதிர்காலத்தில் நிகழ்வது. நரி பரந்து - நரிகள் இங்குமங்குமாக உலவி. நரிகள் கூடுவது இறந்தவருடைய ஊனை உண்டற்கு நிகழ்வது. இது போர் நடை பெற்று முடிந்தவுடன் நிகழும்; அதன்பின்னர் அக் களம் நரி வாழும் இடமாகவும் மாறிவிடும். நால் திசையும் எரி பரந்த - முள்ளிச்செடிகளும் நாளடைவில் கரிந்து தீயந்து காணப்பெறுகின்றன. பைங்கண்மால் யானை - பசிய கண்களையும் மதத்தையும் கொண்ட யானை. பகையடுதோள் - பகைவர்களை ஒடுக்கவல்ல திண்தோளையுடைய, செங்கண் சிவப்பித்தார் நாடு - செந்தாமரைக் கண்ணைக் கோவைப்பழம் போலச் சிவக்கும்படிச் சினமூட்டிய பகைவரது நாடு.

பாட்டைப் பலமுறைப் பாடி அனுபவித்தால் பாழ்பட்ட நாட்டின் காட்சி மனத்திரையில் விழுவதைக் காணலாம். (6)

பாழடைந்த பகைவர் நாடு

புண்டைக்காலத்தில் அரசர்கள் போர்மேற் செல்லுங்கால் தும்பைமாலையைச் சூடிக்கொள்ளுவது வழக்கம். போரில் வெற்றி பெற்றுத் திரும்பும்பொழுது அவர்கள் வாகை மாலையை அணிந்து கொள்வர். சேரனது நாட்டில் அமைதி நிலவியதால் அவனுக்கு இத்தகைய மாலையைச் சூடுவதற்கு வாய்ப்பே இல்லை. அரும்பு அவிழ்ந்த பூக்களாற் கட்டப்பெற்ற மாலையை அணிந்துகொண்டு அமைதியாக வாழ்கின்றனன் கோதை. இந்நிலையில் சிறுமதி மன்னர்கள் சிலர் அவனுக்குச் சீற்றத்தை விளைவிக்கின்றனர். அவர்கள் உறங்கிக்கொண்டிருக்கும் அரிமாவினமீது சிறு நரி பாய்ந்தது போன்ற நிலையை உண்டாக்குகின்றனர்.

சேரன் சீறி எழுகின்றான். தண்டெடுத்துச் சென்று மாற்றருடைய நாடுகளையெல்லாம் மண்ணோடு மண்ணாக்குகின்றான். ஊர்களை அழிக்கின்றான். எல்லாம் இடுகாடாகின்றன; ஊர்கள் இருந்த இடங்களில் ஆனை அறுகம்புல் ஆள் உயரத்திற்கு வளர்கின்றது; காட்டுச் சுரைக்கொடி அடர்த்தியாகப் படர்கின்றது; தை மாதத்தில் மிகுதியாக உண்டாகும் வேளைச் செடிகள் நிமிர்ந்து பூத்துக்கிடக்கின்றன. இவற்றால் அங்கே ஊர்கள் இருந்தன என்பதற்கு அடையாளம் கூட அறிந்துக்கொள்ள முடியவில்லை.

இந்நிலையைக் கண்ணுறுகின்றவர்கள் ஏனையோரிடம் இதனைக் கூறுகின்ற பாணியில் கவிதையை அமைக்கின்றார் கவிஞர்.

அவருடைய கவிதை இஃது:

வேறுகை பம்பிச் சுரையடர்ந்து வேளைபூத்
தூரறிய லாகா கிடந்தனவே—போரின்
முகையவிழ்தார்க் கோதை முகிறியார் கோமா
னகையிலேவேல் காய்த்தினார் நாடு. *

(பா - வே.) 5. தோறிய

* இது தொல். பொருள் - புறத்தினையியல் 8-ஆம் நூற்பாவின் 'குன்றுச் சிறப்பின் கொற்றவள்ளையும்' என்பதற்கு நச்சினுர்க்கினியால் எடுத்துக்காட்டாக ஆளப்பெற்றுள்ளது.

இது பகைப்புலம் பழித்தல்; கோதையின் கோபத்திற்கு ஆளானவர்களுடைய நாட்டின் நிலையைக் கூறுவது.

விளக்கம்: வேர் அறுகை - ஆனை அறுகம் புல் கீழே வேர் ஓடி. பம்பி - பரவி; நெருங்கி வளர்ந்து. சுரை - பேய்ச்சுரைக்காய்க் கொடி. வேளை - தை மாதத்தில் அதிகமாக வளரும் வேளைச் செடி முகை அவிழ் தார்க் கோதை - அப்பொழுதுதான் விரிந்த மொட்டுக்களாலான மாலை யைச் சூடிய சேரன். கோதை - சேரன், முசிறியார் கோமான் - முசிறி என்ற துறைமுகப் பட்டினத்தின் தலைவனுடைய. நகையிலை வேல்காய்த்தினூர் நாடு - ஒளி பொருந்திய இலைபோன்ற வேலைப் போருக்குத் தூண்டிய பகைவருடைய நாடு.

முசிறி - சேரநாட்டின் பெரிய துறைமுகப் பட்டினம். இது சுள்ளியம் பேரியாறு கடலொடு கலக்குமிடத்தில் உள்ளது. முற்காலத்தில் (கிறித்துவின் காலத்திற்கு முன்பே) மேற்புல நாடுகளின் மரக்கலங்கள் மிகு முதலியன கொள்ளற்கு மிகுதியாகத் தங்கின இடம் இது.

‘செரலர்,

சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னெடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிறி’ *

என்ற அகப்பட்டிகளால் இதனை அறியலாம். பெரிபுளூசு, தாலமி, பிளைனி முதலிய மேற்புல யாத்திரிகருடைய குறிப்புக்களும் இதனை வலியுறுத்து கின்றன. இப்பட்டினத்தைப் பாண்டியன் ஒருவன் வளைத்துப் பெரும் போர் புரிந்து அதன்கண் இருந்த சேரர்க்குரிய அழகிய உருவச் சிலையைக் கவர்ந்து சென்றனன் என்பது மேற் கூறிய அகப்பாட்டின்,

வளங்கெழு முசிறி ஆர்ப்பெழு வளைஇ
அருஞ்சமங் கடந்து படிமம் வவ்விய
நெடுநல் யானை அடுபோர்ச் செழியன்

என்ற அடிகளால் அறியப்பெறும்.

(7)

மீன்சேர் மதியணையான்

வீற்கொடி கட்டி வாழும் வேந்தனது புகழ் எங்கும் பரவுகின்றது. எங்குச்சென்றாலும் மக்கள் மன்னனது புகழ் பாடுகின்றனர். இதைக் கவிஞரும் அறிகின்றார். ஒருநாள் கவிஞரும் அவருடைய மாணாக்கர் ஒருவரும் வெளியே உலாவச் செல்லுகின்றனர். அவர்கள் வீடு திரும்பும்போது சுமார் மணி ஏழு இருக்கும். அன்று முழுமதியநாள். வானத்தில் அது வனப்போடு ஒளிர்கின்றது; வானமெங்கும் விண்மீன்கள் கண்ணைச் சிமிட்டிப் பார்ப்பனபோல் மின்னிக்கொண்டிருக்கின்றன. இருவரும் பல்வேறு செய்திகளைப் பற்றி உரையாடிக்கொண்டு வருகின்றனர். வானவன் புகழும் அவர்களது உரையாடலில் இடம் பெறுகின்றது.

மாணாக்கர் : கவிஞர் பெருமானே, கோதையின் ஆட்சியிலுள்ள நிலப்பரப்பு எத்துணை அளவு?

கவிஞர் : அதுவா? அதற்கு அளவே இல்லை. இதோ பார், வானத்தை. அதன் அகற்சி எவ்வளவோ அவ்வளவு விரிவுடையது கோதையின் நிலப்பரப்பு.

“வானிற்கு வையகம் வென்றது!”

மாணாக்கர் : ஆகா, எவ்வளவு பெரிய நாடு! இந்தப் பெரிய நாட்டை ஆளும் வேந்தனின் கீழ் எத்தனைக் குறுநிலமன்னர்கள் உள்ளனர்?

கவிஞர் : தம்பீ, வானத்தை உற்று நோக்குவாயாக. வான வெளியில் எத்தனை விண்மீன்கள் மின்னுகின்றன? விண்மீன்கள் எத்துணையோ அத்துணையர் சிற்றரசர்கள்.

“வானத்து, மீனிற் கணையார் மறமன்னர்.”

மாணாக்கர் : மிக நன்று, பெரியீர், அந்த வேந்தன் எத்தகையவன்?

கவிஞர் : கீழ்வானத்தைப் பார். முழுமதியம் எத்துணை அழகாக விண்ணில் எழும்பிக் கொண்டிருக்கின்றது! அந்தச் சந்திரனைச் சுற்றியுள்ள தாரகைகளை நோக்குவாயாக. நமது அரசன் அந்த வண்மதியை ஒத்தவன்.

“வானத்து, மீன்சேர் மதியனையன்.”

மாணுக்கர் : தாங்கள் தரும் விளக்கம் எனக்கும் கவிதை யுள்ளத்தைத் தருகின்றதே. வள்ளால், வானத்தைக் கொண்டே எல்லாவற்றையும் விளக்கிவிட்டீர்கள்! இது வியப்பினும் வியப்பாக இருக்கின்றது.

கவிஞர் : அதோ இந்தப் பக்கமாகத் திரும்பிப் பார். அவன் ஆட்சியிலுள்ள கொல்லிமலையும் விண்ணை முத்தமிட்டுக்கொண்டிருப்பது தெரிகின்றதா? நமது வேந்தனும் வானவன்தானே. வானவனை எண்ணும்போது வானிலுள்ள பொருள்களே உவமைகளாக அமைவதில் என்ன வியப்பு?

“விண்ணுயர் கொல்லியார்
கோன்சேரன் கோதையென் பான்.”

கோதையின் புகழைப்பற்றிப் பேசிவந்த பேச்சே பாடலாக அமைந்துவிடுகின்றது.

அப்பாடல் இது :

வானிற்கு வையகம் வென்றது வானத்து
மீனிற் கனையார் மறமன்னர்—வானத்து
மீன்சேர் மதியனையன் விண்ணுயர் கொல்லியார்
கோன்சேரன் கோதையென் பான்.

இது சேரனது புகழ் கூறுவது.

விளக்கம் : வையகம் - பூமி. வென்றது - ஒத்தது (உவம உருபு). வானத்து மீனிற் - விண்ணில் காணப்பெறும் நட்சத்திரங்களுக்கு. அனையார் - ஒப்பாராயினர். மீன் சேர் மதியனையன் - நட்சத்திரங்களைச் சேர்ந்துள்ள முழுமதியத்தை ஒத்துள்ளான். விண்ணுயர் கொல்லியார் கோன் - வானத்தை அளவும் கொல்லிமலையிலுள்ளார்க்கு அரசன். கோதை - சேரனுக்குரிய பல பெயர்களுள் ஒன்று.

உவமை நயம் பாட்டினைச் சிறப்பிக்கின்றது. கோதையின் புகழும் இதனால் சிறந்து பொலிகின்றது. (8)

வெற்றிவேல் விழா

சேரனை எதிர்த்த பகைவர்கள் யாவரும் இறந்துபடுகின்றனர். சேரன் வெற்றிபெற்று வாகை சூடுகின்றான். பகைவரை வென்று வெற்றிபெறுவதற்குத் துணையாக இருந்த வெற்றிவேலுக்கு விழா எடுக்கின்றான். எத்தனையோ மன்னர்களைக் கொன்று சாய்த்த அந்த வேலைப் பகைவரின் மார்பிலிருந்து பறித்துக்கொண்டு வந்து பீலி அணிந்து மாலேசூட்டுகின்றனர் வீரர்கள். அதன் கைப்பிடியில் புனுகு நிறைந்த சந்தனத்தை அப்புக்கின்றனர்.

வேலின் ஒருபக்கத்தில் மரணத்தை முத்தமிட்ட மாற்றாரின் புலவு நாறுகின்றது; அதன் மற்றொரு பக்கத்தில் சந்தனத்தின் நறுமணம் வீசுகின்றது. ஒருபக்கம் செஞ்சாந்தின் மணங்கண்டு வண்டுகள் வட்டமிட்டுப் பண்ணிசைக்கின்றன; மற்றொருபக்கம் புலால் நாற்றம் வீசுவதைக் கண்டு குறுகிகள் சூழ்ந்துகொண்டு ஊளையிடுகின்றன. வேலிற்கு விழா நடத்திய வீரர்கள் வேறு வினையின்பொருட்டு வேற்றிடஞ் சென்று திரும்பியபொழுது இக்காட்சியினைக் காண்கின்றனர்; மகிழ்கின்றனர். தங்களைத் தவிர வண்டினங்களும் நரியினங்களும் விழாவில் பங்கு பெறுவதைக் கண்டு கழிபெருங் களிப்பெய்துகின்றனர்.

இந்த நிகழ்ச்சியைக் காணும் படைஞன் ஒருவன் மற்றொரு வனுக்குக் கூறும் பாணியில் பாட்டிசைக்கின்றார் பாவலர்.

அப்பாடல் இது :

அரும்பவிழ்தார்க் கோதை யரசெறிந்த வெள்வேல்
பெரும்புலவுஞ் செஞ்சாந்தும் நாறிச்—சுரும்பொடு
வண்டாடும் பக்கமு முண்டு குறுநரி
கொண்டாடும் பக்கமு முண்டு. *

(பா - வே.) 4. வெள்வான். 13. யண்டாடு.

* இது தொல் - பொருள். புறத்தினையியல் 36-ஆம் நூற்பாவின் 'வாண் மங்கலத் துக்கு' எடுத்துக்காட்டாக நச்சினூர்க்கினியரால் எடுத்தாளப்பெற்றுள்ளது.

இது கோதையின் வேல்விழாக் கூறி அவன் புகழ் பாடுவது.

விளக்கம்: அரும்புஅவிழ்தார்க் கோதை - அரும்பு அப்பொழுது தானே கட்டவிழ்ந்த பூமாலை சூடிய சேரன். அரசு எறிந்த வெள் வேல் - மாற்றரசர்களைக் குத்திச் சாய்த்த வேலானது. பெரும் புலவும் செஞ்சாந்தும் நாறி - கொழுவில் ஊனும் பிடியில் சந்தனமும் கமழ்ந்து. சுரும்பொடு வண்டாடும் - தேனீக்களோடு வண்டுகள் மொய்க்கும். பக்கமும் உண்டு - (கைப்பிடிப்) பக்கமும் உள்ளது. குறுநரி கொண்டாடும் பக்கமும் உண்டு - ஊன் ஒட்டிக்கொண்டிருப்பதன் காரணமாகக் குள்ளநரிகள் அனுபவிக்கின்ற (கொழுப்) பக்கமும் உள்ளது.

இப்பாடல் 'நிரனிறைப் பொருள் கோளுக்கு எடுத்துக்காட்டு. புலால் நாறலால் குறு நரியும், செஞ்சாந்து நாறலால் வண்டினமும் கொண்டாடும் என்று கொள்க. (9)

தாயர் - மகளிர் போராட்டம்

மாலை நேரம். வண்டுகள் மொய்க்கும் வண்ணமலர் மாலையைச் சூடிவரும் கோதை உலா வருகின்றன. அரண்மனை வாயிலிலிருந்து உலா புறப்படுகின்றது. அரசன் தாவிச்செல்லும் குதிரைகள் பூட்டிய தேரில் வீற்றிருக்கின்றன. சேரன் உலா வருவதை எல்லோரும் நன்கு அறிவர்.

ஓர் இல்லத்தில் தாயும் பருவமடைந்த அவளுடைய மகளும் வசிக் கின்றனர். தன் மகள் சேரனைக் கண்ணுற்றால் அவளுக்குக் காதல் நோய் பற்றினிடும் என்று அஞ்சுகின்றாள் அன்னை. ஆதலால் வாயிற்கதவை அடைத்து உட்கட்டிற்குச் செல்லுகின்றாள். அன்னை அந்தப்புறம் அகன்றதும் மகள் கதவைத் திறக்கின்றாள்; பவனி வரும் பார்த்திபனைப் பார்க்கவேண்டுமென்று துடிக்கின்றது அவளது உள்ளம்; மன்னனை எதிர்போக்கி நிற்கின்றாள். உள்ளே சென்றிருந்த அன்னை கதவு திறக்கும் ஒலியைக்கேட்டுத் திரும்பவும் வந்து கதவை அடைக்கின்றாள்; பிறகு வீட்டினுள் சென்றுவிடுகின்றாள். மறுபடியும் கதவைத் திறந்துகொண்டு நிற்கின்றாள் மகள். இங்ஙனம் கதவு பலமுறை மூடப்பெற்றும் திறக்கப்பெற்றும் அலைபடுகின்றது. இதனால் கதவின் இருப்புக் குமிழ் ஆடுகின்றது; கதவின் குடுமியும் திறக்கத் திறக்கத் தேய்கின்றது.

இப்படி ஒரு வீடா? பல வீடுகள். மன்னனைக் கண்டால் தம் மக்கள் மால்கொண்டுவிடுவர் என்று கதவுகளைத் தாழிட்டு அடைக்கின்றனர் தாயர். காவலனைக் கண்டு களிக்கவேண்டுமென்று கதவுகளைத் திறக்கின்றனர் காரிகையார். காதல் உள்ளத்திற்கும் காப்புள்ளத்திற்கும் இடையே நடைபெறும் போராட்டத்தில் கதவு இடைநின்று பெரும்பாடு படுகின்றது.

மேற்கூறிய நிகழ்ச்சிகளை விளக்கும் கவிஞரது பாடல் இது :

நாய ரடைப்ப மகளி! திறந்திடத்
தேயத் திரிந்த குடுமியவே—யாய்மலர்
வண்டுலா அங் கண்ணி வயமான் தேர்க் கோதையைக்
கண்டுலா அம் வீதிக் கதவு. *

இது மகக்கிளை ; உலாவினைக் காணவிடாத செவிலியர்க்கும் காணவிழையும் காரிகையார்க்கும் இடையே நடைபெறும் போராட்டத்தைக் காட்டுவது.

விளக்கம் : குடுமி - கீலின்றி நிலையோடு பொருந்துமாறு அமைந்த கதவின் கீழும் மேலும் அமைந்த முனைக்குமிழ். தேயத்திரிந்த குடுமியவே - வாயிற், கதவின் குடுமிகள் திரிந்து திரிந்து தேய்கின்றன. 'குடுமியவே' என்ற பன்மையால் பல வீடுகளில் இச் செயல் நடைபெறுவதை அறிகின்றோம். வண்டுலாம் கண்ணி - வண்டுகள் மொயத்துக்கொண்டிருக்கும் கண்ணி, கண்ணி - தலையில் குடும் மலை, வயமான் தேர் - வலிய குதிரைகள் பூட்டிய தேரில் உலா வருகின்ற. கோதை - சேரனின் குடிப் பெயர்களுள் ஒன்று.

பாட்டில் இளம்பெண்ணின் காதல் துடிப்பு நிழலிடுகின்றது. வண்டுலா அங், கண்டுலா அம் என்பதிலுள்ள அளபெடைகள் முறையே ஏக்க பாவத்தையும் சோக பாவத்தையும் காட்டுகின்றன. (10)

* வருவார் கொழுநர் எனத்திறந்தும்
வாரார் கொழுநர் எனவடைத்தும்
திருகுங் குடுமி விடியளவுந்
தேயுங் கபாடந் திறமினோ

என்ற போருக்குச் சென்ற கொழுநரின் வரவினை எதிர்பார்த்து ஏங்கி நிற்கும் மகளிரின் நிலையினைக் காட்டும் கவிங்கத்துப்பரணியின் தாழிசை (தாழிசை - 69) ஈண்டு நினைவிற்கு வருகின்றது.

இஃது அரசனுக்கு அழகா ?

மாந்தை மன்னனாகிய சேரன் ஒருநாள் மலை உலா வருகின்றான். அவனைக் காணும் காரிகையார் அவன்மீது கழிபெருங்காதல் கொள்ளுகின்றனர். ஊனும் உறக்கமுமின்றி வாடுகின்றனர். அவர்களின் கைவளையல்கள் நழுவி விழுகின்றன ; அவர்களுடைய உடலெங்கும் பசலை பாய்கின்றது.

இந்நிலையைக் கவிஞர் ஓரங்க நாடகம்போல் அமைத்துக் காட்டுகின்றார். காரிகை ஒருத்தியிடமிருந்து தோழியொருத்தி மாந்தையரசனிடம் தூது செல்லுகின்றாள் ; அரசனைக் கண்டு இவ்வாறு கூறுகின்றாள் :

“மலையை நிகர்க்கும் மாப்பிணையுடைய மாமன்னு! வணங்கா முடிகளையும் வணங்கவைக்கும் வேற்படைகளையுடைய மாந்தைக் கோவே! வளையல்கள் அணிந்த வன்புடைய வனிதையர்களின் உடலையும் உள்ளத்தையும் குலைப்பது நின் செயலுக்கு அழகாகுமோ? அந்த மங்கையரை ஈன்ற அன்னைமார் நினைச்செந்நெறியுடைய செங்கோலன் அல்லன் எனத் தூற்றுக்கின்றனர். உனக்கு எதற்கு இந்தக் கெட்ட பெயர்? நின் தகுதிக்கு இஃது ஏற்றதல்லவே” என்கின்றாள்.

தோழி தூது செல்வதாகக் கூறுவது கற்பனை. கவிஞர் தன் கருத்தினை அல்லது தான் கண்ட நிலையினை இங்ஙனம் புலப்படுத்துவது கவிதை மரபு.

கவிஞரது பாடல் இது :

வரைபொரு நீண்மார்பின் வட்கார் வணக்கும்
நிரைபொரு வேன்மாந்தைக் கோவே—நிரைவளையார்
தங்கோலம் வவ்வுத லாமோ வவர்தாய்மார்
செங்கோல னல்ல னென.

இது கைக்கிளை ; மன்னனிடம் நங்கையின் தோழி கூறுவது.

விளக்கம் : வரைபொரு நீள்மாற்ப - மலைபோன்ற அகன்ற மார்பையுடைய மன்னனே. வட்கார் வணக்கும் - பகைவரை வணங்கச் செய்ய வல்ல. நிரைபொரு வேல் மாந்தைக் கோவே - வரிசை வரிசையாக வழித்த வேல்களை வைத்திருக்கும் மாந்தை நகரின் மன்னனே. மாந்தை - சேரநாட்டிலுள்ள ஒரு கடற்கரை நகரம். நிரை வளையார்தம் கோலம் வவ்வுதல் ஆமோ - வரிசையாக வளையணிந்த மகளிரது உடல் வனப்பும் மனநிலையும் கெடும்படியாகச் செய்தல் உனக்குத் தகுமா. வவ்வுதல் - பறித்தல். ஒன்றாரையும் உவந்தாரையும் ஒரு படியாக நினைப்பது குற்றத்தானே என்பது தோழியின் குறிப்பு.

தோழியின் நகைச்சுவை பொதிந்த பேச்சு அனுபவித்து மகிழ்ந்தக்கது. (11)

பொன்னிறமே உயர்ந்தது !

உலா வந்த சேரனைக் கண்ட சேயிகழையான் ஒருத்தி அல்லும் பகலும் அவனையே நினைந்து நைந்துருகுகின்றாள். அவளது அழகில் அவள் தன்னையே மறந்து காதல் வெள்ளத்தில் மூழ்குகின்றாள். நாட்கள் ஆக ஆக வேதனையால் வாடுகின்றாள் அதன்விளைவாக அவளது மாமைநிறம் அழிகின்றது; மேனியில் பசலைநிறம் படர் கின்றது. இதனைக் கண்ணுற்ற அவள் தன் நெஞ்சினை நோக்கிக் கூறுகின்றாள் :

“ நெஞ்சமே, தாவிப் பாயும் குதிரைகள் பூட்டப்பெற்ற தேர்ப் படையையுடைய சேரமன்னன் தனக்கேற்ற பரிகள் பூட்டப்பெற்ற தேரின்மீது உலாவருங்கால் அவனைக் கண்ட மகளிர் இழப்பது மாமைநிறம் மட்டிலுந்தானே. அதனால் குறைவு ஒன்றுமில்லை. அதற்குப்பதிலாக என் உடல் முழுவதும் பொன்னூறினாற்போன்று உடலெங்கும் பரவியிருக்கும் பசலைநிறம் அதனைவிடப் பன்னூறு மடங்கு பயனுடையதுதானே. யான் இழந்த பருவ அழகைவிடப் பெற்ற மாமைநிறம் அதிகமாக இருக்கும்பொழுது நீ ஏன் கவலை கொள்ளுகின்றாய்? வருந்தாதே ” என்கின்றாள்.

நங்கையின் மனநிலையைக் காட்டும் கவிஞரது பாடல் இது :

வாமான்தேர்க் கோதையை மான்தேர்மேற் கண்டவர்
மாமையே யன்றோ விழப்பது—மாமையிற்
பன்னூறு கோடி யுருதோவென் மேனியிற்
பொன்னூறி யன்ன பசப்பு.

இது கைக்கிளை; தலைவி தன் நெஞ்சை நோக்கிக் கூறுவது.

விளக்கம்: வாமான் தேர்க்கோதை - தாவுகின்ற குதிரைகள் பூட்டிய தேர்ப்படையையுடைய சேரன். வாவுதல் - தாவுதல். மான் தேர்மேல் கண்டவர் - ஏற்ற குதிரைகள் பூட்டிய உலாத் தோமீது கண்ட மங்கையர். மாமை - மரத்தளிர் போன்ற நிறம். மாமையைக் காட்டிலும், பன்னூறு கோடி - பல நூறு கோடி, உருதோ - அடையாதோ, மேனி - உடல், பசப்பு - பசலை நிறம்.

சேரனைக் காதலித்துப் பெற்ற பசலையாதலின், பசலைநிறம் மாமையைவிடப் பன்னூறு மடங்கு உயர்ந்ததாகின்றது. நெஞ்சுக்குக் கூறும் பாணியில் சேரனைப் பழிக்கும் தொனியும் காணப்பெறு கின்றது.

(12)

காதல் நெருப்பு

அவள் சிறு குழந்தையாக இருந்தபொழுது மிகத் துடுக்காக இருப்பாள். 'துருதுரு' வென்று இங்கு ஓடுவாள்; அங்கு ஓடுவாள். கண்ட பொருள்களையெல்லாம் வாங்கித் தரும்படி ஓயாது தொல்லை தருவாள். எதற்கெடுத்தாலும் சண்டித்தனம் செய்வாள். ஆனால், பெற்றோர்கள் மட்டுமின்றி அக்கம்பக்கத்திலுள்ளாரும் அவளுடைய கூர்த்தமதியைக் கண்டு அவளிடம் அளவற்ற அன்பும் பரிவும் காட்டிவந்தனர். அவள் ஏதாவது ஓர் ஏக்கம் பற்றி மனம் நொந்து அழுதுகொண்டிருந்தால், அக்கம்பக்கத்திலுள்ள யாராவது ஒருவர் அவளைத் தோளில் தூக்கிக்கொண்டு கடைத்தெருவில் பல இடங்கட்குச் சென்று பராக்குக் காட்டுவர்; பொம்மைகள் வாங்கித்தருவர். கோயிலுக்குத் தூக்கிச் சென்று சுவாமியைக் காட்டுவர். ஆற்றிற்கோ குளத்திற்கோ தூக்கிச் சென்று பலவிதமான வேடிக்கைகளைக் காட்டுவர். தாம் குளித்த பிறகு அவளையும் குளிப்பாட்டுவர். இவையெல்லாம் அவளது அறியாப் பருவத்தில் நிகழ்ந்தவையாகும்.

இங்ஙனம் அவள்பால் பரிவும் ஊக்கமும் காட்டிய ஊரார் அவள் பருவமடைந்து திருமண வாழ்க்கையில் புகும் நிலையிலும் அவளிடம் ஆர்வமும் அக்கறையும் காட்டுவது இயல்பு. இதை எவரும் எதிர்பார்ப்பார். அந்தப் பெண்ணும் இதனை எதிர்பார்ப்பது இயல்புதானே!

x

x

x

அவள் பருவப் பெண்ணாக இருக்கும்பொழுது மாலே நேரத்தில் உலாவரும் சேரனைப் பார்க்கின்றாள். அவளையே திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று துடித்துக்கின்றாள். அவளது காதல், வெறியாக மாறிவிடுகின்றது. அவளை எப்படியாவது அடையவேண்டும், அணையவேண்டும் என்று அவளது நெஞ்சு அழன்று கொதிக்கின்றது. என்னசெய்வது? தானாகச் சாதித்துக்கொள்ளக்கூடிய செயலா இது? இந்த நிலையில் அவள் தனியாக ஓரிடத்தில் அமர்ந்துகொண்டு என்னவெல்லாமோ சிந்திக்கின்றாள். அந்த இடத்தில் யாரும் இல்லை. தன்னைப் பாராட்டிவந்த ஊராரை நினைக்கின்றாள்; அவர்கள்

தன் முன்னிலையில் நிற்பதாக ஒருவித பகற்கனவு காண்கின்றார் ; ஒருவித உருவெளித்தோற்றம் அவளது கண்ணுக்குத் தென்படுகின்றது. அதனை நோக்கி இவ்வாறு பேசுகின்றார்.

“நீரும் நிழலும் போலும் பிறர்க்குதவும் ஊரராகளே, என் குறைக்குச் சற்றுச் செவி சாயங்கள். ஈரநெஞ்சமும், விருப்பு வெறுப்பற்ற நல்லுணர்ச்சியும் உங்கள் உடன்பிறந்த பண்புகள் அல்லவா? போர்க்களத்தைக் காண விருப்பங்கொள்ளும் மதயானை களையுடைய பூழியர்கோணின்பால் காதல் கொண்டேன். அந்தக் காதல் என் நெஞ்சகத்தில் கிடந்து தீயைப்போல் எரிக்கின்றது. அந்த நெருப்பின் வெம்மையைத் தாங்கிக்கொள்ளும் ஆற்றல் எனக்கு இல்லை. அருளுள்ளம் படைத்த நீங்கள்தான் அதனினின்றும் என்னைக் காத்தருளவேண்டும்” என்கின்றார்.

நங்கையின் மனநிலைக்குக் கவிஞர் தந்த பா வடிவம் இது :

நீரு நிழலும்போ னீண்ட வருளுடைய
ஊரிநே யென்னை யுயக்கொண்மின்—போரிற்
புகலுங் களியானைப் பூழியர்கோக் கோதைக்
கழலுமென் னெஞ்சங் கிடந்து.

இது கைக்கிளை ; தலைவி ஊரினர்க்கு உரைப்பது.

விளக்கம் : நீரும் நிழலும் போல் நீண்ட அருளுடைய - நீர்போன்ற ஈர நெஞ்சினையும் நிழல்போன்ற தாராளமான அருளையும் உடைய. உயக் கொண்டின் - யான் பிழைக்கும்படியாகக் காப்பாற்றுங்கள். போரிற் புகலுங் களியானை - போரில் பெரு விருப்பங்கொண்ட மதக்களிப்புள்ள யானை. புகலும் - விரும்பும். பூழியர்கோக் கோதைக்கு - பூழி நாட்டரசனான கோதை யின் காரணமாக. அழலும் என் நெஞ்சம் கிடந்து - காதல் நோயால் என் நெஞ்ச சதா கொதித்த வண்ணமுள்ளது. ஊரிநே, என்னை உயக்கொண்மின் என்றவாறு.

‘அழலும் என் நெஞ்சம் கிடந்து’ என்ன இறுதியடிையைத் திரும்பத் திரும்பப் பாடிப் படித்தால் தலைவியின் காதல் துடிப்பு ஒருவாறு நமக்கும் தட்டுப்படும். (13)

ஊர்வாயை மூட முடியுமா ?

கீள்ளின் மயக்கினைவிடக் காதல் மயக்கம் உறைப்பானது. காதல்வெறி கொண்டவர்களின் மனப்பாங்கை எளிதில் அறிந்து கொள்ளமுடியாது. காதல் வெறியோ மிகவும் பொல்லாதது; காதல் காரணமாகப் பிறர் பழிதூற்றும்பொழுது (அலர் தூற்றும்பொழுது) அதில் சம்பந்தப்பட்டவர்கட்கு மனநிறைவே ஏற்படுகின்றது. சாதாரணமாக ஒருவருக்குக் கிட்டாத பெருமை தமக்குக் கிட்டி விட்டதாகத் தமக்குள் ஒருவித மகிழ்ச்சி அலை பொங்கி எழுவது தான் இதற்குக் காரணம் என்று கருதலாம். பட்டம் இல்லாதவர் கட்கு உயர்ந்த பட்டங்களைப் போட்ட முகவரியுடன் கடிதங்கள் வருங்கால் ஒருவித மகிழ்ச்சி உண்டாவதில்லையா? அதுபோன்ற ஒருவித மகிழ்ச்சி இவர்கட்கும் உண்டாகின்றது. அதுவும் பெரிய இடத்துத் தொடர்புடன் அலர் எழுந்துவிட்டால் அதில் சம்பந்தப் பட்ட சாதாரண நிலையிலுள்ளவர்க்கு ஏற்படும் மகிழ்ச்சியே ஒரு தனி நிலை.

x

x

x

உலா வருங்கால் சேரனைக் காணும் குழல்மொழி நங்கை யொருத்தி காதல் கொள்ளுகின்றாள். அதனால் அவளது மன அமைதி குலைந்து விடுகின்றது. உண்ணும் உணவும் அவளுக்கு மருந்தாகிவிடுகின்றது; உறக்கமும் சரியாக வருவதில்லை. அவனையே நினைந்து நினைந்து உருகி நெகிழ்கின்றாள்; வளையல்களும் தாமாக்கக் கழன்றெழுழுகின்றன. இவற்றையெல்லாம் கண்ட 'அலர் வாய்ப் பெண்டிர்' பலர் பழி மொழியத் தொடங்குகின்றனர். அவனைப்பற்றிய அம்பலும் அலருமாக ஊரெல்லாம் பரவி விடு கின்றது. அந்த நங்கையின் அன்னையும் இதனை அறிகின்றாள். தன் மகளை இற்செறிக்கின்றாள்.

இந்நிலையில் பிறிதொருநாள் சேரன் உலா வருகின்றான் நங்கையோ ஊரார் பழிமொழியையோ (scandal) அன்னையின் அலைத்தலையோ பொருட்படுத்தவில்லை. ‘ஊரவர் கௌவை எருவாக அன்னை சொல், நீராக’ * அவளது காதல் நோய் செழித்து வளர்கின்றது. ஆகவே, சேரனைக் கண்டு மகிழவேண்டும் என்ற துடிப்புடன் வாயிலை நோக்கி வருகின்றாள். இதனைக் காணும் அன்னை ஓடோடியும் வந்து அவளை வீட்டுக்குள் தள்ளிக் கதவையும் அடைத்துத் தாழிட்டு விடுகின்றாள். ‘கல் நெஞ்சமுடைய அன்னை!’ என்று எண்ணிய நிலையில் அமர்ந்திருந்த அவளிடம் தோழி வருகின்றாள். அவளிடம் நடந்தவற்றை ஒன்றுவிடாமல் சொல்லித் தன் ஆத்திரத்தையும் சேர்த்துக் கொட்டுகின்றாள் அந்நங்கை :

“தோழி, கடலைப் போன்ற மிகுந்த சேனைகளையுடைய சேரனை இன்று பார்க்கமுடியாதபடி வெளிவாயிலிலுள்ள ஒரே கதவையும் அடைத்துவிட்டாள் என் அன்னை. இது வீணான செயல் என்பதைப், பாவம், அவள் அறியவில்லை ! கதவைத் தாழிட்டுவிட்டாள் என்றால் காதல் காற்றிலா பறந்துவிடும்? அந்த மன்னன் பெயரையும் என் பெயரையும் இணைத்துப் பேசும் மகளிரின் வாயும் இதனால் அடைபட்டாவிடும்? அல்லது ஆரவாரம் செய்யும் அணங்குகளின் வாயை இவளே சென்று அடைத்துவிட்டத்தான் முடியுமா? என்னை இவளது அறியாமை!” என்று ஏக்கத்தோடும் புன்னகையோடும் கூறுகின்றாள்.

இந்தக் காட்சியைக் காட்டும் கவிஞரின் சொல்லோவியம் இது :

கடற்றூனைக் கோதையைக் காண்கொடாள் வீணி
லடைத்தா டனிக்கதவ மன்னை—யடைக்குமேல்
ஆயிழையா யென்னை யவன்மே லெடுத்துரைப்பார்
வாயு மடைக்குமோ தான்.

(பா - வே.) 3. காண் கொட்டாள்.

* குறள் - 1147.

இது கைக்கிளை; இற்செறிக்கப்பட்ட நங்கை தோழியிடம் கூறுவது.

வீனக்கம்: கடல்தனைக் கோதையை - கடல்போன்ற அதிகமான வீரர்களைக்கொண்ட சேரனை. காண் கொடாள் - பார்க்கவே கூடாதென்று. வீணில் அடைத்தாள் தனிக்கதவம் அன்னை - யாதொரு பயனுமின்றி இருந்த ஒரே ஒரு கதவையும் அடைத்துவிட்டாள் தாய். அடைக்குமேல் - கதவை அடைக்கத்தான் முடியும். ஆயிழையாய் - ஆராய்ந்த அணிகளை அணிந்த தோழியே (அன்மொழித் தொகை). என்னை அவன்மேல் எடுத்துரைப்பார் - என்னையும் சேரனையும் இணைத்துப் பேசும் வம்பர்களது. வாயும் அடைக்குமோ தான் - வாயை அடைக்கமுடியுமா, என்ன?

‘என்னை அவன்மேல் எடுத்துரைப்பார், வாயும் அடைக்குமோ தான்!’ என்ற பகுதியை மீட்டும் மீட்டும் பாடும்பொழுது நங்கையின் எக்களிப்பு பாவம் தட்டுப்படுவதை அறியலாம்; அதன் அழகையும் அனுபவித்து மகிழலாம்.

(14)

இவர்கட்கு எப்படித் தெரிந்தது :

இயற்கைவளஞ் சிறந்த சேர நாட்டின் மாந்தை நகரம் தனிச் சிறப்பு வாய்ந்தது. அங்கு நீர்வளத்திற்குக் குறைவில்லை ஊரைச் சுற்றிலும் புன்னைமரங்கள் செறிந்து காணப்பெறுகின்றன ; தென்னை மரங்கள் நாற்புறமும் சூழ்ந்து நகரை அணிசெய்கின்றன.

தோழிமாருடன் நீராடச் சென்ற நங்கையொருத்தி இந்த இயற்கைக் காட்சிகளை அனுபவித்துக்கொண்டே செல்லுகின்றாள். இந்த இயற்கை வளத்தைப்பற்றி உரையாடிச் செல்லும்போது தோழி யொருத்தி சேரநாட்டில் சுரபுன்னை மரங்கள் அதிகமாக உள்ளன என்றும், எங்குச் சென்றாலும் அந்த மலர்களின் மணத்தை நுகரலாம் என்றும் தான் கேள்வியுற்றவற்றைக் கூறுகின்றாள்.

இவர்கள் இங்ஙனம் உரையாடிக்கொண்டு தடாகக் கரையில் நின்றிருந்தபொழுது மாந்தை நகரைப் பார்வையிட வந்த சேரன் அதே தடாகத்திற்கு நீராட வருகின்றான். நங்கை அவனை நோக்கு கின்றாள். சேரனுடைய கம்பீரமான தோற்றம் அவளது உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகின்றது ; காதலுணர்ச்சி அவளை ஆட்கொண்டு விடுகின்றது. மகளிர் அனைவரும் நீராடி வீடு திரும்புகின்றனர்.

அன்றிரவு அவளுக்கு உறக்கமே வரவில்லை. எப்படி வரும்? புன்னையஞ் சோலையின் அழகு, புனல் வளம், தென்னஞ்சோலையின் செழிப்பு, சேரனுடைய கம்பீரமான தோற்றப்பொலிவு - இவையாவும் அவளது மனத்தைவிட்டு அகலவில்லை. தோழிகூறிய சுரபுன்னை மலர்களின் மணமும் அவளது நினைவிற்கு வருகின்றது. இவற்றையே நினைந்து நினைந்து உருகுகின்றாள். இரவில் நீண்டநேரம் உறங்காது படுக்கையில் புரண்டு கொண்டிருக்கின்றாள்.

இந்நிலையில் எப்படியோ சீறிது அவள் கண்ணயர்கின்றாள். உடனே கனவும் வந்துறுகின்றது. அதில் சேரன் வருகின்றான்; மெதுவாக அவருடைய உடலைத் தடவுகின்றான். துடித்தெழுக்கின்றாள் நங்கை. கனவு கலைந்துவிடுகின்றது; நினைவும் வருகின்றது. அதற்கும்

பிறகு அவள் தூங்கவே இல்லை. இந்த நிலையை அவள் யாரிடமும் சொல்லவில்லை. ஆயினும், இவள் மெலிவு, சோர்வு, உறக்கமின்மை, உணவு உண்ணாமை முதலியவற்றைத் தோழியர் எப்படியோ அறிந்து கொள்ளுகின்றனர். சிலநாட்கள் கழிகின்றன. ஒருநாள் தோழியர் அவளை நோக்கி, “அன்று இரவு எப்படி இருந்தது?” என்று வினவுகின்றனர். நங்கை அவர்களின் வினாவிற்குப் பதிலிறுக்காமல் அதைப் பலவிதமாக மறைக்க முயலுகின்றாள். “நீ சொல்லா விட்டால் எங்கட்குத் தெரியாதா என்ன?” என்று ஏளனச் சிரிப்புக் காட்டுகின்றனர் தோழியர்.

நங்கை அந்தக் கனவு நிகழ்ச்சியை நினைந்து பார்க்கின்றாள். “கனவில் கண்டதை இவர்கள் எப்படி அறிந்தனர்?” என்ற சிந்தனை யுடன் அவர்கள் முகத்தை நோக்குகின்றாள் அக்காரிகை.

நங்கையின் இந்த நிலையைக் கவிஞர் அழகான சொல்லோவியத்தால் நமக்குக் காட்டுகின்றார். அ.:து இது :

புன்னகச் சோலை புனற்றெங்கு சூழ்மாந்தை
நன்னக நின்றலரு நன்னுடன்—என்னுகங்
கங்கு லொருநாட் கனவினுட் டைவந்தான்
என்கொ லிவரறிந்த வாறு.

இது கைக்கிளை; நங்கை நெஞ்சொடு நவில்வது.

விளக்கம்: புன்னகச் சோலை - புன்னை மரங்கள் செறிந்த சோலை, புனல் தெங்கு - புனல் வளமும் தென்னைமரங்களும்; இவை சூழ்ந்தது மாந்தை நகரம். நல் நாகம் - நல்ல சுரபுன்னை; இது மணத்திற் சிறந்த மலர்களைத் தரும். சேர நாட்டில் இம் மரங்கள் அதிகம். அலரும் - மலரும். ஆகம் - மேனி; உடம்பு. கங்குல் ஒரு நாள் - ஒரு நாள் இரவில். கனவினுள் தைவந்தான் - கனவில் வந்து தடவிக்கொடுத்தான். என்கொல் இவர் அறிந்த ஆறு - இதைச் சேடியர் எங்ஙனம் அறிந்தனர்.

இயற்கைவளம் செறிந்த மாந்தை நகரைச் சேரன் தனக்கு உரிமையாக வைத்திருந்தல் போல, சிறந்த மன்னர்குல மங்கையரை மணந்த மன்னன் எழில்நலம் நிறைந்த தன்னையும் உரிமை மகளிருள் ஒருத்தியாகக் கொண்டு கனவில் வந்து தன்னைத் தழுவிச் சென்றதாக நங்கையின் மயக்கம்.

நிலை தருமாறம் நெஞ்சு

உலா வந்த சேரனைப் பார்த்த சிலர் பார்க்காத பலரிடம் உலா வின் சிறப்பைப்பற்றிச் சிறப்பித்துப் பேசுகின்றனர். மார்பில் திகழ்ந்த மணிப்பூனைப்பற்றியும், மார்பில் அங்குமிங்குமாக அசைந்தாடும் மலர் மாலைகளைப்பற்றியும் அவர்கள் பாராட்டிப் பேசுகின்றனர். இதைக் கேள்வியுறும் நங்கையொருத்தி சேரனை ஒருநாள் பார்க்கவேண்டுமென்று அவாக்கொள்ளுகின்றாள். 'ஆய்மணிப் பைம்பூண் அலங்கு தார்க்கோதை' என்ற உருவத்தை நினைந்த வண்ணம் இருக்கின்றாள் அவள்.

இந்நிலையில் சேரன் ஒருநாள் உலா வருகின்றான். அவன் ஏறி வரும் குதிரை இந்த நங்கையின் வீடு வரையிலும் வந்து விடுகின்றது. உட்கட்டிலிருந்தவள் கொட்டு முழக்கத்தைக் கேட்டு வாயிற்படி வரையிலும் விரைந்து வருகின்றாள். ஆனால், அவளது நாணமோ அவளது கையைப் பிடித்துப் பின்புறமாக இழுக்கின்றது; பார்க்கச் சென்றவள் உடனே கதவடைத்துத் திரும்பிவிடுகின்றாள். ஆனால் மீண்டும் போவோமா, பேசாமல் இருந்துவிடுவோமா என்று மனம் ஊசலாடுகின்றது.

பெருஞ் செல்வராக இருந்த ஒருவர் காலக்கோளாற்றினால் எப் படியோ வறுமை நிலையை அடைந்து விடுகின்றார். இவ்வாறு நல்குரவு நிலையை அடைந்தஅவர் ஒரு செல்வரிடத்தில் கடனாகவோ அல்லது இனமாகவோ கொஞ்சம் பொருள் பெறவேண்டுமென்று நினைத்துச் செல்லுங்கால், சற்றுத் துணிவோடேயே செல்லுவார். அவர் மாளி கையை அடைந்ததும் நாணம் வந்து தடுத்துவிடும்; மீண்டும் வீட்டை நோக்கித் திரும்பி விடுவார். வறுமையோ பழையபடி போய் வரத்தூண்டும்; நாணமோ அதைத் தடுத்து நிறுத்தும். இவ்வாறு

அவரது மனம் இங்கு மங்கும் அலைந்து ஊசலாடும். இந்த நல் கூர்ந்தாரின் நிலையை ஒத்திருக்கின்றது நங்கையின் நிலை.

நங்கை தன்னுடைய மனநிலையைத் தோழியிடம் கூறுவதுபோல் கவிஞர் கவிதையை அமைத்துள்ளார்.

அந்தக் கவிதை இது :

ஆய்மணிப் பைம்பூ ணலங்குதார்க் கோதையைக்
காணிய சென்று கதவடைத்தேன்—நாணிப்
பெருஞ்செல்வ ரில்லத்து நல்கூர்ந்தார் போல
வருஞ்செல்லும் பேருமென் னெஞ்சு.

இது கைக்கிளை ; தலைவி தோழிக்கு உரைப்பது.

விளக்கம் : ஆய்மணிப் பைம்பூண் - ஆய்ந்தெடுத்த இரத்தினங்கள் பதிக்கப்பெற்ற பசும் பொன்னுலாச அணிகலன்களையும், வெவ்வேறு இடத்திற் பிறந்த மணியும் பொன்னும் ஒன்று சேர்ந்து பூணுக விளங்கிய தன்மையைப்போல, வேந்தர் குலத்தில் பிறந்த கோதையும் மற்றொரிடத்திற் பிறந்த நாணும் ஒன்று சேர்ந்து விளங்குவோம் என்பது நங்கையின் குறிப்பு. அலங்குதார்க் கோதையை - அங்குமிங்குமாக அசையும் மாலையினை அணிந்த சேரனை. காணிய சென்று-பார்த்தனுபவிக்கவேண்டு மென்றுபோய். 'காணிய' என்பது 'செய்யிய' என்னும் வாய்பாட்டு வினையெச்சம். கதவடைத் தேன் நாணி - நாணத்தின் காரணமாகப் பார்க்காமல் கதவை மூடிவிட்டேன். பெருஞ் செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார்போல-புதிதாக வறுமையுற்றவர்கள் செல்வர் வீடுவரை சென்று நாணத்தினால் ஒன்றும் கேட்காமல் வீடுதிரும்பி

(பா - வே.) 7. கதவடைத்தே.

காவென்றும் சிந்தா மணிஎன்றும்
நீஎன்றன் கையி லள்வீத்
தாவென்(று) உரைக்கத் தரித்திரம்
பின்சென்று தள்ளி ஏனைப்
போவென்(று) உரைக்கவும் நாணம்அங்கே
என்ன போவ திங்கு
வாவென்(று) உரைக்கவும் வந்தேன்
விராவி மலைக் கந்தனே.

என்ற தனிப்பாடலை ஈண்டு எண்ணி மகிழ்க.

விடுவதுபோல. நல்கூர்ந்தார் - வறுமையடைந்தவர் (வினையாலணையும் பெயர்). வரும் செல்லும் பேரும் என் நெஞ்சு - எனது உள்ளம் நாணத்தினால் திரும்பும்; ஆசையினால் கதவருகில் செல்லும்; மீண்டும் நாணத்தினால் திரும்பிவரும்.

சேரனது அழகிய உருவம் சேயிழையாளின் மனக்கண் முன் வந்து நிற்கின்றது என்பதை, “ஆய்மணிப் பைம்பூண் அலங்கு தார்க் கோதை” என்ற சொற்றொடர் எடுத்துக்காட்டுகின்றது. “நெஞ்சு” என்ற சொல் நங்கையின் நெஞ்சை நமக்குக் காட்டுவது போல் தனிச்சீரில் அமைந்து கிடக்கின்றது.* (16)

† 230-ஆம் பக்க அடிக்குறிப்பு :

† பொன்னுந் துகிரு முத்து மன்னிய
மாமலை பயந்த காமரு மணியும்
இடையடச் சேய வாயினுந் தொடைபுணர்ந்
தருவிலை நன்கல மமைக்குங் காலை
ஒருவழித் தோன்றியாங் கென்றுஞ் சான்றோர்
சான்றோர் பால ராய
சாலார் சாலார் பாலரா குபவே.

என்ற புறப்பாடல் (புறம் - 218) இவ்வாறு பொருள் கொள்ளுவதற்குத் துணைசெய்கின்றது.

* இவ்விடத்தில் தமயந்தியின் ஆடையைப் பாதி அரிந்துகொண்டு அவளைப் பிரிய நினைக்கும்போது அவனது மன நிலையைக் காட்டும்,

போயொருகால் மீளும் புகுந்தொருகால் மீண்டேகும்
ஆயர் கொணர்ந்த அடுபாவின்—தோயல்
கடைவார்தம் கைபோல ஆயிற்றே காலன்
வடிவாய வேலான் மனம்.

என்ற நளவேண்பாப்பாடல் (பாடல்-283) நினைவிற்கு வருகின்றது. தமயந்தியைப் பிரிய எண்ணும் நளனது மனம் தயிர் கடையும் ஆயச்சியர் கைபோல தமயந்திபால் செல்லுவதும் மீண்டு வருவதும் பின்னும் அவள்பால் போவது மாக இருந்தது என்ற கருத்து இப்பாடலில் நங்கையின் மனநிலையைக் காட்டும் கவிஞரின் கருத்துடன் ஒருவாறு ஒத்துள்ளதைக் கண்டு மகிழ்க.

வாசலில் காத்துக்கிடக்கின்றதோ?

இரவு நேரம். மாலையில் உலாவந்த சேரனை நினைந்து நினைந்து உருகிக்கொண்டிருக்கின்றாள் நங்கையொருத்தி. சேரனது மார்பில் கிடந்து கவ்விக்கொண்டிருந்த ஆய்மணிப் பைம்பூனை நினைந்து நைகின்றாள்; அங்குமிங்கும் ஆடிக்கொண்டு மார்பில் புரண்டுகொண்டிருந்த தளிர்ரோடு ஒழுங்கு பெறத் தொடுக்கப்பெற்ற மலர் மாலையை எண்ணி எண்ணி ஏங்குகின்றாள். பகைவரைச் சீறுவதுபோல் ஓளிர் கின்ற வேல் அவளது உள்ளத்தை வருத்துகின்றது. “ஆ இந்த ஆய் மணிப் பைம்பூனும் அலங்குதார்க் கோதையும்” என்ன தவம் செய்தனவோ அவனது மார்பில் கிடந்து புரள!” என்று எண்ணுகின்றாள்.

அதுவோ மார்கழி மாதம்; கடும்பனி பெய்யும் காலம். வாடையோ எலும்புகளைத் துளைப்பதுபோல் வீசிக்கொண்டிருக்கின்றது. அவள் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு புரண்டு புரண்டு படுக்கின்றாள். உறக்கம் வந்தால்தானே? காதல் நோய் அவளை வருத்துகின்றது. என்ன செய்வதென்று அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. அதே அறையில் மற்றொரு பக்கத்தில் படுத்திருந்த தோழி, அவளது நிலையைக் கண்டு, “ஏன் உறக்கம் வரவில்லையோ!” என்று வினவுகின்றாள். அதற்கு இவ்வாறு மறுமொழி கூறுகின்றாள் அந்த நங்கை:

“தோழியே சேரனைக்காணும்பொருட்டு என் மனம் அவன்பால் சென்றுள்ளது. நேரமோ அதிகமாகிவிட்டது. போகும்போது ஒரு போர்வையைக்கூடக் கொடுக்க மறந்துவிட்டேன். பாவம், அது அவனைக் காணும் செவ்வி நோக்கி இந்தக் கடும்பனி இரவில் கையைபோர்வையாகக் கொண்டு * அவனது பெரிய வாயிலில் காத்துக் கொண்டிருக்கின்றதோ? அல்லது யாராவது அதனைத் தடுத்து நிறுத்தியிருப்பார்களோ? ஒன்றுத் தெரியவில்லையே.” என்கின்றாள்.

* ஆடையின்றி வாடையின் மெலிந்து கையது கொண்டு மெய்யது பொத்திக் காலது கொண்டு மேலது தழீஇப் பேழையு ளிருக்கும் பாம்பென வுயிர்க்கும் ஏழை யாளனைக் கண்டன மெனுமே.

என்ற சத்திமுற்றப் புலவரின் “நாராய் நாராய்” எனத்தொடங்கும் பாடற் பகுதியில் கையைப் போர்வையாகக் கொள்ளும் நிலை வருதல் காண்க.

நங்கையின் மனநிலை, உணர்ச்சி முதலியவை நல்ல வடிவம் பெற்று அழகிய சொல்லோவியமாக மிளிரும் பாடல் இது :

கடும்பணித் திங்கட்டன் கைபோர்வை யாக
நெடுங்கடை நின்றதுகொ ரேழி—நெடுஞ்சினவே
லாய்மணிப் பைம்பூ ணலங்குதார்க் கோதைபைக்
காணிய சென்றவென் னெஞ்சு.

இது கைக்கிளை ; தலைவி தோழியிடஞ் சொல்லுவது.

வினக்கம் : கடும்பணித்திங்கள் - மிகுந்த பணியினால் நடுங்கக்கூடிய மார்கழி மாதம். திங்கள் - மாதம். கை போர்வையாக - வலக்கையை இடத் தோளிலும், இடக்கையை வலத்தோளிலும் வைத்துப் பொத்திக்கொண்டு. நெடுங்கடை நின்றதுகொல் - பலர் காத்துக்கொண்டு நிற்கும் நீண்ட வாயிலில் செவ்வி பார்த்துக்கொண்டே நின்று விட்டதோ. கொல் - ஜயம் குறித்தது. 'நெடுஞ்சினவேல், ஆய்மணிப் பைம்பூ ணலங்குதார்க் கோதை' என்பது நங்கையின் மனத்தில் பதிந்து கிடக்கும் சேரனது உருவம். நெடுஞ்சினவேல் - படைவரிடத்தில் மிகவும் சீற்றங்கொண்டதுபோல் ஒளிவிடும் வேல். ஆய்மணிப் பைம்பூண் - ஆய்ந்து எடுத்த இரத்தினங்கள் பதிக்கப் பெற்ற பசுமையான பொன்னாலான அணி. 'மணியும் பொன்னும் சேர்ந்து அழகிய அணிகலமானதுபோல நானும் சேரனும் சேர்ந்து விளங்குவோமா' என்பது ஏந்திழையின் குறிப்பு. அலங்குதார்க் கோதை - தளிருடன் ஒழுங்கு பெறத் தொடுக்கப்பெற்ற மலர் மலை, காணிய - பார்க்கும் பொருட்டு (செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.) 'நான் போவென்று சொல்லி என் நெஞ்சு போகவில்லை ; அது வாகவேதான் சென்றது' என்ற குறிப்பினை "என் நெஞ்சு" என்ற தொடர் தொனிக்கின்றது.

'காணிய சென்றஎன் நெஞ்சு' என்ற இறுதியடியைத் திரும்பத் திரும்பப் பாடிப் படித்தால் தலைவியின் காதல் துடிப்பும் ஏக்க பாவமும் தட்டுப்படுவதை உணரலாம்.

(17)

பெட்டிப் பரம்பாகிவீட்டாளே!

ஹிருக்கருகில் நெடுஞ்சாலையோரத்தில் ஓர் அழகிய பூஞ்சோலை. பருவம் வந்த மகளிர் பலர் அதில் வளையாடிக்கொண்டிருக்கின்றனர். அவர்களுள் ஒருத்தி உலாவருங்கால் சேரனைக் கண்டு அவன்மீது காதல் கொண்டவள். அதனால் அவளது உடலும் மெலிவுற்றிருந்தது. அந்நங்கை மன்னன்பால் கொண்டிருந்த காதலை மற்ற மகளிர் ஓரளவு அறிவர். அவர்கள் யாவரும் மன்னனுக்கும் அவளுக்கும் உள்ள தொடர்பை எடுத்துக்காட்டிப் பரிசாசம் செய்கின்றனர். இவளும் அவர்களிடம் தன் காதலைப் புலப்படுத்திக் கொள்ளும் வண்ணம் பேசுகின்றாள்:

“யாரோ குடநாட்டு மன்னனாம்! அவன் வரட்டும் ஒரு கை பார்க்கின்றேன். அந்த வஞ்சியான் வரட்டும்! என் வெஞ்சினத்தைக் காட்டுகின்றேன். ‘ஐயா, நீவீர் என்மீது காதல் கொண்டது உண்மையா?’ என்று நேரிலேயே கேட்டுவிடுகின்றேன். அப்பொழுது உண்மை வெளிப்பட்டுவிடும்!” என்கின்றாள்.

இவ்வாறு அவள் ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருக்கும் பொழுது எதிர்பாராதவிதமாகச் சேரனே அருகிலுள்ள சாலை வழியாகக் குதிரையின்மீது வந்துகொண்டிருக்கின்றான். அவனை அந்த மகளிர் அனைவரும் காண்கின்றனர். வாய்க்கு வந்தபடியெல்லாம் வீம்பு பேசிக்கொண்டிருந்த நங்கை அவனைக் காணவும் பெட்டிப் பரம்பாகி விடுகின்றாள்; தவயோகிபோல் மெளனமாகின்றாள். அவள் காட்டிய சினம் காற்றில் அகப்பட்ட இலவம்பஞ்சுபோல் பறந்துவிடுகின்றது. காதலாசிரியைக் கசிந்துருகுகின்றாள்; கண்களில் நீர் பெருகி நிற்கின்றது.

இதை அவளது தோழியர் யாவரும் காண்கின்றனர்; வியப்படைகின்றனர். “எவ்வளவு விரைவாக மனம் மாறிவிட்டது!” என்று மூக்கின்மேல் விரலை வைக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சிக்கு அழகிய வடிவம் அமைத்துக் கவிஞர் தரும் சொல்லோவியம் இது :

வருக குடநாடன் வஞ்சிக்கோ மாணென்
றருகல ரெல்லா மறிய—வொருகலாம்
உண்டா யிருக்கவவ் வொண்டொடியான் மற்றவனைக்
கண்டா ளொழிந்தாள் கலாம்.

இது கைக்கிளை; தோழி தன் நெஞ்சொடு சொல்லுவது.

வீளக்கம்: வருக - வரட்டும். குட நாடன் - குட நாட்டு மன்னன். வஞ்சிக்கோமான் - வஞ்சிமாநகரின் வேந்தன். என்று - இப்படியெல்லாம் சீற்றத்துடன் ஆரவாரித்துக்கொண்டு. அருகலர் - பக்கத்திலுள்ள தோழியர், ஆயத்தார் முதலியோர். அறிய - தெரிந்துகொள்ளும்படியாக. ஒரு கலாம் நெடு நேரம் உண்டாய் இருக்க - ஒரு பெரிய ஆர்ப்பாட்டம் நீண்ட நேரமாக நடந்துகொண்டிருக்கையில். ஒண் தொடியான் - ஒளி பொருந்திய வகையல் களை அணிந்த அந்த நங்கை. மற்றவனை - அந்தச் சேனை. கண்டான் - எதிர் பாராது தனக்கு நேரில் வரக்கண்டான். ஒழிந்தாள் கலாம் - சீற்றம், வசை முதலிய யாவும் பஞ்சாய்ப் பறந்து விட்டன.

“கண்டாள் ஒழிந்தாள் கலாம்” என்ற இறுதியடியில் சீற்றத்திற்கும் காதலுக்கும் இடையில் ஒரு வினாடிக்கூட நேரம் இல்லை என்ற பாவம் மிக அரிதாக அமைந்திருக்கின்றது. உணர்ச்சி இப்படித் திடீரென்ற மறையும் என்று நாம் ஐயுறலாம். ஆயினும், அதுதான் உண்மை; காதலர்களிடையேயும் சிறுகுழவிகளிடையேயும் நாம் இத்தகைய உணர்ச்சி மாற்றத்தைக் காணலாம். (18)

‘ கள்வன் ’ என்ற பட்டம்!

சேரன் உலாவருவதைக் காணும் சேயிழையாள் ஒருத்தி அவன்பால் பெருவேட்கை கொள்ளுகின்றாள். அவளது அழகில் ஈடுபட்டுச் சதா அவனையே நினைந்துகொண்டிருக்கின்றாள். உணவும் சரியாக அவள் உட்கொள்வதில்லை; உறக்கமும் சரியாக அவளுக்கு இல்லை. அதனால் அவளது உடல் மெலிவடைந்ததுடன், மனமும் நிலை குலைந்துவிடுகின்றது. இந்த நிலையில் அவள் தெரு வழியாகப் போய்க் கொண்டிருக்கும்பொழுது அவளையொத்த பலர் இவளைப்போலவே மெலிவடைந்தும் மனங்கலங்கியும் இருப்பதைக் காண்கின்றாள். அவர்கள் யாவரும், ‘ இவன் என் உடல் நலத்தைக் கவர்ந்த கள்வன் ’ ‘ இவன் என் மனத்தைக் குலைத்த கள்வன் ’ என்று தூற்றிக் கொண்டிருப்பதையும் பார்க்கின்றாள்.

தோழி அவளிடம் வந்தபொழுது தான் கண்டதைப்பற்றி அவளிடம் கூறுகின்றாள்! “ அழகிய சொல்லையுடைய தோழியே, இந்தப் பெண்கள் ஏன் நம் மன்னனை இங்ஙனம் தூற்றுகின்றனர்? மன்னன் வந்தால் அவனை வாழ்த்துவது முறை; அதை விடுத்துப் பழி தூற்றுவது ஏனோ? ” என்கின்றாள்.

நங்கையின் மனநிலையைக் காட்டும் கவிஞரது அழகிய சொல்லோவியம் இது:

இவனென் னலங்கவர்ந்த கள்வ னிவனெனது
நெஞ்சம் நிறையழித்த கள்வனென்—றஞ்சொலாய்
செல்லு நெறியெலாந் சேரலாகோக் கோதைக்குச்
சொல்லும் பழியோ பெரிது.

இது கைக்கிளை: தலைவி தோழிக்குக் கூறுவது.

விளக்கம்: நலம் - உடம் நலம். நெஞ்சம் நிறையழித்த - மனத்தை நிலைகுலையச்செய்த. அஞ்சொலாய் - அழகான சொற்களைப் பேசும் தோழியே. செல்லும் நெறியெலாம் - போகின்ற வழிகளிலெல்லாம். பழி - பழிச்சொல்.

சேரனுக்கு நல்ல பேர் கிடைக்கவேண்டுமென்ற நங்கையினுடைய தோழியின் பரிவினைப் பாடலில் காண்க. (19)

உண்மை அறியா அன்னை

சேரன் உலா வருங்கால் அவனை ஒரு பெண் பார்க்கின்றாள். அவன்மீது மால்கொண்டு தன் உள்ளத்தைப் பறி கொடுக்கின்றாள். அவள் சரியாக உணவு உட்கொள்ளுவதில்லை; உறக்கமும் சரியாகக் கொள்ளுவதில்லை. உடலும் இளைத்துவிடுகின்றது; உடலின்மீது பசியும் பூக்கின்றது. தனது மகளின் இந்நிலையை உணர்ந்த தாய் அதைப்பற்றிப் பல முதுவாய்ப் பெண்டிரை உசாவுகின்றாள். தெய்வக் கோளாறு தன் மகளுக்கு ஏற்பட்டுவிட்டதோ என்பது தாயின் ஊகம்.

அவர்கள் வீட்டிற்கு வந்த பலர் பலவிதமாகக் கூறுகின்றனர். ஒருத்தி தெய்வக்கோளாறு ஏற்பட்டிருத்தல் வேண்டும் என்கின்றாள். மற்றொருத்தி பேய் பிடித்திருக்கவேண்டும் என்று கூறுகின்றாள். இன்னொருத்தி அஃது ஒருவித நோய் என்று உரைக்கின்றாள். இறுதியாக யாவரும் தெய்வக் கோளாறே என்று உறுதிசெய்து வேலனுக்கு வெறியாட்டெடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகின்றனர். இவற்றையெல்லாம் உள் வீட்டிலிருந்த நங்கை கேட்டுக் கொண்டதான் இருக்கின்றாள்.

அடுத்த நாள் முதுவாய்ப் பெண்டிருள் ஒருத்தி கூறியபடி தோட்டத்தில் ஓரிடம் தூய்மை செய்யப் பெற்றுப் புதுமணல் பரப்பப் பெறுகின்றது. அவர்கள் வெள்ளாட்டின் குருதியை அதன்மீது தெளிக்கின்றனர். ஒரு புதுக் குடத்தில் நீர் நிறைத்து அதில் மாவிலை வைத்துக் கும்பமாக்கிச் செபம் செய்வதற்கு ஏற்பாடு ஆகின்றது. அது முடிந்தவுடன் அந்தக் கும்பநீரைக் கொண்டு அந்த நங்கையை நீராட்டுதல்வேண்டும். இந்த ஏற்பாடுகளையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றாள் அந்த நங்கை.

இச்சமயத்தில் தோழியொருத்தி அந்த நங்கையிடம் வருகின்றாள். அவளிடம் நங்கை இவ்வாறு கூறுகின்றாள்; “தோழியே, அதோ பார்த்தாயா என் அன்னையின் செயலை? வெறியாட்டுக்கு

ஏற்பாடு செய்கின்றாள். எனக்கு தெய்வக் கோளாறு ஏற்பட்டிருப்பதாக அன்னையின் எண்ணம். பகைவரை வென்று, வாகை மாலை சூடி, நாடுகளைக் கைப்பற்றும் சேரன்மீது காதல் கொண்டேன். அந்த நோய் என் நெஞ்சைப் பிடித்து வாட்டுகின்றது. இதைத் தாய் அறியவில்லையே. பூசை முடிந்து கும்பரீரால் என்னை ரீராட்டி 'ஏ நோயே, இவளைவிட்டு அகன்று போ!' என்றால் அஃது அகன்று போகுமா? செய்த வினையை மறந்து தெய்வத்தை நொந்துகொள்வதால் யாது பயன்?" என்கின்றாள்.

இந்த நிகழ்ச்சியைக் காட்டும் கவிஞரது அழகிய சொல் லோவியம் இது:

காராட் ந்திரந்து உயன்னை களனிழைத்து
நீராட்டி நீங்கென்றால் நீங்குமோ—போராட்டு
வென்று களங்கொண்ட வெஞ்சினவேற் கோதைக்கென்
நெஞ்சங் களங்கொண்ட நோய்.

இது கைக்கிளை; தலைவி தோழிக்கு உரைப்பது.

விளக்கம்: காராடு - வெள்ளாடு. உதிரம் - குருதி; இரத்தம். தூஉய். தெளித்து. களன் இழைத்து - வெறியாட்டு எடுப்பதற்கு இடம் அமைத்து. நீராட்டி - என்னை அந்தக் கும்ப ரீரில் முழுகச்செய்து. போராட்டு - போரில். களங்கொண்ட - போர்க்களத்தில் மாற்றா எறிந்து விட்டு ஓடிய வில், வாள் முதலியவற்றைக் கைப்பற்றிய. வெஞ்சினவேல் கோதைக்கு - கொடுஞ் சீற்றமுள்ள வேற்படையையுடைய சேரன் பொருட்டு. என் நெஞ்சு களங் கொண்ட நோய் - என் நெஞ்சை இடனாகப் பெற்ற காதல் நோய்.

பகைவரை வென்று களங்கொண்ட கோதை தன் நெஞ்சக் களத்தினையும் கவர்ந்தான் என்பது பெண்ணின் குறிப்பு. (20)

மனம் அறியா மன்னன்

மாந்தை நகரத்துப் பூந்தோட்டம் ஒன்றில் நங்கையொருத்தி நறுமலர் கொய்துகொண்டிருக்கின்றாள். அந்தத் தோட்டத்தின் அருகிலுள்ள சாலை வழியாகச் சேரன் குதிரைமீது செல்லுகின்றான். அரசனை இவள் பார்க்கின்றாள்; அரசனும் இவளைப் பொது நோக்காகக் காண்கின்றான். ஆனால், நங்கை அரசனது பார்வையைச் சிறப்பு நோக்காகக் கொண்டு எப்படியும் மன்னன் தன்னை மணப்பான் என்று 'பகற்களவு' காண்கின்றாள்.

சிறிதுநேரங் கழித்து அவளும் தோட்டத்தில் மற்றொரு பக்கத்தில் பூக்கொய்துகொண்டிருந்த தோழியும் அங்குள்ள தடாகத்தில் நீராடி வீட்டிற்குத் திரும்புகின்றனர். நங்கையின் நினைவெல்லாம் சேரன்பாலிருக்கின்றது. எப்படியாவது நடந்த நிகழ்ச்சியைத் தோழியிடம் சொல்லிவிடவேண்டும் என்று நினைக்கின்றாள் நங்கை. ஒருவிதமாகப் பேச்சைத் தொடங்குகின்றாள் :

“தோழியே, இந்த நகரத்து மன்னன் மிகமிகத் திறமையுடன் ஆட்சி செய்கின்றானும். அவன் எல்லோருடைய எண்ணத்தையும் குறிப்பினாலேயே அறிந்துகொள்வானும். ஆனால் எனக்குத் தெரிந்த மட்டிலும் அவ்வளவு கூர்த்த மதிபடைத்தவன் என்று சொல்ல இயலவில்லை. அங்ஙனம் கூரிய அறிவுடையவனுயின், என் நோக்கினைக் கொண்டே என் உள்ளத்தை அறிந்துகொண்டிருந்திருப்பான். ஆனால் நமது குறையை நாம் சொல்லித்தான் தீர்த்துக் கொள்ள வேண்டும்போலிருக்கின்றது.”

இந்த அளவு அவள் சொன்னவுடன் நாணம் மேலும் பேசவிடாது அவளைத் தடுக்கின்றது. சிறிதுநேரம் அவள் பேசாதிருக்கின்றாள். நாணத்தின் காரணமாகப் பேச்சை வேறுவழியாகத் திருப்பப் பார்க்கின்றாள் : “தோழி, இன்று உனது நெற்றிப்பொட்டு நல்லமுறையில் வாய்ப்பாக அமைந்து இருக்கின்றது. அது நெற்றிக்குத் தனி

அழகினைத் தருகின்றது” என்று சொல்லி மேலும் சிறிதுநேரம் மௌனம் சாதிக்கின்றாள். அதன் பிறகு, “உயர்ந்தவரின் உள்ளத்தை நமது உள்ளத்துடன் பொருத்திப் பார்க்கவேண்டுமானால் அவர்களது இயல்பை நாம் அறிந்துகொள்ளவேண்டும்” என்கின்றாள். இவ்வாறு தலையைச்சுற்றி மூக்கைப் பிடிப்பதுபோலத் தன் உள்ளக்கிடக்கையைத்தோழிக்கு உணர்த்துகின்றாள் அந்த நங்கை.


இந்தக் காட்சியை நமக்குக் காட்டும் கவிஞரது சொல்லோவியம் இது :

மல்லளிர் மாந்தையார் மாக்கடுங்கோக் காயினுந்
சொல்லவே வேண்டும் நமகுறை—நல்ல
திலகங் கிடந்த திருநுதலா ய்தால்
உலகங் கிடந்த இயல்பு.

இது கைக்கிளை ; தலைவி தோழிக்கு உரைப்பது.

விளக்கம் : மல்லளிர் மாந்தையார் - றீர்வளம் மிக்க மாந்தை நகரிலுள்ள குடிமக்களது. மாக்கடுங்கோக்கு ஆயினும் - அரசனாகிய சேரற்கு ஆனாலும். நம குறை - நமது குறையாகிய காதலை. திலகம் - நெற்றிப் பொட்டு. நுதல் - நெற்றி. அ்தால் - இதில் 'ஆல்' என்பது அசை.

‘கன்று முட்டினால்தான் பசு பால் கொடுக்கும்’ என்பது யாவரும் அறிந்த உண்மை. அங்ஙனமிருக்க, குறையிரக்காமன் கோமான் குறை நீக்குவான் என்பது குவலயத்தில் குதிரைக் கொம்பு என்பது நங்கையின் குறிப்பு. (12)



பி ன் னி ணை ப் பு க் க ள்

பின்னிணைப்பு - I

முத்தொள்ளாயிரப் பதிப்புக்கள்

1. உயர்திரு. ரா. இராகவய்யங்கார் அவர்கள் (முன்னாள் அண்ணாமலை பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர்) பதிப்பித்த முத்தொள்ளாயிரமூலம்; இது மதுரைத் தமிழ்ச் சங்க வெளியீடாக வெளிவந்தது (1905). முப்பது ஆண்டுகள் கழித்து மேற்படி மதுரைத் தமிழ்ச் சங்க வெளியீடாகவே வெளிவந்த இரண்டாவது பதிப்பு—மூலம் மட்டிலும் (1935).
2. பேராசிரியர் S. வையாபுரிப் பிள்ளை அவர்கள் (முன்னாள் சென்னை தமிழாராய்ச்சித் துறைத் தலைவர்) பதிப்பித்த புறத்திரட்டு என்ற நூலின் மூலம். இதில் முத்தொள்ளாயிரப் பாடல்கள் பல தலைப்புக்களில் அமைந்து கிடக்கின்றன. இதன் முதற்பதிப்பு 1938-ஆம் ஆண்டிலும், இரண்டாம் பதிப்பு 1939-ஆம் ஆண்டிலும் சென்னைப் பல்கலைக்கழக வெளியீடாக வெளி வந்துள்ளன.
3. ரசிகமணி டி. கே. சிதம்பரநாத முதலியார் அவர்கள் பதிப்பித்த முத்தொள்ளாயிரம் (திருக்குற்றூலம், பொதிகை மலைப்பதிப்பு); இதன் முதற் பதிப்பு 1943-ஆம் ஆண்டிலும், இரண்டாவது பதிப்பு 1948-ஆம் ஆண்டிலும், மூன்றாம் பதிப்பு 1957-ஆம் ஆண்டிலும் வெளி வந்துள்ளன.
4. திருவாளர் ந. சேது ரகுநாதன் அவர்கள் உரையுடன் பதிப்பித்துள்ள முத்தொள்ளாயிரம் 1946-இல் முதற்பதிப்பும், 1952-இல் இரண்டாவது பதிப்பும் திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடாக வெளிவந்துள்ளன.
5. காரைக்குடி ரெ. முத்துக் கணேசன் அவர்கள் பதிப்பித்து வெளியிட்ட முத்தொள்ளாயிரம் (1957). இதன் இரண்டாவது பதிப்பும் (1962) வெளி வந்துள்ளது.

பின்னினைப்பு - 2

உரைவிளக்கத்தில் எடுத்தாளப்பெற்ற நூல்கள்

அகநானூறு.

அதிவீர ராமபாண்டியன் :	நறுந்தொகை.
இளங்கோவடிகள் :	சிலப்பதிகாரம் (அடியார்க்கு நல்லார் உரை.)
கம்பன் :	கம்பராமாயணம்.
கலித்தொகை :	
சமயதிவாகர முனிவர் :	நீலகேசி தெருட்டு.
சயங்கொண்டார் :	கலிங்கத்துப் பரணி.
சுவாமிநாத தேசிகர் :	திருச்செந்திற் கலம்பகம்.
தமிழ் நாவலர் சரிதம்.	
தனிப்பாடல் திரட்டு.	
திருத்தக்க தேவர் :	சீவக சிந்தாமணி.
திருவள்ளுவர் :	திருக்குறள் (பரிமேழகர் உரை.)
தொல்காப்பியர் :	தொல்காப்பியம்—பொருளதிகாரம் (நச்சினூர்க்கினியம், பேராசிரியம்).

நற்றிணை.

நாலாயிர தில்ய பிரபந்தம்.	
நாலாயிரம் :	பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானம்.
பட்டினத்தடிகள் :	பட்டினத்தார் பாடல்கள்.
பதினேராந் திருமுறை.	
பழமொழி நானூறு.	
பாரதியார் :	கவிதைகள்.
புகழேந்திப் புலவர் :	நளவெண்பா.
புருடோத்தம நாயுடு, பு. ரா :	திருவாய்மொழி—பட்டினத் தமிழாக்கம்.
மாணிக்கவாசகர் :	திருக்கோவையார்.
” :	திருவாசகம்.
யாப்பருங்கல விருத்தி.	

பின்னிணைப்பு - 3

அருஞ்சொல்விளக்க அகராதி

அ

அகலம் - மார்பு
 அங்கண்மா ஞாலம் - பரந்த பூமி
 அஞ்சி - பயந்து
 அட்ட - இறந்த
 அடுதல் - அழித்தல், சமைத்தல்
 அணிவரை - அழகிய மலை
 அம்மனை - தாய்
 அமர் - போர்
 அயர்தல் - விளையாடுதல்
 அயலார் - பக்கத்து வீட்டார்
 அயில் - ஈட்டி
 அரக்காம்பல் - சிவந்த நிறமுடைய
 ஆம்பறி பூக்கள்
 அரவு - பாம்பு
 அரிவையர் - பெண்கள்
 அருகலர் - பக்கத்திலுள்ளவர்கள்
 அருமணி - பெருமையாகப் பேசப்
 பெறும் நாகரத்தினம்
 அல்குல் - தொடைக்கு மேலும்
 இடைக்குக் கீழும்
 உள்ள பகுதி; பெண்
 குறி என்பது பிற்கால
 வழக்கு
 அலங்குதார் - அசைகின்ற மலை
 அலைத்தல் - அடித்துத் துன்புறுத்துதல்
 அழல் - நெருப்பு
 அழலும் - கொதிக்கும்
 அழுவம் - குழி
 அள்ளல் - சேறு
 அளி - அருள், தண்ணளி, அன்பு
 அற்றம் - சோர்ந்திருக்கும் காலம்
 அறுகை - அறுகம் புல்
 அன்ன - ஒத்த

ஆ

ஆ - பசு
 ஆகம் - மேனி, மார்பு
 ஆடரவம் - படம் எடுத்து ஆடும்
 பாம்பு
 ஆடுகோ - மூழ்குவேளோ
 ஆமா - காட்டுப் பசு; ஆப்போலும்
 மா.
 ஆர்ப்ப - ஒலிக்க
 ஆரம் - சந்தனம்
 ஆனி - உயிர்
 ஆறு - வழி, நெறி

இ

இகு கரை - தாழ்ந்திருக்கும் கரை
 இடர் - துன்பம்
 இப்பி - முத்துச் சிப்பி
 இமிழ்திரை - ஒலிக்கின்ற அலை
 இமை பொருந்தல் - உறங்குதல்
 இமையார் - தேவர்கள்
 இயம்புதல் - சொல்லுதல்
 இரா - இரவு
 இரிதல் - நெறிகெட்டு ஓடுதல்
 இலங்க - விளங்க
 இழக்கோ - இழக்கவா வேண்டும்
 இழுக்குதல் - சறுக்குதல்
 இளங்கோ - சிறியவன்
 இற்செறித்தல் - வீட்டிற்குள்ளேயே
 இருத்துதல்
 இறை - அரசன், வரி.
 இனம் - கூட்டம்
 ஈழம் - இலங்கை

உ
உகளுதல் - தாவி ஒடித்திரிதல்
உஞ்சை - உச்சயினி
உதிரம் - குருதி, இரத்தம்
உபாயமா - மெதுவாக
உய்தல் - பிழைத்தல்
உயர்மாடம் - உன்னதமான மாளிகை
உரு - உட்கு, அச்சம்
உரும் - இடி
உரையல் - சொல்லற்க
உறந்தை - உறையூர்
உறந்தையர் கோன் - சோழன்
உறந்தையர்கோ - சோழன்
உறிஞ்சும் - உராய்ந்துகொண்டு
செல்லும்
உழக்கி - நிலை குலையச்செய்து
உழுவை - புலி

ஊ

ஊடல் - கணவன் மனைவியரிடையே
தோன்றும் சிறுபிணக்கு
ஊமன் - கூகை

எ

எய்தாது - அடையாமல்
எயில் - மதில்
எரி - தீ
எலா அ - தோழி (விளி)
எவ்வம் - துன்பம்
எழில் - அழகு
எள்ளி - இகழ்ந்து

ஏ

ஏ - அம்பு
ஏசுவர் - கடிவர், தூற்றுவர்
ஏடு - பூவிதழ்
ஏத்தி - புகழ்ந்து
ஏமம் - பொன்
ஏர் - அழகு, எழுச்சி
ஏற்றிய - அருச்சித்த
ஏறு - காளை, இடபம்

ஐ

ஐதா - அழகியதாக

ஔ

ஔகுதல் - ஒதுங்குதல்

ஐ

ஐகை - மகிழ்ச்சி; உவகை என்பதன்
திரிபு

ஐச்சி - ஐங்கி

ஐதம் - அலை

ஐரூற்றால் - ஒரு வழியாக

க

கங்குல் - இரவு

கச்சி - காஞ்சிபுரம்

கடத்தல் - நேர் நின்று பொருது
வெல்லுதல்

கடாஅம் - மதநீர்

கடி - மணம், பாதுகாப்பு

கடிமனை - பாதுகாப்பான வீடு

கடுங்கோன் - பாண்டியன்

கண் - இடம்

கண்ணூர - கண்குளிர

கண்ணி - தலையில் சூடும் மாலை

கண்ணிரத்தம் - கண்ணிலுள்ள சிவப்பு;
சிவப்பு சீற்றத்தைக்
குறிக்கும்

கண்படை - உறக்கம்

கதவம் - கதவுகள்

கதிப்ப - பரபரப்புடன் துள்ளியோட

கதிர்வேல் - கூரியவேல்; ஒளி விடும்
வேல்

கழுகு - பாக்கு

கயல் - கெண்டை மீன்

கலவி - கூடல்

கவ்வை - அச்சத்துடன் கூடிய ஆர்
வாரம்கவற்றுதல் - கவலையை உண்டாக்கல்
(கவல் - பகுதி)

கழல் - கால்

களிகள் - கள்ளைப்பருகும் மறவர்கள்

களியாணை - மதயாணை
 களிறு - ஆண் யாணை
 கனலி - ஞாயிறு, சூரியன்
 கனவட்டம் - பாண்டியனுடைய
 குதிரையின் பெயர்
 கனவு - சொப்பனம்
 கனவும் - கனவு காணும்
 கா
 காப்பு - காவல்
 காம்பு - கைப்பிடிக்க கோல்
 காமர் - அழகிய
 காய்சின வேல் - ஒளி வீசும் வேல்
 காய்த்தினார் - சீற்றத்தை உண்டாக்க
 கினவர்
 காராடு - வெள்ளாடு
 காவலன் - அரசன், காவல் செய்
 கிறவன்
 கி
 கிள்ளி - சோழன்
 கு
 குடநாடன் - சேரன்
 குடுமி - கதவின் கீழும் மேலும்
 அமைந்த முனைக்குமிழ்
 குடைந்து ஆடி - தினைத்து ஆடி
 குதலை - மழலை மொழி
 குருதி - இரத்தம்
 குரும்பை - இளங்காய்
 குறியெதிர்ப்பு - இரவல்
 குறும்பூழ் - காடை
 கூ
 கூகை - பெருங்கோட்டான்
 கூடல் - மணலில் போட்ட முதற் சுழி
 யும் இறுதிச் சுழியும்
 ஒன்றாகக் கூடுதல்.
 திருமணமாகாத மகளிர்
 மேற்கொள்ளும் ஒருவித
 ஆளுடம். கலவி, முயக்
 கம் மதுரை.
 கூந்தல் மா - பிடரி மயிர் நிறைந்த
 குதிரை

கூர்நுணை - கூரிய நுனி
 கூற்று - எமன்
 கூக
 கைமனை - சிறிய வீடு
 கோ
 கொண்டல் - மேகம்
 கொற்கைக் கோமான் - பாண்டியன்
 கோ
 கோக்கோதை - சேர மன்னன்
 கோடு - கொம்பு
 கோதை - சேரனுக்குரிய பல பெயர்
 களுள் ஒன்று, மாலு
 கோமான் - அரசன்
 கோவலர் - இடையர், ஆயர்
 கோழி - உறையூர்
 கோழியர் கோன் - சோழன்
 கோள் - குலை
 கோள் தெங்கு - குலை குலையாகத்
 தேங்காய்களைத்
 தாங்கி நிற்கும்
 தென்னை மரங்கள்
 கௌ
 கௌவை - அலரின் முதிர்ச்சியாகிய
 ஆரவாரம்
 சா
 சாந்து - சந்தனம்
 சால - மிகுதியாக
 சாலேகம் - சாளரம், பலகணி. வட
 மொழியில் 'ஜாலகம்'
 என்பது பலகணித்
 துணை
 சி
 சிலம்பி - சீலந்திப் பூச்சி
 சினை - முட்டை
 சூ
 சூரும்பு - தேன்

செ

செம்பியன் - சோழன்
செம்பொன் - தங்கம்
செம்மல் - தனிப்பெருமை
செரு - போர்
செழியன் - பாண்டியன்

சே

சேக்கை - படுக்கை
சேய் - மகன்
சேரி - ஊர்
சேலேகம் - செந்துரம்

சூ

சூலம் - பூமி, உலகம்

செ

செமல் - சருகு

த

தமர் - உறவினர்
தமிழ்நர் பெருமான் - தமிழை வளர்க்கும் பாண்டியன்
தலைமேல் நடத்தல் - இகழ்ந்து காவலை யும் கடந்து செல்லுதல்

தலை - கட்டு
தனிக்குடை - ஒப்பற்ற குடை

தா

தாமம் - மானை
தார் - மானை
தாள் - அடி, பாதம்
தானை - சேனை, ஆடை

தி

திங்கள் - மாதம், சந்திரன்
திருத்தக்க - செல்வம் நிலைத்த
திரை - அலை
திலதம் - நடுவட்டம், நெற்றிப் பொட்டு
திறை - கப்பல் பொருள்

தீ

தீயவை - தீமைகள்

து

துடி - உடுக்கை
துயருழுந்து - துன்பமடைந்து
துளைதொட்டார் - துளையை அமைத்தவர்

தெ

தெரியல் - மானை
தென்னன் - பாண்டியன்
தென்னவர் - பாண்டியர்

தொ

தொடி - வகையல்
தொய்யில் - மகளிர் தம் மார்பிலும்
தொளிலும் எழுதிக்
கொள்ளும் வரிக்
கோலங்கள்

தோ

தோல் - கேடகம்

ந

நகுதல் - சிரித்தல், பரிகசித்தல்
நகுவாய் - ஒளி விடும்
நந்து - சங்கு
நல்வினை - புண்ணியம்
நறுமா - நல்ல மணமுள்ள மாமரம்
நன்பால் - மருத நிலம்
நனவு - விழிப்பு

நா

நாகம் - சுரபுன்னை
நாணம் - வெட்கம், உள்ளம் சுருங்குதல்
நாணும் - வெட்கப்படும்
நாம - அச்சந்தரும்
நால்வாய் - தொங்கும் வாய், யானை;
நாலுதல் - தொங்குதல்
நாவலர் - புலவர்
நாவலோலு - ஏர்க்களத்திலும் போர்க்களத்திலும் தத்தம் பகுதியினரைக் கூவி அழைக்கும் குறியீட்டுக் சொல்

நாவாய் - மரக்கலம்
நாள் மீன் - நட்சத்திரம்

தி

நித்திலம் - முத்து
நிமிர்ந்து - தலையெடுத்து
நிரை - வரிசை, தொகுதி
நிலவு - சந்திரன், ஒளிவிடுவிகின்ற
நிழற்றும் - நிழலைச் செய்யும்
நிறைமதி - முழுமதியம், பெளர்ணமை

தீ

நீடு - நீண்ட
நீலம் - நீலப்பூ, நீலக்கல், சூவனைமலர்
நீறு - புழுதி, சாம்பல்

நு

நுதல் - தெற்றி
நுண்மை - சிறுமை

நெ

நெகிழ்தல் - இளகுதல்
நெடுமொடம் - உயர்ந்த மாளிகை
நெருநல் - நேற்று
நெறி - வழி

நே

நேமி - சக்கரம், தோள்வளையம், பூமி
நேர்படுதல் - எதிர்ப்படுதல்

ப

பசப்பு - பசலை நிறம்
பஞ்சவர் - பாண்டியர்
படர்தருதல் - உலாப் போதல்
பண்டன்று - முன்னையகாலம் அல்ல

இது

பரிசயம் - பழக்கம்
பழநம் - பொய்கை

பா

பாங்காக - ஒழுங்காக
பாடலம் - சோழனது குதிரையின் பெயர்

பார் - பூமி
பார்ப்பு - இளங்குஞ்சு
பாற - நொறுக்க
பாறு - கழுகு

பி

பிடி - பெண் யானை
பிணி - நோய்
பிணை - பெண் மான்
பிழை பாக்கு - தவறுதல், பிழைத்தல்

பீ

பீர் - பீர்க்கம் பூ

பு

புகலும் - விரும்பும்
புகார்ப் பெருமான் - சோழன்
புயல் - மேகம்
புரவலர் - அரசர்
புரிவளை திருகிய வரிகளமைந்த சங்கு
புருவமுரிவு - புருவ வளைவு
புரைசை - யானையின் கழுத்திலிடும் கயிறு

புல்லார் - பகைவர்
புல்லாதார் - அணையாதார்
புல்லுதல் - தழுவுதல்
புலர்தல் - விடிதல்
புலவி - ஊடல், சிறு பிணக்கு
புலால் - மாமிசம்
புள்ளினம் - பறவையினம்
புறங்கடை - வெளியிலுள்ள இடம்
புன்னாகம் - புன்னை மரங்கள்
புனை இழாய் - அணிகள் புனைந்த
தோழியே

பூ

பூங்கோதை - பூமலை
பூசல் - போர், கலகம்
பூந்தார் - பூமலை
பூம்புனல் - நீர்வளம் பொருந்திய
பூழியர் கோன் - பூழிநாட்டரசன்
(சேரன்)

பெ	மீ
பெற்றி - தன்மை	மீன் - கட்சத்திரம்
பே	மு
பேதையர் - மகளிர்	முகை - மொட்டு
பை	முடிகள் - கிரீடங்கள்
பைய - மெதுவாக	முத்தம் - முத்துக்கள்
பொ	முத்தாரம் - முத்து மாலை
பொற்பு - அழகு	முள்ளி - கண்டங்கத்தரிச் செடி
போ	மெ
போழுதல் - கிழித்தல், பிளத்தல்	மெய் - உண்மை, உடல்
ம	மே
மடங்கா - முடிவே இல்லாத	மேனி - உடல்
மடமை - இளைமை	மை
மண்ணகம் - மண்ணுலகம்	மைந்தன் - முருகன்
மணவா - மணந்து கூடாத	மைந்தர் - இளைஞர்
மணி - இரத்தினம்	மைந்து - வலிமை; இதன் அடியாகப் பிறந்த சொல்
மதி - அறிவு, திங்கள், சந்திரன், மாதம்	மொ
மந்தரம் - மந்தர மலை	மொட்டு - அரும்பு
மரகதம் - பச்சை	மொய்த்து - நெருங்கித் திரண்டு யா
மருட்டியற்று - ஏமாற்றியது போன் றது	யாப்பு - இசைப்பு
மருப்பு - கொம்பு, யானையின் தந்தம்	யாமம் - கள்ளிரவு
மறம் - வீரம்	வ
மறிதிரை - மடங்கி மடங்கி திரைத் துத் திரைத்து வரு கின்ற அலைகள்	வங்கம் - மரக்கலம்
மறுகு - அகலமாக அமைந்த தெரு	வஞ்சியகம் - வஞ்சிமா நகரம்
மா	வடகார் - பகைவர்
மா - குதிரை	வண்கண்ணன் - இரக்கமில்லாதவன், அஞ்சாதவன்
மாண்ட - மாட்சிமை பொருந்திய	வண்புனல் நாடு - நீர்வளம் பொருந் திய நாடு
மாணர் - பகைவர்	வணக்கும் - வணங்கச் செய்யும்
மாந்தை - சேர நாட்டுத் துறைமுகப் பட்டினம்	வதுவை - திருமணம்
மாமை - மாந்தளிர் போன்ற நிறம்	வரிவளை - கீற்று வளையல்
மாற்றார் - பகைவர்	வல்லே - விரைவாக
மாறன் - பாண்டியன்	வவ்வுதல் - பறித்தல்

வழு - குற்றம்
 வழுதி - பாண்டியன்
 வளவன் - சோழன்
 வனமாகை - அழகிய மாகை
 வா
 வாங்கி - இழுத்து
 வாமான் - தாவுகின்ற குதிரை
 வாரம் - அன்பு
 வாருயர் - நீண்டு உயர்ந்த
 வானவன் - சேரன்
 வி
 விசும்பு - வானம்
 விதிர்த்தல் - தெளித்தல்
 வியன்கானல் - அகன்ற பாலைவனம்
 விலங்கி - குறுக்கிட்டு
 வீ
 வீறு - சிறப்பு
 வெ
 வெஞ்சமம் - கொடிய போர்
 வெண்தேர் - கானல் நீர், பேய்த்தேர்

வெரீஇ - நடுங்கி
 வெருவரு - அஞ்சுக்கக்க
 வெள்ளம் - நீர்
 வெறீஇ - பயந்து
 வென்றது - ஒத்தது
 வே
 வேட்டல் - விரும்புதல்
 வேட்டு - விரும்பி, ஆசைகொண்டு
 வேலி - கடலால் சூழப்பட்டது
 வேலை - கடல்
 வேழம் - யானை
 வேளை - தை மாதத்தில் அதிகமாக
 வளரும் ஒருவகைச்
 செடி
 வேற்றார் - பகைவர்
 வை
 வையகம் - நிலவுலகம்
 வெள
 வெளவுதல் - கைப்பற்றிக்கொள்ளுதல்

பின்னிணைப்பு - 4

உரை விளக்க மேற்கோள் பாட்டு முதற்குறிப்பு அகராதி

<p>அழல்போலும் (குறள்) 173</p> <p>ஆங்கனிற் றசனி (சீவக சிந்.) 27</p> <p>ஆடையின்றி (தனிப்பாடல்) 232</p> <p>இவளைப்பெறும் (திருவாய்.) 71</p> <p>உண்ண உருக்கிய (சீவக சிந்.) 106</p> <p>ஊரவர்கவ்வை (குறள்) 73, 225</p> <p>எழுநிலமாடங் (நறுந்.) 209</p> <p>ஒடுவிழுந்து (பட்டினத். - பாடல்) 71</p> <p>ஓ ஓ உலகினதியல்பே - (திருவாய்.) 18</p> <p>கதையிலே (கையிலைபாதி. காளத்திபாதி - அந்.) 49</p> <p>காதாற் குழை (திருவெம்.) 103</p> <p>காவென்றும் (தனிப்பாடல்) 230</p> <p>குருந்தமொசித்த (நச். மேற்.) 51</p> <p>குறைகொண்டு (நான். திருவந்.) 49</p> <p>கையுளதாகி (பழ. நானூ.) 105</p> <p>கொட்டாய் (பெரி. திருமொ.) 52</p> <p>கோலால் நிரை (நாச். திரு.) 52</p> <p>சிறந்த நாள் (தொல் - பொரு. புறத்.) 57</p> <p>சேரலர், சுள்ளியங் (அகம்) 212</p> <p>தீர்த்தனுலகநந் (திருவாய்.) 48</p>	<p>தெருண்டமேலவர் (கம்பரா.) 23</p> <p>தேரையார் (தமி. நாவ. சரி.) 178</p> <p>தோட்டுவண் (சீவக. சிந்.) 91</p> <p>நிரையழி (கலி.) 39</p> <p>நீள் எழுத்தொடர் (கம்பரா.) 164</p> <p>நெய்க்குடத்தை (பெரியா. திருமொ.) 196</p> <p>பணிப்பகை (திருச்செந். கலம்.) 44</p> <p>பாடல் சால்முத் (சிலப்.) 100</p> <p>பாரோர்களைல் (சிறிய திரும.) 52</p> <p>பொன்னுந்துகிரு (புறம்) 231</p> <p>போயொருகால் (நளவெண்.) 231</p> <p>மண்ணோடியைந்த (குறள்) 192</p> <p>மாயோன்மேய (தொல். பொரு. புறத்.) 50</p> <p>முறைதெரிந்து (பழ. நானூ.) 77</p> <p>மெய்யா (பழ. நானூ.) 59</p> <p>வருவார் கொழுநர் (கலிங்கத்.) 218</p> <p>வற்கழையி (கம்பரா.) 102</p> <p>வாணன் பெயரெழுதா (தனிப் பாடல்) 25</p> <p>வாணன் பேரூர் (சிலப்.) 52</p> <p>வெற்பென்று (மூன் திருவந்.) 93</p>
--	---

பின்னிணைப்பு - 5

பாட்டு முதற்குறிப்பு அகராதி

அடுமதில்	31	கனவினுட்	169
அந்தணராவொடு	158	கனவை	110
அயிற்சுவம்	144	காப்படங்கென்	61
அரும்பனிழ்தார்க்	215	கார்நறு நீலம்	83
அருமணி	55	காராட்டு	238
அலங்குதாரச்	186	காவலுழவர்	138
அள்ளற்பழனத்	200	குடத்து	73
அறிவாரார்	84	குதலைப்பருவத்தே	184
அறை பறை	176	கூடற்பெருமானைக்	95
அன்னையும்	178	கூந்தன்மா	51
ஆடுகோ	70	கையதவன்	87
ஆய்மணிப்	230	கொடித் தலைத்தார்	41
இப்பியீன்றிட்ட	131	கொடி பாடித்	103
இரியல் மகளி	154	கொடி மதில்	146
இவனென்	236	கோட்டெங்கு	105
உருவாய்	117	கூடரிலை வேற	164
உருவத்தார்	27	செங்கணையான்	48
ஊடலென வொன்று	187	செங்கான்	182
எலாஅ மடப்	65	செய்யாரெனினுந்	59
என் நெஞ்சு நாணு	167	செருவெங்கதிர்	20
என்னை யுரையலென்	97	தூயவிழும்	112
ஏற்பக்குடைந்தாடி	93	தாயர் அடைப்ப	218
ஏனைய பெண்டி	35	தானேற்றனிக்	78
ஓராற்றூ	114	தானைகொண்	171
கச்சி ஒருகால்	148	திறந்திடுமின்	159
கடற்றூனைக்	225	துடியடித்	63
கண்டனவுண்கண்	165	தெண்ணீர்	174
கண்ணார் கதவந்	56	தொழில் தேற்றும்	42
கரியரந்தெங்குந்	210	தோற்றமலை	29
கரும்பனித் திங்கட்டன்	233	நந்தினிளஞ்	10
களிகள் களிகட்கு	202	நாணக்காற்	89
களியானைத்	80	நாணொருபால்	190
களியானைத்	107	நாம நெடுவேல்	196

நிரைகதிர்வேல்	23	மல்லனீர்	240
நிறைமதிபோல்	18	மன்னுயிர்	77
நின்றீயின்	142	மன்னிய	4
நீரு நிழலும்	223	மாணர்க்கடந்த	127
நீணிலத்தார்	162	மாலை விலை	140
நேமி நிமிர்தோ	15	மாறடுபோர்	120
பல்யாணை	204	முடித்தலை	151
பறைநிறை	39	மைந்தரோடீடி	13
பார்படுப	54	யானூடத்	133
பாற்றினமார்ப்ப	150	வரக்கண்டு	192
பிணிகிடந்தார்	124	வருக்குடநாடன்	235
புகுவார்	122	வரைபொரு	219
புல்லாதார்	129	வழுவினெம்	75
புலவிபுறங்	179	வளையவாய்	99
புன்னாகச் சோலை	228	வாகை வனமலை	36
பேயோ பெருந்தண்	194	வாருயர்	90
போரகத்துப்	67	வாமான்றேர்க்	221
மடங்கா	46	வானிற்சூ	214
மந்தரங்	156	வீறுசான் மன்னர்	206
மரகதப்பூண்	208	வெருவரு	33
மருப்பூசியாக	25	வேறுகை	211

OTHER PUBLICATIONS OF THE UNIVERSITY

S. V. U. D. Journals

			Rs. Ps.
1.	Sri Venkateswara University Oriental Journal - Part I I & II Combined Volume I	—	10 00
2.	do Volume II	—	10 00
3.	do Volume III	—	10 00
4.	do Volume IV	—	10 00
5.	do Volume V	—	10 00

Sanskrit Department

1.	Kandata Samiksha	—	4 00
2.	Rupala Samiksha	—	4 00

History Department

1.	The Temples of Kalinga	—	5 00
----	------------------------	---	------

Music Department

1.	Tiragarana's Prabhata Bhakti Vijayam (A Text of the Opera with the songs in notation.)	—	7 00
----	---	---	------